

காதல்

அன்டோன் செகாவ்

438

[டால்ஸ்டயின் வீமர்சனத்துடன் கூடியது.]

431



மொழிபெயர்த்தது:

டி. என். ராமச்சந்திரன்

UNIVERSITY EXTENSION
LIBRARY, MADURAI



இமயம் பதிம்பகம்
நாகப்பட்டினம்

முதற்பதிப்பு: ஜனவரி 1952.

விலை ரூபாய் இரண்டட்டரை.

12.76

0142:3

32

அச்சிட்டோர்:

தாரா அச்சகம், நாகை.

முன்னுரை

அன்டோன் பாவ்லோவிச் செகாவ், பலசாக்குக் கடைக்காரர் குடும்பத்தில் 1860-ம் வருட பிறந்தார். 1879-ம் வருஷம் டாகன்ராக் ஜிம்னாஸியத்தில் பட்டதாரியானார். பின் மாஸ்கோ சர்வகலாசாலையில் வைத்தியப் படிப்புக்காகச் சேர்ந்து படித்தார். 1884-ம் வருத்தில் தன் சர்வகலாசாலைப் படிப்பை முடித்து வைத்தியத் தொழிலில் இறங்கினார். இவர் டாக்டராகயிருந்த சில வருஷங்களிலேயே தனது வாழ்க்கையை வைத்தியத் தொழிலில் சாடுபடுத்துவதா அன்றி கலாஞ்சனத்திற்காக பாடுபடுவதா என்று எண்ணி எண்ணிப்பார்த்தார். இதுதியாக இவர் எழுதும் தொழிலையே விருப்போடு ஏற்றுக்கொண்டார்.

செகாவ், பல வருஷ காலம் கூடிய நோயால் பிடிக்கப் பட்டு கீர்மியாவைச் சேர்ந்த யால்டாவில் வசித்துவந்தார் 1904-ம் வருத்தில் இவர் உடல்நிலை மோசமாகிவிட்டது. இவர் விசேஷ வைத்திய சிகிச்சைக்காக ஸ்வார்ஸ்வால்ட்டுக்கு அனுப்பப்பட்டிருந்தார். அங்கு 1904-ம் வருட ஜூலைம் 15-ல் இறந்துபோனார். அவர் சடலம், மாஸ்கோவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கோர் மடாலயத்தின் கல்லூரையில் அடக்கம் செய்யப்பட்டது.

செகாவ், மாணவராக இருந்த காலத்தில், விகடப் பத்திரிகைகளுக்கு கட்டுரை எழுதினார்.

வாலிபத் துடுக்கின் விகடக் கட்டுரைகளிலிருந்து, வாவர, விறுவிறுப்பு நிறைந்த, வாழ்வின் உண்மை நிலையிட் சித்தரிக்கும் சிறுகதை எழுத்தாளராக மாறி நூற்றுக்கணக்கான கதைகளை எழுதியுள்ளார். இவரது சிறுகதைகள் வெகுவிரைவாக பத்திரிகை உலகில் பாராட்டப்பட்டு, பொது மக்களிடையே செல்வாக்குப்பெற்றது. இவர் ரஷ்ய எழுது

காளராக மட்டுமல்லது - ஐரோப்பாவிலும் அமெரிக்கா சிலும் சிறந்த எழுத்தாளரென்ற நற்பெயரையடைந்தார்.

இவர் பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றுண்டுகளில் ஒஷ்ய மக்கள் வாழுந்த பரிதாபகர வாழுக்கையை நனுக்க மாக சித்தரித்துக் காட்டினார். படித்த வகுப்பார்களிடையே சிருந்த குழப்பமும், நம்பிக்கையுமற்ற கிளையினையும்; சில பிரபுக்களிடையே நிலவிய வீண் வியர்த்தமான, சீர்கேடான வாழுவினையும்; பணக்கார வர்க்கத்தாரிடையே நிலவி ய அற்பத்தனமும், கண்ணியமற்றதுமான வாழுவினையும்; ஏழு மையே சூடிகொண்டிருந்த உழவர்களிடம் ஊறிக்கிடந்த அறியாமையையும், இழிந்த வாழுவினையையும் மொத்தத் தில் ஜார் அரசாங்கத்தின் கேவல ஆட்சியால், மனித சமுதாயம் பட்ட, அத்தனை அவஸ்தைகளையும் செகாவ் மிக வனமையாக, சீரிய வகையில் எடுத்துக்காட்டினார்.

“அழுகி, நாறி, குத்துயிரும் குலை உரிருமாக செத்து மடிந்துகொண்டிருந்த வாழுவினைமீது, மனித சமுதாயமே அருவெறுப்புக்கொள்ளும்படி புதிய எழுச்சிமிக்க விழிப் பினை” செகாவின் சிறுக்கைகள் உண்டாக்கி, மதத்தான ஈரியங்களை சாதிக்க அனுசரணையாக யிருக்கிறதென்று, செகாவுக்கு எழுதிய கடிதமொன்றில் மாக்கிம் கார்க்கி குழுவை கூறியுள்ளார். மற்றும் “மகத்துவமிக்க வாழுவ பெரிது - அதன்மீது அன்பும், உறுதியும் கொள்ளவேண்டுமென்ற - மிக மாண்புமிக்க பயனுள்ள தத்துவத்தை செகாவ் தனது க்கைகள் மூலம் உணர்த்தியுள்ளார்” என கார்க்கி எழுதியிருக்கிறார்.

மனிதனுடைய ஆக்க சக்தியிலும் அவனுடைய ஆற்ற சிலும் செகாவ் அபார நம்மிக்கை வைத்திருந்தார். அதற்கு ரடுத்துக்காட்டாக செகாவ் எழுதியுள்ளதை கிழே வரசிக்கான..

“ஓரு மனிதனுக்குத் தேவை மூன்று கெஜூ நிலந்தான் ன்ற வழக்கச்சொல் யாவரும் அறிந்ததே. ஆனால் அந்த மன்று கெஜூம் இறந்த மனிதனுக்குத்தான் தேவை. வாழும் னிதனுக்கு மூன்று கெஜூ நிலமல்ல, மாவட்டமல்ல, மாநில

மல்ல, உலகமே அவனுக்கு வேண்டும். அதிலுள்ள அத்தனை இயற்கை வளங்களும் அவனுக்கு வேண்டும். அவன் ஆக்கசக்தியோடு பரிணமித்து இன்புற்றவாழ அத்தனை வளங்மும் வேண்டும்”

சௌகாவ் எழுதியுள்ள நாடகங்கள் ரஸ்யக் கலைக்கு மகோன்னதத்தை யளித்திருக்கிறன. ரஸ்ய நாடக—உலக மட்டுமல்லாது, வெளில்லகிலும் அவரது நாடகங்கள் புகழுப் படுகின்றன. அவரது சூறிப்பிடத்தகுந்த சில நாடகங்கள் வருமாறு : “ஸ்கல்”, “வன்யா மா மா”, “முன்று சோதரிகள்”, “செர்ரி தோட்டப்” முதலியன.


சிறுகதை ஆசிரியர் உலகில் அன்டோன் சௌகாவ் ரஸ்ய மாப்பஸான் என்றழைக்கப்படுகிறார் – ஆனால் சௌகாவும், மாப்பஸானும் மனித வாழ்க்கையின் – நடவடிக்கைகளுக்கான காரண காரியங்களை ஆராய்ந்து அறியும் அபாரத் திற நுடையவர்களேயானதும், தங்கள் தங்கள் கருத்துக்களை எடுத்துக் காட்டுவதில் வேறுபட்டுவிட்டார்கள். மாப்பஸான் எதையும் அப்பட்டமாகச் சொல்லிவிடவார். யாருடைய விருப்பு வெறுப்பையும் அவர் பொருட்டுப்படுத்தியதில்லை. ஆனால் ரஸ்யப் பேராசிரியரோ தன் ஆழந்த கருத்துக்களை நளினமாக அனுதாப உணர்ச்சியோடு எடுத்துச் சொல்கிறார்.

“காதவி” என்ற கதையை மாப்பஸான் எழுதியிருப்பாரோயானால், காதவி தன் முதல் இரு கணவர்களை மறந்து வாழ்வதைக் கண்டித்து கேவலப்படுத்தியிருப்பார். ஆனால் சௌகாவோ, கதாபாத்திரத்தோடு மிக நெருங்கி, தொடர்ந்து இணைந்து, வாழ்க்கையின் குறைகிறைகளை அழகாக அம்பலப் படுத்துகிறார்.

எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும், உலக சிறுகதை மேதைகளில் தலைசிறந்தவரான அன்டோன் சௌகாவின் கதைகளின் கருத்துரைகளிலும் மெய்ப்பொருள் காண்பார்களாக.

பொருள்க்கம்

காதலி 7
காதலியைப்பற்றி - டால்ஸ்டாய் விமர்சனம்	29
துளைவி 36
முன்று ஆண்டுகளில்	... 47



காந்தி



பிடையர்ட் காலேஜ் அசெஸரான பிளிமன்னிகாவின் மகள் ஒலன்கா தன்னையே மறந்து வீட்டின் பின்புற முற்றத் தில் உட்கார்ந்து கொண்டிருந்தாள். மாலைப்பொழுது. சூரியன் விரைவில் மறைந்து கொண்டிருந்தான். அந்த அந்திப் பொழுதை நினைப்பதென்றாலே ஆனந்தமயமல்லவா? அப் பொழுதுதான் கிழக்கு வானத்திலே, மேகங்கள் ஒன்று சேர்ந்து ஜில்லென்று குளிர்ந்த காற்றை மெல்ல மெல்ல விசிக்கொண்டிருந்தது.

அதே வீட்டின் பின்புறத்தில் தங்கியிருந்த ‘திவோலி’ என்ற திறந்தவெளி தியேட்டரின் மாணேஜர் குகின், தோட்டத்தின் நடுவே நின்று ஆகாயத்தை உற்று கோக்கிக்கொண்டிருந்தான்.

‘மீண்டும் இன்று மழை பெய்யப்போகின்றது. என் பிழைப்பைக் கெடுக்கவே மழை தினசரி பெய்து கொண்டிருக்கிறது. ஒரு நாளைக்கு எவ்வளவு நஷ்டம்! ஆம், நான்தோறும் நஷ்டமென்றால் நான் தூக்கிட்டுக்கொள்ள வேண்டியது தான்’ என்றால் அவன்.

அவன் மேலும் ஒலன்காவிடம் சொன்னான்.

‘எங்களுடைய வாழ்க்கையே இப்படித்தான். நினைத்துப் பார்த்தாலே ஆத்திரமும் அழுகையும் வருகிறது. முடிந்த வரையிலும் இரவு பகல் பாராமல், தூங்காமலும் பாடுபடுகிறோம். நன்மையை செய்வதற்காகவென்று சதா சிந்தனை செய்து செய்து, அலுத்துப் போகிறோம். இதற்கெல்லாம் கைம்பாறு என்ன தெரியுமா? முதலில் சொல்ல வேண்டுமென்றால் ஜனங்கள் முட்டாள்களாகவும் காட்டுமிராண்டி

களாகவும் இன்னமும் இருக்கிறார்கள் என்பதுதான். நான் என்னால் முடிந்தவரை மிகச்சிறந்த நாடகங்களையே நடத்தி வருகிறேன். அத்தனையிலும் உயரிய சிந்தனைக்கருத்துக்கள்; சிறந்த சங்கீதங்கள்; அதோடு மிகச்சிறந்த நடிகர்களின் உண்ணத நடிப்பு. ஆனால் இவற்றைப் பொதுஜனங்கள் விரும்புகின்றார்களா? இல்லவே இல்லை. அவர்களுக்கு வேண்டிய தெல்லாம் கோமாளிக்கூத்தும், ஆபாசமர்ன் விஷயங்களுமேயாகும். போதாக்குறைக்கு இயற்கையின் கொடுமையைப்பார்! சொல்லிவைத்ததுமாதிரி, ஒவ்வொரு நாள் மாலையும் மழை பெய்கிறது. மே-மீ 10-ந் தேதி மழை ஆரம்பித்து, ஜூன் மாதமாகியும் மழை விட்டபாடில்லை. என்ன கொடுமை! பொது ஜனங்களோ நாடகத்திற்கு வரமாட்டே வென்கிறார்கள்; ஆனால் நானே நடிகர்களுக்கு பணம் கொடுத்துத்தீரவேண்டும்; வரடகையும் கட்டித்தீரவேண்டும்; வரியும் செலுத்தியாகவேண்டும்.”

அடுத்த நாள் அந்திப்பொழுதிலும் மேகங்கள் சூழ ஆரம்பித்தது. குகின் ஏனான்புன்னகையோடு, “மழையே -பெய்! என் கொட்டகையையே வெள்ளக்காடாக்கு! என்னை யும் நாசமாக்கிவிடு. இல்லகிலும், அடுத்த உலகிலும் என்னை கடைத்தேராமல் செய்! நடிகர்கள் என்னை நொந்து சபிக்கட்டும்; கடன் கொடுத்தவர்கள் என்னை சிறைக்கும்-சைபிரியாவுக்கும்-தூக்குமேடைக்கும் அனுப்பட்டும்! ஆ! ஹ் ஹா.....ஹா!” என்றான்.

அதற்கு அடுத்த நாளும் இதேமாதிரிதான்.

ஓலன்கா, இத்தனையையும் பொறுமையோடு கேட்டுக் கேட்டு மனமுருகலானால். சில சமயங்களில் அவன் இதயம் கசிந்து, கண் கலங்கினால். கடைசியாக அவனின் தூரதீச்சங்கள் அவளை மனமிளகும்படி செய்து, அவனை காதலிக்கச் செய்தது.

அவன் மெலிந்த ஒற்றைநாடியானவன். மஞ்சள் நிற முகமும், சுருண்ட கிராப்பழுடையவன். அவன் பேச்சில் ஒரு நளினமிருந்தது. அவன் பேசும்பொழுது அவன் முகத்

தில் ஒரு தனி வசீகரத்தோற்றம் காணப்பட்டது. அதோடு அவனது வாழ்க்கையே, அவனை வசீகரிக்கவும் உள்ளன் போடு நேசிக்கவும் செய்தது.

அவனுக்கு இயற்கையாக பிறர்மீது அன்பு இருந்தது. அவனுடைய குழந்தைப்பருவத்தில், பெற்ற தந்தையை நேசித்தாள். அத்தந்தை, வீட்டின் ஓர் அறையில், உயிருக்கு மன்றாடி மேல் மூச்சு கீழ் மூச்சு விட்டுக்கொண்டிருந்தார். பின் அவள் தன் அத்தையை நேசித்தாள். அந்த அத்தையோ பிரியான்ஸ்கிலிருந்து வருஷங்தோறும் வந்து போவது வழக்கம். அதற்குமுன் அவள் பள்ளிப்பெண்ணைக் கீருந்தபோது பிரஞ்சு ஆசிரியரை நேசித்தாள்.

ஒலன்கா இளகிய மனமுடையவள்; நளினமானவள்; கப்டமற்ற மான் போன்ற கண்களையுடையவள்; வசீகரதேக்கக் கட்டுடையவள்.

அவனுடைய சிவந்த கண்ணங்களையும், ஒரு சிறு கருத்த மச்சத்தோடு கூடிய மென்மையான அழகிய கழுத்தையும் பார்ப்போர் பரவசமாகிவிடுவார்கள். அவள் ஏதே நூம் மகிழ்ச்சிக்குரியவற்றை கேட்கவோ, சிரிக்கவோ தலைப்பட்டால் அவள் முகத்தில் தோன்றும் புன்னகையை காணும் ஆடவர்கள் மதிமயங்கி பல் இனிப்பார்கள்; பெண்களோ, அவள் கையைப்பிடித்து “என் கண்ணே” என்று கொஞ்ச ஆரம்பித்துவிடுவார்கள்.

அவள் வசித்த வீடு புராதனமானது. தந்தையாரால் கொடுக்கப்பட்டது. தியேட்டர் திவோலிக்கு அருகாமையிலுள்ளது. மாலை நேரங்களிலும் இராக்காலங்களிலும் தியேட்டரிலிருந்து அவள் காதுகளிலொலைத்த சங்கீதங்கள் அவனுக்கு துன்பத்தையும் இன்பத்தையும் கொடுத்தன. பொருப்பற்ற பொது ஐங்களிடையே அவர் நாடகமாடுகிறாரே என்ற கவலையால் துன்பமும், அவனுடைய இருதயத்தில் ஒரு இனியலணர்ச்சி ஊற்றெடுத்துக்கொண்டிருந்ததால் இன்பமும் ஏற்பட்டன. அவனுக்கு படுக்கையில் படுத்தால் தூங்கவேண்டுமென்ற விருப்பம் ஏற்படுவதில்லை. அவன்

விடியற்காலையில் திரும்பி வரும்போது அவள் படுக்கையறை யின் ஒன்னலை லேசாகத் திறந்து அவளின் முகத்தையும் ஒருபுறத் தோளையும், படுதாவுக்கு வெளியே நீட்டி—ஒரு நட்புணர்ச்சி புன்னகையை வரரி வீசுவாள்.

ஒரு நாள் அவன் அவளிடம் தன் கருத்தை வெளி யிட்டான். அவ்வளவுதான்! இருவரும் கணவன் மனைவி யானார்கள்.

அவன் அவளோடு ஒன்றாகி, அவளுடைய அழகிய தோளையும்—கழுத்தையும் கட்டிப்பிடித்து ‘காதவியே! என் கண்ணே! மாசறு பொன்னே! கட்டிக்கரும்பே! தேனே! மானே!’ என்றான்.

அவன் விவாக தினத்தன்றும் மழை பொழிந்தது. அவன் அன்று மகிழ்ச்சிப்பெருக்கிலிருந்தான். என்றாலும் அவன் முகச்குறிப்பில் ஒருமாதிரி கலக்கமிருந்தது.

அவர்கள் இருவரும் சேர்ந்து இனிதே குடும்பத்தை நடத்தினார். அவள், அவனுடைய காரியாலயத்தில் உட்கார்ந்து தியேட்டரின் கணக்கு வழக்குகளையும், சிப்பந்தி களின் சம்பள பட்டவொடா விஷயங்களையும் கவனித்து வந்தாள். அவனுடைய செவ்விதமும், கண்ணங்களும் இனிய மந்தமாருத புன்னகைகளும் காரியாலய அறை, இனைப்பாரும் ஒப்பார இடங்கள், நாடக சீன்களின் பின்புறங்கள் ஆகிய இடங்களில் தோற்றமளித்தன. இக் காலங்களில் வரும் க்கைக்கே பிரதானம் நாடகக்கலையென்றும், நாடகசாலை இல்லாவிட்டால் வாழ்க்கையிலேயே உண்மையான சந்தேர ஒத்திற்கு வழி வகை யில்லையென்றும், உயரிய கலாச்சார நாகரிக பண்பாட்டுக்கு நாடகமே பிரதானமென்றும் அவளுக்கு வேண்டியவர்களிட மெல்லாம் சொல்லி வந்தாள். “இந்த உண்மையை பொதுமக்கள் உணர்ந்திருக்கிறார்களா?” என்ற கேள்வியை போட்டுக்கொண்டு, “அவர்களுக்கு வேண்டியதெல்லாம் கேவலமான கோமாளிக்கூத்துதான்” என்பாள். “நேற்று நாங்கள் ‘உள்ளிருந்து வெளியே’ என்ற நாடகத்தை நடத்தினோம். தியேட்டரில் எல்லா வகுப்புகளும்

காலியாக இருந்தன.ஆனால் ‘வனிகாவும் நானும்’ கொஞ்சம் ஆபாஸமாக நடிப்பதென்று முடிவு செய்து விட்டாலோ, தியேட்டரிலே இடமில்லாத அளவுக்கு கூட்டம் கூடிவிடும். இது எனக்குத் தெரியும். இருந்தாலும் ‘வனிகாவும் நானும்’ ‘நரகத்தில் எமன்’ என்ற நாடகம் நடத்துகிறோம். அவசியம் வந்து பாருங்கள்”, என்பாள்.

இவள் சொல்வதனைத்தும் குகின் தியேட்டரைப்பற்றி டும் நடிப்பைப்பற்றியும் என்ன சொன்னாலே அதுவேதான். அவனைப்போலவே அவளும் பொதுஜனங்களை விஷபஞான மற்றவர்களைன்றும், உயரிய கலையை பொதுஜனங்கள் ரசிக்கவில்லையென்றும் குறை கூறிவந்தாள். இவள் நடிகர் களின் நடிப்பிலும் நல்வாழ்விலும் அக்கரை செலுத்தினாள். நடிகர்களைப்பற்றி ஏதேனும் புகாரோ, அவதுரோ பத்திரிகை களில் வெளியர்கவிட்டால், அவள் நேரே பத்திரிகாசிரியரிடம் சென்று தவறைத் திருத்தமுற்படுவாள். அநியாயமான அவதுருகள் வெளியாவதைக்கண்டால் உண்மையிலேயே இவள் மனம் கலங்கி கண்ணீர் கசிந்துவிடுவாள்.

நடிகர்களோ அவள் மீது அன்பு கொண்டிருந்தார்கள். அவளை “வனிகாவும் நானும்” “அந்தப்பிரியை” என்றழைத்து வந்தார்கள். அவனோ நடிகர்கள் மீது அன்பு கொண்டு சிறுசிறு பணுத்தவி செய்து வந்தாள். அந்தப் பணத்தை அவர்கள் மோசம்செய்துவிட்டாலோ, யாருக்கும் தெரியாமல் அவள் வருத்தப்பட்டு கண்ணீர் உருப்பான். ஆனால் இவ்விஷயத்தை தன் கணவரிடம்கூட சொல்லமாட்டாள்.

அவர்கள் மாரிக்காலத்தையும் இன்பமாகக் கழித்தார்கள். அவர்கள் நகரத்திலுள்ள தியேட்டரை, மாரிக்காலம் பூராவிற் கும் வாடகைக்கு அமர்த்தியிருந்தும் குறுகிய காலங்களுக்கு ரண்டு கம்பெனிக்காரர்களிடமோ, ஓலாலவித்தைக்காரர்களிடமோ அல்லது உள்ளார் நடிகர் கழகத்தார்களிடமோ வாடகைக்கு விட்டுவிட்டார்கள். ஒவன்கா நாளுக்கு நாள், பெருத்த மகிழ்ச்சிப்பெருக்கில் பெருத்து பிரகாசிக்கலானாள்.

ஆனால் பொதுவாக நாடகக் கம்பெனிக்கு மாரிக்காலத்தில் நஷ்டமில்லாவிட்டாலும், சூகின் நாடகத் தொழிலின் மொத்த நஷ்டத்தை நினைத்து நினைத்து மெலிந்து உருமாறி வந்தான். அவன் இராக்காலங்களில் இரும் ஆரம்பித்தான். அவன் அவனுக்காக சூடான ராஸ்பெரி தேயிலை அல்லது எலுமிச் சம் பூ ஷர்பத் கொடுத்து ஒடிகொலோன் தடவி அவனு டையமிருந்துவான், கதகதப்பான போர்வையால் அணைத்துக் கொள்வாள். அவள் அவனுடைய தலையைக் கோதி, மிக்க உள்ளனப்போடு, “என் பிராணேசா! என் இன்னுபிரே!” என்பாள்.

வென்ட் காலத்தில், அவன் நடிகர்களை சேர்ப்பதற்காக மாஸ்கோ போயிருந்தான். அந்தக்காலத்தில் அவனில்லாமல் அவளால் தூங்கமுடியவில்லை. இரவு முழுதும் ஐஞ்சலில் உட்கார்ந்து நச்சத்திரங்களின் சலனங்களை கவனித்துவருவாள். பேடை இல்லாத பறவை இரவு முழுதும் விழித்து பரிதவிப்பது போல, தன் கீலை மீது இருக்கிறதென்று ஒப்பிட்டுக்கொள்வாள்.

சூகின், மாஸ்கோவில் தாமதிக்க நேரிட்டது. அவன் சாஸ்டரில் திரும்பிவந்துவிவேதாகவும், ‘திவோலி’ யை கவனித்துக்கொள்ளும்படியாகவும் தன் காதலிக்குக் கடிதம் எழுதியிருந்தான். ஆனால் ஈஸ்டர்க்கு முந்திய மாலை, கதவையரோ ‘தடார்..... தடார்.....’ என்று தட்டும் சப்தம் கேட்டது. தூங்கிவழியும் வேலைக்காரி, கதவைத் திறக்க வெறுங்காலோடு ஒடினான். அப்போது “உங்களுக்கு தந்தி ஒன்று வந்திருக்கிறது, கதவைத் திறவுங்கள்” என்று வெளியிலிருந்து பாபாப்போடு சப்தம் வந்தது.

இதற்குமுன்பும் அவனுக்கு தந்திகள் தன் கணவனிடமிருந்து வந்திருக்கிறது. ஆனால் ஏதோ சிலகாரணத்தால், அன்று அவனுக்கே ரீதியால் குழப்பமேற்பட்டது. அவள் தந்தியை கை ஈடுக்கத்தோடு சூழித்து கீழ்க்கண்டவற்றை கவனித்தாள்.

“எவான் பெட்ரோவிச் இன்று திமெரன்று இறந்து

விட்டார். வீட்டுயார் தகவலுக்காக காத்திருக்கிறோம். தக தகனம் செவ்வாய்க்கிழமை.”

‘வீட்டுயார்’, ‘தகதகனம்’ ஆகிய தெளிவற்ற வார்த்தை கருடன் தந்தியின் வாசகம் இருந்தது. அதில் கம்பெனி யின் நிர்வாக மாணேஜர் கையெழுத்திட்டிருந்தார்:

“என் காதலரே! என் கண்ணே!! என் செல்வமே!!! என் கண்ணின் கருமணியே!!!! நான் தங்களையேன் சந்தித் தேன்? தங்களை என் காதவித்தேன்? தாங்களில்லாமல் நான் தனித்து நின்று ஏங்கித்தவிக்கிறேனே” என்று சொல்லிச் சொல்லி கதறினான்.

குகி னி ன் தகனம் மாஸ்கோவில் செவ்வாய்க்கிழமை நடந்தேறியது. ஒவன்கா புதன்கிழமை திரும்பிவிட்டாள். அவள் வீடுவெந்தடைந்ததும் படுக்கையில் படுத்துப்புரண்டு கதறலானாள். அவளது பரிதாபமான அழுகை அடுத்த வீட்டிற்கும் தெருவிற்கும் தெளிவாகக் கேட்டது. தெருவில் போகிறவர்கள், வருகிறவர்கள் ‘பாபம்’ ‘பரிதாபம்’ ‘அவள் எப்படி த்தான் தனித்துவாழ்வாள்’ என்று சொல்லி அனுதாபப்பட்டார்கள்.

எனினும் நாட்களும், மாதங்களும் சென்றன. மூன்று மாதங்களுக்குப்பின் ஒருநாள், மாதா கோவிலின் பிரராத்தனை முடிந்து, கவலையோடும் ஆரூத்துயரோடும் ஒவன்கா வீட்டிற்குத் திரும்பிவந்தாள். அதேசமயம் அவளைப் பின் தொடர்ந்தாற்போல் புஸ்தேவொலாவும் மாதா கோவிலி விருந்து திரும்பிவரும்படி நேரிட்டது. அவன் ஒரு மர வியாபாரியின் மாணேஜர். அவன் சாதாரண வைக்கோல் தொப்பியையும், வெள்ளோ வெயிஸ்ட் கோட்டையும், தங்க கடிகார சங்கிலியையும் அணிந்திருந்தான். அவன் இயற்கை யாக வியாபார சம்பந்தபட்டவளைக்கக் காணப்படவேண்டியதை விட ஒரு அசல் பட்டிக்காட்டானாகக் காணப்பட்டான்.

அவன் “எல்லாம் விதிப்படியே நடக்கிறது. நமக்கு வேண்டியவர்கள் யாராவது இறந்துவிட்டால் அது கடவு ஞடைய சித்தம் என்று கொள்ளவேண்டும். ஆண்டவ

ஊடைய விருப்பமீம் அப்படியிருக்கும்பொழுது, நாம் அதை பெற்றுத்துக்கொள்ளவேண்டும். ஆண்டவானுடைய விருப்பத் திற்குக் கீழ்ப்படிவதைத்தவிர நமக்கு வேறு வழியில்லை” என்று மிகக் அனுதாபத்தோடு ஒலன்காவிடம் சொன்னான். அவன் கடைசியாக வீட்டண்டை நெருங்கியதும் அவனுக்கு வணக்கத்தைத் தெரிவித்து விடை பெற்றுக்கொண்டான். இதற்குப்பின் அவன் மெதுமெதுவாக அவனுக்களித்த ஆறுதல் மொழிகளைனைத்தும் அவன் காதுகளில் கணீர் கணீர் என்று எதிராவிச்கலாயின. நாளாடையில் அவன் உருவம் அவனைக்கவர்ந்தது. அவன் தன் கண் களை மூடி, தன் சிந்தனையை மாற்றமுயன்றான். ஆனால் அவனின் கருந்தாடி உருவம் அவனுக்கு மனோகரக் காட்சி யளித்தது. அதனால் அவன், அவனைப்பற்றிய ஒரு எண்ணத்தை மனதில் கொள்ளானாலானா.

ஒருநாள் மாலை அவனுக்கு வேண்டிய ஒருவயது சென்றவன், அவனோடு காப்பிக் குடிக்க வந்திருந்தாள். வந்தவன் புஸ்தோவாலாவைப் பற்றி நல்லவனென்றும், நம்பக்கூடியவனென்றும் எந்தப் பெண்ணுமீம் அவனைக் கல்யாணம் செய்து கொள்ள இயற்கையாகவே விரும்புவாளன்றும் சொன்னான். இச்சமயவத்திற்கு மூன்றாம் நாள், புஸ்தோ வொலாவ், ஒலன்கா வீட்டிற்கு வந்தான். அவன் வந்து அங்கு பத்து நிமிஷங்கள்கூட தங்கவில்லை. அவனிடம் அதிகமாகவும் பேசவில்லை. ஆனால் அவன் திரும்பிச்சென்றதும் ஒலன்கா அவனை காதவிக்கலானான். அதே காலத்தில் அன்றிரவு பூராவும் அவன் தூங்கவில்லை. அதனால் ஐராம் வந்துவிட்டது.

அவன், மறுநாள் காலை அந்த வயதானவனுக்கு ஆளை அனுப்பினான். அந்த வயதானவன் மூலம் காலக்கிரமத்தில் கல்யாண ஏற்பாடெல்லாம் நிச்சயமாகி, கல்யாண மூம் முடிந்தது. பின் புஸ்தோவாலாவும், ஒலன்காவும் சதிபதி களாக இன்புற்று வாழ்ந்தனர்.

அவன் வழக்கமாக பகல் சாப்பாட்டு நேரம் வரையில் ஆபீவிலேபே உட்கார்ந்திருப்பான். அதற்குப்பின் வெளியே

போய்வருவான். அவன் ஆபிஸிவில்லாதசமயம், அவள், அவனிடத்தில் உட்கார்ந்து கணக்கு வழக்குகளைப் பார்த்து வந்த வியாபாரத்தை கவனித்து நடத்திவந்தாள்.

“வருஷா வருஷம் தேக்கின் விலை விஷம்போல் ஏறி வருகிறது. இப்பொழுது இருபது சத விகிதம் விலையேறிப் போய்விட்டது” என்று வாடிக்கைக் காரர்களிடமும், தன் சிநேகிதர்களிடமும் சொல்வாள்.

“நாங்கள் முன்பெல்லாம் உள்ளூர் சரக்கையே கொள் முதல் செய்து விற்பனை செய்துவந்தோம். ஆம்! இப்பொழுது தல்லாம் புல்தோவாலாவ் தேக்குமர கொள்முதலுக்காக மோகிலா ஸில்லா சென்று வருகிறோர். அதனால் அபார செல வேற்படுகிறது” என்று சொல்லி கண்ணங்களை கையால் மூடிக்கொண்டு “அப்பப்பா! சரக்காரின் அஷியாய வரிச்சுமை வேறு! எதற்கெடுத்தாலும் வரிதானு?” என்றும் சொல்வாள்.

அவள் மர வியாபாரத்திலேயே பலகாலம் வேருஞ்சிப் போனவள்மாதிரி அவளுக்கே தோன்றியது. வாழ்க்கையின் அத்யாவஸ்யத்திற்கு தேக்கு மரங்கள் இன்றியமையாதவை என்று கருதலானாள். மரம், தூண், வாசை, லாத்து ஆகிய வார்த்தைகளே அவளுக்கு களிப்பும் இன்பழுமூட்டலாயின. அவள் அயர்ந்து நன்றாக தூங்கும்பொழுதுகூட மலைமலையாக, ‘வாகன்’ களில் தேக்கு மரங்கள் வந்திறங்குவதாக கணவு காண்பாள். ஒருசமயம் அவளுடைய மரவாடியிலிருந்து 40-ஆடி நீளமான தேக்கஞ் சக்கைகள் நடந்து வெளியேறுவதுபோலும்; கட்டைகளும், பலகைகளும், சக்கைகளும் ஒன்றேடொன்று முட்டி மோதிக்கொண்டு, மீண்டும் அவைகள் தனித்தனி குவியல்களாக சேர்வது போலும் அவள் கணவு கண்டாள். இதைக்கண்டு பயந்து தூக்கத்தில் உளரலானாள். புல்தோவாலாவ், “என் கண்ணே! காதலியே! என்ன சமாச்சாரம்? மாதாவை வேண்டிக்கொள்” என்று சொல்லித் தேற்றினான்.

அவளுடைய கணவலுடைய கருத்துக்களைதுவோ அதுவே அவளுடைய கருத்துக்களாகிவிட்டன. அவனுக்கு

அவனிருக்கிற அறை உஷ்ணமாகக் காணப்பட்டாலோ, அல்லது தொழில் மந்தம் ஏற்பட்டுவிட்டதாக அவன் நினைத்தாலோ, அவனும் அப்படியே நினைப்பாள். அவள் கணவனுக்கு நாடகங்கள் கேளிக்கைகள் எதுவுமே பிடிப்பதில்லை. விடுமுறை நாட்சளில்கூட அவன் வீட்டிலேயே தங்கிவிடுவான். அவனும் அப்படியே உணர்ந்து நடந்துவந்தாள்.

“நீ எப்பொழுது பார்த்தாலும் விடு அல்லது ஆபீஸிலேயேதானே இருக்கிறோம், கண்ணே! நீ தியேட்டருக்காவது அல்லது சர்க்கலைக்காவது போகக்கூடாதா?” என்று அவனுக்கு வேண்டிய நண்பர்கள் கேட்பார்கள்.

“எனக்கு வாசிடக்காவுக்கும் தியேட்டருக்கும் போகநேரமேது?” என்று பொருப்புணர்ச்சியோடு பதில் கூறுவாள். மற்றும் “பொழுதபோக்குவதற்காகவென்று நாடகத்திற்குத்தானு போகவேண்டும்? தியேட்டர்களினுலைல்லாம் என்ன நன்மையிருக்கிறது? சர்வமும் காலித்தனம்” என்று சொல்வாள்.

சனிக்கிழமைகளில் புல்தோவெலாவும் ஒலன்காவும் மாலைப் பிரார்த்தனைச்சும், விடுமுறை நாட்களில் காலைப் பிரார்த்தனைக்கும் போய்வருவது வழக்கம். அவர்கள் ஆலயத்திற்கு போகும்போதும் வரும்போதும், சேர்ந்து சேர்ந்து உல்லாசமாகப் போய்வருவார்கள். அவர்களுடைப் பாழ்வில் இனிமையும் குதாகலமும் இருந்தன. அவர்களது வீட்டில் வேண்டிய அளவுக்கு உயர்ந்த சாப்பாடும் கனிவகைகளும் இருந்தன. ஒவ்வொரு நாளும் பகல் 12-மணிக்கு வீட்டில் சூப்பும், இறைச்சியோ அல்லது வாத்துக்கறியோ சமைத்து மலூவாக இருக்கும். விரதாட்களில் மீனுணவு இருக்கும். பொதுவாக அவர்கள் வீட்டுப்பக்கம் யார் போன்றும் பசிதானாக வேல வந்துவிடும். காரியாலயத்தில் ‘சௌமாவார்’ (சௌமாபானம்) எப்பொழுதும் கொதித்துக்கொண்டிருக்கும். வாடிக்கைகாரர்களுக்கு தேனீரும் இனிய சிஸ்கத்தும் எப்பொழுதும் கிடைக்கும். வாரம் ஒருமுறை, தம்பதிகள் நீராடப் போய்வருவார்கள். அவர்கள் ஜோடியாகத் திரும்பி வரும்பொழுது கண்ணங்கள் சிவப்பேறி இருக்கும்.

“எங்களுக்கு குறையொன்றுமில்லை, அதற்காக ஆண்ட வனுக்கு நன்றி செலுத்துக்கிரேம்” என்று ஒலன்கா தனக்கு வேண்டியவர்களிடம் சொல்வாள். மற்றும் சில சமயங்களில் “மிட்ஸ்காவும் என்னிடும் போல்” எல்லோரும் இருந்தால் போதும் என்று சொல்வாள்.

இருசமயம் புஸ்தோவொலாவும், மரம் வாங்குவதற்காக மோகிலா ஜில்லாவுக்குப் போயிருந்தான். அப்பொழுது அவருக்கு பிதியேற்பட்டுவிட்டது. இரவெல்லாம் தூக்க மில்லாமல் புலம்பலானான்.

சிமினின் என்ற ராணுவ மிருக வைத்தியர் மாலை நேரங்களில் ஒலன்காவின் வீட்டுக்கு வருவார். இவர் குடியிருந்த ணீடு அவர்களுடையது. இவர் அவளோடு சீட்டாடுவதும், சாதாரணமாக சம்பாஷிப்பதும் வழக்கம். அவள் கணவன் ஊரிலில்லாத சமயங்களில், இவர் நட்பு அவருக்கு ஆறுத வளித்தது. அதோடு வைத்தியரின் குடும்ப வாழ்க்கையில் இவருக்கு ஒரு பரிவும் ஏற்பட்டிருந்தது. அவர் கல்யாணமானவர். அவருக்கு ஒரு பையனும் இருந்தான். ஆனால் அவர் தன்னிடம் விஸ்வாசமற்ற தன் மனைவியை விவாகரத்து செய்திருந்தார். அவர் தன் மகனது வளர்ப்பிற்காக, மாதா மாதம் 40-ஆணிள்களை தன் விவாகரத்து மனைவிக்கு அனுப்பி வந்தார். இவ்விஷயங்களைக் கேட்டு அவள் பெருமூச்சுவிட்டு, அவர்மீது இயற்கையாக பரிவு கொள்ளலானான்.

“கடவுள் தங்களை ரட்சிப்பாராக!” என்று மேழுகு வர்த்தி வெளிச்சத்தோடு, வீட்டின் மெத்தைப்படிசளி விருந்து இறக்கிவந்து, அவரை வீட்டுக்கு விடைகொடுத் தனுப்பும்பொழுது சொல்வாள். அதற்காக அவரும் மரியாதைக்காக நன்றி செலுத்தி “மாதா ஆரோக்யமாக உன்னை ரட்சிப்பாராக” என்று வந்தனமனிப்பார்.

ஒலன்கா தன் கணவரைப்போல, அந்த ராணு வைத்தியரிடம் மரியாதையோடும், கம்பிரத்தோடும் நடந்து வந்தாள். மிருக வைத்தியர் கீழிறங்கி வீட்டுக்குச் செல்லும் போது அவள் மனதில் கீழ்வருமாறு, அவரிடம் சொல்லத் தோன்றும்.

“நீங்கள் உங்கள் மனைவிமீதுள்ள குரோத்தத்தை மறந்து, நேசமாகுங்கள். உங்கள் பையனுக்காகவாவது அவளைப் பொருத்தருந்துகள். வருங்காலத்தில் உங்கள் பையன் வளர்ந்து பெரியவனுண்பின் அவன் என்ன நினைப்பான்?”

அவள் கணவன் புஸ்தோவொலாவ், ஏகாந்தமாக இருக்கும்பொழுது மிருக வைத்தியருடைய பரிதாப வாழ்க்கையைப்பற்றி மெதுமெதுவாக தலையணை மந்திரம் செய்வாள். இருவரும் மனம்தாளாது நீண்ட மூச்சு விடுவார்கள். மற்றும் தந்தையைத் துறந்துள்ள பையனை நினைத்து உருகுவார்கள். இவ் வெண்ணங்களின் தூண்டுதலால், தங்களிருவருக்கும் குழந்தை குட்டிகள் வேண்டுமென்று கோவில்கண்ட இடங்களிலெல்லாம் கடவுளை மண்டியிட்டுப் பிரார்த்திக்க ஆரம்பித்தார்கள்.

புஸ்தோவொலாவ் தம்பதிகள் பூரண அன்போடும் அமைத்தியோடும் ஆரூண்டுகளை அழகாகக் கழித்தார்கள்.

ஐயோ பரிதாபம்! மாரிக்கால நாளொன்றில், காரியால யத்திலிருந்து சூடான தேனீரை அருட்தி, மர ஏற்றுமதியை கவனிப்பதற்காக தலையில் தொப்பிபணியாமல் புஸ்தோ வொலாவ் ‘வாடி’க்குப் போயிருந்தான். அதனால் அவனுக்கு சளிபிடித்து ஐராமடிக்க ஆரம்பித்தது. எவ்வளவோ சிறந்த வைத்தியர்களைக்கொண்டு சிகிச்சை செய்தும், நாளுக்கு நாள் அவன் நிலமை மோசமாகி கடைசியாக நான்காம் மாதம் உயிர் துறந்தான்.

“என்னைத் தனி யே ஏங்கித்தவிக்கவிட்டு போகிறீர்களே” என்று அழுதழுது அவதிப்பட்டாள்.

“தங்களையின்றி நான் தனிமையிலும் துயரத்திலும் வாடிவதங்குகிறேனே” என்று வாய்விட்டுப் புலம்பிப் பரிதுவித்தாள்.

ஓலன்கா துக்க அறிகுறியாக கருப்புத்துணிகளை அணிய வானாள். தொப்பியையோ கையணிகளோயோ அணிவதை நிறுத்திவிட்டாள். மாதாக் கோவிலுக்கும், கணவரின் கல்லறைக்கும் போவதைத்தவிர அவள் வெளியில் அநேகமாக

எங்கும் போவதில்லை. மொத்தத்தில் அவள் ‘பரிசுத்த வாழ்க்கையை நடத்தத் தங்களை அர்ப்பணம் செய்துள்ள பெண் களைப்போல’ வாழ நினைத்தாள்.

நாட்கள் வாரங்களாகி, வாரங்கள் மாதங்களாகி அறு மாதங்கள் கழிந்தது. யின் அடைப்பட்டுக்கிடந்த வீட்டு ஐன்னல்களையெல்லாம் திறந்துவிட்டாள். தான் அனின் திருந்த சருப்புத் துணிகளையெல்லாம் அப்புறப்படுத்தினான். தன் வேலைக்காரியோடு காலை நேரங்களில் சாமான்கள் வாங்க மார்க்கெட்டுக்குச் செல்லானான். வீட்டிலேயும் புது மை ஏற்படலாயிற்று. ராணுவ மிருக வைத்தியரோடு மாலை நேரங்களில் தோட்டங்களில் தே னீர் அருந்தலானான். மிருக வைத்தியரோ அவளுக்காக தினங்தோறும் பத்திரிகைச் செய்திகளைப் படித்துக்காட்டிவந்தார்.

ஓருநாள் ஒலன்கா தனக்குவேண்டிய சிறேகி தி ஒருத்தியை தபாலாயிலில் சந்தித்தபொழுது “நம்முடைய நகரத்தில் தகுந்த மிருக சிகிச்சை ஏற்பாடில்லை. எல்லா விதமான வியாதிகட்கும் போதிய கால்நடை வைத்தியம் இல்லாததே காரணம். நமக்கு விணியோகிக்கிற பாலி லிருந்தும், நாம் அருமையாக வளர்க்கும் ஐந்துக்களிலிருந்தும் வியாதிகள் பரவிவிடுகின்றன. மனிதராசிகள் மட்டும் சுகாதாரத்தோடு வாழ வழிவகைகள் செய்யப்பட்டிருக்கின்றன. அதுபோல வீடுகளில் வளர்க்கப்படும் ஜீவங்களுக்கும் சௌகர்ய சுகவசதிகள் செய்துதாப்படவேண்டும்” என்று சொல்லானாள்.

அவள் இப்பொழுது மிருக வைத்தியருடைய கருத்துக்கள் எதுவோ அதனைப் படித்து நன்னுடைய கருத்தாகச் சொல்லி வந்தாள். அவருக்கு ஏற்பட்டிருந்த கருத்துக்கள்தான் அவளுக்கும் பூரா உரிமையுடையதாக இருந்தது.

அவளால் ஒரு வருஷங்கூட ஏதாவது ஒரு பற்றுதல் இல்லாமல் வாழ முடியவில்லை. அதனால் அவள் வீட்டில் மீண்டும் ஒரு புதுயுகம் தோன்றலாயிற்று. இந்த நடத்தையை வேறு யாராவது செய்திருந்தால் அது கண்டிக்கத்தக்கதாக ஏற்பட்டிருக்கும். ஆனால் ஒலன்கா விஷயத்தில், எல்லாம்

இப்பற்றையாக நடந்தேறியதாக ஆகியது. ஒலன்காவே வா அல்லது மிருக வைத்தியரோ தங்களுக்குள் ஏற்பட்டிருப்பது வர்த்தமை வகுக்குறித்து வேறொன்றும் பேசாதிருந்தனர். அதோடு அதை மறைத்து வைத்துக்கொள்ளவும் விரும்பினர். ஆனால் எவ்வாறு முடியும்? எனவில்லை, ஒலன்காவிடம் எந்த ரகசியமும் பத்திரமாக இருக்கமுடியாதன்பதாலேயே!

மிருக வைத்தியரை அவரது ராணுவ நண்பர்கள் பார்க்க வருவார்கள். ஒலன்கா அவர்கட்டு தேனீரோ அல்லது சாப்பாடோ பரிமாறுவாள். அப்பொழுது வந்த விருந்தாளி கஞ்சன் மாட்டு வியாதிகளைப்பற்றியும், நகர சபையாரின் கசாப்புக்கடைகளைப்பற்றியும், ஆடு மாடுகளை கொல்லுவது பற்றியும் பேசித்தீர்த்துவிடுவாள். மிருக வைத்தியருக்கோ இன்னது செய்வதென்று தோன்றித்து திகைப்பார். இப்பேர்ப் பட்ட ஒருநாள், விருந்தாளிகளெல்லாம் வீட்டுக்குப்போன பிற்பாடு, அவள் கையைப் பிடித்து ஆத்திரத்தோடு “உனக்குத்தெரியாத விஷயங்களைக்குறித்து நீ பேசக்கூடாது என்று சொல்லியிருக்கிறேனே! வைத்தியர்களாகிய நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்பொழுது, நீ தயவுசெய்து எங்கள் விஷயத்தில் தலையிடாதே. உன்னால் எனக்கு உண்மையாகவே சகிக்கப்பட்டிருக்கிறது” என்றார்.

இதைக் கேட்டதுமே அவனுக்கு ஆக்சரியமும் கிகிலு மேற்பட்டு கலவரத்தோடு “என் பிராணேசரே! வந்தவர்களிடம் வேறு என்னதான் நான் பேசுவேன்?” என்று கேட்டாள். அதோடு கலங்கிய கண்களுடன் அவரைக் கட்டியனைத்து தன்மீது கோபப்படக்கூடாதென்று செஞ்சலரானாள். அதற்குப்பிறகு சொல்லவா வேண்டும்? ஆம்! அவர்கள் இன்புற்று நேசமாய் வாழ்ந்தார்கள். இந்த வாழ்வும் நீடித்து சிற்கவில்லை. ஏனெனில் மிருக வைத்தியருக்கு வேலை மாற்றுதலின் காரணமாக அவர் சையீரியாவுக்கோ அல்லது வேறு எங்கோ போகநேரிட்டது. இதனால் ஒலன்கா தனிமையானாள்.

ஆம். அவள் இப்பொழுது முற்றிலும் ஏகாங்கியானாள்.

அவருடைய தகப்பனுரோ நீண்டகாலத்திற்குமுன்பே இறங் துவிட்டார். அவளது தகப்பனார் உபயோகித்த காலெடிந்த நாற்காலியும் தூசி படிந்துகிடந்தது. அவள் நாருக்கு நாள் மெலியலானாள். அவளைக் காண்போர் அதற்குமுன் அவளைக் கண்டதும் புன்முறையில் பூத்துவிடுவார்கள். பின் அவளோடு பேசத்துடிப்பார்கள். ஆனால் இப்போதோ அவளோடு யாரும் பேசுவதில்லை. அதுதான் போகிறதென்றால் அவளைப் பார்த்து எதோ சூசகுசுவென்று முனைமுனைக்கலானார்கள். அவளது பழைய வாழ்வெல்லாம் நனவாகியது. அதோடு அவள் யாரும் கவனிப்பாரற்றவளானாள்.

மாலைக்காலங்களில், வீட்டின் பின்புற முற்றத்தில் உட்கார்ந்திருப்பாள். ‘திவோலி’ யிலிருந்து சங்கீதமும் பாண்டுகளின் முழக்கமும் வழக்கம்போல் அவள் காதுகளில் கேட்கும். ஆனால் இக்காலங்களில் அவைகள் அவளின் உணர்ச்சியை தட்டியெழுப்பவில்லை. அவள் சகலத்தையும் எவ்வித பிரேரமையில்லாமலே பார்த்தாள். அவள் சிந்தனையில் எந்த எண்ணமும் ஒடுவதில்லை. அவள் சிந்திப்பதற்கும் ஏதுமில்லை. இராக்காலங்களில் அவள் படுக்கையில் படுத்துப் புரண்டு தோட்டத்தின் சூன்யத்தையே சூன்யமாக நினைத்தாள். அவருக்கே உண்பதும் உறங்குவதும் இஷ்டமில்லாத படி நடந்தது. எல்லாவற்றையும்விட மிகமோசமானதென்ன வென்றால், எந்த அபிப்பிராயமும் எதிலுமில்லை அவருக்கு. அவள் தனக்கு சுற்றிலுமுள்ள பொருள்களையெல்லாம் கண்கொண்டு பார்த்தாள். ஆனால் அவைகளைப்பற்றிய கருத்தே அல்லது சிந்தனையோ அவருக்கு ஏற்படவில்லை. என்ன பரிதாபம் பாருங்கள்! அவருக்கென்று எந்த கருத்தும், சலனமும் எதிலுமில்லாமல்போனது.

உதாரணமாக அழகிய புஷ்பங்களையோ, பக்கி ஜாதி களையோ, மழை பொழிவதையோ அல்லது குடியானவன் தானியங்களை வண்டியிலேற்றி ஒட்டும் காட்சியையோ பார்ப்பதாக வைத்துக்கொள்ளுங்கள். அவைகளைல்லாம் என்ன வென்றுகூட அவளால் உணரமுடியவில்லையென்றால் அதனைப் பற்றி நாம் என்ன சொல்வது? அவளிடம் ஓராயிரம் ரூபிளைக்

கொட்டிக்கொடுத்துக்கேட்டாலும் அவருக்கு எதுவும் பதில் சொல்லத் தெரியாது. அவள் குகினோடோ, புல்தோ வொலாவோடோ அல்லது மிருகவைத்திப்ரோடோ இருந்த பொழுது அவள் எதனையும் தெளிவாகச் சொல்லக்கூடிய வளாயிருந்தாள். எதிலும் தன் கருத்து இன்னதென்று வலியுறுத்துவாள். அனால் இப்பொழுதோ-வீட்டின் தோட்டம் சூன்யமாக காணப்பட்டதுபோலவே, அவருடைய இருதயத் திலும், மூனையிலும் சூன்யமே குடிகொண்டுவிட்டது. அவருக்கு எல்லாமே பாலைவனமாகவும், வெறுப்பாகவும் கசப்பாகவும் காணப்பட்டது.

நாளடைவில் நகரத்தில் மாறுதலேற்பட ஆரம்பித்தது. ‘திவோலி’, ‘மரவாடி’ இருந்த இடங்களிலெல்லாம் புதிய சந்துகளும், புதிய கட்டிடங்களும் ஏற்பட ஆரம்பித்தன. காலத்தின் கோலந்தான் என்னே! ஒலன்காவின் வீடுமட்டும் இருளடைய ஆரம்பித்தது. மேங்கரைகள் துருப்பிடித்து, ஒழுக ஆரம்பித்தன. கொட்டகை ஒருபக்கம் இடிந்து சரிந்து விட்டது. தோட்டமோ, முழுதும் நெரிஞ்சிமுட்புதர்களாக காட்சியளித்தது. ஒலன்காவும் வர வர வயதுமுதிர்ந்தவானானால்.

கோடையில், அவள் வீட்டின் பின்புறம் உட்கார்ந்திருப்பாள். அவருடைய இருதயமும் மனமும் அப்பொழுது வெறும் சூன்யமேதான். மாரிக்காலத்தில் அவள், தன் ஒன்னில் உட்கார்ந்து பனி பொழிவதை கூர்ந்து நோக்கிவந்தாள். குளிர்ந்த இனியகாற்றும், மாதாகோவிலின் மணியோசையும் அவருக்கு பழைய நினைவுகளை மடமடவென்று தோன்றச் செய்யும். அவருடைய இருதயம் ஒருமாதிரி படபடப்புக் கொடுக்கும். கண்களோ கண்ணீரைப் பெருக்கும். அதற்குப் பின்னால் அவள் சர்வசூன்யமாகி அவள் வாழ்க்கையையே சர்வசூன்யமாகக் காண்பான். அவருக்குப் பிரியமான கருப்புப் பூஜை அவளைத்தீண்டிப் பிராண்டும். ஆனால் அதன் ஸ்பரிசம் அவருக்கு எந்த இன்பத்தையும் இப்போது கொடுப்பதில்லை. பூஜையின் மெதுவான தீண்டுதல்கள் அவருக்கு வேதனையையளித்தன. “சனியனே! தொலைந்துபோ.

நீனாக்கு வேண்டாம்” என்று சொல்வாள். அவருக்குத் தேவை இதுவர? அவருக்கு வேண்டியதெல்லால் முழு முதற்காதல். ஆம் அதில் அவள் உடல், உயிர் அத்தனையும் அர்ப்பணம் செய்வாள். கருத்தும் கிளர்ச்சியும், உவகையும் வேகமும் அதில் அன்றே கொர்ந்தெழும்.

பொதுவாக நாட்களும், வராங்களும், வருஷங்களும் ஓடிமறைந்தன. அவள் சந்தோஷத்தையோ சுய உணர் வையோ பெறவில்லை. சமீமயல்காரி, தன் இஷ்டத்திற்கு சமைத்துப்போட்டது அவருக்கு சரியென்றாகவிட்டது.

கோடை ஓல்லை மாத நாளென்று வந்தது. அப் பொழுது. மாடுகள் மேய்ச்சலிலிருந்து, புழுதிப்படலங்களை மூப்பிக்கொண்டு வீடு நோக்கித் திரும்பிவந்துகொண்டிருந்தன. அச்சமயத்தில் கதவை யாரோ தட்டும் சப்தம் கேட்டது. ஒலன்கா தானே கதவைத் திறக்கப்போனாள். அப்பொழுது மிருக வைத்தியான சிபிரினின், ரானுவ வைத்திய உடை அணியாமல், சாதாரண உடையில் பழுத்த தலையிரோடு காட்சியளித்தார். கண்டதுமே அவருக்கு தூக்கிவாரிப்போட்டது. அவருக்கு பழைய நினைவு கள் திரும்ப தானே உதயமாகின. அவன் அவரைக் கண்டதுமே அழுதபடி அவர் மார்பின்மீது சாய்ந்துவிட்டாள். அவள் எப்படித்தான் அவரோடு தேனீர் அருந்த கூடத்திற்குள் வந்தாள் என்பது அவருக்கே தெரியாது.

சந்தோஷத் துடிதுடிப்பில், “என் அருமை டாக்டரே! எப்படி இங்கு வந்துசேர்ந்தீர்கள்?” என்று கேட்கலானால். “ஓலன்கா! நான் இங்கு தங்கி இனிக் காலங்கழிக்க வந்திருக்கிறேன்; என் வேலையை ராஜி னு மா செய்துவிட்டேன்; இங்கிருந்து இனி பாடுபடவேண்டும்; என் னுடைய மகன் பெரியவளுக்கிவிட்டான்; அவன் பள்ளிக்குச் செல்லவேண்டிய காலம் வந்துவிட்டது; நான் என் மனைவியோடு இப்பொழுது சமாதானமாகவிட்டேன்” என்றார்.

“அவள் எங்கே?” என்று கேட்டாள்.

“அவள் பையனேடு ஹாட்டவிலிருக்கிறாள். நான் வீடு பார்ப்பதற்காக வந்தேன்.”

“என்னருமை டாக்டரே! வீடா? என் வீட்டையே எடுத்துக்கொள்ளலாமே! இது தங்களுக்குப் பிழிச்க வில்லையா? ...என்ன ஆச்சர்யம்! தாங்கள் எந்தவாடகையுமே கொடுக்கவேண்டியதில்லையே” என்று சொல்லி அழ ஆரம் பித்தாள். “நீங்கள் இங்கேயே இருந்துவிடுங்கள்; எனக்கு கொஞ்சம் இடம் போதும்; நீங்கள் இங்கிருந்தால் நான் ஏவ்வளவு களிப்புறுவேன்..... ஆ..... டாக்டரே!” என்றாள்.

மறுநாளே வீட்டின் கூரைகள் பழுதுபார்க்கப்பட்டன. சுவர்களுக்கு சண்மையும் அடிக்கப்பட்டது. ஒலன்கா தன் வேலைக்காரர்களுக்கு, தோட்டத்தை அழிகுபடுத்த உத்திரவு களை சமர்ப்பிக்கலானான். அவன் முகத்தில் பழைய ஜீவகளை யோடுகூடிய சிரிப்பேற்பட்டது. நீண்ட தூக்கத்திற்குப்பின், விழித்தெழுந்ததுபோல், சுருசுருப்பும் துடிதுடிப்பும் பெற்றாள்.

மிருக வைத்தியரின் மனைவி மெலிந்தவள். அடர்ந்த தலைமயிருடையவள். கொஞ்சம் கோபப்பார்வையுமுடையவள். பத்துவயது பையன் சாஷா மொழுமொழுவென்று நீலநிறக் கண்களோடு தாட்சியரித்தான். அவன் வீட்டின் தோட்டத்திற்குள் நுழைந்ததுமே, பூனையை விரட்டிப் பிழிக்கப்போனான். அவன் ஒரு சந்தோஷ ஆரவாரய்செய்து, “பெரியம்மா! இது உன் பூனையா?” என்று கேட்டுக் கொண்டே, “அது குட்டி போட்டதும் எங்களுக்கு ஒன்று கொடுத்துவிடுங்கள். அம்மாவுக்கு எலிகளென்றாலே அதைக் கொல்லவேண்டுமென்று நினைப்பாள்” என்றான்.

ஒலன்கா அவனேடு பிரியமாகப் பேசினாள். தேவீர் அருந்தக்கொடுத்தாள். அவன் இதயம் குளிர்ந்தது. அதோடு உள்ளத்தில் அப்பையனை தன் மகனே என்ற இன்ப உணர்ச்சிகொண்டாள். அதனால் அவன் படிப்பதும், விளையாடுவதும் மற்றும் அவன் செய்யும் அத்தனை காரியங்களும் அவளுக்குப் பேருவகையூட்டியது. அதனால் அவனை அவன் அன்போடு கவனிக்கத்தொடங்கினான்.

“என் சின்னத்தங்கமே! என்ன கெட்டிக்காரத்தனம்? என்ன சுருசுருப்பு?” என்று சொல்லி வியந்துகொள்வாள்.

அவன் ஒருநாள் “தீவு என்பது நான்கு பக்கங்களாலும் நீர் சூழப்பட்ட பிரதேசம்” என்று உரக்கப் படித்துக்கொண்டிருந்தான்.

“தீவு என்பது நிலப்பிரதேசம்” என்று அவனும் மனப்பாடம் போட ஆரம்பித்தாள். இதுதான் அவனுடையநீண்ட கால மௌனவாழ்க்கைக்குப்பின் வெளியான உள்ளக் கருத்து. இப்பொழுது அவனுக்கு அனைத்திலும் சிந்தனை செல்ல ஆரம்பித்தது.

அன்று இரவு சாப்பாட்டுக்குப்பின், “ஹூஸ்குவில் பாடபோதனை மிகக்கஷ்டம். எப்படியிருந்தாலும் சிறுவர் களுக்கு தொழில் படிப்பைவிட, ஹூஸ்குல் படிப்பு எவ்வளவே சிலாக்யமானது. ஏனெனில் ஹூஸ்குல் படிப்பிருந்தால் ஒருவன் பிற்காலத்தில் டாக்டராகவோ அல்லது என்றினீயராகவோ ஆகிவிடலாம்” என்று சாஷாவின் பெற்றேர்களிடம் அவள் சொல்லானால்.

சாஷா ஹூஸ்குலுக்கு படிக்கக்கூடியிட்டான். அவனுடைய தாய் ‘ஹார்க்கோ’ விவிருந்த அவனுடைய கோதரியின் வீட்டுக்குப் போனவள் திரும்பிவரவேயில்லை. அவனுடைய தகப்பனார், மாடுகளை பரிசோதனைசெய்வதற்காக வெளியில் கிளம்பிவிடுவார். சேர்ந்தாற்போல் மூன்று நான்கு நாளைக்கு வரவும் மாட்டார். அநேகமாக அவருக்கு வெளிப்பயணமே அதிகமாக இருந்தது.

இந்த நிலையில், சாஷா தன்னந்தனியனானென்றும், அவனையாருமே வீட்டில் கவனிக்கவில்லையென்றும், அதனால் அவன் படிப்பில் அவதியுறநேரிட்டுவிடுமென்றும், ஒலன்காசுருதி அவனைத் தன்னேடையே சேர்த்தழூத்துக்கொண்டு வந்து, தன் பக்கத்து சிறு அறை ஒன்றை அவனுக்குக் கொடுத்திருந்தாள்.

சாஷா அவளோடு ஆறு மாதங்கள் இருந்துவிட்டான். ஒவ்வொருநாள் காலையிலும் ஒலன் கா எழுந்ததும் அவ

நுடைய அறையை எட்டிப்பார்ப்பாள். அவன் கண்ணத்தில் கையை வைத்து அபர்ந்து தூங்குவான். அவனுக்கு அவனை எழுப்ப வருத் தமாக இருக்கும். ஆனாலும் “சாஷா எழுந்திரடா என் கண்ணே! பள்ளிக்கூடம் போக நேரமாகி விடும்” என்று வருத்தத்தோடும், வாஞ்சையோடும் கூறு வாள். அவன் எழுந்து சட்டைகளை மாட்டிக்கொண்டு பிரார்த்தனை செய்து, காலை ஆகாரத்திற்கு உட்காருவான். காலையில் வெண்ணெயும், ராட்டியும், பிஸ்கோத்தும், இரண்டு கோப்பை தேனீரும் அருந்துவான். இத்தனையெயும் அவன் தூங்கிவழிந்துகொண்டே செய்துவிடுவான்.

எதோ நீண்டப்பயணம் பேசுப்புறப்படுகிறவனிடத்தில் பேசுகிறமாதிரி “உன் நுடைய வரலாறு உனக்கு சரியாகத் தெரியாதப்பா” என்பாள் ஒலன்கா.

“உன்னேடு எவ்வளவு சிரமம் பார்; நீ நன்றாகப் படிக்க வேண்டும்; எதிலும் முதன்மையானவனுக இருக்கவேண்டும்; என் கண்ணே! நீ ஆசிரியர்களுக்கெல்லாம் கீழ்ப்படிந்து நடந்து பாடங்களை கற்றுக்கொள்ளவேண்டும்” என்பாள். அதற்கு “இ எனக்குத்தெரியும்! என்னை தொந்திரவில்லாமல் விட்டுவிடு—பெரியம்மா!” என்பான்.

புத்தகமுட்டையை சுமந்து, பெரிய தொப்பியை அணிந்து, சிறுவனுண சாஷா வீதிவழியே பள்ளிக்குச் செல்வான். ஒலன் கார அவனையறியாமலே சந்தடியின்றி அவனைப் பின்தொடர்ந்து செல்வாள்.

அவன் கொஞ்சதூரம் போனதும், அவனை அழைத்து அவன் கையில் பேரீச்சம்பழத்தையோ அல்லது சாக்கெட்டையோ கொடுப்பாள். ஆனால் அவன் பள்ளிக்கூடத்தை நெருங்கும்போது, ஒரு வயதான பருத்த ஸ்திரீயுடன் வருவதற்கு வெட்கப்படுபவனுகி ‘பெரியம்மா! நீ வீட்டுக்குப்போ—நான் பள்ளிக்கூடம் போய்விடுவேன்’ என்பான்.

அவள் சிலைபோல் அங்கு நின்று பள்ளிக்கூட வாசலில் நுழைந்து அவன் உள்ளேபோய் மறையும் வரை உற்றுக்கவனிப்பாள்.

ஹா! அவள் எவ்வளவு அவனை நேசித்தாள் தெரியுமா? இதற்குமுன் அவள் தன் காதலர்களிடம் கொண்டிருந்த காதலைவிட மிக்க ஆழமாக அவனை நேசித்தாள். அவள் இதயோ இதற்குமுன் யாரிடமும் பணியாத அளவுக்கு அவனிடம் சரணடைந்துவிட்டது. இத்தனை அபார வாஞ்சையும் பிரீதியும், தாய்மையுள்ளத்தில் கிளர்ந்தெழுந்த இயற்கை உணர்ச்சியால் ஏற்பட்டதாகும்.

சிரித்தால் சிறு குழிவிழும் கண்ணத்தொடுகூடிய இச் சிறுவனுக்காக, அவள் தன் வாழ்க்கையையே மிக்க மக்முஷ்சி யோடு அர்ப்பணம்செய்யத் தயாராகிவிட்டாள். இது எதனால் என்று யாராவது சொல்லமுடியுமா?

சாஷா குடியேறி ஆறு மாதங்களாகிவிட்டன! ஒலன் காவின் வாழ்க்கையில் திருப்தியேற்பட்டது. அவளுடைய முகமும் மலர்ந்தது. சேரிதமுமடைந்தாள். அவனைக் காண்போர் மகிழ்ச்சிப்பெருக்கில் “காலை வந்தனம் ஒலன்கா..... கண்ணே சௌகர்யமா?” என்று விசாரிக்கவும் ஆரங்பித்து விட்டனர்.

அவள், காய்கறி விற்குமிடங்களில் “ஹஹஸ்கூல் படிப்பு இப்பொழுது நெரடாக இருக்கிறது” என்பாள். வேறொரு சமயம் “சிறிய வகுப்புகளிலேயே பாடங்களை மனப்பாடம் செய்யச்சொல்லிவிடுகிறார்கள்; அதோடு லத்தீன் மொழி பெயர்ப்பு; கணக்கு வேறு; இவ்வளவும் சிறு பயணச்சார்க்கு எப்படி ஒத்துக்கொள்ளும்?” என்பாள். அவள் பிறதொரு சமயம் பள்ளிக்கூட வகுப்பு உபாத்தியாயர்களைப்பற்றியும், பாடப்புத்தகங்களைப்பற்றியும் சாஷா என்னென்ன சொல்கிறானாலோ அதையதை அப்படி அப்படி யே சொல்லிவிடுவாள்.

அவர்கள் இருவரும் சேர்ந்து மூன்று மணிக்கு பகல் உணவருந்துவார்கள். சாயந்திரம் அவர்கள் இருவருமே பாடங்களை படித்து நெட்டுருப்போடுவார்கள். இரவில் அவனைப் படுக்கவைத்தபிற்பாடு, அவள் நீண்டநேரம் விழித் திருந்து, அவனுக்காக இயேசுவைத் தொழுது, சிலுவை அடையாளக்குறியை மானஸீகமாக அவன்மீது போடுவாள். பின் அவள் படுத்துக்கூட, அவனைப்பற்றியே சிந்தனை செய்

வாள். அவன் படித்துத்தேறி டாக்டராகவோ அன்றி இன்ஜினியராகவோ ஆகி, பெரிய பங்களாவில் வசித்து, வரசனுதி களில் சவாரிசெய்து, கல்யாணமாகிக் குழந்தைகுட்டிகளோடு இருக்கவேண்டுமென நினைப்பாள். இப்படி எண்ணிக்கொண்டே அவள் தூங்குவாள். தூக்கத்திலுங்கூட அவனைப்பற்றியே கனவு காண்பாள். கனவில்கூட அவனுக்காக அன்புக் கண்ணீர் சொரிவாள். அப்பொழுது அவளது அருமைப் பூனை, அவள் பக்கத்திலிருந்து மெதுவாக பிராண்டிக்கொண்டிருக்கும். சில சந்தர்ப்பங்களில் தெருக்கதலை திடீரன்று தட்டும் சப்தம் கேட்கும். ஒலன்கா பேச்சு மூச்சில்லாமல் எழுவாள். சில நிமிஷம் கழித்து மீண்டும் கதவை படாரென்று தட்டும் சப்தம் கேட்கும். ‘ஹார்க்கோ’ விலிருந்து தந்தி வந்ததாக நினைப்பாள். கால்முதல் தலைவரை வியர்த்து நடுக்கம் ஏற்பட்டுவிடும். “சாஷாவினுடைய தாய்தன் மகனு கு ‘ஹார்க்கோ’ விலிருந்து எதையேனும் அனுப்பியிருப்பாள்... ஆண்டவனே அருள் பாவிப்பாயாக” என்பாள்.

அவள் இதுமாதிரி கலவரமடைவாள். அவள் கை, கால், தலை அத்தனையும் ஜில்லிட்டுவிடும். அவள் உலகத்திலேயே, தானே மிக்க தூர்ப்பாக்கியவது என்று கருதுவாள். மற்றொரு நிமிஷம் செல்லும். பேச்சுக்குரல் கேட்கும். மிருகவைத்தியர் கிளப்பிலிருந்து வீட்டிற்குத் திரும்பி வந்திருப்பார். “ஆண்டவனே அதற்காக உனக்கு நன்றி” என்று நினைப்பாள். கொஞ்சம் கொஞ்சமாக அவள் இருதய பள்ளுக்குறைந்து சமனமடைந்துவிடுவாள். அவள் மீண்டும் அடுத்த அறையில் அயர்ந்து தூங்கும் சாஷாவின் படுக்கையை எட்டிப்பார்ப்பாள். அப்பொழுது அவன் “நான் உன்னிடமே இருக்கிறேன்; போ!... போ!... கதவை மூடு” என்று தூக்கத்தில் சொல்வதுபோல் கேட்கும். ○

காதலியைப்பற்றி . . .

டால்ஸ்டாயின் விமர்சனம்.

கிறிஸ்துவ வேதத்தில் உள்ள எண்ணூகமத்தில் ஒரு அழகிய கதை இருக்கிறது. அது மிகவும் அர்த்தபுஷ்டியுள்ளது. மவ்பைட்ஸ் அரசனு என்பதை எதிரிகளான இஸ்ரவேலர்களை சபிப்பதற்காக பாலாம் என்ற குருவுக்கு அநேக வெகுமதிகளை அளிப்பதாக ஆசைவார்த்தைகளைச் சொல்லி அழைத்துவருகிறோன். அநேக ஆடு மாடுகளை வெட்டி வேண்டிய பூசைகளை செய்ய அவருக்கு உதவி செய்கிறோன். பாலகன் தன் எதிரிகளான இஸ்ரவேலர்களை குரு சமிக்கப்போகிறார் என்று நினைக்கிறோன். ஆனால் இஸ்ரவேலர்களை சபிப்பதற்குப்பதிலாக அவர் ஆசீர்வதிக்கிறார்.

அந்தியாயம் 23: VII.

“தாங்கள் எனக்கு என்னசெய்துவிட்டார்கள்? என்னு டைப் எதிரிகளை சபிப்பதற்காகவல்லவோ நரன் தங்களை அழைத்துவந்தேன். ஆனால் நீங்களோ அவர்களை முற்றிலும் ஆசீர்வதித்துவிட்டார்களே” என்கிறோன் பாலகன் பாலா விடம்.

“12. அதற்கு அவர் ஆண்டவன் எனக்கு திருவாய் மலர்ந்தருளியதை நான் என் வாய் வாக்காக சொல்லத் தூண்டுதல் பெறவில்லையா?

“13. வாருங்கள்! நான் தங்களையே பிரார்த்திக் கிறேன் வேறோரிடம் வாருங்கள்.....இங்கிருந்து அவர்களை சபியுங்கள்.”

மீண்டும், பாலாம் அவர்களை சபிப்பதற்கு மாறாக ஆசீர்வதிக்கிறார். இதுபோலவே முன்றும் முறையும் நிகழ்ந்தது. அந்தியாயம் 24: X.

“10. பாலாமுக்கு விரோதமாக பாலகனுடைய கோபம் பொங்கி எழுந்தது. அவன் தன் முஷ்டிகளை மடக்

கீக்கொண்டு, நான் எதிரிகளை சபிப்பதற்காக தங்களை இங்கு அழைத்தேன். ஆனால் நீங்களோ மூன்று முறையும் அவர்களை முற்றிலும் ஆசிர்வதித்துவிட்டார்களே” என்று ன் பாலகன் பாலாமிடம்.

“11. ஆகவே நீங்கள் உங்கள் இடத்திற்கு ஒடிவிடுகள். நான் தங்களை உயர்ந்த அந்தஸ்துக்கு உயர்த்த எண்ணி னேன். ஆனால் பரிதாபம் ஆண்டவனுடைய திரு உள்ளம் தங்களை கீழாகவே இருக்கும்படி செய்துவிட்டது.

ஆகவே பாலாம் எந்தவித வெகுமதியில்லாமலும் அவர்களை சபிப்பதற்கில்லாமலும், பாலகனின் எதிரிகளை ஆசிர்வதித்து திரும்பிச்சென்றார்.

பாலாமுக்கு எது சம்பவித்ததோ, அதுவேதான் உண்மைக் கவிகளுக்கும், கலைஞர்களுக்கும் அடிக்கடி சம்பவிக்கிறது.

பாலகனுடைய வெகுமதிகள், அந்தஸ்துகள் கொரவங்கள் அத்தனையும் அவனுக்குத் துணையாகி எதிரிகளை சபிக்கவே அவன் கருதியபோதுடை, உண்மையிலேயே பாலாம் அவ்வாறு செய்யமுடியவில்லை.

இதுபோலவே, இந்த இனிய ‘காதலி’ என்ற கதையை எழுதிப் போன்றுமைக்கவியும் கலைஞருமான செக்காவுக்கும் நிகழ்ந்துவிட்டது.

ஆசிரியருடைய கருத்து, அவர் இருதய உணர்ச்சியால் அல்லாது அறிவின் திறத்தால் முடிவுக்கு வருகிறபடி முதலில் குறிவினி நுடைய நாடகத் தொழிலில் அக்கரைக்காட்டும் ‘காதலி’-மரவியாபாரியின் நலனில் அர்ப்பணம் செய்து கொள்பவரும், பின் மிகுக வைத்தியரின் கூட்டுறவால் உலகத்திலேயே ஜீவஜீந்துக்களின் கால், வாய் வியாதிகளே மிக முக்கியமானவை என்று உணர்ந்து கவலையிருபவரும்; கடைசியாக பெரிய தொப்பியை அணிந்த சிறிப் பையனின் நலனில் அக்கரை செலுத்தி, அவனுடைய கணக்கிலும், இலக்கணத்திலும் மூழ்கி அவனேடு பின்னிக்கொள்பவருமாகிய கதாநாயகியைப் பழிக்கவேண்டுமென்பதே முடிவு.

கதாநாயகியை குறி நுடைய காதலீ யென்பதும், அவன் வியாதியால் இறந்தானென்பதும்; மர வியாபாரி யும் அவனுடைய அந்தஸ்தும்; மிருக வைத்தியரும்; என் அந்த சிறுவனும் எல்லாம் பொய்மைகளோயாகும். ஆனால் “காதலீ”யின் ஆத்மா—அதிலும் அவன் முழுமுதலாக ஒவ் வொருவரையும் காதலித்த ஆத்ம மனப்பான்மை பொய்யான நிகழ்சியல்ல. அத்தனையும் அற்புதமும், பரிசுத்தமுமான தாகும்.

ஆசிரியர் “காதலீ”யை யெழுதும்பொழுது, அவர் இருதபத்தால் நினைத்திருக்காவிட்டாலும், ஒரு புதுமைப் பெண்ணின் ஸ்தால உருவத்தை அதாவது மனிதனேடு சமத்துவ நிலைமையையும்; கல்வியிலும் திறமையிலும் வளர்கிற பெண்மையையும்; சமுதாயத்தின் நன்மைக்காக தானே சுயேச்சையாக ஆனுக்குமேலாக இல்லாவிட்டாலும் சமதையாகவாவது சம்பாதிக்கும் ஆற்றல் தன்மையையும்; பெண் பிரச்னையையே உயர்வென மனதில்கொண்டு, அதற்கெனப் போர்டும் பெண்மையையுமே மனதில்கொண்டு எழுதி யிருக்கக்கூடுமென நம்புகிறேன். “காதலீ”யை எழுதும் பொழுது, ஆசிரியர், பெண்மை எப்படி இருக்கக்கூடாதோ அப்படி இருக்கக்கூடாதென்று கீடுதுக்காட்ட விரும்பி இருப்பார்.

பாலகன் என்ற பொதுஜன அபிப்பிராயம் செக்காவ் மூலம், மனிதனுக்குட்பட்ட, வளர்ச்சியிருத், அடங்கி ஒடுங்கிய பெண்மையை, அபளியை சபிக்கவேண்டுமென உத்தர விட்டது.

செக்காவுக்கு ஆடு மாடும் சமைத்து பூசிக்கப்பட்டது.

ஆனால் செக்காவ் வாயை திறந்ததும், சபிக்கவந்தவர் ஆசிர்வதித்தேவிட்டார்.

இக்கதை எவ்வளவோ சிறப்பான வினேத முறையில் எழுதப்பட்டிருந்தாலும், என்னால் சில பகுதிகளைப் படிக்கும் பொழுது கண்ணீர் உருக்காமல் இருக்கமுடியவில்லை.

கதாநாயகி குகின்மீது கொண்ட முழு அன்பும், காத

லும், அவன் எதெதுமீது அக்கரை செலுத்தினால் அத் தனியிலும் சிரத்தையெடுத்தலும், அதுபோலவே மர வியா பாரி மீதும், மிருக வைத்தியர் மீதும் கொண்ட காதலும் சிரத்தையும், மற்றும் அவன் தனிமையில் விடப்பட்ட பொழுது அவன் காதலை செலுத்த முடியாதபோது அவன் பட்ட அவஸ்தையும், கடைசியாக 'அவளுடைய முழுப் பெண்மை, தாய்மையுணர்ச்சியோடுகூட(அவன் தன்மூலைய சொந்த வாழ்க்கையில் அனுபவமில்லாதபோதும்) பெரிய தொப்பியையணிந்த சிறு பள்ளிச்சிறுவனுகைய வருங்கால, மனிதனை எல்லையற்ற காதலோடு நேசித்ததையும் காட்டும் வர்ணனைகள் என்னை ஈர்க்கிறது.

ஆசிரியர், பெராருத்தமற்ற குகினையும், சாதாரண மர வியாபாரியையும், இங்கிதமற்ற மிருக வைத்தியரையும் காத விக்கும்படி செய்கிறூர். ஆனால் காதல் என்பதற்கு குகினாலு வென்ன, ஸ்பிரேஜூவாகயிருந்தாலென்ன, பாஸ்கலாகவோ அல்லது ஷில்லராகவே ர இருந்தாலென்ன; அது 'காதலி'க்கு அடிக்கடி மாறுதலேற்பட்டதுபோல மாறினு வென்ன; அல்லது வாழ்க்கை முழுமையுமே நிரந்தரமான ஒருவரிடமே இருந்தாலென்ன, காதலுடைய புனிதத்தன்மை க்கு குறைவு இல்லை.

சில காலத்திற்கு முன்பு நான் Novoe Vremya வில் பெண்ணைப்பற்றி ஒரு சிறந்த கட்டுரையை படிக்கநேரிட்டது. அதில் ஆசிரியர், பெண்மையைப்பற்றி மிக்க குறிப்பிடத் தகுந்த, அரிய அற்புதக் கருத்தை வெளியிட்டிருந்தார்.

“பெண்கள், ஆண்களாகிய நம்மால் செய்யக்கூடியதை யெல்லாம் செய்யுமுடியுமென்று நமக்கு எடுத்துக்காட்ட முயற்சிக்கிறார்கள். நான் அதை மறுக்கவில்லை. பெண்கள், ஆண்களால் செய்யக்கூடிய ஒவ்வொன்றையும், ஏன் அவர்களை விட சிலாக்கியமாகவும் செய்யக்கூடுமென்று நான் ஒத்துக் கொள்ளத்தயார். ஆனால் பெண்களால் செய்யக்கூடிய பெண் தன்மையை ஆண்களால் செய்யமுடியாதென்பதுதான் கஷ்டமான பிரச்சினை” என்று அவர் சொல்லியிருக்கிறார். ஆம்.

அதுதான் முற்றிலும் உண்மை. பிள்ளைப்பேறு, போஸிப்பு, குழந்தைகளுக்கான ஆரம்பப் படிப்பு ஆகிய விஷயங்களைப் பற்றிமட்டுமல்ல. மனிதனை, கடவுளுக்கு நெருக்கமாக்கும் சிறந்த வேலையை,-அந்த மகோன்னதத்தை அதாவது காத வின் செயலை,-காதனிக்கும் பொருளின்மேல் முழுதும் காதல் படுதலை மனிதனால்ல; நல்ல பெண்களை இயற்கையாக, மேன்மையாக செய்திருக்கிறார்கள்; செய்கிறார்கள்; செய்வார்கள். பெண்களுக்கு அந்த சக்தியில்லாவிட்டால், அவர்கள் அதனைக் கையாளாவிட்டால் உலகத்தின் கதிதான் என்னவாகும்? நாம் பெண்டாக்டர்கள் இல்லாமல், பெண்தந்தி குமாஸ்தாக்கள் இல்லாமல், பெண் வாயர்கள் இல்லாமல், பெண்விஞ்ஞானிகள் இல்லாமல், பெண் ஏழுத்தாளர்கள் இல்லாமல் கம்மால் வாழ்முடியும். ஆனால் தாய்மார்கள் இல்லாமல், துணியாளர்கள் இல்லாமல், சினேகிதர்கள் இல்லாமல், ஆறுதலளிப்பவர்கள் இல்லாமல், அதாவது ஆண்களிடத்தில் உள்ள உயர்வையே கண்ணணக்கொண்டு காதல் செலுத்தி, நாம் அறியாதவாறு, ஒவ்வொரு வினாடியும் ஆக்குவித்து, ஊச்சுவித்து, நம்மைக்காப்பாற்றும் அவர்களில்லாமல் வாழ்வே ஒரு துக்கரமாக ஆகும்.

இப்பேசுவோடு மெகதலேனே, அர்ச். பிரான்ஸிலோடு கிளைப்போவோ இருந்திருக்கமுடியாது; சைப்ரியாவில் டெகா பிரிஸ்ட்ல்களுடைய மனைவிகள் இருந்திருக்கமுடியாது; தன் கணவன்மார்களைக் காப்பாற்றியதோடல்லாமல் உண்மைக்காக வீரத்தியாகம் செய்யவும் தூண்டிய அந்த மனைவிமார்கள் துஷோபார்களிடையே இருந்திருக்கமுடியாது; எவரையும் விட, காதவின் சுகமே அதிகமாகவேண்டப்படும் சூடிகாரர்கள், பலறீனர்கள், அனுதைகள் ஆகியோர்களை சம்ரக்ஷிக்க ஆயிரமாயிரமாகிய கேள்விப்படாத பெண்ணங்குகள்-(கேள்விப்படாதவர்களிலேதான் மிகச்சிரேஷ்டர் எப்பொழுதுமிருப்பதுபோல)-இருந்திருக்கமுடியாது. ‘காதல்’ குகினுக்கு அற்பணிக்கப்பட்டாலென்ன அல்லது இப்பேசு வுக்கு அற்பணிக்கப்பட்டாலென்ன—அதுதான் பெண்களிடையேயுள்ள மிக மகோன்னத சக்தி.

பெண்கள் பிரச்சினை என்றழகுக்கப்படுகிற பிரச்சினையில் என்ன அறியாமை. ஆம். பெண்களில் அநேகரிடையே இந்த அறியாமை அப்படியே குடிசொண்டிருக்கிறது; மனிதர்களிடையேயும் கூடத்தான்.

‘பெண்கள் தங்களையே முன்னேற்றிக்கொள்ள விரும்கிறார்கள்’ ஆம். அதைவிட நியாயமும்-நீதியுமுடைய விஷயம் வேறு என்ன இருக்கமுடியும்?

ஆனால் பெண்ணினுடைய வேலை அவர்கள் இயற்கை வேலையைப்பொறுத்தே மனிதனுடைய வேலைக்கு வேறு பட்டதாகும். ஆகவே பெண்மையின் தன்மை, லக்ஷ்யம், ஆண்மையின் தன்மை, லக்ஷ்யத்தோடு ஒன்றாக ஒரே தன்மையதாக இருக்கமுடியாது. அந்த லக்ஷ்யம் நமக்குத் தெரியாதென்றே நாம் ஒத்துக்கொள்வோம்; ஆனால் எப்படி யிருந்தபோதிலும், அந்த லக்ஷ்யம் ஆண் தன்மையின் லக்ஷ்யமாக இருக்கமுடியாது என்பது மட்டும் உறுதி. அப்படியிருந்தும், பெண்களுக்கு முட்டுக்கட்டையாக விளங்கும், பகட்டான் பெண்கள் இயக்கத்தின் கொடுமையும் கேவலமுமான முழு நடவடிக்கைகள் ஆண்மையின் லக்ஷ்யத்தை அடைவதற்காக செலுத்தப்படுகிறது.

இந்த அறியாமையின் தூண்டுதல்தான் ‘காதலி’யை எழுதுப்பொழுது செக்காவுக்கு இருந்திருக்குமென்று நான் பயப்படுகிறேன்.

அவர், பாலாமைப் போல சபிக்கவிரும்பினார். ஆனால் கவிதா தெய்வம் அவ்வாறு செய்யாதே என்று தடுத்து ஆசீர்வதிக்குமாறு ஆக்ஞாபித்துவிட்டது. அவரும் ஆசீர்வதித்துவிட்டார்.

ஆனால் அவரை அறியாமலே, ஒரு பெண் தானே சந்தோஷமாகயிருக்கவும், விதிவசத்தால் யாரோடு இருக்கவாய்ப்புக்கிட்டுக்கொடு அவர்களையும் சந்தோஷமாகயிருக்கச் செய்யவும் எப்படிக்கூடுமென்பதை இந்த இனிப்கதானாயகி மூலம் ஒரு ரக பெண் இனத்தை மிக்க அழகிய சோபிதத் தோடு அவரை அறியாமலே கிருஷ்டித்துவிட்டார்.

கதைக்கு எல்லாவற்றையும்விட மிக்க மகோன்னத் மளிப்பது, அதனுடைய முடிவான அம்ஸம் எதிர்பாராது அமைந்துவிட்டதுதான்.

ஒரு டிவிவிள் பட்டாளத்தை, டிரில் செய்யக்கூடிய அளவான இடத்தைவிட, ஒரு பெரியதான ஹாலில், நான் ஒரு துவிச்சக்கர வண்டியையோட்ட கற்றுக்கொள்ள முற் பட்டேன். அந்த ஹாலின் எதிர்கோடியில் ஒரு ஸ்திரி படித் துக்கொண்டு நின்றுகொண்டிருந்தாள். அவனுடையவழிக்கு நாம் போகக்கூடாதென்று, அவளைப் பார்த்துக்கொண்டே, சர்வஜூக்கிரதையாக யிருக்க நான் நிரைத்தேன். நான் அவளைப் பார்த்ததனாலோ, என்னமோ, என்னை அறியாமலே அவளாண்டை நெருங்கி நெருங்கிப்போய், அவனும் அபா யத்தை உணர்ந்து எட்டிப் போகப்போக அவள் மீதே விழுந்து அவளைக் கீழே வீழ்த்திவிட்டேன். அதாவது (அவள் மீதே என் கவனம் சென்றுவிட்டதால்) என்னுடைய விருப்பத்திற்கு நேர்மாருக, நான் தவறாக நடந்து விட்டேன்.

இதே நிலமைதான் செக்காவுக்கும் ஏற்பட்டுவிட்டது. ஆனால் நேர்மாற்றமான முறையில். அவர் ‘காதலி’யை கீழே வீழ்த்த, விரும்பினார். ஆனால் கவியின் நெருங்கிய பான்மையில் அவள் மீதே கவனத்தைச் செலுத்தி செலுத்தி அவளை உயர்த்திவிட்டார். ○

துணை வி . . .

“நான்தான் என்னுடைய மேஜையை சுத்தம் செய்ய வேண்டுமென்று சொன்னேனே” என்றார் நிக்கோலாய்.

“நீ சுத்தம் செய்யும்பொழுது மேஜையீது ஒன்றுமில்லாமலா இருந்தது? தந்தி எங்கே போய்விடும்? நீ எங்கு அதனைத் தொலைத்தாய்? அதைத் தேடிக்கண்டுபிடி. அது நேற்றுதான் காஜானிவிருந்து வந்தது” என்றார் மீண்டும்.

வெளுத்த மெலிந்த வேலைக்காரியோ மேஜையினடியிலிருந்த குப்பைக்கடையிலிருந்து அரேக தந்தி களைப் பொருக்கின்றத்து டாக்டர் நிக்கோலாய் முன்னிலையில் மெளன்மாக வைத்தாள். ஆனால் அத்தனையும் விபாதியஸ்தர் களிடமிருந்து வந்தவையாகும்.

அவர்கள் இருவரும் மேஜையை இழுத்துப்பார்த்தார்கள் அங்குமின்கும் தேடிப் பார்த்தார்கள். கடைசியாக டிமிட்ரினினுவின் அறையையும் பார்த்தார்கள்.

அப்பொழுது நடுநிசி. நிக்கோலாயிக்கு தன் மனைவிடிமிட்ரினினு காலை 5-மணிக்கு முன்னதாக வீடு திரும்ப மாட்டாலென்று தெரியும். அவருக்கு அவள்மீது சந்தேகம். அவள் வெளியில் போய்விடும்பொழுது அவருக்கு மன நிம்மதி யிருப்பதில்லை. அந்த சமயத்தில் அவளை வெறுக்க வும் செய்தார். அவளுடைய படுக்கை, மூக்குக்கண்ணுடைய ஆகியவைகளைப் பார்த்தாலே கோபமேற்படும். போதாக குறைக்கு அவளுக்கு வேண்டிய சிகேக்டர்களிடமிருந்து, தினங்தோறும் வெகுமதியாக வரும் ‘வில்லீஸ் ஆப் தி வாலி’ போன்ற வாசனை சாமான்கள், சோப்பு தினுசுகள், சாங்லேட் தினுசுகள் ஆகியவைகள் வீடு முழுதும் ஒரே வாசனையை உண்டாக்கிக்கொண்டு இருக்கும்பொழுது ஆத்திரம் வராமலாயிருக்கும்?

இதுமாதிரி இரவுகளில், அவரிடம் முன்கோபமும், படபடப்புமிருக்கும். ஆகவேதான், அவருடைய சகோதரா

ரிடமிருந்து அதற்கு முன்தினம் வந்த, சாதாரண கிருஸ்துமஸ் ஆசிச்செய்தித் தந்தியை அவசியம் பார்க்கவேண்டுமென்று விரும்பினார்.

அவருடைய மனைவியின் அறையிலிருந்த மேஜையின் ஒரு அடுக்கிப் பெட்டியில் ஒரு தந்தி இருந்ததை டாக்டர் கண்டுபிடித்தார். அது மாண்திகார்லோவிலிருந்து அவசமனைவிக்கு வந்தது. அதில் மைக்கேல் என்று கையெழுத் திடப்பட்டிருந்தது. அந்தத் தந்தியின் ஒரு வார்த்தைக்கு பொருள் விளங்கவில்லை. காரணமென்னவெனில் அது அன்னிய மொழியாகிய ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டதுதான்.

“இந்த மைக்கேல் யார்?...என்ன, மாண்திகார்லோவா? ஏன் அவள் தாயார் மேல்பார்த்து அவருக்குக் கொடுக்கப்பட்டது?”

டாக்டருக்குக் கல்யாணமாகி பனிரெண்டு வருஷங்களாகவிட்டன இந்த பனிரெண்டு வருஷங்களிலும் அவருக்கு சந்தேகம் தோன்றி, வீடுகளில் அத்தனையும் துருவித்துருவி பரிசோதனைசெய்துபார்த்து, கடைசியாக அநேக சந்தர்ப்பங்களில், தானே துப்பறியும் இலாகாவுக்கு மிகப்பொருத்தமான யோக்கியதாம்சமுடையவரென்ற முடிவுக்கு வந்திருக்கிறார்.

இவர் தன் படிப்பறைக்குச் சென்றார். முதலில் ஒன்றறை ஆண்டுகளுக்குமுன்னால் பிட்டர்ஸ்பர்க்போயிருந்த பொழுது இருபத்திரண்டு அல்லது இருபத்திமூன்று வயதுடைய இவோனு என்ற ரிஸ் என்பவரை தன் முன்னாள் பள்ளி நண்பாள் கிளில் என்றினியர், தனக்கும் தன் மனைவிக்கும் அறிமுகம் செய்துவைத்த ஞாபகமும்; அதற்குப்பின் இரண்டு மாதங்களுக்கெல்லாம் தன்னுடைய மனைவியின் ‘ஆல்ப’த்தில் அந்த ரிஸ் என்பாருடைய புகைப்படமிருந்த ஞாபகமும்; அந்தப்புகைப்படத்தில் “தற்போதைய ஞாபகார்த்தமாகவும், வருங்கால நம்பிக்கைக்காகவும்” என்றெழுதப்பட்ட பிரஞ்சுசுகாவிய ஞாபகமும் அவருக்கு மின்னல்போல் தோன்றியது. பின் அவரே அந்த

வரவிபரை தன் மாமியார் வீட்டில் சுந்தித்தபொழுது தனக்கும் தன் மனைவிக்கும் கருத்துவேற்றுமைகள் அதிசரித்ததும்; அவள் வெளிநாடு செல்ல தண்ணை பாஸ்போர்ட் வேண்டுமென்று வற்புறுத்திவந்ததும் அவருக்கு ஞாபகம் வந்தது. அநேக சந்தர்ப்பங்களில் இராக்காலங்களில், தன் மனைவி வீட்டிற்கு வராமல் விடிந்து நான்கு மனிக்கும் ஜின்து மனிக்கும் வந்துகொண்டிருந்ததும்; அப்பொழுது வீட்டில் எப்பொழுதுபார்த்தாலும் சன்டையும் சச்சரவுமாகவே யிருந்ததும்; அப்பொழுது வேலைக்காரர்கள் முகத்தில் முழிப் பதென்றாலே அவமானமாகவும் வெட்கமாகவுமிருந்த ஞாபகமும் வந்து தோன்றியது.

ஆறு மாத காலத்திற்கு முன்பு டாக்டருடைய சினேகி தர்கள், டாக்டருக்கு கொடிய கஷ்யவியாதியென்றும், அவர் கிரீமியா சென்று குணப்படுத்திக்கொள்ளுவதே சாலச் சிறந்ததென்றும் யோஜனை கூறினார்கள். அதைக் கேட்டதுமே டிமிட்ரிவினு பயந்து அலறி, புருஷனிடத்தில் கட்டுமாருத அன்புகொண்டு, கிரீமியா பிரதேசம் வரண்டும், பாலைவனமாகவும் காட்சியளிக்குமென்றும்; ஆனால் நெஸ்மக்குப் போனால் அங்கு எல்லாம் ரம்மியமாகயிருக்குமென்றும்; அங்கு அவருக்கு தான் உடனிருந்து அத்தனையையும் கவனித்து பணிவிடை செய்வதாகவும் சொல்லியிருந்தார்கள்.

இப்பொழுதுதான், ஏன் தன் மனைவி நெஸ்மக்குப் போகப் பிரியப்படுகிறான்ற காரணம் டாக்டருக்குப் புலனுகியது. அதாவது அவளுடைய மைக்கேல் மாண்டிகார்லோவில் வசிக்கிறான்ஸ்லவா? ஆம். அதற்காகத்தான்.

அவர் ஆங்கில அகராதியை எடுத்து வார்த்தைச்சூருக்கு அர்த்தத்தைக் கண்டுபீடித்து, விஷயத்தை ஒருவரு யூகித்து, கீழ்க்கண்டவாறு தந்தியின் கருத்தை எழுதினார். “என்னருமைக் காதலியின் நலனுக்காக நான் சூடிக்கிறேன். அவளுடைய சிறிய காலை ஆயிரம் தடவை முத்தமிடுகிறேன். அவளுடைய வருகைக்காக எல்லையற்ற பொறுமையோடு காத்துக்கொண்டிருக்கிறேன்.”

டாக்டர் தான் தன் மனைவியை நம்பி கைவழகுப்போக நேரிட்டிருந்தால் தன் நுடைய நிலைமை எவ்வளவு பரிதாபகர மாசுவும், கேவலமாகவும் போயிருக்குமென்று யூகிக்கலானார். அவருக்கு அப்பொழுது நினைத்தயாத்திரத்திலே அழுகை யும் வருத்தமும் ஏற்பட்டது. அவர் மனம் குழம்பியவராய் அங்குமிகுகும் வீட்டின் அறைகளிலேயே உலாவலானார். அவருடையகளாவம், அவருடைய அந்தஸ்து, அவருடைய பெயர் அவருடைய புகழ் அத்தனைக்கும் மாசு வந்துவிட்ட தாக உணர்தார். அவர் ஆத்திரமேலிட்டால் தன் கைகளை மடக்கிக்கொண்டு “ஓரு பாதிரியாரின் மகன், செல்வமாக வளர்க்கப்பட்டவன், உயர்தரப்படிப்புப் பெற்று டாக்டர் தொழில் செய்துவருபவன் எப்படி கேவலம் ஓரு அபலை யிடம், கால்காசு பெருத கழுதையிடம் அவர்களின் பெயர் அடங்கிக்கிடப்பது” என்று ஆர்ப்பரித்துப்பார்த்தார் தனக்குள்ளேயே.

தந்தியை கையால் கசக்கியவராய் “சிறிய கால்”, “சிறிய கால்” என்று முன்னுமுனுத்தார்.

அவர் அவளைக் காதலித்ததும், எழாண்டுசன் அவளை அனுபவித்ததுமான சுகம்—அவளது அழகிய நீண்ட கூந்த வின் மணமும், மிருதுவான லேவின் வழவழைப்பும், வாஸ்த வத்திலேயே மிக்க அழகான சிறு கால்களின் ஸ்பர்ஸமுமேயாகும். அப்பொழுதும்கூட அவருடைய பழைய ஸ்பர்சத் தின் நினைவால் அவருடைய நீண்ட கேசத்தின் மணத்தை யும்; காலின் இன்பங்களைச்சிறையும் மிருதுத்தன்மையையும் அவரால் அனுபவிக்க முடிந்தது. ஆனால் அவளை தூரோகி, மோசக்கரி, பொய்க்காரி, வஞ்சகி என்று வகையும் தூற்றுதலும் சொல்லிச் சொல்லித் தீர்த்தார்.

தன்னுடைய தந்தையாருடைய கிராமாந்திர வீட்டில், முன்னாட்களில் ஓரு பறவை பறந்துவந்து வீட்டிற்குள் புகுந்து, வெளியேற வழி தெரியாமல் தவித்து, அங்குள்ள சாமான்களையெல்லாம் சிதறடித்து நாசமாக்கியதைப்போல, தன்னுடைய வாழ்க்கையாகிய வீட்டில் தனக்கு சம்பந்த மில்லாத தன்னினமற்ற ஒருத்தி வலுவில் புகுந்து தன்

வாழ்வையே நாசமாக்குவதுபோல உணர்ந்தார். அவருடைய வாழ்க்கையின் பருவ காலங்களெல்லாம் ஏதோ நசகத்தில் கழித்துவிட்டதாக உணர்ந்தார். இன்பத்திற்கான அவரது நம்பிக்கைகள் அன்றோடு சிதறுண்டு, பரிசுக்கத்தக்கன வாயினவென்று உணர்ந்தார். அவரது வாழ்வே பாழாய்ப் போய்விட்டதாகவும், அவருடைய வீடுவாசலே சூன்யமாகி விட்டதாகவும் உணர்ந்தார். அவர் இனி தன்னால் சம்பாதிக்க முடியாதென்றும், தன் வயோதிசத் தாய்க்கு இனி பத்து ரூபிள்ளைக்கூட மீத்து அனுப்பமுடியாதென்றும் உணர்ந்தார். அவருடைய டன் பதினையிரத்துங்குமேல் ஆகிஷிட்ட தென்றும் கவலை கொண்டார். கொள்ளைக்கார கொலைகாரக் கூட்டமே தன்னிடத்தில் புகுந்து கொள்ளையும், கொலையும் செய்தாலும் தன்னுடைய வாழ்க்கையே அப்பெண் ஒருந்தியால் நாசமாகி அழிந்துவிட்டதைப்போன்று அழிந்து விடாது என்று நம்பினார்.

அவருக்கு இருமல் வந்துவிட்டது. மூச்சு விடுவதற்கு திண்டாடலானார். அவர் அப்பொழுது படுக்கைக்குப்போய் கதகதப்பாசப் படுத்துக்கொள்ளவேண்டும். ஆனால் அது அவரால் முடியவில்லை. அவர்வீடு முழுதும் நடந்துபார்த்தார். மேஜை மீது உட்கார்ந்தார். தாளை எடுத்து கிறுக்கிப் பார்த்தார்.

“முயற்சிக்கிறேன்— ஒரு சிறிய கால்”

விடியற்காலை ஐந்து மணி. கணைப்பும் பலவீனமுமேற்பட்டுவிட்டது. குற்றம் முழுதையும் தன்மீதே சுமத்திக் கொண்டார். டிமிட்ரிலினுவை வேறு யாரே நும் கல்யாணம் செய்துகொண்டிருந்தால், அவள் நேரமையுடையவளாகவும், நல்லவளாகவும் இருந்திருப்பாள் என்று கருதினார். தான் பெண்களின் மனோவத்தை பூராத் தெரிந்து அதன்படி நடந்துகொள்ள போதிய திறன்றவன் என்று தன்னையே நொந்துகொண்டார்.

“நான் இனி அதிகாலம் வாழ்முடியாதவனுக இருக்கிறேன். நானே இறந்த மனிதனுக்குச் சமம். நான் ஏன்

வாழப்பிறக்கவர்களுக்குக் குறுக்கே நிற்கவேண்டும். என்னுடைய நிலையில், என்னுரிமைக்காகக் கவலைப்படுவதென்பது முட்டாள்தனமும், அர்த்தமற்றதுமாகும். அவள் அவளுக்கு வேண்டியவனைக் காதவித்து வாழும்படுமே. நான் அவளை விவாகரத்து செய்துவிடுகிறேன். குற்றமுழுதையும் நானே என்மீது ஏற்றுக்கொள்ளப்போகிறேன். அவளிடம் பேசி அவளுக்கு வேண்டியவனிடம் வாழ்க்கை நடத்த ஏற்பாடு செய்கிறேன்”.

பொழுது விடிந்தது, டிமிட்ரிஷினு வந்துசேர்ந்தாள். அவள் அணிந்திருந்த வெள்ளை ஆடையோடும், தொப்பியோடும், ஒவர் பூட்ஸேடும் நேரே தன் படிப்பறைக்குச் சென்று, அங்கு நாற்காலியில் சாய்ந்தாள். அவள் பெருமுச்சு விட்டுக்கொண்டே “அந்த கொழுத்த பையன்” “உண்மையிலேயே அயோக்கியன்”, “கச்சடாப் பயல்” “அவன் கூடவே கூடாது” என்று காலை உதறிக்கொண்டு பேசினாள்.

“என்ன சமாச்சாரம்! என்ன?” என்று நிக்கோலாய் அவளாண்டை போய் கேட்டான்.

“அந்தப் பள்ளிக்கூட மரணவன் அஜார் இருக்கிறானே — அவன் என்னை வீட்டண்டை பார்த்தான் அவன் என்னுடைய பையைத் தொலைத்துவிட்டான். அதில் 15-ஆணின்களை வைத்திருந்தேன். அதை நான் என் அம்மாவிடமிருந்து வாங்கிவந்தேன்” என்று சொல்லி சின்னக் குழந்தைமாதிரி அழுதாள். அவள் கைகுட்டை மட்டுமல்ல கையணிகளும் நனைந்துவிட்டன.

“அது தொலைந்தது தொலைந்ததுதானே — அவன் அதைத் தொலைத்திருந்தால் அதற்காக என்ன செய்வது? போனால்போகிறது—நான் உன்னேடு பேசவிரும்புகிறேன்” என்றார் டாக்டர்.

“நான் லக்ஷாதிபதியல்ல — பணத்தை அதுமாதிரி தொலைக்க. அவன் அதைத் திருப்பிக்கொடுத்துவிடுதாகச் சொன்னான். ஆனால் எனக்கு நம்பிக்கை இல்லை. அவன் ஏழை.....”

அவள் புருஷன் அவளை மிகவும் சமாதானப்படுத்தி அவளோடு பேச முயன்றார். அவளோர் தொலைந்துபோன 15-ஆணினைப் பற்றியும் அந்த மாணவளைப்பற்றியுமே ஒயாது பேசிக்கொண்டிருந்தாள்.

“நீ வாயை மூடி சும்மா இருந்தாலே போதும். உனக்கு நாளை வேண்டுமானால் 25-ஆணினை கொடுத்துவிடுகிறேன்” என்று கோபத்தேடு சொன்னான்.

“நான் துணிகளையெல்லாம் கழுட்ட வேண்டாமா? தொப்பியைத் தலையிடை மாட்டியபடியே என்னால் பேச மூடியாது. இந்தசாதாரண விஷயங்கூட தங்களுக்குத் தெரிய வில்லையே” என்றார். அவர் அவளுடைய கோட்ட, ஓவர்பூட்டஸ் களைக் கழுட்டி உதவிபுரிந்தார். அப்படிச்செய்யும்பொழுது அவள் ஒயின் குடித்திருக்கிறார்கள் என்பதை வாசனையிலிருந்து உணர்ந்தார். அவள் வாஸ்தவத்திலே ஒயின் சாப்பிட்டிருந்தாள்.

அவள் தன் அறைக்குச் சென்று உடுப்புகளை மாற்றி முகத்திற்கு பவுட்டிரைத் தடவிக்கொண்டு வந்து உட்கார்ந்தாள். அழுத கண்ணீர் அவள் கண்களில் அப்பொழுதும் மாறிவிடவில்லை. அவள் உட்கார்ந்திருந்த சாயலே தனி சோயிதமென்றாலும், அவனுக்கு அவளைப் பார்க்கும் பொழுது அவள் தொங்கவிட்டிருந்த தலைமயிரும், சிலிப்பரணிந்திருந்த சிறு காலுந்தான் கண்ணையும், கருத்தையும் கவர்ந்தது.

“நீங்கள் என்ன பேசப்போகிறீர்கள்?” என்று சாய்ந்தாடும் நாற்காவியில் உட்கார்ந்து காலை ஆட்டிக்கொண்டே கேட்டாள்.

“நான் இந்தத் தந்தியைப் பார்க்க நேரிட்டது” என்று சொல்லி அந்தத் தந்தியைக் காட்டினான்.

அவள் படித்தாள். அவள் தோள்கள் குன்றின. “சரி” அவள் காலை வேகமாக ஆட்டிக்கொண்டு, “அது வழக்கமான புதுவருஷச் செய்தி. அதில் வேறு எதுவுமில்லை. அதில் எந்த ரகசிபழுமில்லை” என்று சொன்னாள்.

“எனக்கு ஆங்கிலம் தெரியாதென்று நினைத்தா என்னை எமாற்றப் பார்க்கிறோய்? ஆம். எனக்குத் தெரியாதுதான். ஆனால் என்னிடம் அகராதி இருக்கிறது. அந்தத் தந்தி ரீஸாவிடமிருந்து வந்திருக்கிறது. அவன் தன் காதலி வரழு குடிக்கிறானும். உனக்கு ஆயிர முத்தங்களை தருகிறானும்..... ஆம். அதை அதோடு விட்டுவிடுவோம்..... நான் உன்னை வைது ஒரு அங்கோலத்தை உண்டாக்க விரும்பவில்லை. வேண்டிய அளவுக்கு வசவுகள் நடந்திருக்கிறது. போதும், போதும். சண்டை போட்டுப் போட்டு அலுத்துப்போய் விட்டேன். எல்லாவற்றிற்கும் ஒரு முடிவுக்ட்டவேண்டியது தான்... அதைத்தான் சொல்லவேண்டுமென்று நினைத்தேன். நீ சுதந்திரமானவள். உன் இஷ்டத்திற்கு எப்படி வேண்டுமானாலும் நீ வாழலாம்.”

அமைதி அப்படியே குடிகொண்டிருந்தது. அவள் அமைதியாக அழுதுக்கொண்டிருந்தாள்.

“நீ பொய் சொல்வதிலிருந்தும், பாசாங்கு செய்வதி லிருந்தும் உனக்கு இனி விடுதலை கிடைத்துவிட்டது. உனக்கு அந்த வாலிபன்மீது காதல் இருந்தால் அவனைக் காதலி. அவனைப் பார்க்க போகவேண்டுமென்றால் போய்விடு. நீதோ வாலிபம்; உனக்கே உடம்பு ஒத்துக்கொள்ளும்; நானே பாழாய் போய்விட்டேன்; அதிக காலம் வாழ வழி யற்றவனுக்கிட்டேன்..... புரிகிறதா நான் சொல்வது?” என்றான் நிக்கோலாய். ஆனால் அவன் ஹிருதயம் படிப்பட வென்று தடித்தது.

திமிட்ரிவினு அழுதுகொண்டே இருந்தாள். அவள் தன்னையே நொந்து, தான் ரீஸாவை நேகித்ததாகவும், அவனேடு வெளியில் உலாவப்போவது பழக்கமென்றும், அவனுடைய அறைகளில் சந்திப்பது சகலுமென்றும், தான் அவனைப் பார்க்க அப்பிரியப்படுவதாகவும் வெதும்பி வெதும்பிச் சொன்னாள்.

“நான் தங்களிடம் எதையும் மறைத்துப் பேசவில்லை” என்று பெருமுச்சவிட்டு, “என் ஹிருதயமே உங்கள் முன்னிலையில் திறந்துகிடக்கிறது. தாங்கள் பெருந்தன்மை

யோடு எனக்குப் பாஸ்போர்ட் எடுத்துக் கொடுத்துவிடுக் கள். நான் மிகவும் சென்றிக் கேட்டுக்கொள்ளுகிறேன்” என்றார்.

“நீதான் சுதந்திரமாகவிட்டதாகச் சொல்லிவிட்டேனே. அதைத்தான் திருப்பிச் சொல்லுகிறேன்.”

அவள் எழுந்து, அவனுக்குப் பக்கத்து நாற்காலியில் உட்கார்ந்து அவன் முகத்தைக் கவனிக்கலானார். அவள் அவன் பேச்சை நம்பாது அவனுடைய அந்தரங்கத்தை அறிய விரும்பினார். அவன் அவன் முகத்தை பார்த்ததுமே அவனுக்கு நம்பிக்கை ஏற்பட்டுவிட்டது. அவன் கண்ணொளி அவனுக்கு ஆறுதலையளித்தது.

“எனக்கு எப்பொழுது பாஸ்போர்ட் கிடைக்கும்?” என்றார் நளினமாக,

“ஒருபொழுதும் கிடைக்காது” என்று சொல்ல வாயெடுத்தான். ஆனால் அதை மறைத்துக்கொண்டு, “எப்பொழுது விரும்புகிறேயோ! அப்பொழுது” என்றார்.

“ஒரு மாதத்திற்குத்தான் போய்வரவேண்டும்.”

“நீநல்லவேணியரகரீஸோடே போய்விடு நான் உனக்கு விவாகரத்து வாங்கித்தருகிறேன். என் குற்றத்தை நானே ஒப்புக்கொள்ளுகிறேன். ரீஸ் உன்னைக் கல்யாணம் செய்து கொள்ளட்டும்.”

“எனக்கு விவாகரத்து வேண்டாம்” நான் தங்களிட மிருந்து விவாகரத்து கோறவில்லை. எனக்கு ஒரு பாஸ் போர்ட்தான் தேவை. எனக்கு வேண்டியது அவ்வளவு தான்” என்றார்.

“உனக்கு ஏன் விவாகரத்து வேண்டாமென்று சொல்லுகிறோம்?”

“நீ ஒரு அதிசயப் பெண்ணைக் கிருக்கிறோய். என்ன விநோதம்! உனக்கு அவன்மீது காதல் இருந்தால், அவனும் உன்னை நேசித்தால், உன்னுடைய நிலைமையில் அவனைக் கல்யாணம் செய்துகொள்வதைத் தவிர வேறு நல்ல வழி

யில்லை, நீ கல்யாணம் செய்துகொள்ளாமலே-களவுத்தொழி வில்லை, செய்யலாமென்று நினைக்கிறோ-என்னமோ?" என்றார்டாக்டர்.

"உங்களை நான் புரிந்துகொண்டிருக்கிறேன்" என்று அவனைவிட்டு விரிட்டென்று எழுந்தார். அவள் முகத்தில் அணைப் பழிவாங்கவேண்டுமென்ற உணர்ச்சி பிரதிபலித்தது.

"உங்களை எனக்கு நன்றாகத் தெரியும். உங்களுக்கு என்னமோ என்னைப் பிடிக்கவில்லை. என்னை எப்படியாவது தொலைத்து முழுகவேண்டுமென்று முடிவுக்கு வந்துவிட மர்கள். அதற்காக விவாகரத்தை என்மீது தினிக்கிறீர்கள். அதற்காக உங்களுக்கு கோடி கோடி வந்தனம். நீங்கள் நினைச்கிறது மாதிரி நான் அவ்வளவு முட்டாள் அல்ல. நான் விவாகரத்தையே ஒத்துக்கொள்ளமாட்டேன். நான் தங்களை விட்டுப்பிரியவுமாட்டேன். நான் மாட்டேன்...மாட்டேன்."

"முதலில் எனக்கு சமுதாயத்தில் உள்ள அந்தஸ்தை இழுந்து விடமாட்டேன்" அவள் மேலும் "இரண்டாவதாக எனக்கு வயது 32; ரிஸ்லைக்கு வயது 23; அவன் ஒரு வருஷத் திலேயே என்னை வேண்டாமென்று சொல்லிவிடுவான். அது மட்டுமல்ல; நான் இன்னமும் அதிகமாக வெள்ளையாகச் சொல்லவேண்டுமானால் - என்னுடைய உணர்ச்சி அதிக நாளைக்கு நிடிக்காது ஆகவே நான் தங்களைவிட்டுப் பிரியேன்".

"நான் உன்னை விட்டைவிட்டு அப்புறப்படுத்தி விடுவேன்" என்று தரையை உதைத்து, "நான் உன்னை வெளி பேற்றியே தீருவேன், குச்சுக்காரி, வேஷக்காரி" என்று காஜித்தார்.

"ஓஹோ-சரி, சரி" என்று சொல்லி அவள் வெளியே போய்விட்டாள்.

வெளியில் அப்பொழுது பட்டப் பகலாக இருந்தது. ஆனால்...டாக்டர் மேஜைமீது உட்கார்ந்து, பெஞ்சிலால் எதோ எழுதிக்கொண்டிருந்தார்.

“அன்புள்ள ஐயாசிறிய கால்” இன் அவர் இங்குமங்கும் நடந்தார். பத்தாண்டுகளுக்கு முன், அவருக்குக் கல்யாணமான பிற்பாடு ஏடுத்த புகைப்படத்தை, நீண்ட ரேம் நின்று பார்த்துக்கொண்டிருந்தார். அது அவர்களுடைய குடும்பப் படம். அவருடைய மாமனூர், மாமியார், இருபது வயது மனைவி டிரிட்டிரிவினு. வாலிபனு தான் எல்லோரும் சேர்ந்து எடுத்த படம். பிரிவி கவுன்சிலரான மாமனூர் ஆடம்பரக்காரர்; பருத்த மாமியார் பட்டுப்பூச்சி போன்றவள்; ஆனால் தன் மகள் இஷ்டத்திற்கு நடக்கும்படி விட்டுவிட்டவள். அவளோ பட்டுப்பூச்சியல்ல. பெரிய ஒரு காண்டாமிருகம். அவள் கண்ணும், மூஞ்சியும் களவையும் கள்ளத் தனத்தையுமே காட்டுகின்றன என்று எண்ண மிட்டார்.

அவர் தன்னைப்பற்றி ஒன்றுமறியாத அப்பாவி; எதையும் உள்ளது உள்ளபடி உணரும் வெள்ளை உள்ளம் படைத் தவன்; எளியவன்; கள்ளங்கபடமற்றவன்; குற்றமற்றவன் என்று நினைத்துக்கொண்டார்.

“ஒரு பாதிரியின் மகன், செல்வமாக வளர்க்கப்பட்டவன், உயர்தாபதிப்புப்பெற்று டாக்டர் தொழில் செய்துவருபவன் கேவலம் ஒரு அபலையிடம், கால்காசு பொருத, தனக்குச் சம்பந்தமில்லாத துப்பலாளிடம், ‘கழுதை’யிடம் அவமானப் படுவது, அடங்கிக்கிடப்பது எப்படி” என்று மீண்டும் மீண்டும் அவர் மண்டையைப் போட்டுக் குழப்பிக்கொண்டிருந்தார்.

காலை மணி 11 அடித்தது. டாக்டர் உடுப்புகளை மாட்டிக்கொண்டு ஆஸ்பத்திரிக்குப் புறப்படும் சமயம், வேலைக் காரண உள்ளே வந்தான். அவனை “என்ன?” என்று வினாவினார் டாக்டர்.

“அம்மா எழுந்திருந்துட்டாங்க. நீங்கள் இராத்திரி கொடுப்பதாகச் சொன்ன இருபத்தைந்து ரூபினையும் மறந்து விடாமல் கேட்டு வாங்கிவரச் சொன்னாங்க” என்றான். ○

முன்று ஆண்டுகளில்...

அன்று அந்திப்பொழுது. அங்குமிங்கும் விடுகளில் விளக்கேற்றும் வெளிச்சம் தென்பட்டது. தெருக்கோடியில் சந்திரனும் வெளுத்துத் தோன்றினான். அப்பொழுது அரச் பேதுரு ஆலயத்தின் சமீபமாகக் கிடந்த நாற்காலியில் லப்தேவ் உட்கார்ந்திருந்தான். அந்திப்பிரார்த்தனை முடிந்து வரும் யூவியாவுக்காக அவன் காத்துக்கொண்டிருந்தான். ஆம்... அவன் அந்தப்பக்கந்தான் போவான். அவளைக்கண்டு பேசி அவளோடு அன்று மாலைப்பொழுதைப் போக்க வேண்டுமென்பது அவனது ஆசை.

அவன் அந்த இடத்தில் கிட்டத்தட்ட ஒன்றை மணி நேரத்திற்கதிகமாக உட்கார்ந்திருந்தான். அவன் அச் சமயம் தனது மாஸ்கோ இல்லத்தைப் பற்றியும், தன் மாஸ்கோ நண்பர்களைப் பற்றியும், தன் நண்பன் பிட்டரைப் பற்றியும் சிந்தனை செய்த வண்ணமாயிருந்தான். அவன் தன்னெதிரே ஆடாது, அசையாது நிற்கும் மரங்களையும், தன் கண்முன்னே புழுதிகளைக் கிளப்பிக்கொண்டு கழுத்து மணியாசையோடு வரும் மாட்டு மந்தையையும், ‘ட்ரியோ’, ‘ட்ரியோ’ என்று ஒட்டிவரும் மாட்டிடையனையும் பார்த்து தானும் இப்படி காத்திருக்கிறோமே என்று எண்ணி பாதி ஆச்சர்யமுற்றவனுக உட்கார்ந்திருந்தான். அவனுக்கு அப்பொழுது மாஸ்கோவில் நடந்த ஒரு சம்பாஷணை அவன் மனக்கண்முன் தோன்றியது. அவன் ‘காதல்’ செலுத்தாது ஒருவருல் வாழ முடியுமென்றும், ‘காதல்’ என்பதே பொருளாற்ற பேச்சென்றும், ஏதோ ஆனும் பெண்ணும் காதல் புரிவது உடலீன் கவர்ச்சியேயென்றும் விவாதித் தது அவனுக்கு ஞாபகத்திற்கு வந்தது. அன்றைய அந்த சம்பாஷணைக்காக அவன், வருந்தினான். ஆனாலும் அவன் அப்பொழுதுங்கூட காதல் என்றால் என்னவென்று

விளக்கங்கூற முடியாதவனுக இருந்தான் என்பதில் ஆச்சரிய மில்லை.

பிரார்த்தனை முடிந்து மக்கள் வெளியேறி வந்தனர். லப்தேவ் தன் கண்களைக் கசக்கிக்கொண்டு இருட்டில் வருபவாகளை உற்றுநோக்கி வந்தான். தேவாலயத்தின் மணி யோசையும் ஓய்ந்தது. கோயில் பாதிரியாரும் வெளியே வந்துவிட்டார். பிரார்த்தனைக்காகப் போடப்பட்ட விசேஷ வெளிச்சங்களும் அனைந்துவிட்டது. ஆனால் அங்கிருந்த போதிய வெளிச்சத்தில் ஒன்னங்கள் போவதும், வருவதுமாக யிருந்தனர். ஒருசிலர் ஆங்காங்கு நின்று பேசிக்கொண்டிருந்தனர். கடைசியாக தனக்குவேண்டிய பழகிய சூரல் அவன் காதில் விழுந்தது. அவனுடைய இருதயம் படபட வென்று அடித்துக்கொண்டது. ஆனால் அவன் யூவியா வோடு வேறு இரு பெண்கள் பேசிக்கொண்டு வருவதைக் கண்டு கலக்கமடைந்தான். யூவியா தனியாக வருவா வேண்டும் அவன் எதிர்பார்த்திருந்தான்...பாவம்!

“என்ன அக்ரமம்! என்ன அக்ரமம்!” என்று அவனுடைய சந்தோஷ உணர்ச்சியோடு முன்னுமுனுத்துக்கொண்டான்.

தெருக்கோடியில் திரும்பும்பொழுது அவள் தனது நண்பர்களிடமிருந்து விடைபெற்றுக்கொள்ளத் திரும்பும் சமயம் லப்தேவ் பார்த்துவிட்டான்.

“நான் உண்ணோப் பார்க்கத்தான் வந்தேன். உன் அப்பா விட்டில் இருக்கிறாரா? அவரோடு பொழுது போக்களாமென்று வருகிறேன்” என்றான்.

“உனேகமாக இருப்பார். அவர் இதற்குள் கிளப்புக்குப் போயிருக்கமாட்டார்.” என்றான்.

வழிநெடுக மாத்தோட்டங்கள் இருந்தன. பங்களாக்களின் வேலியோரங்களிலிருந்த எலுமிச்சை மரங்களின் வாசனையும், தென்றல் காற்றும், சந்திர ஒளியின் ரம்யமும் லப்தேவை வசிகரித்தன. அதோடு ஆங்காங்கு கட்டிடங்கள்

களினுள்ளிருந்து வந்த குதூகவிப்பும், கேவியும், சிரிப்பும் அவனைப் பரவசப்படுத்தியது. அவன் அப்பொழுது அவளைக் கட்டியணைத்து அவளுடைய கண்ணங்களிலும், கைகளிலும், தோள்களிலும் ஆயிர முத்தங்களிட்டு அவள் கால்களில் வீழ்ந்து அவளுக்காக எவ்வளவு நேரந்தான் காத்திருந்தோமென்பதைச் சொல்லிப் பரவசப்படலாமென நினைத்தான். போதாக்குறைக்கு அவளுடைய கழுத்திலும், முகத்திலுமிருக்குவீசிய பவுடர்வாசனை அவனை மயக்கியது. அதோடு, முன் அவன் சடவுள் நம்பிக்கையோடு இருந்த பொழுது, அக்கால மாலைநேரங்களில் சர்ச்சக்குப் போய்வந்ததும், அப்பொழுது கட்டிளாம் சூமரிகளை காதல் களியாட்டத் தோடு விரும்பியதும் ஞாபகத்திற்கு வந்தது. ஆனால், யூலியா தன்னை விரும்பவில்லை பென்ற எண்ணை வந்ததும் அவன் கணவு கொண்டிருந்த சகல இன்பமும் அடிபோடு ஒழிந்ததாக நினைத்தான்.

அவள் அவனுடைய தங்கையின் உடல் நிலையைப்பற்றி பரிவோடு கேட்டாள். அவன் தங்கை நினை, இரண்டு மாதங்களுக்குமுன் புற்றுநோய்க்காளாகி சஸ்த்திர சிகிச்சை செய்துகொண்டிருந்தாள். ஆனால் அந்நோய் இன்னும் குணமாகவில்லை.

“நான் அவளைக் காலையில் பார்க்க விரும்பினேன். சென்றவாரம் பார்த்தபொழுது அவ்வளவாக இளைத்துக் காணப்படவில்லை” என்றால் யூலியா.

“அவள் இப்பொழுது என்னமோ நாளுக்குநாள் மெலிந்துதான் வருகிறார். அவள் மெலிவுக்கு காரணமென்னவென்று தெரியவில்லை” என்றான்.

அவள் ஒருவினாடு மொனத்திற்குப்பின் “அவன் என்ன அழகாயிருந்தாள், நல்ல சிவப்புடன் சிறந்த உடற் கட்டோடு விளங்கினால்; அவளை நாங்கள் மால்கோ பெண் என்று அழைப்போம்; விடுமுறை நாட்களில் அவள் சாதாரணக் குடியாணப்பெண் மாதிரி உடையுடுத்தி வருவாள்; அப்பொழுது என்ன அழகாயிருப்பாள் தெரியுமா? அவள்

இரிப்பே தனிரகம்; என்ன கவர்ச்சி ஆஹா! என்ன கவர்ச்சி” என்றார்கள்.

டாக்டர் செர்ஜீ வீட்டில்தான் இருந்தார். அவர் பருமனுணவர்; உருண்ட முகமுடையவர்; முழுங்காலுக்குக் கீழ் தொங்கும் நிண்ட கோட் அணிந்திருந்தார். அவர் இங்கு மங்கும் உலரவிக்கெரண்டிருந்தார்.

“லப்தேவ் தங்களைப் பார்க்க விரும்புகிறோ” என்றார்கள் மகன் தந்தையிடம்.

“வாச்சொல்” என்று சொல்லி, லப்தேவை “என்ன சமாசாரம்” என்று முகமன் கூறி வரவேற்றிற்றார்.

அந்த அறை அப்பொழுது இருட்டாகவே இருந்தது. லப்தேவ் நின்றுகொண்டே தன் சோதரி இளைத்து மெலிந்து வருவதற்கு என்ன செய்யலாமென்றும், அவள் இரவில் தூங்குவதற்கு ஏதேனும் மருந்து கொடுக்கலாமா வென்றும் கேட்டான். அதே கேள்விகளை அவரிடம் காலை யிலேயும் கேட்டிருந்ததால் அவனுக்கு அசடுதடியிட்டது. அதைச் சமாளித்துக்கொண்டு தான்வந்து தொந்தரவு செய்வதற்காக மன்னிக்கவேண்டுமென்று கேட்டுக்கொண்டு “மாஸ்கோவிலிருந்து புற்றுநோய் சிகிச்சை நிபுணரான ஒரு ஸ்பெஷலிஸ்ட்டை வரவழைக்கலாமா”? என்று கேட்டான்.

டாக்டர் பெருமூச்சுவிட்டு, சைகையால் ‘பயன்படாது’ என்றார்.

அப்பொழுது யூவியா வீட்டில் விளக்கேற்றினார்கள். அவள் மெதுவாக படிக்கட்டு ஏறிவந்த சோர்வும், முக வெளுப்பும் அவள் களைப்புற்றிருக்கிறார்கள் என்பதைக் காட்டினார்கள். அவள் சோபாவில் உட்கார்ந்து கைகளை மடிமீது வைத்தபடியே யோசனையில் மூழ்கியிருந்தார்கள்.

லப்தேவுக்கு தான் அழகனல்ல என்று தெரியும். கன்னங்கள் ஓட்டியவன், மெலிந்தவன், வாயாடி; ஆனால், பெண்களை வசீகரிக்கும் பேச்சாற்றல் படைத்தவனுமல்ல. இத்

தனியும் உணர்ந்து தன்னை நொந்துகொண்டான். இருந்தாலும் அவன் தன் சகோதரியின் வியாதியைப் பற்றியும், வைத்திய சிகிச்சையைப் பற்றியும் டாக்டரிடம் பேசிக் கொண்டிருந்தான். அதோடு, மாஸ்கோவில் ஒரு அகதி நிலையம் ஏற்படுத்த விரும்பியதையும் தெரிவித்தான்.

யூவியா, அவன் முன்னிலையில் சாதாரணமாக சம்பாஷினையில் கலந்து கொண்டதில்லை. ஒருக்கால் அவன்தான் தன் காதலன் என்ற உணர்வோ — என்னவோ!

அவள் மாலைப் பிரார்த்தனைக்குப் போய் வந்தபின் அவள் உடுப்புகளை மாற்றிக்கொள்ளவில்லை. தெநிர் அருந்த அவன் அறைக்கும் போகவில்லை. அதனால் அவள் மீண்டும் வெளியே போகப்போகிறான் என்று லப்தேவும் நினைத்தான். அப்பொழுது யூவியா எழுந்து மரியாதைக்காக லப்தேவிடம் தன் கைகளை நீட்டி “என்னை மன்னியுங்கள் நான் வெளியே போகவேண்டியிருக்கிறது தங்கள் சகோதரிச்சு என் அன்பைத் தெரிவியுங்கள்” என்று சொல்லி வரிட்டென்று வெளியேறினாள்.

லப்தேவும் சிறிது நேரத்திற்குப் பின் டாக்டரிடம் விடைபெற்றுக்கொண்டு விடுதிரும்பினான். அவன் திரும் பிப் போகும்பொழுது சந்திரன் மேலே கிளம்பினிட்டான். முன்மாதிரி எலுமிச்ச மரங்களின் வாசனையும், நிலவெளரியும் அவனுக்கு இன்பமளிக்கவில்லை, அதோடு அவன், வைத்தியத்தைப் பற்றியும், அகதி நிலையத்தைப் பற்றியும் ஏன் பேசினேமென்று நினைத்தான்.

வீட்டிற்குப் போனதும் அவனுடைய சகோதரியிடம் நேரே சென்றான். நினு படுத்த படுக்கையில் பார்வைக்கு ஆரோக்யம் உள்ளவளாகக் காணப்பட்டாள். அவள் தூங்குப்பொழுது பிரேதக்களை தென்பட்டது. அவள் பக்கத்தில் அவளின் பத்து வயது மகள் சாஷா உட்கார்ந்து உரக்கப் படித்துக்கொண்டிருந்தாள். “அலோஷா! அதோ வந்துவிட்டார்” என்று மெதுவாக அவள் சொல்லிக்கொண்டாள்.

நோயாளியான நினைவின் பக்கத்தில் வெப்பேதவும், சாஷா வும் மாறி மாறி உட்கார்ந்து அவளுக்குப் பணிவிடைசெய்து வந்தார்கள். இப்பொழுது வெப்பேதவ் வந்ததும், சாஷா தன்னுடைய புத்தகத்தை முடிவிட்டு நிசப்தமாக அறையை விட்டு வெளிபேறினான். வெப்பேதவ் டிராயரிலிருந்து ஒரு சரித்திரப் புத்தசத்தை எடுத்து அதில் படிக்கவேண்டிய சரியான பக்கத்தை எடுத்து உரக்கப் படிக்கலானான்.

நினை ஒரு மாஸ்கோ வியாபாரியின் பெண். அவளும், அவளுடைய இரண்டு சகோதரர்களும் அவர்களுடைய குழந்தைப் பருவத்தையும், வாலிப் பருவத்தையும் பியாட்ஸ்கி தெருவில் அவர்கள் இல்லத்தில் கழித்தார்கள். அவர்களுடைய தகப்பனார் கண கரோமானவர். நினைவுக்கூட இரண்டு மூன்று தடவை சவுக்கால் அடித்திருக்கிறார். அவர்களுடைய தாய் அவர்களை பால்யத்திலேயே விட்டு இறந்துவிட்டாள். அவர்கள் வீட்டிற்கு அடிக்கடி குருமார்களும், சாமியார்களும் வந்து குடித்தும் சாப்பிட்டும் போவார்கள். அவர்கள் உள்ளொன்று வைத்து புறமென்றுபேசி தங்களுக்கு பிடிக்காதவரையும் போற்றி விட்டுப்போவார்கள். பையன்களுக்கு பள்ளிக்கூடம் போய் கல்விஞரானால் பெற வாய்ப்பு இருந்தது. நினைக்கு அவ்வாய்ப்பு இல்லை. ஆனால் எப்படியோ எழுதப்படிக்கத் தெரிந்து, கொஞ்சம் சரித்திரசம்பந்தக் கதைகளை படித்துத் தெரிந்திருந்தாள்.

பதினேழு வருஷங்களுக்குமுன் அவளுக்கு இருபத்தி ரண்டு வயதாக இருக்கும்பொழுது கோடை விடுமுறை நாளொன்றில் அவள் பானுராவ் என்ற நிலச்சுவரன் தாரரை அவளுடைய தந்தையின் கருத்துக்கு விரோதமாக காதல் மணம் செய்துகொண்டாள்.

பானுராவ் ஒரு கட்டமைகள். ஆனால் திமிர்பிடித்தவன். தன் தந்தையைப்பீர்யோஜனமற்றவனென்று கருதி அடித்துத் துரத்திவிட்டான். அவன் சீட்டியடிப்பதும், புகை பிடிப்பதும் சர்வதாரணம். அதிலும், கோயில்

விளக்கில் சிகரட் பற்றவைப்பதில் அவனுக்கு அலாதி குஷி. அவன் தனக்கு ஸ்ரீதனம் வரவேண்டுமென்று தன்னுடைய மாமனுருக்கு கடிதம் எழுதியிருந்தான். அதற்கு அந்த மாமனுரி, பெண்ணின் தாயார் வைத்துப்பொன ஆடை ஆபரணங்களையும், வெள்ளி சாமான் களையும், தட்டுமுட்டு சாமான்களையும், முப்பதினையிரம் ரூபி ஜையும் சேர்த்து தன் மகனுக்கு அனுப்புவதாகவும், ஆனால் அதில் தந்தையாகிய தன்னுடைய ஆசீர்வாதம் இல்லை என்றும் குறிப்பிட்டு எழுதியிருந்தார். பின்னாலும் அவர் இருபதினையிரம் ரூபிள் அனுப்பிவைத்தார். ஆனால் இந்தப் பணமும், இதற்குருண் கிடைத்த ஸ்ரீதனமும் விரயமாகி விட்டன. கடைசியாக பானுராவ் அவருடைய நிலபுலத்தை விற்று குடும்பத்தோடு பட்டணத்தைப்பார்க்க வந்து விட்டார். அங்கு மாகாண சர்க்காரில் ஒரு உத்தியோகத்தில் அமர்ந்தார். இந்தப் பட்டணவரசம் வேறொருத்தியோடு குடித்தனம் பண்ணுகிற அளவுக்கு ஆகிவிட்டது. முதலில் இது இரகசியமாயிருந்து, பின் அம்பல வாழ்வாகிவிட்டது.

நினு, அவள் பட்ட கண்டக்களையெல்லாம் நினைத்துப் பார்த்து படுத்துக்கொண்டிருந்தாள். அவள் தனக்கேற் பட்ட வியாதிக்கு குடும்பத் தொல்லையும், புருஷனின் இரக்கமற்ற நடத்தையுமே காரணம் என்று நம்பினாள். அதோடு அவள் அழுதழுது நொந்துபோனதுதான் அவளின் மோச நிலைக்குக் காரணமெனவும் உணர்ந்தாள்.

லப்தேவ் புத்தகத்தைப் படித்து முடித்ததும் “இன்று இவ்வளதுதான்-நானோ வேறுபுத்தகம் படிப்போம்” என்றான். அதற்கு நினை விழுந்து விழுந்து சிரித்தாள். வியாதியால் அவள் மனம் பலவீணமண்டந்ததால் அவள் காரணமில்லாமலே எதற்கெடுத்தாலும் சிரிக்க ஆரம்பித்து விட்டாள் என்பது லப்தேவுக்குத் தெரியும்.

“நீ பகல் சாப்பாட்டிற்குமுன் வெளியே போயிருந்த பொழுது யுவியா இங்கு வந்திருந்தாள்; நான் புரிந்து கொண்ட அளவுக்கு அவருடைய தகப்பனுரிடம் தக்க

நம்பிக்கையில்லை; அவள் எனக்காக பிரார்த்தனை செய்யும்படி சாமியாருக்கு ரகசியமாக கடிதம் எழுதும்படி சொன்னார்; அதோ தன் னுடைய பொட்டணத்தை வதோ யூலியா இங்கு மறந்து வைத்துவிட்டுப்போய்விட்டாள்; அதை நாளையதினம் அவளிடம் கொண்டுபோய் கொடுத்துவிடு.” என்று சொல்லி பின் னும் சிறிதுஞ்சொத்திற்குப்பின் “முடிவு ஏற்பட்டுவிட்டால் டாக்டர்களோ அல்லது சாமியார்களோ என்னசெய்துவிட முடியும்.” என்றாள் நினை தன் சகோதரனிடம்.

‘நினை நீ தூங்கு’ என்று பேச்சைமாற்றினான் லப்தேவ்.

“ஆ...நான் தூங்கமாட்டேன்; நான் படுத்து புலம்பிக் கொண்டுதான் இருப்பேன்.” என்றாள்.

“அப்படி என்ன புலம்பல்?” என்றான்.

“என் னுடைய குழந்தைகளைப் பற்றி, என்னைப் பற்றி, உன் னுடைய வாழ்க்கையைப் பற்றி ஆம்! நான் ரொம்பபாடு பட்டிருக்கிறேன்; அலோஷா நினைத்தாலே—இது கடவுளே!” என்று சொல்லி சிரித்தான். நான் ஐங்கு குழந்தைகளைப் பெற்றெடுத்தேன்; மூன்றை உடனே பற்கொடுத்துவிட்டேன்; நான் பிரசவ வேதனையால் அவதிப் பட்டுக்கொண்டிருப்பேன்; அப்பொழுது என் னுடைய கணவர் வேலேரூத் தியோடு உட்கார்ந்து சல்லாபமாடிக்கொண்டிருப்பார்; அப்பொழுது மருத்துவச்சியைக் கூப்பிடவோ, வைத்தியரை அழைத்துவரவோ ஆளிருக்காது; நானே வேலைக்காரனைத் தேடிக்கொண்டு உள்ளேயும், வெளியேயும் போகவேண்டும். அங்கு யூதர்களும், லேவாதேனிக்காரர்களும் விபாபாரிகளும் என் கணவருக்காகக் காத்திருப்பார்கள்; அப்பொழுது என் தலையே கிறகிறக்க ஆரம்பித்துவிடும்; அவர் என்மேல் காதல்கொள்ளவில்லை; இதை என்னிடம் பகிரங்கமாகச் சொன்னது கிடையாது; நான் இப்பொழுது என்னமோ பெருத்துப்போய் விட்டேன்; நான் வாலிபமாக யிருந்த பொழுது இது எனக்கு எவ்வளவு வேதனையாக இருந்தது தெரியுமா? தாங்கமுடியாத வேதனை; ஆம் தாங்கமுடியாது

நான்; ஒருசமயம் நாங்கள் கிராமத்திலிருக்கும்சமயம் அவர் வேறொருத்தியோடு தோட்டத்தில் சல்லாப மாக இருக்கும்பொழுது நான் எதிற்க பேர்விட்டேன். அப்பொழுது என் நிலை பித்தம் பிடித்தது போலாகியது. எங்கு போனேன் என்று எனக்கே தெரியாது. நான் கடைசியாக மாதா கோயிலில் மண்டியிட்டு ‘ஓ மாதாவே’ என்று பிரார்த்தித்தேன். அன்று இவு பால்விலவு வீசிக் கொண்டிருந்தது...

இவ்விதம் பேசிக்கொண்டிருக்கும்பொழுதே அவருக்கு முச்சவாங்க ஆரம்பித்தது. சிறிதுநேரம் இனைப்பாறியவுடன் அவருடைய சகோதரனின் கையைப் பிடித்துக்கொண்டு மெதுவான குரலில் “அலோஷா — நீ எவ்வளவு பிரியமாய் இருக்கிறோய்... நீ வளர்ந்துவிட்டாய்” என்றார்கள். கடைசியாக லப்தேவ் தன் சகோதரிக்குச் சமாதானம் சொல்லிவிட்டுப் படுக்கைக்குப் புறப்பட்டான். அவன் போகும்பொழுது யுவியா மறந்துவிட்டுப்போன பொட்டணத்தைக் கையோடேயே எடுத்துச்சென்றார்கள்.

அப்பொழுது இவு அதிகநேரமானாலும் வேலைக்காரர்கள் அனைவருமே தேநீர் குடித்துக்கொண்டிருந்தார்கள். குழந்தைகள்கூட படுக்கைக்குப்போகாமல் சாப்பாட்டறையிலேயே உட்கார்ந்திருந்தார்கள். அப்பொழுது புகை சூழ்ந்து விளக்கு அனையும் தருவாயில் இருந்ததைக்கூட யாரும் கவனிக்கவில்லை.

பெரியவர்களும், சிறியவர்களும் ஏதோ கலக்கமடைந்திருந்தனர். அப்பொழுது ஹாவிலிருந்த ஜாடி உடைந்ததும் சோமபானம் ‘புஸ்’ என்று இரைச்சலுண்டாக்கியது. நினை பூட்டஸை மாட்டிக்கொள்ளும்பொழுது சண்டெலி பூட்ஸிலிருந்து வெளியேறியது. இவைகளையெல்லாம் கெட்டசுகுனங்களைன்று அனைவரும் நம்பி பயந்திருந்தனர். அதிலும் சிறுவர்கள்பாடோ சொல்லவேண்டியதில்லை. பெரிய பெண்ணுண சாஷா அசைவற்ற சிலைபோல் நாற்காலியில் மௌலிங்கு உட்கார்ந்திருந்தாள்; முகம் வெளுத்துப்போய்

இருந்தது; அவனுடைய ஏழுவயது தங்கை அவன் பக்கத் தில் நின்றுகொண்டு வெளிச்ச நிழலீப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

லப்தேவ் கீழ் தளத்திலிருந்த தன் னுடைய அறைக்குச் சென்றான். அந்த அறை எப்போதுமே வாசனையமானது. அப்பொழுது அவனுடைய அறையில் நினைவின் கணவனுடைய பானுராவ் அன்றையப் பத்திரிகையைப் புரட்டிப் புரட்டி வாசித்துக்கொண்டிருந்தான். லப்தேவ் அவனுக்கு தலையை அசைத்து வணக்கம் செலுத்திவிட்டு அவன் எதிரே உட்கார்ந்தான். இருவரும் ஒன்றுமே பேசவில்லை. இம்மாதிரியே அவர்கள் பேசாமலேயே அநேக மாலைப்பொழுதைக் கழித்திருக்கிறார்கள். இதற்காக அவர்கள் யாரும் அதிர்ப்பியடைந்தது கிடையாது.

சிறிய பெண்கள் மெத்தைப் படிகளிலிருந்து கீழே இறங்கவந்து அன்றைய வந்தனத்தைச் செலுத்தினார்கள். அத்தனையும் மௌனமாகவே இருந்தது. பானுராவ் அவர்கள்மீது மும்முறை சிலுவைக் குறியிட்டு அவனுடைய கையை முத்தமிடக்கொடுத்தான். அவர்கள் லப்தேவிடம் சென்றார்கள். லப்தேவும் அம்மாதிரியே சிலுவைக்குறியிட்டு முத்தமிடக் கையைக் கொடுத்தான். இந்த சடங்கு, சம்பிரதாயங்கள் நாள் தவறுமல் ஒவ்வொருநாள் மாலையும் நடப்பதுண்டு. சுழந்தைகள் படுக்கைக்குப்போன சிற்பாடு பானுராவ் பத்திரிகையை மேஜைமேல் போட்டுவிட்டு “நம்முடைய நகரத்தில் சிப்பதற்கு எதுவுமில்லை” என்று சொல்லி பெருமூச்சவிட்டு “ஏதோ ஒரு மாறுதலுக்காக வழிவகையை கண்பீடித்துவிட்டாயே என்பதில் எனக்குத் திருப்தி” என்றான்.

“தாங்கள் என்ன சொல்லுகிறீர்கள் ?” என்று கேட்டான் லப்தேவ்.

“தாங்கள் டாக்டர் பெலவின் வீட்டிலிருந்து வந்தைப் பார்த்தேன். அங்கு அந்த வயதானவரைப் பார்க்கப் போக மாட்டார்களென்று நினைக்கிறேன்” “வாஸ்தவம்தான்” என்று

சிரித்துக்கொண்டே லப்தேவ் சொன்னான். “ஆம் வாஸ்த வத்திலேயே நீங்கள் அலைந்து தேடிப்பார்த்தாலும் அந்த வயதானவரைப்போல காட்டாளை கண்டுபிடிக்கமுடியாது. அவர் என்ன அநாகரிகம்! படித்தவர்களாகிய நீங்கள் நாகரிக மானவர்களையும், விஷயஞானம் தெரிந்தவர்களையும் விரும்பு வீர்கள்; ஆனால் இங்கு அப்பேர்ப்பட்டவர்களே அகப்பட மாட்டார்கள். இங்கு காட்டுத்தனமும், கருமித்தனமும், அற்பத்தனமுந்தான் விஷயதி நிற்கும். இந்த ஊரில் விஷயஞானம் தெரிந்தவர்கள் எவ்வளவுபேர் இருக்கிறார்கள்? இந்த நகரத்தில் 28 டாக்டர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எப்படியோ பணத்தை தேட்டைபோட்டுஇட்டார்கள். அவர்கள் சொந்தமாக பங்களாக்களில் வாசம் பண்ணுகிறார்கள். ஆனால் பொதுமக்களே நின்றாமாக அன்றுகண்ட திரு மேனிகளாகவே இருக்கின்றனர். நினுவுக்கு ஒரு சாதாரண ஆப்ரேஷன்தான்; அதற்கு மாஸ்கோவிலிருந்து சர்லூன் வரவேண்டியிருக்கிறது. இங்குள்ள எந்த டாக்டருக்குமே ஆப்ரேஷன் செய்யத்தெரியாது. அவர்களுக்குத் தக்க வைத்தியமும் செய்யத்தெரியாது. அதை அவர்களாக புரிந்துகொள்வதுமில்லை. உதாரணத்திற்கு வேண்டுமானால் அவர்களை ‘புற்று நோய்’ என்றால் என்னவென்று கேட்டுப் பாருங்களேன். அது எப்படி ஏற்படுகிறதென்று சொல்லட்டுமே”.

பானுராவ் தானே புற்றுநோயைப்பற்றி விளக்கம்கூற முற்பட்டான். அவனுக்கு சயன்ஸ் சம்பந்தமான விஷயங்களில் கலாஞ்சானமிருந்தது. அவனுக்கு சாயனம், பூத பெளதீகம், வானசாஸ்திரம் முதலியலை தெரிந்திருந்தது. அவன் தனக்குத்தெரிந்த விஷயங்களை ஆரஅமா அமத்தலாக சொல்லிவந்தான்.

“எனக்கு பசிக்கிறது; நான் ஏதேனும் சாப்பிட்டாக வேண்டும்” என்றான் லப்தேவ்.

உடனே மேலேசென்று இருவரும் சாப்பிட்டார்கள். லப்தேவ் ஒருகோப்பை வாட்கா சாப்பிட்டு, தேநீர் குடித்

தான். பானுராவ் சூடிக்கவேயில்லை. அவனிடம் சூடிப் பழக்கமே கிடையாது. சூதாட்டமும் கிடையாது. ஆனாலும் தன் சொத்துபூராவும் போய், தன் மனைவியுடைய செல்வமும் போய் கடனுளியாகவுமாகிவிட்டான்.

பானுராவ் அபார ஆடம்பரப்பிரியன், விருந்து வைப்பதிலும், கச்சேரி நடத்துவதிலும் அவனுக்கு அலாதி சூழி. தனக்கு வணங்கி வந்தனம் வைப்பவர்களுக்கு நோட்டு நோட்டாகக் கொடுப்பான். எந்த.லாட்டரியையும் விட்டுவிட மாட்டான். எதற்கும் நன்கொடை கொடுப்பான். பெண் களுடைய பிறந்தநாள் வைபவத்திற்கு இனிய வெகுமதிகளை அனுப்புவான். அவன் ஆடம்பரப் பொருள்களை அதிகமாக வாங்கிக் குவிப்பான். கோப்பைகள், கண்ணடிகளுக்கு ஸ்டாண்டுகள், டைகள், பொத்தான்கள், ஊன்றுகோல்கள், செண்டுகள், சிகரட் ஹோல்டர்கள், பைப்புகள், மடிமீது தவழும் நஸ்கள், கிளிப்பிள்ளைகள், ஜப்பான் சாமான்கள், பொம்மைகள் முதலியவற்றை விதவிதமாக வாங்குவான். அவன் படுக்கையறையே ஒரு தனியழகு நிறைந்தது. அவன் கட்டில் கருங்காலியில் செய்யப்பட்டு முத்துக்கள் பதிக்கப் பட்டதாகும். உடுப்புகள் ஒவ்வொரு நேரத்திற்கும் ஒவ்வொருவகை மிக நேரத்தியான உடுப்புகளை சர்வசாதாரண மாக உபயோகப்படுத்துவான். இத்தனையிலும் தனங்கேறும் செலவுசெய்வான். அவனே பணம் ‘பிரளயம்’ ஆகிறதென்றும் சொல்லுவான்.

இரவு சரப்பாட்டிற்குப் பின் பெருமுச்சவிட்டவாறு “இவ்வுலகத்தில் அனைத்திற்கும் ஒரு முடிவு இருக்கிறது.” பின்னும் அவன் மெதுவாகச் சொன்னான்.. “நீங்கள் காத வித்து கஷ்டப்பட்டப்போகிறீர்கள்; நீங்கள் சாதலைக்கடந்து ஏமாறப்போகிறீர்கள்; பெண்களே ஏமாற்றும் சாகஸ்காரர்கள். அதில் விதவிலக்குக் கிடையாது. ஆய்! நீங்களும் அவதி யுறப்போகிறீர்கள். அவர்கள் அப்பேர்ப்பட்ட விசவாசமற்றவர்கள். ஆனால் காலக்கரமத்தில் இவைகளையெல்லாம் நீங்களே அற்பமென்றும், சர்வசாதாரணமென்றும் நினைத்து நிம்மதியடைந்து விடுவீர்கள்...”.

லப்தேவ களைப்பால் குடித்துத் தீர்த்தான். பானுராவ் சாப்பாட்டுக்குப்பின் அவனுடைய வேறூர் ஹெட்டுக்குப் போனான். லப்தேவ அவனை வழியனுப்ப சிறிது தூரம் சென்று திரும்பினான். அன்றைய நிலாவும் பால்போல் வெண்மையாக பிரகாசித்துக்கொண்டிருந்தது.

மீண்டும் அவன் அறையை அடைந்ததும், நாற்காலி மீதிருந்த யூலியாவின் பொட்டணம் கண்ணில்பட்டது. அவன் அதை எடுத்து ஆவலோடு முத்தமிட்டான். அந்தப் பொட்டணம் பழை பட்டுத்துணிகளாலானது. அது வதோ தன் நுடைய மகிழ்ச்சிப்பொருளென்று கருதினான்.

அவன் மீண்டும் அமைதிபாக நாற்காலியில் அமர்ந்து பொட்டணத்தை மடிமீதுவைத்து தன் மாஸ்கோ நண்ப ஹெருவனுக்கு என் அருமை கோஸ்டியா, என் ஆரம்பித்து கடிதம் ஏழுதினான்.

“உனக்கு ஒரு நற்செய்தி! மீண்டும் நான் காதல் கொண்டுள்ளேன். ‘மீண்டும்’ ஆம்! நான் மீண்டும் என்று எழுதுகிறேன். ஏனென்றால், ஆறு வருஷங்களுக்குமுன் நான் மாஸ்கோ நடிகையாருத்தியைக் காதலித்தேன்; ஆனால் நான் அவனை அறிமுகம்கூட செப்துகொள்ள முடிய வில்லை; பிறகு கடந்த ஒன்றரை வருஷங்களாக... உனக்குத் தான் தெரியுமே வாலிப்புமல்ல, நல்ல அழகியுமல்ல, அவ ஸோடு ஊசலாடினேன்; ஆம்! நான் எவ்வளவு தூரதிர்வத்தக் காரன் தெரியுமா? எனக்குக் காதலே ஒருபொழுதும் கைகூடி வரவில்லை; நான் வேண்டுமென்றுதான் மீண்டும் என்று குறிப்பிடுகிறேன். என்னுடைய வாலிப்புமே அநியாய மாக காதலின்றியே கழிந்துவிட்டது. என்னுடைய வாழ்க்கையின் பீட்டு-ம் வயதில் நான் மீண்டும் காதல் கொண்டுள்ளேன். ஆம்! ‘மீண்டும்’—தான்.

அவள் எப்பேர்ப்பட்டவள் என்று நீ அறிந்தால்... அவனை அழகி என்று சொல்லியிட முடியாது. அவள் விசாலமுகம் படைத்தவள். ஒற்றை நாடி. அவள் சிரிக்கும் பொழுது வசீகரமாயிருப்பாள். அவள் பேச்சு வெண்கல

தவணிதான். அவள் என்னேடு சம்பாஷிப்பதில்லை. நான் அதற்குக் காரணமறியேன். நான் அவள் பக்கத்திலிருக்கும் பொழுது, அவளை ஏதோ அபூர்வ அணங்கு என்றே உணர்கிறேன். அவள் உள்ளாப் பாண்மையும், அறிவும் அபாரமானது. அவள் சடவள் பக்தி கொண்டவள். அது ஒன்றே என்னை அவள்மயமாக்கிவிட்டது. இதுசம்மந்தமாக நான் உன்னேடு வாதாடமுடியும். உன்னுடைய எண்ணத் தின்படி நீ சரியாக இருக்கலாம். ஆனால் நான் அவளைப் பிரார்த்தனையில் பார்க்கும்பொழுது காதவிக்கிறேன். அவள் மாஸ்கோவில் படித்தவள்; நடையுடையெல்லாம் மாஸ்கோ தான்; மாஸ்கோ என்றாலே அவளுக்கு அலாதி மோகம்; அதற்காகவே அவளைக் காதவிக்கிறேன்—அவளைக் காதவிக்கிறேன்—காதவிக்கிறேன்... நீ எனக்காக காதல் என்றால் என்ன, யாரைக் காதவிக்கவேண்டும், யாரைக் காதவிக்கக் கூடாது என்று அளந்துகட்டக் கிளம்பிவிடாதே. ஆனால் பிரிய கோஸ்டியா, காதல் என்று ஒன்றை உணராதபோது நானும் உன்னைப்போலத்தான்.

உன்னுடைய செய்திக்கு என் சகோதரி நன்றியறிதல் தெரிவிக்கிறார்கள்; அவள் “பாவம் ஏழை கோஸ்டியா” என்றே உன்னைப்பற்றி பேசும்போதல்லாம் சொல்லுகிறார்கள்... என் காதல் இரகசியமாகயிருக்கிறது. கொஞ்சநாளைக்குக் குறிப்பிட்ட மனிதரிடம் தெரிவித்துவிடாதே. அது இனிது முடியுமென்று நினைக்கிறேன்; அல்லது ‘டால்ஸ்டாயின் காலாள்’ சொல்லுவதுபோல் அது எல்லாம் சரிப்பட்டு விடும்”.

கடிதத்தை எழுதிமுடித்துப் படுக்கச் சென்றான் லப் தேவ். அவனால் கண்விழித்திருக்க முடியாத அளவு களைப்பும், அசதியுமிருந்தது. ஆனால் படுத்தும் எக்காரணத் தாலோ தூக்கம் வரவில்லை. தெருவில் இரைச்சஸ் கேட்டுக் கொண்டிருந்தது. மாட்டு மந்தையும், ‘ட்ரியோ’ ‘ட்ரியோ’ என்ற மாட்டிடையனின் சத்தமும், மாதா கோயிலின் காலை மணியோசையும் கேட்க ஆரம்பித்துவிட்டது. ஒரு நிமிஷம் வண்டி உருஞாம் சத்தம், அடுத்தநிமிஷம் மார்க்கெட்டுக்குப்

போகும் பெண்களின் பேச்சு, ஆனால் சதா வானம்பாடிக் குருவி ‘கீச், கீச்’ என்று சப்தமிட்டுக்கொண்டிருந்தது.

*

*

*

மறுநாள் மனோகரமான நாள்; அன்று விடுமுறையுங் கூட. காலை 10 மணிக்கு நினை கொஞ்சம் நடக்கமுயன்றுள். மற்றவர்களின் துணையைக்கொண்டு ஜூன்னல்லக்கை நின்றுள். அவள் புன்னகைபூத்த முகத்தைக்கண்ட குடும்பத்தார் அனைவரும், அவள் பிழைத்து சௌகரியமாகிவிடுவாள் என்று கருதினார்கள். அவரும் அப்படியே நினைத்தாள். குழைந்தைகள் அவர்கள் மாமாவோடு ஒளிந்து—மறைந்து ஓடி வினையாடினார்கள். அன்று அவருக்காக எல்லா ஆலயங்களிலும் பிரார்த்தனை செய்யப்பட்டது.

அப்பொழுது டாக்டர் கணைத்துக்கொண்டு மெத்தை மீதேறிவரும் சப்தம்கேட்டது. அவரிடமிருந்து தப்பித்துக் கொள்ள லப்தேவ் மேல்மெத்தையிலிருந்து வேறேர் வழியாக இறங்கி தன் அறைக்கு வந்துவிட்டான். டாக்டரைக் கண்டு, அவருக்கு உபசரணைசெய்து, அவரோடு பேசி— அளவளரவி அவரை விட்டுவரைத் திருப்பி அழைத்துச் செல்வதென்பது அவ்வளவு லேசான காரியமல்ல. அவருக்குப்பயந்தே லப்தேவ் யூவியாவைப் பார்க்கப்போவதில்லை. ஆனால் இப்பொழுதோ டாக்டர் இங்கு வந்துவிட்டார்; யூவியா வீட்டிலே தனித்திருப்பாள்; இப்பொழுது அவளைப் பார்ப்பதுதான் ஏற்றது என்று அவன் மனம் துடிதுடித்தது.

அவன் பொட்டனத்தை எடுத்துக்கொண்டு காதலின் இறக்கைகளோடு பறந்து சென்றான். வழிகெடுக வெயில் கடுமையாக இருந்தது. டாக்டர் வீட்டின் முன்புற புல்வெளி தோட்டத்தில் சின்னஞ்சிறுவர்கள் பந்தாடிக்கொண்டிருந்தனர். இதனை யூவியா, மெத்தையின் முன்மாடியிலிருந்து கைகட்டினின்று கவனித்துக்கொண்டிருந்தாள். “காலை வந்தனம்” என்றான் லப்தேவ். அவள் சுற்றுமுற்றும் பார்த்

தான். அவள் அப்பொழுது பந்தாடும் பையன்கள்களைப் போலவே உற்சாகமாகக் காணப்பட்டாள். லப்தேவைக் கண்டதும் “மாஸ்கோவில் இதுமாதிரி சிறுவர்கள் உற்சாக மாக விளையாடுமாட்டார்கள் பார்த்திர்களா? அங்கு பெரிய தோட்டங்கள் கிடையாது; ஓடியாடிவிளையாட வில்தாரமான இடம் அங்கு எங்கிருக்கிறது?...அப்பா இப்பொழுதுதான் தங்களைக்காணச் சென்றார்.” என்றார்.

“எனக்குத்தெரியும், நான் அவரைப்பார்க்க வரவில்லை; நான் உன்னையே பார்க்கவந்தேன்.” என்று சொல்லி அவள் அழகிய கழுத்தையும், அக்கழுத்தில் தொங்கிய அழகிய சங்கிலியையும், அப்பொழுதுதான் முதன் முறையாகப் பார்த்துப்பரவசமானான். அவன் மீண்டும் “நான் உன்னையே பார்க்கவந்தேன்... என்னுடைய சகோதரி நீநேற்று மறந்து வைத்துப்போன பொட்டணத்தை உண்ணிடம் கொடுக்கச் சொன்னான்.” என்றான்.

அவள் பொட்டணத்தைப் பெற்றுக்கொள்ள கையை நீட்டினாள். ஆனால் அவன் அதனை மார்போட்டைந்ததுக் கொண்டு பரவசத்திலாழ்ந்து “இது என்னிடம் இருக்கட்டுமே; இது உன் ஞாபகார்த்தமாக ஏன்-ஒம் சிகேகித்தத்தின் அறிகுறியாக-இதை நான் வைத்துக்கொள்ளுகிறேனே இது எவ்வளவு அற்புதம் என்றான்?”

“எடுத்துக் கொள்ளுங்களேன் அதில் அற்புதத்திற்கு ஒன்றுமில்லைபே” என்று சிரித்து பதிலளித்தாள்.

அவனுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியில் என்ன சொல்ல தென்றே தெரியாமல் சிறிது மெளனமாக பிருந்தான். அவள் சிறிதுநேரம் கழித்து “தாங்கள் ஏன் வெளியில் உட்கார்ந்திருக்கவேண்டுமே? வேண்டுமானால் நாம் உள்ளே போய் உட்காருவோமே” என்றார் மீண்டும் சுற்று சிரிப் போடு.

அவர்கள் ஹாலுக்குள் போனார்கள். யூனியா மேலே படிக்கட்டுகளிலேறி ஓடினாள். அவனுடைய வெள்ளை ஆடையும், அதிலே காட்சியளித்த நீலநிற புஷ்பங்களின்

தோற்றமும் அவனைக் கொள்ளிகொண்டுவிட்டன. அவள் தனத்தில் நின்றுகொண்டு “எனக்கு வேலையிருக்கிறது, நான் காலையிலிருந்து சம்மா இருந்துவிட்டேன்”. என்றார்.

‘‘நீ சொல்லுவது எனக்கு விளங்கவில்லையே’’ என்று சொல்லிக்கொண்டே அவளாகுகில் போய் “யாருமே இந்த உலகத்தில் சம்மா இருக்கிறதில்லை” என்றார்.

“வேலையில்லாவிட்டால்”?

“வேலையில்லாவிட்டால் வாழ்வேது” என்றுசொல்லி பொட்டனைத்தை மார்போடு அனைத்துக்கொண்டு மிக ஈனக் குரவில், ‘‘நீ என் காதலியானால் நான் எல்லாவற்றையும் உனக்கு அற்பணிப்பேன். உனக்காக எதையும் செய்யத் தயார்’’ என்றார்.

அவளுக்குத் தூக்கிவாரிப்போட்டு ஆச்சர்யத்தையுண்டாக்கியது. அவள் முகம் வியர்த்துவிட்டது. “தாங்கள் என்ன சொல்லுகிறீர்கள் – அது ஒருக்காலும் முடியாது. அதற்காக என்னை மன்னித்து விடுங்கள்.” என்றார்.

அவள், முன்படிக்கட்டுகளில் ஏறிய அலங்காரக் காட்சி யோடு மேல்மெத்தைக்குச் சென்று மறைந்துவிட்டாள்.

லப்தேவின் எண்ணத்தில் இடி விழுந்தது போலாகி விட்டது. ஒரு நொடியில் அவனுக்கு சகலமும் இருண்டு விட்டது.

விரும்பப்படாத—வேண்டப்படாத—நிராகரிக்கப்பட்ட அவன், வெட்கத்தோடு—அவமானத்தோடு, வேதனையோடு குனிந்த தலை நிமிராமல் வீட்டைவிட்டு வெளியே வந்தான்.

அசல் வியாபாரிமாதிரி “நான் எல்லாவற்றையும் தருகி ரேன் என சொன்னேனே! ” என்று நினைத்துக் கொண்டே சென்றார். அவன் அவளிடம் பேசியதனைத்தும் முட்டாள்தனமென்று உணர்ந்தான்.

கடைசியாக அவன் ஒருவாறு தன்மனதைத் தேற்றிக் கொண்டு இவிவாழ்க்கையில் எதன்மீதும் பற்றுதல்லவைக்கக் கூடாதென்றும் ஏதோ மற்றவர்கள் நலனுக்காகப் பாடுபட

வேண்டுமென்றும் நிச்சயித்தான். அவன் இறதியாக வீட்டைந்ததும் மிக்க பலவீனமடைந்ததை உணர்ந்து படுக்கையில் சாய்ந்தான். ஐந்து நிமிஷங்களுக்கெல்லாம் மெய்மறந்து தூங்கிவிட்டான்.

எதிர்பாராதவிதமாகக்கினம்பிய லப்தேவின் கோரிக்கை யூலியாவை குழப்பத்திற்காளாக்கியது. அவன் லப்தேவை அதிகமாக அறியமாட்டாள். அவனை மாஸ்கோவில் ஒரு பிரபலமான “பியோடர் லப்தேவ் அண்ட வன்ஸ்” என்ற தொழில் ஸ்தாபனத்தின் பங்காளி என்று உணர்வாள். அவன் லப்தேவை அறிமுகம் செய்துகொண்டதுகூட எதிர்பாராத விஷயந்தான். அவன் லப்தேவின் சகோதரி பிடத்தில் அக்கரைகெண்டிருந்தாள். அவனுக்கு லப்தே விடமிருந்து எதிர்பாராதவிதமாக ‘காதலி’ என்ற சொல் வந்தமாத்திரத்திலேயே, அவனுக்கு அவனிடத்தில் என்ன பதில் சொன்னேம் என்றுகூடத்தெரியாது. அவன் ஒரு வியாபாரிமாதிரி காணப்பட்டானே தவிர, வேறு கவர்ச்சிகர மானவருகை அவனுக்குத்தோன்றவில்லை. ஆகவே அவன் அவனுக்கு நிச்சயம் வேறுவிதமாக பதில் சொல்லியிருக்க முடியாது. என்றாலும் அவன் மறுதளித்ததை அவனே திருப்திகரமாக உணரவில்லை. வாஸ்தவத்திலேயே அவன் ஏதோ தவறுசெய்துவிட்டதாகக் கருதினாள்.

அவனுடைய ஏகாந்த நிலையில் அவனுக்கேற்பட்ட மனப்புயவின் வேகம் மணிக்கு மணி அதிகரித்தது. அவனுக்கு தனக்கேற்பட்ட சம்பவத்தை யாரிடமாவதுசொல்லி, அவன் நடந்துகொண்டது சரியென்று எடுத்துக்காட்ட விரும்பினாள். ஆனால் அவன் பேசுவதற்கு அங்கு யாரு மில்லை. அவன் தாயையிழந்து நீண்டகாலமாகிவிட்டது. அவன் தகப்பனுரிடத்தில் பேசலாமென்றாலோ அவரொரு அலாதிப் போக்கு!

யூலியா வெளுத்த முகத்துடன் வெறுப்போடு சாப்பாட்டு அறைக்குப்போய், தேநிறைத் தயாரித்து ஒரு கோப்பையை தன் தந்தைக்குக் கொண்டுசென்றாள். அவர் கண்டி

லைப்பட்ட மிருகம் இங்குமங்கும் உலாவுவதுபோல, அவர் ஹாவில் கையை நீண்ட அங்கிக்குள் வைத்துக்கொண்டு சிவந்த முகத்தேரடும், பரந்த தலையோடும் உலாவிக்கொண்டிருந்தார்.

“லப்தேவல் இன்று தன்னைக் கல்யாணம் செய்துகொள் ளச் சொன்னார்” என்றார். அப்போது யூலியாவின் முகம் நாணத்தால் சிவந்தது.

‘லப்தேவா?’ ‘பானுராவின் மைத்துனரா?’ என்றார். டாக்டருக்கு தன் மகளிடத்தில் பிரிதியிருந்தது. அவள் கல்யாணமாக வேண்டியவள்தான்; ஆனால் அவள் தன்னை பிரிந்துவிடவாளோ என்ற கவலை. ஏதோ, தான் தனிமையானால், அந்தப் பெரியவீட்டில் வாதவியாதியால் கஷ்டப்பட நேரிடுமென பயந்தார். இவைதான் அவர் மனதிற்குள் இருந்த எண்ணங்கள்.

அவர் தன் தோள்களை ஆட்டிக்கொண்டு “சொம்ப சந்தோஷம், நான் மனப்பூர்வமாக ஆசிர்வதிக்கிறேன்; உன் னுடைய முழு திருப்தியோடு நீ என்னைவிட்டுப் போகலாம்; நான் உன்னை உணர்ந்திருக்கிறேன்; உன் னுடைய வயதில், வயதுசென்ற தந்தையாகிய என்னிடமிருப்பது கஷ்டந்தான்; நானே முடியாதவன், நாளைமறுநாள் பாடும்படுக்கையுமாக வேண்டியவன்; அப்பொழுது பலருக்கு மகிழ்ச்சியாகவிருக்கும்; நான் மனப்பூர்வமாக உன்னைப் பாராட்டுகிறேன்,” என்றார்.

“நான் அவரை மறுதளித்துவிட்டேன்” என்றார். டாக்டருக்கு ‘அப்பாடா’ என்றிருந்தது. ஆனால் அவர் மேலும், “நான் பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு போகவேண் டியதுதான் பாக்கி; இப்பொழுதே சிறுவர்கள், என்மீது கல்லைவிட்டெறிகிறார்கள்; நியோ, கல்ல அதிர்ஷ்டத்தை வேண்டாமென்று சொல்லிவிட்டாய்” என்று தொடர்ந்து சொன்னார்.

“அப்பா, நான் தங்களோடு அறிவுக்குப் பொருத்த மில்லாமல் பேசுமுடியாது.” என்று யூலியா சொல்லிக்

கொண்டே விரிட்டென்று அவ்விடத்தை விட்டகன்று தன் அறைக்குப் போய்விட்டாள். தன் தகப்பனாருடைய பேச்சால் அவளுக்கு அடங்காக் கோபமேற்பட்டது. ஆனால் சிறிது நேரத்திற்குள் தன் தகப்பனும் மீது பரிதாபப்படலானால். அவர் கிளப்புக்குப் புறப்பட்டுச் சென்றதும், அவள் அவர் பின்னுடியே போய் கதவைத் தாளிட்டுக் கொண்டாள்.

அன்று காற்று கடுமையாக வீசியது. அவள் எல்லா ஜனங்களையும் மூடிவிட்டாள். அவளுக்கு என்னமோ அன்று அனைத்தும் விரிச்சென்று தென்பட்டது கொஞ்சம் பிதியும் உண்டானது.

“அவரிடம் வசீகரத்தோற்றும் இல்லையே என்ற காரணத்தால் அவரை நிராகரித்தது சரிதானு”? என்று அவளையே கேட்டுக்கொண்டாள். அவரை தான் காதலிக்க வில்லை என்பது என்னவோ வாஸ்தவம். அவளுக்கு வயது. அப்பொழுது இருபத்தொன்று. அவள் தனக்குத்தெரிந்த ஆடவர்களைப்பற்றியெல்லாம் சிந்தனைசெய்து பார்த்தாள். சர்க்கார் குமாஸ்தாக்கள், ஆசிரியர்கள், உத்தியோகஸ்தர்கள், மணமானவர்கள் - ஆகாதவர்கள் அத்தனைப்பேரையும் அவள் தன் மனக்கண்முன் கொண்டுவந்து நிறுத்திப்பார்த்தாள். தனக்குப் பிடித்தமாக அவளுக்குயாருமே படவில்லை.

லப்தேவ் என்ன இருந்தாலும் மாஸ்கோவாசிபடித்தவர் - பட்டதாரி - பிரஞ்சுமொழி தெரிந்தவர். அவர் பட்டணத்தின் தலைநகரில் வாழ்பவராதலால் அங்கு வேண்டியவாறு செயற்கை வனப்பும், எழில் விளையாட்டும், மிகுந்து நிற்கும். சினிமா, நாடகம், நடனம், சூத்து, சும்மாளம், பட்டு ஐவுளிகள், நல்ல தையல்கள், சிறந்த சாப்பாட்டு வகைகள்...இல்லாமலா போகும்...வேதாகம நூலில் மனைவி தன் புருஷனைக் காதலிக்க வேண்டுமென்று எழுதி பிருக்கிறது. நாவல்களில் வேண்டியமட்டும் காதல்செய்ய எழுதிப்பிருக்கிறார்கள். ஆனால் அவை அநீதமான யோசனையா? காதல் இல்லாமல் கல்யாண வாழ்வில் பிரவேசிப்பது என்பது கூடாத காரியமா? காதல் ஏதோ தொலைந்துபோய்

விட்டது. ஆனால் பழக்கத்தால் சேர்ந்து வாழ்வதாக பிறர் சொல்லக் கேள்விப்படுகிறேன். கல்யாண வாழ்க்கையின் நோக்கமே காதலில்லை-இன்பத்தில்லை; ஆனால் கடமையிலும் சூழ்ந்தை பெறுவதிலும் வீட்டைக்காப்பதிலும் தானே என்னவோ. ஒருசமயம் வேதாகமநூலில் சொல்லியிருப்பது போல“தன்னைப்போல பிறரை நேசி, மரியாதைசெய், தான் தருமங்களைச்செய்” என்பதைப் போலவோ என்னவோ.

அன்று இரவு யூவியா, மாலைப்பிரார்த்தனையை சிரத்தை போடு செய்தாள். அவள் கைகளை மார்போட்டனைத்து முழுந்தாளிட்டுப் “பரிசுத்த மாதாலே, எனக்கு ஞானத்தைக் கொடுப்பாய். ஏ ரக்ஷகனே! ஆண்டவனே!! எனக்கு ஞானத்தை அருளுங்கள்” என்றாள்.

அவள் தன் நுடைய வயதிற்குள் எத்தனையோ பெண்கள் தங்கள் வாழ்க்கையில் நல்ல காதலர்களை உதறிவிட்டதற்காக வருந்திய சோகக் கதைகள் அவள் ஞாபகத்திற்கு வந்தன. அதுமாதிரி துர்பாக்யம் தனக்கு ஏற்படக்கூடாதென்று விரும்பினாள். தான் ஏன் கான்வெண்டுக்குப் போய் விடக்கூடாது? ஏன் கண்ணிப் பெண்ணைக்கோவே இருந்துவிடக்கூடாது? என்றும் நினைக்கலானாள்.

அவள் படுக்கைக்குப் போனாள். தனக்கும் தன்னைச் சுற்றிலும் சிலுவைக் குறியிட்டுக்கொண்டாள்.

திடீரென்று தெருவாயிற்படியில் மணியோசை கேட்டது. அது அவளுக்கு பீதியை யுண்டாக்கியது. வாழ்வே எப்படி நிம்மதியில்லாமல் சூழப்பழும், வேதனையாகவுமிருக்கிறதென்று உணர்ந்தாள். மீண்டும் தெருவாயிற்படியில் மணியோசை கேட்டது. வேலைக்காரர்கள் ஒருங்கால் தூங்கிப்போயிருப்பார்களோ வென்று கருதி, ஒரு மெழுகு வர்த்தியை எடுத்துக்கொண்டு வேலைக்காரர்களைக் கடிந்து கொண்டே வெளியேவந்தாள். அப்பொழுதுதான் வேலைக்காரி கதவைத் தாளிட்டவளாய் ‘எஜுமான் ஜூபா என்று நினைத்தேன்—யாரோ நோயாளியாம்’ என்றாள்.

யூவியா மீண்டும் படுக்கைக்குப் போனாள். டிராயரி விருந்த சீட்டுக்கட்டைக் கலைத்துப்பேரட்டு சிலப்புச்சீட்டு

வந்தால், தான் லப்தேவின் காதலை ஏற்றுக்கொள்ள வேண்டியது; அன்றி கருப்புச்சீட்டு வந்தால் கண்டிப்பாக மறு தளிக்கவேண்டியது என்ற முடிவுக்குவந்து சீட்டைக் கலைத்துப்போட்டு எடுத்தாள். அப்பொழுது பத்தாம்மங்கு ஸ்பேட் வந்தது. அவள் மனமும் நிப்மதியடைந்தது அவளும் அயர்ந்துவிட்டாள்.

ஆனால் எடுந்ததும் அவளுக்கு மீண்டும் குழப்பமேற் பட்டது. அவரை ஏற்றுச்சொள்வதா—வேண்டாமா என் பதுவே பிரச்னை. எப்படியோ பதினேரு மணிக்கு அவள் ஆழகாக உடுத்திக்கொண்டு நீணவைப் பார்க்கப்போனாள். அவளுக்கு லப்தைவைப் பார்க்கவேண்டுமென்பதும் ஆசை தான். அவன் இப்பொழுது ஒருக்கால் அழகளுக்கக் காணக் கூடும். அவள் இதுவரை அவனை நன்றாக உணராதிருக்கலாம். அதுபோது அவளால் புயல்காற்றை எதிர்த்து நடக்க முடியவில்லை. அவள் தொப்பியை இருகைகளாலும் பிடித்துக் கொண்டு புழுதியையும் பொருட்படுத்தாது புயலைக் கடக்கலானாள். ஆம். அவள் இயற்கைப் புயலை மட்டுமல்ல, மனப் புயலையுந்தான்.

அவள், லப்தேவின் சகோதரி வீட்டுக்குச் சென்ற பொழுது லப்தைவைக்கண்டு வந்தனமனித்தாள். அவள் அப்பொழுது வருத்தத்தோடு, கண்ணைக் கசக்கிக்கொண்டிருப்பதாக அவனுக்குத் தோன்றியது. லப்தேவும் தான் நிராகரிக்கப்பட்டவனைக் கருதி வெறுப்படைந்தவளுக்கிருந்தான். அவள் அங்கு பத்து நிமிஷங்கள்கூட தங்க வில்லை. அவள் வீட்டிற்குப் போகும்போது லப்தேவிடம் “வீட்டிற்கு வருகிறீர்களா?” என்றாள்.

அவர்கள் இருவரும் மொன்மாக நடக்கலானார்கள். லப்தேவ், காற்றின் வேகம் அவனைத் தாக்காதவாறு அவளுக்குப் பின் சென்றான். சந்து வந்ததும் மரங்களின் திழலேற்பட்டது. அப்பொழுது இருவரும் சேர்ந்து நடந்தார்கள்.

“நீற்று நான் நடந்துகொண்ட விதத்திற்கு மன்னித்து விடுக்கள்” நான் மகா பாவி நான் இரவு முழுதும் அதனால்

லேயே தூங்கவில்லை” என்று சொன்னார். அவள் அப் பொழுது அழுதுவிடுவாள் போலிருந்தது.

லப்தேவ் அவளைப் பார்க்காமலேயே “நான் நேற்றிரவு நன்றாக தூங்கினேன். அதனால் நான் சந்தோஷமாயிருந்த தாக நினைத்துவிடாதே. என் வாழ்வு சிதறுண்டிருக்கிறது. நான் பெரிதும் சந்தோஷமற்று இருக்கிறேன். நீ என்னை நிராகரித்த பிற்பாடு நான் ஏதோ விஷமிடப்பட்டவளைப் போல ஆகிவிட்டேன். நேற்று நடந்தது என்னமோ – மிக மோசந்தான். ஆனால் இன்று எனக்கோ கொஞ்சமும் கவலை யில்லை. நான் தாராளமாக உன்னேடு பேசலாம். நான் உண்ணை என் சகோதரியைவிட, ஏன் – இறந்துபோன என் தாயை விட அதிகமாக நேசிக்கிறேன்... என்னுடைய சகோதரி இல்லாமல் என்னால் வாழ்முடியும். என்னுடைய தாயார் இல்லாமலும் அப்படித்தான். எவருமே இல்லாமல் நான் வாழ்ந்துவிடுவேன். ஆனால்... நீ இல்லாத வாழ்வு...எனக்கு அர்த்தமற்றதாக இருக்கிறது. அது என்னால் சகிக்கக்கூடிய தாக இல்லை.

வழக்கம்போல அவன் அவளை உணர்ந்துகொள்ள ஆசைப்பட்டான். நேற்று நடந்ததற்கு அவள் என்ன சமா தானம் சொல்லப்போகிறாள்? என்ன புது யோசனை அவள் முளையில் முனைத்துவிடப்போகிறது? என்று யோசித்தான்.

அவள் பேச்சு, அவள் கிரிப்பு, அவள் தலையசைப்பு, அவள் நடை அத்தனையையும் கவனித்தாலே அவள் தன்னை காதவிக்கவில்லை யென்று அவன் முடிவுக்கு வந்தான்.

அவன் டாக்டர் விட்டையடைந்ததும் “தங்கள் வரவு நல்வரவாகுக! லப்தேவ்!! நான் தங்களைப் பார்க்க எப்பொழுது மே மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார் டாக்டர்.

மகிழ்ச்சி! என்றான் லப்தேவும். ஆனால் லப்தேவுக்கு டாக்டரோடு நேருக்கு நேரே உட்கார்ந்து சம்பாஷிப்பதில் உற்சாகமில்லை. என்ன இருந்தாலும் தான் பணக்காரன் என்ற ஒரே காரணத்தால், தன்னை மனம் செய்துகொள்ளும் படி தன் மகனுக்கு டாக்டர் உபதேசம் செய்திருப்பாரன்று

மட்டும் நினைத்துக்கொண்டு, நிராகரிக்கப்பட்ட தன் னுடைய திருமண விஷயம் டாக்டருக்கு எட்டிப்போனதே என்று பெருமுச்சவிட்டான்.

யூலியா, சற்றுமுன்தான் தன் சகோதரியைப் பார்க்க வந்திருந்தாள். அதோடு தன்னையும் அழைத்து வந்திருக்கிறான். இப்பொழுது தன்னை திருமணம் செய்துகொள்ள சம்மதம் என்று சொல்கிறார்கள்றால், அது ஏதோ தன் சகோதரி செய்த சிபார்சு என்று டாக்டர் நினைப்பாரோ என்னவோ என்று கவலைப்பட்டு “என்ன வெட்கக்கேடு, என்ன வெட்கக்கேடு” என்று அவதிப்பட்டான்.

டாக்டர் அப்பொழுதே நோயாளிகளைப் பார்க்க வெளியில் செல்லலாரார். லப்தேவும் வெளியேற முயன்றான். ஆனால் யூலியா, அவனைத் தங்கும்படி கேட்டுக்கொண்டாள். தன்னைக் காதலித்த ஒரு நல்ல மனிதரை - கவர்ச்சிமிக்க வராக இல்லை என்ற காரணத்தால் தான் நிராகரித்ததானது சரியானவன்று உணர்ந்தாள். அதோடு தான் அவரை மணம் செய்துகொண்டால், தான் எவ்வளவோ, சுகமாக வாழமுடியுமென்று நம்பினான். அதைவிட அவனுக்கு வேறு நல்ல வாய்ப்பு இருப்பதாகவும் புலனுகவில்லை. இதனுலைல் லாம் அவள் அவனை நிராகரித்தது சுத்த ஸபத்தியக்காரத் தனம், முட்டாள்தனம், கடவுள் அதற்காக நிச்சயம் தன்னை தண்டிக்கச் செய்வார் என்றெல்லாம் தனக்குத்தானே நினைத்துக்கொண்டாள்.

தகப்பனார் வெளியேறினதுதான் தாமதம். அவர் காலடி சப்தம் மறைந்ததுமே அவள் லப்தேவும் முன்னின்று, “நான் நேற்று நீண்டநேரம் சிந்தித்துப் பார்த்தீதன். நான் தங்களையே திருமணம் செய்துகொள்கிறேன்.” என்று தீர்க்கமாகவும்-திடமாகவும் சொன்னாள்.

அவன் தலைவணங்கி அவள் கைகளை முத்தமிட்டான். அவள் தனது சூளிர்ந்த உதடுகளால் அவனது தலையில் முத்தமிட்டாள்.

இந்தக் காதல் கட்டத்தில் - மிக முக்கியமானது அவள் ‘காதல்’ விஷயமல்லவா? ஆம். அது சூன்யமாக யிருக்கிற

தன்று அவள் முத்தத்தின் பான்மையால் அவன் முடிவு கட்டினான். அவன் அப்பொழுதே அங்கிருந்து ஒடிவிடலாமா வென்று யோசிக்கத் தொடங்கினான். ஆனால் அவளோ பக்கத்திலிருக்கிறார். அவளோ கட்டமுகியாகக் காண்கிறார். அவன் உள்ளாம் பரவசத்தால் பொங்கி வழிந்தது. அவன் உடனே அவளை இறுக்க கட்டி அணைத்தான். கழுத்திலும், கண்ணத்திலும், நெற்றியிலும் மாறிமாறி முத்தமிட்டான்.

இச்சம்பவத்திற்குப்பின் அவன் ஜன்னலருகில் சென்று விட்டான். அவர்கள் இருவருமே அப்பொழுது நடந்த நிகழ்ச்சிக்கு வருந்தினார்கள்.

அவள் கையைக் பிசைந்துகொண்டு, “நான் எவ்வளவு வேதனையடைந்திருக்கிறேன் தெரியுமா தங்களுக்கு?” என்றார்.

“என்ன” என்று சொல்லிக்கொண்டே அவளாண்டை நெருங்கி, அவனும் கையை பிசைந்தவனும் “என் அருமைக்கண்ணே! என்ன சொல்கிறையி? உண்மையைச் சொல்— உண்மையைச் சொல்” என்றார். “அதற்காக உங்களுக்கு வேதனை வேண்டாம்”, என்று சொல்லி அவள் ஒரு சிரிப்பை வரவழைத்துக்கொண்டு “நான் தங்களுக்கு என்றும் உண்மையுள்ளவளாகயிருப்பேன். மாருத அன்போடுமைனையாக யிருப்பேன்... இன்று மாலை மீண்டும் நீங்கள் வந்து போங்கள்.” என்றார்.

அவன் வழக்கம்போல், தன் சகோதரியடன் உட்கார்ந்து வாசித்துக்கொண்டிருக்கும்பொழுது, அவனுக்கு அன்று நிகழ்க்க சம்பவங்களைப்பற்றியே மனசஞ்சலமேற்பட்டது.

“அவள் தன்னை காதவிக்கவில்லை. ஆனால் பணத்திற்காக தன்னை சேசிக்கிறார். முதலில் தன் விருப்பத்தை நிராகரித்தார். ஆனால் தன் செல்வக்கொழிப்புக்காக தன்னேடு வாழ உறவாடுகிறார்.”

“தன்னுடைய உயரிய மனப்பண்பு எங்கே?... அந்தோ! ஒரு பேதயால்...!”

“ஆயியா என்ற அவளுடைய பெயரே, காதுக்கு இனிமையாயில்லை.”

“என்ன இருந்தாலும் தன்னை திருமணம் செய்து கொண்டவள் தன்னைக் கடைசியாக காதலிக்காமலா போய் விடுவாள்?”

“தான் மட்டும்தானு இதுபோன்ற காதலற்ற மண்ம் செய்துகொள்ளப்போகிறோம். எத்தனைபெத்தனையோ பேர் காதலின்றி தரகர்களால் மணம் செய்துகொள்ளவில்லையா? தான் மட்டுமென்ன அதிசய மனிதனு? தன்னைப்போன்று முன் எத்தனையோ பேர் இருந்திருப்பார்கள், பின்னும் எத்தனையோ பேர் இருக்கப்போகிறார்கள்” என்று பல பல சிந்தித்தான்.

அவன் புத்தகத்தை மூடிவிட்டு “ரோமியோவும் ஜாவி ரட்டும்” என்று சொல்லி ஒரு சிரிப்பு சிரித்தான். பின் லப்தேவ் தன் சுகோதரியிடம் “நான் தான் ரோமியோ, நினை. இன்று யூலியாவை கல்யாணம் செய்துகொள்ளும்படி கேட்டேன்” என்றார்.

நினை முதலில் இச்செய்தியை நம்பவில்லை. ஏதேர் பரிகாசமாகப் பேசுகிறான் என்று நினை த்த அவளுக்கு திருப்தி ஏற்படவில்லை. அவள் “நான் உன்னை பாராட்டுகிறேன். ஆனால் என் இவ்வளவு அவசரம்?” என்றார்.

“அவசரம் ஒன்றுமில்லையே! மார்ச் மாதத்திலிருந்து எத்தனித்ததுதான். நீ என்னவோ கவனிக்கவில்லை” என்றார்.

சற்று நேரமென்னத்திற்குப்பின், “மாஸ்கோ பெண் அணங்கில் எவ்வளையேனும் ஒருவளைத் திருமணம் செய்து கொள்வாயென்று நினைத்தேன்” என்றார்கள் நினை.

“நமது பெண்கள் எனியவர்கள். ... அதனுலென்ன நீ என்னமோ சந்தோஷமாக இருக்கவேண்டும். அதுதான் எனக்கு ஆசை. என் கணவர் என்னை காதலிக்கிறாரா? இல்லையே! எங்கள் வாழ்க்கை என்ன என்பது உனக்குத் தெரியுமே! எவ்வளம் உன்னுடைய நல்ல குணத்திற்கும், உன்

கெட்டிக்காரத் தனத்திற்கும் உண்ணை நிச்சயம் விரும்புவாள். யூலியா நல்ல குடும்பத்தில் பிறந்தவள்-படித்தவள். வாலிப முங்கூட். நீயோ அவ்வளவு வாலிபனல்ல. அழகனுமல்ல” என்று சொல்லியவள் கடைசியாக எதையோ தவறி சொல்லி விட்டதாக உணர்ந்து, சொன்ன வார்த்தைகளை மறைக்க முயன்றார். “என்ன இருந்தாலும் நீ அருமையானவன்” என்றார்.

முடிவாக அவள், அவனின் திருமணம் சிறப்புற நடக்க யோசனை கூறினார்.

லப்தேவ், தினசரி மூன்று நான்கு தடவை தன் காதலியின் வீட்டுக்குப் போய்வந்தான்.

வழக்கமாக, அவன் சகோதரியின் அருகில் உட்கார்ந்து அவனுக்கு ஆறுதல் அளிக்க புத்தகம் யடித்துவந்த பழக்கம் மெதுவாக நின்றுவிட்டது. சாஷா மட்டும் தன் தாயாருக்காக பக்கத்திலேயே இருந்துவந்தாள்.

லப்தேவ், தான் மட்டும் தனியனல்ல என்று உணர ஆரம்பித்தான். அவன் தன் காதலியின் வீட்டிற்கு மூன்று நான்கு தடவையும், அவளின் தந்தையான டாக்டரோடு மூன்று நான்கு தடவை கிளப்புக்கும் சென்றுவந்தான்.

டாக்டரோ - தொழில் மூலம் அதிக வருமானம் இல்லாதவர். ஆனால் வீடுகள் அடமானம் பிடிப்பது, அடமானம் பிடித்த வீடுகள்மீது கடன் வாங்குவது, ஒத்தி வீடுகளின் வரடகைகளை வசூல் செய்வது அவரது வாடிக்கை. அவரும், அவர் மகனும் குடியிருந்த பங்களாக்கூட, அடமானம் வைக்கப்பட்டிருந்தது. அந்த பணத்தைக் கொண்டு ஒரு காலி மனை வாங்கியிருந்தார். அதில் ஓர் இரண்டு அடுக்குக் கட்டிடம் கட்டி அது முடிவடைந்ததுமே அதையும் அடமானம் வைத்துவிடவேண்டுமென நினைத்தார். லப்தேவ், டாக்டருக்கு கட்டிடம் கட்ட பணத்தவியும் செய்திருந்தான்.

ஒருநாள் பானுராவைப் பார்க்க லப்தேவ் சென்றிருந்தான். அப்பொழுது பானுராவ் இரவு சாப்பாட்டிற்கு

அழைத்திருந்தான். அவன் அதை ஏற்றுக்கொண்டிருந்தான். அப்பொழுது முப்பைத்தைந்து வயதான மெலிந்த உயர்மான பெண்ணென்றுத்தி அவனை வரவேற்றின். அவளின் கருத்த புருவங்களும் - கரிய கூந்தலும் அவள் ரச்யக்காரி யல்லவன்று தெளிவுபடுத்திவிட்டது. அவள் முகம் முழு தும் பவுட்டரை அப்பிக்கொண்டிருந்தாள். அவள் லப்தேவை வரவேற்கும்பொழுது தேனினுமினிய இனிமையோடு வரவேற்று கைலாகு கொடுத்தாள். அவள் கையைக் குலுக்கும் போது அவளது வைர வளையல்கள் பிரகாசித்தன. அங்கு ஐந்து வயது, மூன்று வயதான சாலைவின் சாயலைபொரத்த இரு குழந்தைகளையும் அவன் கண்டான். இசுவு சாப்பாடு மிக ஆடம்பரமாக தயாரிக்கப்பட்டிருந்தது. ஆனால் அது சுவையற்றதாக இருந்தது.

லப்தேவ் தான் ஒரு சுறையற்ற விருந்துக்கு ஒத்துக்கொண்டோமோ என்று கவலைப்பட்டான். ஆனால் உபசரிப்ப வளான சீமாட்டியோ ஒபாது பல்லை இனித்து க்கொண்டிருந்தாள். அதோடு பானுராவோ காதலைப்பற்றி அளந்துகொட்டிக்கொண்டிருந்தான்.

“ஒவ்வொருவரிடமும் மைக்கிராஸ்கோபிக் தசைநார்கள் இருக்கின்றன. அதனிடையே மின்சார சக்தி இருக்கிறது. அப்பேர்ப்பட்ட சக்தி-ஒத்த, இனையான, சமமான, சமதூரத்தில் உடைய இருவர்களின் சந்திப்பால் காதல் ஏற்படுகிறது” என்று பிரஞ்சு மொழியில் பானுராவ் எதோ விளக்கிக் கூறினான்.

முடிவாக லப்தேவ் ஹீட்டெந்ததும், அவன் எங்கு போனான் என்று அவன் சகோதரி கேட்டபொழுது, அவன் முகம் அசுடு வழிந்ததேததவிர, அவன் எந்த பதிலும் சொல்லவில்லை.

லப்தேவ் வரவர, காதற் கடவில் மிதக்கலானான். யூவி யாவை கவிதைச்செல்வியாகக் கருதினான். ஆனால் அவர்களுக்குள் பரஸ்பரம் காதல் உண்டா? உண்மையைச்சொல்ல வேண்டுமானால் அவன் அவளை விலைக்கு வாங்கினான். அவனும் அவளிடம் விற்பனையானாள்.

அவன் சில சந்தர்ப்பங்களில் சிந்திக்கும்போது, அவன் எண்ணம் மாஸ்கோவுக்குச் செல்லும். முன்பு கடிதத்தில் எழுதினானே ‘ஒரு குறிப்பிட்ட பேர்வழி’ அது நினைவு வுக்கு வரும். தன் தந்தையாரும், தன் சகோதரனும் யூவியாவை வரவேற்பார்களா? என்று எண்ணிப் பார்ப்பான். அவன் தந்தையார் யூவியாவை முதலில் வரவேற்கவே மாட்டார் என்று கருதினான். அவன் சகோதரன் வர வர மோசமாகி வருவதாக நினைத்தான்.

செப்டம்பரில் அர்ச் பேதுரு தேவாலயத்தில் திருமணம் நிகழ்ந்தது. அன்று மாலீபீய மணமக்கள் மாஸ்கோ வுக்குப் பயணமானார்கள்.

லப்தேவும் யூவியாவும் - நினைவிடம் விடைபெற்றுக் கொள்ளும்பொழுது “நான் சாகவேண்டுமென கடவுளுக்கு விருப்பமிருக்குமானால் வன் குழந்தைகளைக் காப்பாற்றி விடுவ்கள்” என்று சொன்னான் நினை. யூவியா சரியென்று வாக்குறுதியளித்தாள். லப்தேவ், தான் அடுத்தமாதம் வந்து சந்திப்பதாகவும் அவள் சீக்கிரமே குணமடையப் பிரார்த்திப் பதாகவும் கூறி, உள்ளம் உருக தேறுதல் சொன்னான்.

அவர்கள் முதல் வகுப்பில் பயணமானார்கள். அவர்கள் இருவருமே சேர்பிதமற்று காணப்பட்டார்கள். அவள் தொப்பியைக் கழுட்டாமலேயே ஒரு முலையில் உட்கார்ந்திருந்தாள். அவன், தன் தந்தை எப்படியோ, அந்த ‘குறிப்பிட்ட பேர்வழி’ எப்படியோ, அன்றி யூவியாவுக்குத்தான் மாஸ்கோ பிடித்திருக்கிறதோ, இல்லையோ என்றவிதமாக யோசனைவிலாழ்ந்து எதிர்த்த ஆசனத்தில் படுத்துக்கிடந்தான். இந்த நிலையில் எதிரேயிருந்த தன் மனைவியைப் பார்த்ததும் “தன் வாழ்க்கையில் ஏன் இவ்விதம் சம்பவித்தது” என்று அவன் மனதில் கவலைசூழ ஆரம்பித்தது.

* * *

லப்தேவுகள் மாஸ்கோவில் பெரியவியாபாரிகள். அவங்காப் பொருள்கள், பெண்களுக்கு வேண்டிய உள் தொங்

கட்டான்கள், டேப்புகள், ரிப்பன்கள், பொத்தான்கள் முதலியன அவர்கள் வியாபாரம். அவர்களுடைய மொத்த வியாபாரம் வருஷத்திற்கு இருபதுலக்ஷம் ரூபிள்களாகும். ஆனால் நிகர லாபம் என்னவென்று வயோதிக தந்தையாரைத்தவிரமற்றவர்களுக்குத்தெரியாது. சூமாஸ்தாக்களும், சூமாரர்களும் வருஷமொன்றுக்கு மூவாயிரம் ரூபிள்கள் இருக்குமென்று கருதினார்கள். ஆனால் வயோதிகத் தந்தையார் இஷ்டம்போல் கடன் கொடுத்து வியாபாரம் செய்யாமலிருந்தால், இன்னும் ஓராயிரம் ரூபிள்கள் அதிக லாபம் வரக்கூடும் என்பதும் அவர்களது கருத்து. சடந்த பத்து வருஷங்களுக்குள் மட்டும், வசூலாகாத தொகை பத்து லக்ஷத்திற்கதிகமாகும். ஆனால் இதுபற்றி கேட்டாலோ, யாருக்கும் புரியாத வகையில் ‘ஏதோ கால விசேஷம் இப்படித்தான் இருக்கும்’ என்று முக்கிய நிர்வாகி கூறிவிடுவார்.

மாஸ்கோவுக்கு வந்து சேர்ந்த அன்று பகலே வப்பேதுவதன்னுடைய தொழில் நிலையத்திற்குச் சென்றான். அங்கு ஐம்பதுபேர் வரை வேலை செய்தார்கள். அவர்வர்களும் அவர்வர் வேலையில் மும்முரமாக இருந்ததால் யாரும் லப்தேவ் வருகையைக் கவனிக்கவில்லை. தபால்காரன்கூடலப்தேவைப் பார்த்தும், பார்க்காததுபோல் போய்விட்டான். அவன் முதல்முதலாக மாடிக்குச்சென்று தன்னைப்போலவே ஒத்த உருவினான் தன் சகோதரன் பியோடரை சந்தித்தான். பொதுவாக சகோதரர்கள் இருவரையும் இரட்டையர்கள் என்றீர மதித்தனர். தன் சகோதரனைக் கண்டதும் தன் அருவமும் அத்தன்மையதுதானு என்ற ஆச்சர்பமேற்பட்டு “நானும் இப்படித்தான் குட்டையாகவும், கவனிப்பாற்றவனுக்குமிருக்கிறேனு” என்ற கேள்விகைக் கேட்டுக் கொண்டான்.

“நான் உன்னைப்பார்க்க பெருமகிழ்ச்சி கொள்கிறேன்” என்று பியோடர் சொல்லி தன் சகோதரனை முத்தமிட்டு மேலும் சொன்னான்: “ஓவ்வொரு நாளும் உன்னைப் பார்க்க வேண்டுமென்று நினைத்தேன். நீ மனம் செய்து கொண்டா

யென்றுமே உன்னை எப்படியாவது சந்திக்க ஆசைப்பட்டேன். ஆனால் முடியாமல் போய்விட்டது. நாம் சந்தித்தே ஆறு மாதங்களாகிறதல்லவா? நினை எப்படியிருக்கிறார்கள்? மிக மோசமாகவா? கவலைக்கிடமாகவா?”

“ஆம். கவலைக்கிடமாகத்தான்”

“எல்லாம் ஆண்டவன் செயல்... உன்னுடைய மனைவி அழகுள்ளவள்தானே! அவள் இனி எனக்கு என் இளைய சகோதரி. நான் முன்னமேயே அவளை நேசிக்க ஆரம்பித்துவிட்டேன்.”

அப்பொழுது லப்தேவ், பெட்டியடியில் வளைந்து டட்கார்ந்திருந்த தந்தையைக் கண்டுவிட்டான்.

“அப்பா! அப்பா! அண்ணன் வந்துவிட்டார். கடவுள் நம் வயிற்றிலெல்லாம் பால் வார்த்து இருக்கிறார்” என்றான் பியோடர்.

தந்தையாரான பியோடர் ஸ்டேப்னேவிச் எண்பது வயதினரானாலும், திடகாத்திரத்தோடு இருந்தார். அவர் பேச்சு கணீர் என்று இருந்தது. அவருக்கு தாடிகிடையாது. ஆனால் ராணுவ மீசையிருந்தது. அவர் சுருட்டுக் குடிப்ப துண்டு. அவர் பார்வை கொஞ்சம் மங்கல். ஆனால் கண் சிகிச்சை செய்துகொண்டிருந்தார். அவர் எப்பொழுதும் வாடிக்கைக்காரர்களோடு பேசிக்கொண்டும், தேநீரும் ஜாமும் அருந்திக்கொண்டுமிருப்பார். அவருக்கு வேறு வேலை எது வும் கிடையாது.

லப்தேவ் அவருக்கு வணக்கி வணக்கம் செலுத்தினான். தந்தை மகனுக்கு ஆசி கூறினார். “உன் மனைவியை அழைத்து வந்துவிட்டாயா? என்ன...” என்று கேட்டுக் கொண்டே ஒரு வாடிக்கைக்காரரிடம் “... ... இந்தக் காலத்திலெல்லாம், பையன்கள் திருமணம் செய்துகொள்வதற்கு தகப்பனாரை அனுமதி கேட்பதில்லை. இந்தக் காலமே அலாதி. எனக்கு திருமணம் ஆசும்பொழுது வயது நாற்பது. நான் முழுந்தாளிட்டு மண்டியிட்டு என் தந்தையை ஆலோசனைக் கேட்டேன். ஆனால் இப்பொழுதோ காலம் மாறி விட்டது” என்றார்.

பியோடர் ஒரு வாழ்க்கைக்காரரை அறிமுகம் செய்து “இவர் தாம்போவின் வள்ளல். ஐம்பது வயதினர். பனி ரெண்டு குழந்தைகள் பெற்றவர். இவரை முன்மாதிரியாக இன்றைய வாலிபர்கள் கொள்ளவேண்டும்” என்று லப்தே வச்சுக்கூறினான். அதைக் கேட்ட அளைவருமே சிரித்தனர். வாழ்க்கைக் காரனும் சிரித்தான்.

கடையிலிருந்த ஒரு வயோதிக குமாஸ்தா “தங்கள் குறையை கடவுள் தீர்த்துவிட்டார்” என்று சொல்லி ஆசீர்வதித்தான்.

இதுபோலவே கடையிலிருந்த அனேகர் லப்தேவை பலவாறு பாராட்டினார்கள். லப்தேவ் இந்த தொந்திரவு தாங்காமல் விட்டுக்குப் போகலாமாவென்றுகூட நினைத்தான். ஆனால் ஒரு சிலர் தேநீரும், பானங்களும் கொடுத்து அவனுக்கு மகிழ்ச்சியுடினர். ஆனால் அத்தனையும் உள்ளனப்போடோ, பிரீதியோடோ செய்ததல்லவென்பது லப்தேவுக்குத் தெரியும்.

கடைசியாக லப்தேவ் தன் சகோதரனுக்கு வந்தனம் சொல்லி “நான் நாளை என் மனைவியோடு வீட்டிற்கு வருகிறேன். அப்பொழுது அப்பா எதாவது எக்கச்சக்கமாக ஒரு வார்த்தை அவளிடம் சொல்லிவிட்டால் அவ்வளவு தான். நான் அந்த நிமிஷமே வெளியேறிவிடுவேன் தெரிகிறதா?” என்றான்.

“நீ முன்னைப்போலத்தான் இப்பொழுதுமிருக்கிறேய். திருமணமாகியும் உன் நடவடிக்கைகளில் கொஞ்சமும் மாறுதலில்லை. வயது சென்றவரிடம் கொஞ்சம் பொறுமையாகத் தான் இருக்கவேண்டும். எதற்கும் பகல் பிரார்த்தனைக்குப் பின் உடனே வந்துள்ளு. நாங்கள் தயாராக இருக்கிறோமென்றுன்” பியோடர் பதிலுக்கு.

“நான் பிரார்த்தனைக்கு போவதில்லையே”

“அதனுலென்ன, பதினெட்டு மணிக்கு முன்னதாகவே வந்தால் - ஆண்டவனைத் தொழுதபின் - பகல் உணவை அளைவரும் அருந்தலாம். எனது சிறிய சகோதரிக்கு

வந்தனங்கள். எனக்காக அவள் கையை முத்தமிடுங்கள்... நான் அவளே விரும்புகிறேன் ” என்றால்.

லப்தேவ் தலையை அசைத்துக்கொண்டு வெளியேறி னன். ஆனால் தன் சௌகாதரன் பேச்சில் ஏதோ மாறுதல் இருந்ததாக உணர்ந்தான். எதற்காக, “கடவுள் எல்லோர் வயிற்றிலும் பால்வார்த்தார்” என்று பியோடர் சொன்னான் என்ற சிந்தனை ஏற்பட்டது.

* * *

மஹாள் ஞாயிற்றுக்கிழமை பகல் 11 மணிக்கு லப்தேவ் தன் மனைவியுடன் ஒற்றைக் குதிரைவண்டியில் பிரயாண மானுன். தன் தகப்பனார் எங்கு ஏதாவது தாறுமாறுக நடந்து கொண்டுவிடுவாரோ என்ற பயம் லப்தேவுக்கு இல்லாம வில்லை. கணவனுடைய வீட்டில் இரண்டு நாட்கள் வாழ்வதற் குள்ளாகவே யூவியாவுக்கு கசப்பு தோண்றிவிட்டது. மாஸ் கோவல்லாது வேறு நகரத்தில் தான் திருமணம் செய்து கொண்டிருந்தால், தான் வாழவே முடியாது என்று கருதி னன். மாஸ்கோவினுடைய தெருக்கள், தேவாலயங்கள் அவ ஞக்கு ரம்மியமூட்டின. அவளுக்கு பனிக்கட்டிகள்மீது சருக்கு விளையாடுவது மிக மகிழ்ச்சியாக இருந்தது.

வண்டிக்காரன் இரண்டடுக்கு மெத்தை வீட்டின்முன் வண்டியை நிறுத்தினான். பாராக்காரர்களும், ஜவான்களும் அலங்கரித்துக்கொண்டு முன்னின்றனர். தெருவிலிருந்து தோட்டம் முழுதும் நல்ல மணல் பரப்பப்பட்டிருந்தது. பாராக்காரர்களும், ஜவான்களும் குளிந்து வணங்கினர். பியோடர் புன்முறைவலோடு அவர்களை வரவேற்று, “சிறிய தங்காய்! உன் மே னே அறிமுகமாகும் வாய்ப்புக்கு பெரு மகிழ்ச்சி. உன் வரவு நல்வாரவாகுக” என்று சொல்லி யூவியா விண் கைகளில் முத்தமிட்டு, அவளை கையோடனைத்து பங்களாவி னுள் நுழைந்து - படிக்கட்டுகள் ஏறி - முன் ஹாலைத்தாண்டி - நடு ஹாலுக்கு வந்து சேர்ந்தான். வழி நெடுக ஆண்களும், பெண்களும் குழுமியிருந்தனர். எல்லா பக்கங்களிலிருந்தும் நறுமணங்கள் வீசின.

“முதலில் எங்கள் தந்தையாரிடம் அறிமுகம் செய்து வைக்கிறேன்” என்று மெதுவாக அவள் காதோடு சொல்லி “இவர் எங்கள் அருமைத் தந்தையார்” என்று பியோடர் அறிமுகம் செய்துவைத்தான்.

நடுஹால் பிரார்த்தனைக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பாதிரியாரும், துணைப் பாதிரியாரும் அலங்காரமாக நின்றுகொண்டிருந்தனர். ஹால் முழுதும் அலங்கார தீபங்களேற்றப்பட்டு நறுமணங்கள் வீசிக்கொண்டிருந்தன. அனைவரும் பூர்ண அமைதியோடு நின்றிருந்தனர். வயோதிகத் தந்தையார் - யூவியாவேஸு மெளனமாக கைகுலுக்கினார். துணைப்பாதிரியார் “ஆண்டவனுடைய ஆசீர்வாதங்கள்” என்று ஆரம்பித்தார்.

பயபக்தியோடு பிரார்த்தனைகளும், இயேசுவுக்கும், மாதாவுக்கும் விசேஷப் பிரார்த்தனையும் நடந்தது. பாடகர்கள், மிக நிதானமாகப் பாடினர். “பிதாவே எங்கள் மீது கருணை கூறுங்கள்” என்று அடிக்கடி சொல்லி சிலுவைக்குறி செய்தார்கள். ‘இந்த சடங்குகள், இந்தப் பாதிரிகள், இந்தக் கூட்டம் எதற்கு’ என்று லப்தேவும் தன்னியே கேட்டுக்கொண்டு - தன் மனைவி குழம்பியிருப்பதைக் கவனித்தான். பிரார்த்தனைக்குப்பின் பாதிரியானவர் ‘பல வருஷங்களுக்குப்பின்’ தந்தைக்குப்பின் லப்தேவிடம் சிலுவையை முத்தமிடக் கொடுத்தார். அப்பொழுது யூவியா அவ்விடத்தை விட்டகண்றாள். அதுபோது ஏதோ பாதிரியார் சொல்ல நினைத்ததால் - பாடகர்களின் தேவகீதங்கள் நிறுத்தப்பட்டது.

“ஆண்டவனுடைய திருக்கட்டளையின்படி சாழுவேலானவர் பெதல்லேம் சென்றார். அங்கிருந்த முதியோர்கள் பிதியால் நடுநடுங்கிக்கொண்டே ‘தாங்கள் சமாதானத்திற்கு வந்திருக்கிறீர்களா?’ என்று வினவினார்கள். அதற்கு ‘சமாதானத்திற்காக - நான் ஆண்டவன்முன் தியாகத்திற்குச் சித்தமாக நிற்கின்றேன். உங்களை பாரிசுத்தப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்களும் என்னேடு தியாகத்திற்கு வருங்கள்’ என்

ரூர். அதுபோலவே ‘யூலியா நீங்கள் இவ்வீட்டிற்கு சமாதானத்தைக் கொண்டு வந்திருக்கிறீர்களா? என்று உங்களை நாங்கள் கேட்கலாமா?’ என்றார் பாதிரியார்.

யூலியா இதைக்கேட்டு நாணமடைந்தாள். பாதிரியாரும் அவளிடம் சி லு வை வைய முத்தமிடக் கொடுத்துவிட்டு, ‘இனி பியோடருக்கு திருமணமாகவேண்டும். மங்களம் உண்டாகக் கடவுதாக!’ என்றார்.

மீண்டும் தேவ கீதங்கள் ஒவிக்க ஆரம்பித்தது. அங்கு மின்கும் ஆண்களும் பெண்களும் போகவர ஆரம்பித்தனர். எல்லா திசைகளிலும் இரைச்சல் ஏற்பட்டது.

வயோதிகர் கண்களில் நீர்கலங்க, மும்முறை யூலியாவை முத்தமிட்டு, அவள் முகத்தில் சிலுவைக் குறிகாட்டி “இது உண் வீடு. நானே கிழவன். எனக்கு வேண்டியதைவு மில்லை” என்றார்.

வந்திருந்தவர்கள் பலர் பாராட்டினார்கள். அந்த தேவ கீதத்தால்யார் என்ன சொன்னார்களென்று யாருக்குமே தெரியாது.

பகல் விருந்து நடந்தது. அனைவரும் ‘சாம்பெய்ன்’ அருந்தினார்கள்.

அவள் வயோதிகரோடே உட்காரந்திருந்தாள். அவர் ‘குடும்பம் பிரிவினையாகக்கூடாது. அனைவரும் ஒரே வீட்டிலேயே சேர்ந்து வாழுவேண்டும். பிரி வினை என்று ஏற்பட்டுவிட்டால் சிரந்தரவிரோதமும் ஒற்றுமையின்மையுங்தான் ஏற்பட்டுவிடும். நான் பணத்தைத் தேடிவிட்டேன். பிஸ்ளைகள் அதை செலவு செய்யப் போகிறார்கள். ...நீ என்னேடு இரு. பணத்தை சேமித்து வை. வயதான நான் இனி ஒய்ந்துவிட வேண்டியதுதான்’ என்றார்.

பியோடர், அடிக்கடி தன் கையை முத்தமிட்டதால் யூலியா கலவரமடைந்தாள். ஆனால் பியோடர் “சிறிய தங்காய்! நாங்கள் நேர்மையானவர்கள்” என்றார். அவ்விதம் சொல்லும் பொழுதே அவன் கண்ணங்கள் விம்மின.

“நாங்கள் கிறிஸ்தவர்களைப்போல - ரஷ்ய முறையில்- எளிமையைக் கைக்கொண்டு வாழ் கி ரே ம்” என்றுண் பியோடர்.

கடைசியாக லப்தேவ் வீட்டுக்குச் சென்று ‘அப்பாடா’ என்று பெருமூச்சுவிட்டான். எல்லாம் இனிது முடிந்ததில் அவனுக்குத் திருப்தி. அவன் தன் மனைவியிடம் “அகன்ற மார்பும், விரிந்த தோள்களையுமுடைய எங்கள் தந்தையார் குறுகிய உடலமைந்த எங்களைப் பெற்றுரே என்ற ஐப்மேற்படலாம்; அது சரியான ஐப்மேதான். என் னுடைய தகப்பனர் என் தாயைக் கல்பாணம் செய்துகொள் ஞம் போது அவருக்கு வயது நாற்பத்தைந்து, அம்மாவுக்கு வயது பதினேழு. எங்கள் அம்மாவுக்கு எங்கள் தந்தையைக் கண்டாலே நடு நடு நடு கிய யீர்த்துக் கொட்டிவிடும். நினு முதலில் பிறந்தாள்; அவள் ஆரோக்கிய தாயுக்கு முதலாவ தான்தால் அவள் எங்களைவிட அழகாக பிருக்கிறார்கள். எங்கள் தாயார் பயத்தால்-பீதியால் பூருவும் ஆட்கொள்ளப் பட்டபொழுது பியோடரும், நானும் பிறந்தோம்; என் தந்தையார் என்னை வளர்ப்பதற்காக அடித்து உதைத்திருக்கிறார்; அது ஐந்து வயதிலேயே நடந்திருக்கிறது. இத்தனை யும் எனக்கு நல்ல ஞாபகமிருக்கிறது. சவுக்கைமளாரால் அடிபட்டிருக்கிறேன்; காதுகளில் கிள்ளி இரத்தமவரும்; கலை பில் குட்டுவாங்கி சீழ்வரும். ஒவ்வொருநானும் பொழுது விழந்ததுமே எனக்கு எங்கு உதைவிழப்போகிறதோ என்ற கவலைதான் முதலில் ஏற்படும். ஓடியாடுவதும், விளையாடு வதும் கூடாத காரியங்கள். நாங்கள் விடியற்காலைப் பிரார்த்தனைக்கு செல்லவேண்டும். வரிசையாக பிரார்த்தனைக்குப் போவதுதான் எங்கள்வேலை. வீட்டிலும் எப்பொழுதும் தேவ கிதங்களே பாடவேண்டும். பாதிரியார்களையோ, சாமியார்களையோ நாங்கள் பார்க்க நேரிட்டால், உடனே அவர்கள் கைக்கு முத்தமிடவேண்டும். உனக்கு மதப் பற்றுதல் இருக்கிறது; நீ அத்தனையும் விரும்புவாய்; ஆனால், எனக்கு மதமென்றால் பிடிக்கவில்லை. நான் இப்பொழுது கோவில் பக்கம் போவேனேயானால்கூட எனக்கு அந்த சிறு பிராய

ஞாபகம் வந்து, எனக்கு பிதியேற்பட்டு விடுகிறது. நான் எட்டு வயது பையங்க யிருக்கும்பொழுதே கடைக்கு கொண்டுபோகப்பட்டேன். நான் அங்கு கடைக்காரப் பையன்களைப்போல வேலைவாங்கப்பட்டேன். நான் அங்கு அடியும், வசவும் வாங்காத நாளே கிடையாது. நான் உயர்தரப் பள்ளிக்கூடம் சென்றுகூட பகல் உணவுக்கு முன்வரை கடைக்குப் போகவேண்டும்; பின் கடையிலே இரவுவரை வேலைகளைச் செய்யவேண்டும். இவ்விதம் ஒரு வாரம் இரண்டு வாரமா? ஒரு மாதம் இரண்டு மாதமா? ஒரு வருஷம் இரண்டு வருஷமா? இவ்விதம் இருபத்திரண்டு வருஷங்கள் கழிந்தன. நல்ல சமயத்தில் எனக்கு யார்ட்சேவ் என்ற நண்பன் என்னை வீட்டைவிட்டு வெளி யேற எனக்கு நல்லவாறு திட்டமிட்டுக் கொடுத்தான். அவன் செய்துள்ள ஒத்தாசை அபரிமிதமானது. நான் அதை உனக்கு பிற்பாடு சொல்லுகிறேன். அதற்குமுன் நாம் யார்ட்சேவைப் போய் உடனே பார்ப்போம். அவன்மிக நல்லவன். ஆஹா! எவ்வளவு ஹோக்கான பேர்வழி” என்றுன்.

*

*

*

நவம்பர் மாத சனிக்கிழமை யொன்று ஆண்டான் ஒரு இன்னிசை நடத்தினான். அன்று கோடைநாள். கூட்டமும் அதிகமிருந்தது. லப்தேவ் கக்கேரிக்குப் பின்புறமிருந்தான். ஆனால் அவன் மனைவியும், கோஸ்டியாவும் எதிரே மூன்று வது வரிசையில் உட்கார்ந்திருந்தார்கள். இடைவேலையின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட பேர்வழியான போவினே லப்தே வின் எதிரே போனார். அவன் தன் கல்யாணத்திற்குப் பின் அவன் முகத்தில் விழிக்கவேண்டுமே என்று பயந்து நடுங்கி யிருந்தான். ஆனால் அவன் இப்பொழுது அவளை நேரே சந்தித்ததுமே ஒருமாதிரி கலவரம் அடைந்துவிட்டான். அதனால் முகத்தில் அசுடுவழிய ஆரம்பித்தது. அவள் அவன் கையைப் பலமாகப்பற்றி...

“யார்ட்ஸாவைப் பார்க்கவில்லையா?” என்று கேட்டுக் கொண்டே, அவளிடமிருந்து பதில் வருவதற்குள்ளாகவே

பின்னுவிருந்து யாரோ தள்ளிவிட்டதுமாதிரி அவன் மீது முற்றிலும் சாய்ந்தாள்.

அவன் மெலிந்தவன், ஒல்லியானவன், நீண்ட முக்கும், கூறிய பார்வையுமுடையவன். கழுகுப் பார்வைக்காரி. பேச்சை மடமடவென்று அள்ளிக்கொட்டுவாள். அவன் பிறர் சொல்லுவதைக் கேட்டு வாங்கிப் பேசுமாட்டாள். அவனே அத்தனையையும் பேசித்திரப்பாள். அவனோடு காதல் கொள்வதென்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல. லப்தேவிடம் அவன் தனித்திருந்தபொழுது அவன் நீண்ட நேரம் சிரித்துக் கும்மாளமடித்துக்கொண்டிருந்திருக்கிறான். அவன் முப்பது வயதானவன்; ஆனால் அவன் பதினேழு வயது பருவமங்கை என்று கருதியிருந்தாள். அவன் அடிக்கடி முகத்தை தன் கையால் பொத்திக்கொள்வாள். அவன் அவனை முத்தமிடும் பொழுதெல்லாம் விளக்குகளை அணித்தாகவேண்டும். அவன் தன்னுடைய வாழ்க்கையில் காதல் தான் முக்கியம் என்று கொள்ளவில்லை என்று அவனிடம் சொல்வாள். அவன் ஒரு பள்ளி ஆசிரியரைக் கல்யாணம் செய்துகொண்டிருந்தாள். ஆனால் அவனேடு ஒரு வருஷம் கூட வாழ்வில்லை. அவன் பிறருக்கு சங்கீதம் சொல்லிக் கொடுத்து வாழ்க்கை நடத்திவந்தாள்.

அன்று கச்சேரி முடியுங் தருணம் அவன் லப்தேவுக்குப் பின்புறம் நின்று கொண்டிருந்தாள். அவன் சடந்த வருஷமும், அதற்கு முந்திய வருஷமும் எந்த வெல்லவெட் ‘பளவ்ஸ்’ அணிந்திருந்தாளோ, அதைப்பே அணிந்து வந்திருந்தாள்; ஆனால் கையுரைகளும், விசிறியும் புதியன். அவனுச்சு ஆடைவிஷயத்தில் அதிக மேரகமிருந்தது. ஆனால் அவனுக்கு உடுத்திக்கொள்ளத் தெரியாது. அவன் நன்றாக உடுத்திக்கொண்டு பாடம் சொல்லிக்கொடுக்கப் போகும் பொழுது அவனைப்பார்த்தால் ஏதோ ஒரு வாலிப் கண்ணியாகத் தோன்றும்.

கச்சேரியில் ஆரவாரம் அதிகமிருந்தது. ‘ஒன்ஸ்மோர்’ கூச்சஸ் எழும்பியது.

போவினு, லப்தேவை நெருங்கி “இன்று மாலைப் பொழுதை என்னேடு கழிக்கலாம். நான் சொல்லி நீங்கள் தட்டிக்கழிக்கமுடியாது. கச்சேரி முடிந்ததும் நாம் வெளியீடு சென்று தேநீர் அருந்துவோம். நீங்கள் எனக்கு ரொம்பவும் கடமைப்பட்டவர்ஸ்ஸா? என் அற்படேவண்டுகோளை நீங்கள் உதறிவிடமாட்டார்களன்று நம்புகிறேன்” என்றார் மடமட வென்று.

“சரி நாம் போவோம்” என்று தலையை அசைத்தான்.

கச்சேரி முடிந்தது. வந்திருந்தோர் கலைய ஆரம்பித்தனர். லப்தேவ் தன்மைனவியிடம் சொல்லாமல் வெளியே போவதற்கில்லை. அவன் அதற்காக கதவண்டை சென்று காத்துக்கொண்டிருந்தான்.

“எனக்கு வரட்சியாக இருக்கிறது. தேநீர் குடித்தாக வேண்டும். என்னுடைய இருதயமும் வரண்டு தவிக்கிறது” என்றார் போவினு.

“இங்கேயே சாப்பிட ஏதாவது கொண்டுவரச் சொல்லட்டுமா? சரி...சரி. நாம் ‘பவ்வட்டு’க்குப் போவோம்” என்றான்.

“நான் என்ன வியாபாரியா? கள்ளமார்க்கெட்டில் சம்பாதித்து வைத்திருக்கிறேனே! அங்குள்ள ‘சாவர்’களுக்கெல்லாம் காசு விட்டெரிய” என்றார்.

அவன் அவளை கையால் அணைத்து அழைத்துச்செல்ல முயன்றான். ஆனால் அவள் அவளை விடுவித்துக்கொண்டு தான் அப்பை அல்ல, தனக்காக எந்த ஆடவர் பாதுகாப்பும் தேவையில்லை என்று சுற்றி வளைத்துப் பேசினான்.

அவள் லப்தேவோடு சேர்ந்துபோகும்போது “நீங்கள் யாரை திருமணம் செய்துகொண்டார்கள்? தங்களுக்கு கண்கள் தான் இருந்ததா? இருந்திருந்து அவளைப்போய் மணம் செய்துகொண்டார்களே! நான் ஏதோ தங்களை பிரமாதமாக தங்களுடைய புத்திசாலித்தனத்திற்காகவும். உதார குணத்திற்காகவும் விரும்பியிருந்தேன். அந்த சீனப் பொம்மைக்கு

தங்களிடம் என்ன வேண்டியிருக்கிறது. தங்களுடைய பணம். ஆம். தங்களுடைய பணம்” என்றார்கள்.

“போவினு! அந்த விஷயத்தை விட்டுவிடு. நானே என்னுடைய கல்யாண விஷயமாக – நீ சொன்ன அத்தனை கேள்விகளையும் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.என்னை விணுன மனை வேதனைக்கு ஆளாக்காதே” என்றார்கள்.

ழுவியா அப்பொழுது கோஸ்டியா, இரு டாக்டர்கள், ஒரு ஆபீசர், கிஂசி என்ற ஒரு வாலிபர் ஆகியோரேடு வந்தார்கள். அவள் அவளுடைய மாமனுர் வெகுமதியளித் திருந்த வைர புருங்கை அணிந்து அழகாக உடுத்தியிருந்தார்கள்.

“நீ கோஸ்டியாவோடு போ. நான் பின்னால் வந்து சேருக்கிறேன்” என்று தன் மனைவியிடம் லப்தேவ் விடை பெற்றுக்கொண்டான்.

ழுவியா அதற்கு சரியென்ற தலையையசைத்து வீடு நோக்கிச் சென்றார்கள்.

அப்பொழுது போவினு அவளை வெறுப்போடும், ஆத்திரத்தோடும், வேதனையோடும் பார்த்தார்கள்.

லப்தேவ், அவளோடுவீட்டுக்குப் போகவிரும்பவில்லை. வனைவில் அவள் அழுவாள், கட்டிப் புரஞ்வாள், கண்ட வாறு பேசுவாள் என்பதெல்லாம் தெரிந்தே வைத்திருந்தான். ஆகவே அவளை ஒரு விடுதிக்கு அழைத்து அங்கு தேநீர் அருந்தலாமென்று நினைத்து முயன்றார்கள். அதற்கு அவள் “முடியாது. முடியாது. நாம் வீட்டுக்குத்தான் போக வேண்டும். என் முன்னே விடுதி – கிடுதி என்றெல்லாம் பேசக்கூடாது” என்றார்கள். அதோடு அங்கு ஆண் களுடைய சுருட்டு வாடையும் – பலபல ஆண்கள் வாடை யுமிம் அதிகம் வீசுமென்றாலுக்குறி, அங்கு கேட்கப்படும் சங்கீதமோ, ஒரே இரைச்சலை உண்டாக்கி தலைவேதனையையும் கிளப்பிவிட்டுவிடுமென்றார்கள்.

அவர்கள் ஹாலைவிட்டு வெளியே வந்ததும், ‘ஸ்லெட்ஜ்’ அமர்த்திக்கொண்டு அவள் தங்கியிருந்த வீடுநோக்கிச்

சென்றார்கள். போகும்போதே அவளுக்கு பழைய நினைவுகள் தோன்றின. அவளை முதன்முறையாக யார்ட்டேலேவ் வீட்டில் தான் சந்தித்திருந்தான். அப்பொழுது அவள் யார்ட்டேலே வுக்கு சங்கீதம் கற்றுக்கொடுத்திருந்தாள். அவனும் தனக்கு முன்பின் தெரியாத சங்கீத ஞானத்தைக் கற்றான்.

போகும்பொழுதே அவள் “நான் தங்களுக்கு ஐந்து பாடங்கள் வரை கற்றுக்கொடுத்திருக்கிறேன். அதை நன்றாக நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். என்னிடத்தில் பாடங்கற்றுக்கொள்கிறவர்கள் சுத்த முட்டாள்களாயிருக்கின்றனர். அவர்களுக்கு சொல்லிக்கொடுப்பதைவிட தெருக்கம்பங்களுக்குச் சொல்லிக்கொடுத்தாலும் பயன்படும். நான் தங்களைப் போன்றவர்களுக்கு சொல்லிக் கொடுத்து அலுத்துப் போய்விட்டேன். நான் எவ்வளவு நாளைக்குத்தான் கஷ்டப் படுவது? எப்படியாவது கஷ்டப்பட்டு நான் முன்னாறு ரூபிள் சேர்த்துவிட்டால் போதும். பின் நான் எல்லாவற்றையும் உதற்றிவிட்டு கிரீமியா போய், அங்கு கடற்கறையில் படுத்து ஆனந்தமாக கடற்காற்றை சுவாசித்து அனுபவிப்பேன். என்ன கடற்காற்று! என்ன மந்தகாசமான கடற்காற்று!!” என்றாள்.

“நீ ஒருநாளும் அப்படிப் போகப்போவதில்லை. ஏனை னில், முதலில் உன்னால் பணத்தை மிச்சப்படுத்த முடியாது. இரண்டாவது உன்னால் விறுதாவாக பணத்தையும் செலவு செய்ய மனம் வராது. நான் இப்படிச் சொல்கிறேனென்று வருத்தப்பட மாட்டாயென்று நினைக்கிறேன். உங்குப் பணம் வேண்டுமென்றால் உங்கு வேண்டிய சினேகிதர்களிடம் கேட்டு வாங்கவிடலாமே!”

“எங்கு சினேகிதர்களே. கிடையாது” என்று ஆத்திரம் நெஞ்சடைக்கச்சொல்லி “என்னிடம் மடத்தனமாக எதையும் பேசவேண்டாம்; நான் பாட்டாளி வகுப்பைச் சேர்ந்தவள்; எங்களுக்குள்ள ஒரே உரிமை, எவராலும் நாங்கள் வாங்கப்படாமலிருப்பதுதான். எந்த வர்த்தகக் கூட்டமும் எங்களை விலைக்கு வாங்கவிட முடியாது; நாங்கள்

கடை முதலாளியை துச்சமென மதிக்கிறோம். எப்படியும் என்னை உங்களால் விலைக்கு வரங்கமுடியாது. நானென்ன யூவியாவா?"என்றால்.

இதற்குள் வண்டியும் வீடுவந்தடைந்தது. லப்தேவ் வண்டிக்காரனுக்குக் கூவி எதுவும் கொடுக்கவில்லை. ஏனெனில், அதற்கு அவளொரு தனிப் பிரசங்கம் ஆரம்பித்து விடுவாள் என்கிற பயம். அவளே அவள் இஷ்டப்படி வண்டிக்காரனுக்கு வாடகை கொடுத்தாள்.

அவள் குடியிருந்த இடம் சிறுமுன்கட்டு வீடு. வீட்டுக் காரியே அவளுக்கு சாப்பாடும் போட்டுவந்தாள். அவளுடைய 'பியானே' வாத்தியம் யார்ட்சேவின் வீட்டிலிருந்தது. அவள் தினங்கேதாறும் யார்ட்சேவ் வீட்டிற்குப்போய் அங்கு வீணை வாசித்து வருவாள். அவளுடைய அறையில் ஒரு நாற்காலியும், ஒரு படுக்கையுந்தான் இருந்தது. வேறு அவ்வறையில் புத்தகங்களோ, வாசனை வஸ்துக்களோ அல்லது மேஜையோ கிடையாது. ஒரு சர்வகலாசாலை படிப்புப் படித்தவருடைய இடமா இப்படி இருக்கிறதென்று யாருக்கும் சந்தேகம் ஏற்படாமற்போகாது.

வேலைக்காரி சோமபானம் கொண்டுவந்து லப்தேவுக்கு கொடுத்தாள். போலினு தேயிலையைத் தயார்செய்து தானே முன்று கோப்பை தேங்கைப் பருகினார்.

"எப்படியோ கல்யாணம் செய்துகொண்டாகினிட்டது. நான் ஏதோ வேதனைப்படுத்திவிடுவேணன்று நினைக்க வேண்டாம். நான் என்னுடைய இருதயத்திலிருந்து தங்களை அகற்றிவிடுகிறேன்; ஆனால் இருந்தும் - இருந்தும் பெண் என்றால் அறிவுள்ளவளையோ, ஞானமுள்ளவளையோ தேடிப் பிடிக்காமல், அழகுக்காரியாக, பசப்புக்காரியாக, கண்ணுக்குக் குளிர்ச்சியானவளாகப்பர்த்துப் பிடித்துவந்தீர்களே! போதும் போதும் தங்கள் யோக்கியதை, என்ன...கண்ணுக்குக்குளிர்ச்சி! ஹ-ஹா-ஹா-வென்று சிரித்தாள்". சிரிப் போடு கண்களினின்றும் கண்ணீரைக்கொண்டுவந்து பின் னும் சம்பாஷிக்கலானாள்.

“ எப்படியிருந்தாலும் சந்தோஷந்தானே! ”

“ இல்லை ”

“ அவள் தங்களை காதலிக்கிறாரா? ”

“ இல்லை ”

அதற்குள் லப்தேவ் குழப்பமடைந்துவிட்டான். ஒரு மாதிரி கலவரமடைந்தவனுகி அந்த அறையிலேயே இங்கு மங்குமாக உலாவலானுன்.

“இல்லை போலினு” நீ உண்மையைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் நான் உண்மையிலேயே சந்தோஷமா யில்லை. அதற்கு நான் என்ன செய்யமுடியும்? நான் ஏதோ முட்டாள்த்தனமாக நடந்துகொண்டுவிட்டேன். நடந்தது நடந்ததுதான். இனி நான் வேதாந்தம் பேசவேண்டியது தான். அவள் என்னை காதலுக்காக கல்யாணம் செய்து கொள்ளவில்லை. ஏதோ என்னிடம் திரண்ட செல்வம் குவிந்துகிடக்கிறதென்பதற்காகத்தான்... அவரும் தவறை உணராமலில்லை – நானும் தவறை உணர்ந்துதான் இருக்கிறேன்....நாங்கள் இருவரும் என்னமோ சேர்ந்தே படுத்து தூங்குகிறோம். ஆனால் பகலிலே என்னிடம் பத்து நிமிஷங்கள் கூட நிற்கமாட்டேனன்கிறோம். அவருக்குப் பகலில் என்னேடு பழக வெட்கப்படுகிறார்போலிருக்கிறது. அவள் ஏதோ சாக்குபோக்குகள் காட்டி என்னை உதறிவிடுகிறார்கள்” என்றான்.

“அப்படியிருந்தும் அவள் தங்கள் பணத்தைத்தானே செலவழிக்கிறார்கள்” என்றார்.

“என்ன முட்டாள்த்தனம்! பணம் யாருடையதாயிருந்தாலென்ன? என்னுடையது வேறு அவருடையது வேறு? பாவய! அவள் நல்லவள் அவளென்னசெய்வாள்? தன் தகப்பஞருக்குப்பயந்து அவள் என்னைக் கல்யாணம் செய்து கொண்டாள்; அவ்வளவுதான்” என்றான்.

“நீங்கள் பணக்காராகவில்லாவிட்டால் அவள் தங்களைக் கல்யாணம் செய்துகொண்டிருப்பாளென்று நினைக்கி நீர்களா என்ன? ” என்றார் மீண்டும் போலினு.

“நான் எப்படி நிச்சயமாக சொல்லமுடியும்” என்று வெறுப்போடுசொல்லி “போவினா, அனுவசியமாக அவளைப் பற்றி பேசாதே கடவுள்மீது ஆணை. போதும்! போதும்!” என்றார்கள்.

“தாங்கள் அவளைக் காதவிக்கிறீர்களா?”

“வேறு வழியில்லாமல்.”

அப்படியே அமைதி சூழ்ந்தது. அவள் நான்காவது தடவையாக தேநிறைப் பருக்கினால். அவன் இங்குமங்கும் ரட்டபோட்டுக்கொண்டிருந்தான். அவனுக்கு அப்பொழுது தன்மனைவி டாக்டர்ஸிட்டில் விருந்துண்பாள் என்ற எண்ணை மோடியது.

“காரணமே இன்னதென்று தெரியாமல் காதவிப்ப தென்பது வேடிக்கைதான். அதற்குப்பெயர் மிருக உணர்ச்சி நீங்கள் பகட்டு உடலுக்கு அடிமையாய் போன்றார்கள். உங்களுக்கு விஷமிட்டுவிட்டாள். உங்களுக்கும் மிருகத் திற்கும் என்ன வித்தியாசம்? நீங்கள் அவளிடமேதான் போகத் தகுதி” என்றார்கள் வம்புக்காரி.

அவள் அவளைப்பிடித்து தள்ளாததுதான் பாக்கி. அவன் தொப்பியை எடுத்து விசிறி அடித்து அவளைப் போட்டு அலங்கோலப்படுத்திவிட்டாள்.

பாவம் அவன் என்ன செய்வான்? அவன் கம்பளக் கோட்டை எடுத்து மாட்டிக்கொண்டு வெளியேறினான். ஆனால் அவள் விட்டு விடுகிறவளா? அவன் பின்னாலேயே ஒடினான். அவளை வழிமறித்து அவன் இரு கைகளையும், பற்றிக்கொண்டு ஓ...வென்று அழுதாள்.

“சரி போ-போ” என்று அவன் அவளை உத்தினான். ஆனால் அவள் கைப்பிடியிலிருந்து அவனால் விடுவித்துக் கொள்ள முடியவில்லை: “ஆத்திரப்படாதே! போனால் போக ரது” என்றார்கள்.

அவள் கண்களில் நீர் வழிந்துகொண்டிருந்தது. அவள் முகம் சவும்போல் வெளுத்துப்போய்விட்டது. அப்படி

பிருந்தும், அவள் பிடியிலிருந்து அவனுல் மீட்டுக்கொள்ள முடியவில்லை. அவன் அப்படியே களைத்துச் சோர்ந்து பிரக்ஞைபற்று விழுந்தான். அவன் அவளை பத்திரமாகத் தூக்கி வீட்டுமெத்தையில் படுக்கவைத்து அவனுக்கு பிரக்ஞைவர பத்து நிமிஷமானவரை அவளாருகிலேயே உட்கார்ந்திருந்தான். அவள் கைகள் ஜில்லிட்டுவிட்டது. நாடிகள் பலவீன மாகியது.

அவள் கண்ணை விழித்துப்பர்த்து, “நீங்கள் போங்கள் போய்விடுங்கள், இல்லாவிட்டால் நான் மீண்டும் அலற ஆரம் பித்து விடுவேன்; எனக்கு என்னைக் காப்பாற்றிக்கொள்ளத் தெரியும்” என்றாள்.

அவன் அவள் வீட்டைவிட்டு வெளியேறி தனக்காக நண்பர்கள் காத்துக்கொண்டிருப்பார்களென்று தெரிந்துகூட, நேரே டாக்டரின் கிளப்புக்குப்போகாமல், வீட்டிற்குப் போன்று. போகும்போதே தன்னையே முழு அன்போடு காதவித்து நேசித்த அவளையே தான் ஏன் கல்யாணம் செய்துகொண்டிருக்கக் கூடாதென்று நொந்துகொண்டான். தன்னை உயிருக்குபிராக மதித்தவள், தன் னுடைய நல்வாழ் வுக்காகக் கவலைப்பட்டவள், தன் னுடைய இன்பத்திற்கு ஆக்கமளித்தவள்—அப்பேர்ப்பட்டவளை, தான் கைவிட்டதின் பலன்தான், தனக்கு சந்தோஷமில்லாத ஒரு மனைவி கிடைத்தாள் போலும் என்று போசித்தான். தனக்கு நல்ல தண்டனை வேண்டுமென்றும் நினைத்தான்.

காதலர்களின் தேவி னுமினிய இன்பக் களியாட்ட நாட்கள் நூறுகியும், தன் மனைவி எப்பேர்ப்பட்டவளென்று அவனுல் உணர்ந்துகொள்ள இயலவில்லை. அவள் பள்ளி சிகோகித்திகளுக்கும்—தகப்பனாருக்கும் பக்கம் பக்கமாக வரைந்து கடிதம் எழுதுகிறார்கள். ஆனால் தன்னிடமோ ‘சாப்பாடு தயாராகிவிட்டது’, ‘சாப்பிட வருகிறீர்களா?’ ‘காற்று ஜில்லென்று வீசுகிறது’ என்று மட்டுந்தானே பேசுகிறார்கள் என்று கவலைப்பட்டான். இராக்காலங்களிலோ—அவள் அப்படியே பிரார்த்தனையில் உட்கார்ந்து விடுகிறார்கள். எவ்வளவு நேரந்தான் பிரார்த்தனை செய்வது? அம்மம்மா.

அதற்குப் பின்னால் ஒரு விக்கிரகம் பாக்கியில்லாமல் அத் தனைக்கும் சூழ்பிடுதண்டங்கள். அதோடு சிலுவைக்குவேறு முத்தங்கள் என்று அங்கலாய்த்தான்.

“அவனுக்கு என்ன பிரார்த்தனை வேண்டியிருக்கிறது? என்னதான் அவள் நீண்ட பிரார்த்தனை செய்கிறார்கள்? எதற்காகத்தான் செய்கிறார்கள்?” என்ற கேள்விகள் அவனை உறுத்தி வேதனையளித்தது.

இத்தனையும் நினைத்துப்பார்த்து அவன் தன்னையும் அவனையும் தனக்குள்ளேயே கடிந்துரைத்துக்கொண்டான்.

ஆனால் இரவு நேரங்களிலோ அவளோடு இன்பத்துக்கங்கள் தூங்கும் போது அவனுடைய பரிசுத்தத் தன்மை, அவனுடைய குற்றமற்றத் தன்மை, அவனுடைய பயபக்தி அவனை அப்படியே கவர்ந்திருந்தது. அப்பொழுதெல்லாம் அவனை அன்போடு அரவணைத்துக்கொள்வான்.

என்ன இருந்தாலும் அவனுடைய திருமண வரம்வு அவனுக்கு வேதனையாகத்தானிருந்தது. அவன் அவளோடு சினிமாவோ — நாடகமோ பார்க்கப்போனால் தன்னையும் அவனுடைய ரசிகத் தன்மையில் ஈடுபடுத்திக் கொள்ளாமல், அவள் சினிமாவையோ நாடகத்தையோ பார்த்துப் பரவசப்படுவதும், பரிதாபப்படுவதும் அவனுக்கு வெறுப்பையேற்றின. அவனை அவன் புரிந்துகொள்ள முடிந்ததை விட—அவனின் சிநேகிதர்கள் அத்தனை பேரூம் அவனை நன்கு புரிந்து அவனிடம் பிரீதியோடு நடந்தது அவனுக்கு இன்னும் அதிக கசப்பையூட்டியது.

அவன் வீடுசேர்ந்ததும் உடுப்புகளை மாற்றிக்கொண்டு படிக்கும் அறைக்குச் சென்று ஒரு நாவலைப் படிக்கத் தொடங்கினான். அவன் மனைவி அப்பொழுது வீட்டிலில்லை. அறைமணி கேரத்தில் அவள் வந்து சேர்ந்தாள். அவள் மான்விழியோடும், சிவந்த கண்ணங்களோடும், புன்னகைப் பூத்து நேரே அவனின் படிப்பு அறைக்குச் சென்றார். என்றாலும் மூச்சத் தினையியவளாய் “பிரஸினைலில் பெரு நெருப்புப் பிடித்திருக்கிறது. ஐஞ்சாலைகள் மேகமண்டலம்

வரை தெரிகிறது. நான் இவானுவோடு போய் பார்த்து வருகிறேன்” என்றார். அதற்கு “சரி! சரி!! போய் வா என் அன்பே” என்று மறுமொழி அளித்தான்.

அவளுடைய வசிகரத் தோற்றம், அவளுடைய புது மைத் தண்மை, நெருப்பைப்பற்றி அவள் சொன்னபொழுது அவளிடைத் தோன்றிய கள்ளங்கபடமற்ற அவளின் குழந்தை உள்ளாம் லப்ரித்வை அப்படியே கந்தம்போல் இழுத்தது. அவன் அதற்குப்பின் அரைமணி ரேம் படித்து விட்டு படுத்துறங்கிவிட்டான்.

அதற்கு மறுஞாள், லப்தேவிடமிருந்து முதலில் வாங்கிய இரு புஸ்தகங்களையும். அவன் சம்பந்தப்பட்ட எல்லா புஸ்தகங்களையும், புகைப்படங்களையும் போலினு அவனுக்குத் திருப்பியனுப்பி ‘நமஸ்தே’ என்று மட்டும் குறிப்பு அனுப்பியிருந்தாள்.

* * *

அக்டோபர் மாத இறதியில் நினைவின் கிலை கவலைக் கிடமாகிவிட்டது. அவன் நாளுக்கு நாள் மெலிந்து எலும் பும் தோலுமானான். ஆனால் அவன் மட்டும் அப்பொழுது சாகப்போவதில்லை என்று நினைத்துக்கொண்டு தினசரி நன்கு உடுத்திக்கொண்டு படுத்த படுக்கையிலிருந்து வந்தாள். அவன் நாளுக்கு நாள் மெலிந்தானே தனிர பேச்சு மட்டும் வரவர அதிகப்பட்டே வந்தது. அவன் மூச்ச விடுவதற்கு கஷ்டப்பட்டாலும் அவன் பேச்சை நிறுத்த வில்லை.

அன்று பெளர்ணமி மாலை. பணிக்கட்டிகளில் சரிந்து விளையாடும் கோலாகலம் அவளுடைய காதுக்கும் எட்டியது. நினைவின் பக்கத்தில் சாஷா அரைத் துக்கத்தில் படுத்திருந்தாள். பாவம் தனிமையில் எவ்வளவு நேரந்தான் னோயா னிக்குத் துணையா யிருப்பாள்.

“அவன் தந்தையின் பெயர் எனக்கு ஞாபகத்திற்கு வரவில்லை. ஆனால் அவன் பெயர் இலான்-ஒரு குமாஸ்தா.

அவன் நல்ல குடிகாரன். மாதா மாதம் எங்களிடம் வந்து ஒரு பவுண்டு சீனியும், இரண்டு அவன்ஸ் தேயிலையும், பணம் வாங்கிப்போவான். அவன் மிதமிஞ்சிய குடியினால் மரணமடைந்தான். அப்பொழுது அவன் ஏழுவயது சிறு வளை விட்டுச் சென்றான். பாலம் அனுதை...நாங்கள் அவனை உன் தந்தைக்குத் தெரியாமல் ஒளித்து வைத் திருந்து ஒரு வருஷம் வளர்த்தோம். கோஷ்டியாவுக்கு ஒன்பது வயதாகவிட்டது. எனக்கும் கல்யாண நிச்சயமானது. அவனை பகல் பள்ளிக்கூடத்திற்கு அழைத்துச் சென்றேன். ஒருவரும் அவனை சேர்த்துக்கொள்ள இசைய வில்லை. அவன் அழுகான். ‘எதற்கடா அழுகிறாய், அழா தேடா தங்கம்’ என்றேன். அவன் ரஸாகுழாய் பள்ளிக் கூடத்தில் சேர்க்கப்பட்டான். அவன் தினங்தோறும் பள்ளிக் கூடம் நடந்துபோய்வந்தான். —லப்தேவ் அவனுக்காக சம்பளம் கொடுத்து உதவினான். அவன் படித்துத் தேறி முன்னேறினான்... அவன் இப்பொழுது மாஸ்கோவில் லாயராக இருக்கிறான். ஸயன்ஸில் நல்ல பாண்டித்தியம். லப்தேவுக்கு நல்ல நண்பன்... அவன் எங்கள் குடுப்பத்தால் வளர்க்கப்பட்டவன். அவனும் எங்களை மறக்கவேயில்லை... இல்லை’ என்றால் நினை சாஷாவிடம்.

நினை மெது மெதுவாகப் பேசி அப்படியே சும்மா இருந்து பிறகு எழுந்து உட்கார்ந்து ‘எனக்கு மூச்சவிட முடியவில்லை கடவுளே என்மீது கிருபை பாலிப்பாயாக’ என்றால்.

சாஷாவுக்கு தன்தாய் உடனே இறந்துவிடுவாரென்று தோன்றிவிட்டது. அவள் முகம் அந்த அளவுக்கு மாறியது.

‘அம்மா சும்மா இரு’ என்று சமாதானப் படுத்தினாள்.

“அடுப்பங்கரைக்கு ஒடு. நான் நன்றாக இருக்கிறேன். அப்பாவை அழைத்துவா” என்றால்.

சாஷா “அப்பா! அப்பா!” என்றழைத்துக்கொண்டே அங்குமிங்கும் ஒடினாள். வீட்டில் வேலைக்காரர்கள் கூட

இல்லை. விடாமட்டும் அழுக்கு துணிகளுக்கு மத்தியில் தலைகாணி யில்லாமல் படுத்துக் கிடந்தாள். சாஷா வீதி வழியே ஓடினான். நர்ஸ் மட்டும், பனிக்கட்டியில் சருக்கி விழும் விளையாட்டைக் கவனித்துக்கொண்டு நின்றான். ஆற்றுக்கு அப்பால் சருக்கு விளையாடுமிடத்திலிருந்து ரானுவ வாத்தியம் ஒவித்தது.

“நர்ஸ்! அம்மா இறந்துகொண்டிருக்கிறான்... அப்பா எங்கே” என்றான் சாஷா.

நர்ஸ், ஓடோடி வீடுநோக்கிச்சென்று விளக்கேற்றி வைத்தாள். சாஷா தெருவோடு ஓடினான். அவனுக்குத் தன் தகப்பனார்—இரண்டு குழந்தைகளுடன் வேறொருவருடன் பாலூர்னித் தெருவில் வசிப்பதாக வேலைக்காரர்கள் மூலம் தெரிந்துவைத்திருந்தாள். அவள் போகும்போது ஒரு ‘ஸ்லெட்ஜ்’ எதிரே தென்பட்டது. அவள் அதை அமர்த்திக்கொள்ளலாமென்று நினைத்தாள். ஆனால் அந்த ஸ்லெட்டிங்காரன் அவளை வழிதெரியாத பக்கம் ஒட்டிக் கொண்டுபோய் நகைகளைத் திருடிக்கொண்டு கழுத்தை முறித்து—சுடுகாட்டில் ஏறிந்துவிடுவான் என்று அவள் கேட்டிருந்த கதை ஞாபகத்திற்கு வந்ததால், அவள் வெகு வேகமாக ஓடினான். கடைசியாக, மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கும் நிலைமையில் அவள் பாலூர்னி தெருவுக்குப்போய் வழியில் ஒரு கிழவியைச் சுந்தித்து தன் தந்தையைப்பற்றி விசாரித்தாள். அவள் சாஷாவை கையைப்பிடித்து அழைத்துக்கொண்டுபோய் வீட்டைக் காட்டினான். அங்கு அவன் இரு குழந்தைகளோடும்—ஒரு சீமாட்டியோடும்—சோமா பானத்தைப் பருகிக்கொண்டு உட்கார்ந்திருந்தான். அவன் சாஷாவைக் கண்டதும் நிலைமையை உணர்ந்தவனும் ‘அம்மா வுக்கு என்ன! என் கண்ணே சொல்’ என்றான்.

சோகச்செய்தியை அவன் கேள்வியுற்றுமே, படபடத் தவனுகி ஸ்லெட்டைக் கொண்டுவரச்சொல்லி புரப்பட்டான்.

அவர்கள் வீடுவந்தடைந்தபோது விளக்கேற்றப்பட்டிருந்தது. அவள் முகம் கருத்திருந்தது. கண்கள் மூடி

இருந்தது. அவளைச்சற்றி நாஸ், வேலைக்காரி, சமையல்காரி, ஒரு குடியானவன் மற்றும் சிலர் சூழ்ந்திருந்தார்கள். அறையின் உள்ளே விடா நின்றுகொண்டு கண்கொட்டாமல் தன் தாழையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

பானுராவுக்கு ஏற்றியிருந்த விளக்கைக் கண்டதுமே கோபம் பொங்கி வந்தது. இதெல்லாம் என்னை என்று சொல்லிக்கொண்டே — நினுவிடம் நடக்கத்தோடு போய் “நிலை நன்றாகப் படுத்துக்கொள், என் கண்ணே படுத் துறங்கு” என்றான். அவளும் அவளைக் கண்விடித்துப் பார்த்தாள். ஆனால் அவளை யாரென்று அவள் அறியாள்.

பாதிரியும் டாக்டருமான ஸெர்வி அங்குவந்து சேர்ந்ததுமே—வேலைக்காரர்கள் பயபக்தியோடு சிலுவைக்குறி செப்து அவளுக்காகப் பிரார்த்தனை செய்தார்கள்.

டாக்டர் அறையைவிட்டு வெளியேறும்போது “என்ன துக்கரமான சம்பவம். அவள் இன்னமும் வாலிபந்தான். இன்னும் நாற்பது வயதுகூட ஆகவில்லை” என்றார்.

குழந்தைகளின் அழுகுரல் கிளம்பியது. பானுராவு—கண்ணோரோடு டாக்டரிடம் சென்று ஈனக் குரலில்

‘எனக்கு ஒரு உதவி செய்யுங்கள் மாஸ்கோவுக்கு ஒரு தந்தி கொடுங்கள்’ என்றான்.

டாக்டரும் அதற்கு சம்மதித்து தன் மகளுக்கு கீழ் வருமாறு மாஸ்கோவுக்குத் தந்தி கொடுத்தான்.

“சீமாட்டி பானுராவ் இன்று மாலை 8-மணிக்கு இறந்து விட்டாள். தேவர்னூனி தெருவில் ஒரு வீடு ஒன்பதினையிரத் திற்கு அடமானம் வைக்கப்பட்டது விற்பனைக்கு வருகிற தென்று உன் கணவனிடம் சொல். ஏலம் பனிரெண்டாம் தேதி. இந்த சந்தர்ப்பத்தை தவற விட்டுவிட வேண்டாம். தக்க யோசனை சொல்.”

*

*

*

லப்தேவ், டிமிட்டிரோவ்கா என்ற இடத்தில் ஒரு பெரிய வீட்டில் வசித்துவந்தான். அதே தெருவிலிருந்த

லப்தேவுக்குச் சொந்தமான இரண்டடுக்கு மாடி வீட்டில் கோஸ்டியா வசித்துவந்தான் இவ்வீட்டிற்கு எதிரேயிருந்த மாடி வீட்டில் புருஷன் மனைவி ஐந்து குழந்தைகளுடன் கூடிய ஒரு பிரெஞ்சுக் குடும்பமும் இருந்தது.

குளிர் 20 டிகிரி; ஐன்னல்களெல்லாம் பனியால் மூடி விட்டது. கோஸ்டியா காலையிலெழுந்து இருபது துளிகள் மருந்து சாப்பிட்டு தேகப்பயிற்சி செய்யலானான். வேலைக் காரணம் பிட்டர் சோமபானத்தைக் கொடுத்துவிட்டு தேரீர் தயாரிக்கலானான்.

“இன்று நல்ல காற்று வீசுகிறது” என்றான்.

“உனக்கும் எனக்கும் இந்தக் காற்று இல்லாமல் தானு பொழுதுபோக மாட்டேனன்கிறது. போடா போ ... அந்தக் குழந்தைகள் என்ன செய்கிறார்கள்?”

“பாதிரியார் இன்னும் வரவில்லை, அவெக்ஸியா பாடம் சொல்லிக்கொடுத்துக்கொண்டிருக்கிறார்” என்றான் மறு மொழியாக வேலைக்காரன்.

வீட்டின் அடித்தளத்தில், அவெக்ஸி, சாஷாவுக்கும் விடாவுக்கும் வேதாகமப் பாடங்களைச் சொல்லிக்கொடுத்துக் கொண்டிருந்தான். இந்தக் குழந்தைகள் இங்கு ஆறு மாதங்களாக யிருக்கின்றன.வாரத்திற்கு மூன்று தடவை, நகரத் திலிருந்து ஒரு உபாத்தியாயரும் ஒரு பாதிரியாரும் வந்து பாடங்களைச் சொல்லிக்கொடுத்து வந்தார்கள். சாஷா புது ஆகமத்தையும், விடா பழைய ஆகமத்தையும் கற்றுக்கொண்டிருந்தார்கள். ஆப்ரஹாம் கதை வரை விடா கெட்டுருவுப் போட்டிருந்தாள்.

“ஆதாமுக்கும் ஏவாவுக்கும் இரண்டு குழந்தைகள் இருந்தன” என்றான் லப்தேவ். “அவர்களுக்கு என்ன பெயர்கள் சொல்லுங்கள். நினைவிருக்கிறதா?” என்றான். குழந்தைகள் ஒருவரையொருவர் பார்த்து விழித்தனர். ஏதோ சொல்ல உதட்டைப் பிதுக்கினர். ஆனால் வார்த்தைகள் வெளிவரவில்லை. முகங்களில் அழுகைக் குறிகள் தோன்ற ஆரம்பித்தன.

“இவை உங்களுக்குத் தெரிந்ததுதானே பயப்படாமல் சொல்லுங்கள் பார்ப்போம்” என்றால் விடா.

“அபெலும் கேள்வும்” என்றால் விடா.

‘கெயினும் அபெலும்’ என்று திருத்தினான்.

விடாவின் கண்களிலிருந்து முத்துபோல் ஒரு நீர்த்துளி புஸ்தகத்தில் விழுந்தது. சாலூவும் அழுகைக்குத் தயாராகவிட்டாள். வப்பேதேவுக்கு இந்தக் கால்விகளைக் கண்டதும் எழுந்து சிகரை பிடிக்கக் கிளம்பிவிட்டான். அப்பொழுது கோஸ்டியா கையில் பேப்பரோடு மெத்தைப் படிகளிலிருந்து கீழே இறங்கினான். குழந்தைகள் அவனைப் பார்ப்பதற்கு முன்பே வணக்கம் செலுத்தினார்.

“கோஸ்டியா, அவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடு-நான் கொஞ்சனேரம் அவர்களோடிருந்தால் நானும் அழநேரி டும். சாப்பாட்டிற்குமுன் கான் பண்டசாலைக்குப் போக வேண்டும்” என்றால் வப்பேதவு.

“சரி சரி” என்று சொன்னான் கோஸ்டியா.

வப்பேதவுபோய்விட்டான். கோஸ்டியா மேஜைக்கெதிரே ட்கார்ந்து வேதாகம சரித்திரத்தைப் புரட்டினான்.

“எவ்வளவு வரைப் படித்திருக்கிறீர்கள்” என்று அவர்களை கேட்டான் கோஸ்டியா.

“எனக்குப் பிரளயம்வரைத் தெரியும்” என்றால் சாலூவா.

“பிரளயம்—சரி—சரி. வேதாகமத்தில் செல்லியிருக்கிறது மாதிரி பிரளயமே நடந்திருக்கமுடியாது. நோவா என் பவனே இருந்திருக்கமாட்டான். இயேசு பிறப்பதற்கு ஆயிரக்கணக்கான வருஷங்களுக்கு முன்பு பூமியில் பெரிய அளவுக்கு ஜலப்பிரளயமிருந்திருக்கிறது. இது யூத பைபினில் மட்டுமல்ல புராதனமான கிரீக்க, சால்தேனிய, இந்துக்களுடைய கிரந்தங்களிலும் கூறப்பட்டிருக்கிறது. ஜலப் பிரளயம் எப்படியிருந்திருந்தபோதிலும்—பூமி பூருவும் ஜலப்பிரளயமாக யிருந்திருக்க முடியாது. சமவெளிப்

பிரதேசங்களைவாம் வெள்ளக் காடாக இருந்திருக்கலாம். மலை ஏதோ இருந்திருக்கவேண்டும். இந்த கதைகளை நீங்கள் படிக்கலாம். ஆனால் இதில் நம்பிக்கைகளைவது சரியல்ல” என்றான்.

விடாவின் முகத்தில், மீண்டும் அழுகைதோன்ற ஆரம் பித்து உடனே வாய்விட்டு அழுதாள். கோஸ்டியாவுக்கு ஒன்றும் புரியாமல் மலைத்துவிட்டான்.

“நான் வீட்டிற்குப் போகனும் அப்பாகிட்டே நர்ஸ் கிட்டே போகனும்” என்றாள் விடா.

சாஷாவும் அழுதாள். கோஸ்டியா தன் நுடைய மாடி அறைக்குப்போய் யூலியாவோடு டெவிபோனில் “என் அருமையே, சின்னக் குழந்தைகள் மீண்டும் அழுகின்றன. அவர்களைக்கொண்டு ஒன்றும் செய்யமுடியாது” என்றான்.

யூலியா வீட்டிற்குள்ளேயே அணிந்திருந்த துணிக் ளோடு—குளிர்ப்பனியில் புறப்பட்டுவந்து குழந்தைகளை ஒவ்வொன்றுக் கட்டியன்றத்து “அப்பா இன்று வந்துவிடுவார் தந்தி கொடுத்திருக்கிறார் அழாதீர்கள்” என்று ஆறுதல் கூறி அவர்களை விளையாட வெளியே அழைத்துச் சென்றாள்.

லப்தேவ் வீட்டில், பகல் சாப்பாடு மூன்று மணிக்குத் தான் நடக்கும். பிட்டர்தான் காலை 5 மணிக்கு ஸ்டவ் ஏற்று வதிலிருந்து, சமையல் வேலை செய்வது, தபால் வாங்கப் போவது, கோர்ட்டுக்குப்போவது, பண்டசாலைக்குப்போ வது, சிகரெட் சுற்றுவது, யார் இரவில் வீட்டைத் தட்டினு லும் திறந்துவிடுவதுமாகிய அத்தனை காரியங்களையும் செய்துவந்தான். அவன் இரவில் எங்குதான் படுத்துத் தூங்குகிறென்பதே யாரும் அறியாத விஷயம். அவனுக்கு ‘ஸெல்டஜூர்’ பாட்டில்களை திறந்துவைப்பதில் அலாதி குஷி. ஒருசொட்டுகூட சிந்தாது, ஒழுங்காகத் திறந்து வைப்பான்.

கோஸ்டியா சூப்பு சாப்பிடுவதற்கு முன்பு ‘வோட்கா’ சாப்பிட்டான்.

முதலில் கோஸ்டியாவை யூவியாவுக்குப் பிடிக்கவில்லை. அவனுடைய பேச்சும் தொண்டையும் அவளுக்கு ரம்மிய மாக யில்லை. ஆனால் அவனை வரவர தெளிந்துகொள்ள வாய்ப்பேற்பட்டதும் அவனை விரும்ப ஆரம்பித்தாள்.

கோஸ்டியாவும் அவனை அந்தரங்கமாக விஸ்வாசித்தான். அவன் தான் எழுதிவைத்திருந்த, நாவலை அவளுக்கு படிக்கக்கொடுத்திருந்தான். அவளும் படித்து அவனைப் பாராட்டி ஊக்கமளித்தாள். அவனும் புகழ்மிக்க எழுத்தாளாக ஆகிவிடலாமென்று எண்ணமிட்டான். அவனுடைய எழுதுமாற்றல் லப்தேவ் யார்ட்டேலேவ் போன்ற நண்பர்களுக்குக்கூடத் தெரியாது.

கோஸ்டியா லாயர்களின் கட்டமையை நன்குணர்ந்திருந்தான். ஆனாலும் நாவல்கள் எழுதுவதில் அவனுக்கு ஆர்வம் மிஞ்சியிருந்தது.

கோஸ்டியாவிடம் பண்டசாலையின் நாரூண்டு விழாவைச் சிறப்பாகக்கொண்டாட நாள் பார்க்க வேண்டுமென்று லப்தேவ் சொல்லி வயோதிக தன் தந்தையைப்பற்றி வரவரக் கவலை யேற்படுகிறது என்றான். பின் பியோட்டரைப்பற்றிப் பேசினார்கள்.

அன்று மாலை 7 மணிக்கு யூவியாவும் கோஸ்டியாவும் தியேட்டருக்குப் போனார்கள். லப்தேவ் குழந்தைகளோடு வீட்டிலேயே தங்கிவிட்டான்.

அன்று மாலை 7 மணிக்கு வரவேண்டிய வண்டி இரவு ஒன்பது மணிக்குத்தான் வந்தது. கடைசியாக பானுராவ் வந்து சேர்ந்தான். இதுவரை பொறுமையை யிழுந்து காத்திருந்த குழந்தைகள் தகப்பனைக் கண்டதும் தாவிக்குதித்து கட்டிப்பிடித்து கும்மாளமடித்தன. பானுராவும் அவர்களை அன்போடு அனைத்து முத்தமிட்டான். அதோடு “நான் இங்கு சாவதானமாக தங்குவதற்கு வரவில்லை, நாளையே நான் பிட்டர்ஸ்பார்க் செல்லவேண்டும், என்னை வேலெறூரு நகரத்திற்கு மாற்றுதல் செய்து விட்டார்கள்” என்றான் லப்தேவிடம்.

* * *

லப்தேவின் வீட்டிற்கு அடிக்கடி வரக்கூடியவர்கள் யார்ட்ஸேவும், கிள்ஷாம். யார்ட்ஸேவ் நல்ல கட்டமைந்த கருத்த கேசங்களையுடைய முக வசீகரமுடையவன்.. ஆனால் தலைமயிரை ஒட்ட கிராப் செய்திருந்ததால் அவன் தலை விகாரமாகக் காணப்பட்டது. லப்தேவ் சகோதரர்களுடன் கூடச்சேர்ந்து அவன் மொழியில் வல்லுண்ணுக பட்டதாரி யானான். சராயன சாஸ்திரமும் படித்து பட்டம் பெற்றிருந்தான். ஆனால் அவன் பூதபெளதீக சாஸ்திரத்தையும், இயற்கை சரித்தையும் இரு பெண்கள் உயர்தர பாட சாலைகளில் போதித்துவந்தான். வீட்டில் அவன் சமூக சாஸ்திரமும், ரஷ்ய சரித்திரமும், ரசரயன சாஸ்திரமும் ஒருங்கே ஆராய்ச்சி செய்துவந்தான். அவன் பத்திரிகைகளுக்கு புனைபெயருடன் கட்டுரை எழுதிவந்தான். அவன் தாவர சாஸ்திரத்தைப்பற்றியோ, உயிர்நூல்கள் வரலாற்றைப் பற்றி யோ பேசும்போது சரித்திரம்போதிப்பதுபோன்று போதிப்பான்; சரித்திர விஷயங்களைப்பற்றி ஆராயும்போது ஸயன்ஸ் ரீதியில் விவாதிப்பான்.

கிள் மூன்று வருஷம் வைத்தியப் படிப்பக்காகப் படித்துவிட்டு கணிதம் படிக்க ஆரம்பித்தான். அதில் இரு இரண்டு வருஷங்களைக் கழித்தான். அவன் தகப்பனார் பிரபல “அப்பா கம்பெனி”க்காரர். மாதா மாதம் அவனுக்காக நாற்பது ரூபிள் அனுப்பிவந்தார். அவன் தாயார் தகப்பனாருக்குத் தெரியாமல் பதினைந்து ரூபிள் மாதாமாதம் கொடுத்து தவிவந்தாள். ஆனால் இந்தப்பணம் அவனுக்கு போதாது. கொஞ்சம் வழுக்கைத்தலையன். ஆனால் நாகரீகமாக உடுத்திக் கொள்வான். செண்ட் பைத்தியம் உண்டு: அடிக்கடி கண்பர்களோடு போட்டோ எடுத்துக்கொள்வான். அவன் மற்றவர்கள் நலனுக்காக முன்னின்று உழைப்பான். ஏதாவது நன்கொடை வசூல்செய்யக் கிளம்புவான். பெண் களுக்கு டிக்கட் வாங்கிக்கொடுப்பான். யாருக்காவது மாலை

கள் வாங்கிக்கொண்டுபோய் கொடுப்பான். பொதுவாகவே ஊரார் “கிஷ் போவான், கிஷ் செய்வான், கிஷ் வாங்கி வருவான்” என்று சொல்லத் தலைப்பட்டனர். ஆனால் அநேக சந்தர்ப்பங்களில் குறைப்பேச்சும், வசவும், கைக்காசுக்கு நஷ்டமுமேற்படும். இதுமாதிரி காரியங்களால் அவனுக்கு பரம திருப்தியுமல்ல அல்லது ஏமாற்றமுமல்ல. யாராவது புரபசர் இறந்துபோனால் அவன் மௌன ஊர்வலத்தில் முன்செல்வான். அவன் சம்பாஷனீயில் ஒன் றக்கு வேறொன்றைச் சொல்லி இருப்பவர்களை மகிழ்ச்சியிலாழ்த்தி விடுவான்.

யார்ட்சேவும், கிஷாம் வழக்கமாக மாலை நேரங்களில் தேநீர் அருந்த வருவார்கள். லப்தேவ்கள் மாலை நேரங்களில் தியேட்டருக்கோ அன்றி சங்கீத கச்சேரிகளுக்கோ போகா மலிருந்தால் இரவு சாப்பாட்டு நேரம் வரை அவர்கள் தங்கி யிருப்பார்கள்.

ஒருநாள் வெள்ளிக்கிழமை கீழ்க்கண்ட சம்பாஷனீ நடந்தது.

“சமுதாயப் பிரச்னைகளை முக்கிய குறிக்கோளாகக் கொண்ட கலைதான் பயனுள்ளது, போற்றத்தகுந்தது.” என்றான் கோஸ்டியா - யார்ட்சேவிடம். “அடிமைத் தனித் திற்கு விரோதமாக - பணக்காரத் தனத்திற்கு விரோதமாக எழுதப்படும் கலை மதிப்புக்குரியதாகும். அதைவிட்டு அவன் அவளைக் காதலிப்பதை கைவிட்ட பிறகும், அவள் அவளை மீளாது காதலித்தாள். அவள் காதலுக்காக - மனதில் சிஂதிக்கமுடியாததெல்லாம் செய்தாள் என்றெல்லாம் எழுதுவது சுத்த அபத்தம்” என்றான் யார்ட்சேவ். அதற்கு “நான் தங்கள் கருத்தை பூர்ணமாக ஒத்துச்கொள்கிறேன் இவானுவிக்” என்றான் யூவியர். மற்றும் “முதலில் ஒரு காதல் காக்டி, அடுத்தது ஒரு சோகக் காக்டி, மூன்றாவது பிரிந்தவர்கள் கூடுவது, நான்காவதாக சொல்லவா வேண் டெ! இதுமாதிரி கதை எழுதுவதைத் தவிர-வேறு எழுதுவதற்கு விஷயமொன்றுமில்லையா? இதுமாதிரி கதைகளை ஏழ்மையால் துன்புறுத்தப் பட்டவர்கள், வாழ்க்கையில்

அதிர்ப்புக்காளானவர்கள், கோயாளிகள் ஆகியவர்கள் படித் தால், அவர்களுக்கு எப்படி பிடித்தமாகயிருக்கும்?" என்றார்கள்.

இருபத்திரண்டு வயது நிரம்பப்பெறுத தன்னுடைய மனைவி—காதலீப்பற்றி இப்படி பச்சையாகவும், துணிந்தும் பேசுகிறானே என்ற வேதனை லபதேவுக்கு ஏற்பட்டது. அதற்கான காரணம் ஏதோ இருக்கவேண்டுமென்றும் அவன் நம்பினான்.

"கவிதையின் முக்கியத்துவத்தை உணரவேண்டும், அதற்காக நீங்கள் கலை விஷயங்களைப்பற்றிப் படிக்கவேண்டும். உங்களுக்கு அது பிடித்தமில்லாவிட்டால், கிரிமினல் விவகாரம், அரசியல், பொருளாதாரம், விஞ்ஞான இரகசியம் ஆகிய விஷயங்களைப் படிக்கலாம். அதற்காக வேண்டிய புத்தகங்கள் இருக்கின்றன. ஆனால் ரோமியோ ஜாலியட்டில், பேச்சு சுதந்தரத்தைப்பற்றியோ, சிறைக் கொடுமையைப்பற்றியோ எழுதவில்லை யென்று சொன்னால் அது பைத்தியக்காரத்தனமல்லவா? அதுபோல..." என்றார்கள் யார்ட்சேவ்.

"நீங்கள் சொல்வது ரொம்ப அதிகப்படி, ஷேக்ஸ்பியர்—கோதே போன்ற மகா கவிகளைப்பற்றி நாம் பேசவில்லை. நூற்றுக்கணக்கான எழுத்தாளர்கள் காதல், கிதல் என்று எழுதுவதை விட்டு—அறிவு ஞான விஷயங்களை எழுதுவார் களானால் அது மனித சமுதாயத்திற்கு பயனுள்ளதாக யிருக்கும்" என்றார்கள் கோஸ்டியா.

கிஷ், தான் சமீபத்தில் படித்து முடித்த ஒரு நாவலின் கதை வரலாற்றைச் சொல்வதாக ஆரம்பித்து மூன்று நிமிஷம், ஐந்து நிமிஷம், பத்து நிமிஷம் ஆனது. ஆனால் அவன் என்ன சொன்னான் என்று யாருக்குமே தெரியாது. அதோடு அவனுக்கே இன்னது சொன்னாலும் என்று புரியாத அளவுக்கு திகைப்பும் முழிப்புமேற்பட்டது. "என்ன பேத்தல், உளறல்" என்றார்கள் யூவியா.

"கிஷ் — போதும் நிறுத்து" என்றார்கள் கோஸ்டியா.

அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தனர், கிண்ணம் சேர்ந்து சிரித்தான்.

அப்பொழுது அங்கு பியோடர் வந்து சேர்ந்தான். அவன் தன் சகோதரனிடம் “வாலிபர்கள் சிரிப்பிலும், கும்மாளத்திலுந்தான் இருப்பார்கள். நாமோ தொழிலைக் கவனிக்கவேண்டும். நீ இங்கு வந்து ஒரு வாரமாகிறதல்ல வா?”

“ஆமாம். நான் செய்யவேண்டிய வேலையே இன்ன தென்று எனக்குத் தெரியவில்லை. வயதானவால் நமக்கு தொந்தரவு வேறு”.

“வாஸ்தவந்தான் நீயும் நானுமில்லாமலே இந்த பண்டசாலை நடந்துவிடும். ஆனால் நாம் மட்டும் உழைத்துத்தானே சாப்பிடவேண்டும். உழைப்புக்குத்தானே கொரவும்” என்றுன் மீண்டும்.

பிட்டர் கொண்டுவந்த தேநீரை சர்க்கரை இல்லாமலே பிபோடர் குடித்துத் தீர்த்தான். அவன் மாலையில் வழக்கமாக பத்து கோப்பைகள் வரை தேநீர் அருந்துவான்.

லப்தேவிடம் நெருங்கி உட்கார்ந்து “தம்பி—வேதாந்த வாழ்வு வேண்டாம். முதலில் நீ நகர கவுன்சிலுக்கு தேர்ந்தெடுக்கப்படவேண்டும். பின் மெது மெதுவாக லில்லா போர்டுக்கும், ராஜ்ய சட்ட சபைக்கும் உயரவேண்டும். நீயோ படித்தவன், புத்திசாலி; காலக்கிரமத்தில் நீ பார்வி மெண்டு அங்கத்தினருகிலிடுவாய். அப்பொழுது உன் கழுத்துப் பட்டைகள் மீது அழகிய ரிப்பன்கள் மிதந்துசெல்லும்”.

இதற்கு லப்தேவ் பதில் சொல்லவில்லை. ஏனைனில் பிரிவி கவுன்சிலராவதும், கழுத்துப்பட்டைகள் மீது ரிப்பன்கள் தொங்குவதுமான எண்ணம் பியோடருக்கு உண்டென்பது லப்தேவுக்குத் தெரியும். இந்த நிலையில் அவன் என்ன பதில் சொல்லக்கூடும்?

இரவசாப்பட்டுக்கு நேரமாகியும் லப்தேவ் சாப்பிடச் செல்லவில்லை. பியோடர் அப்பொழுது கீழ்வருமாறு விவாதித்துக்கொண்டிருந்தான்.

“காலசிலை வெறுபாடுகள், சக்தி அனுசாரம், விருப்பு வெறுப்புகள், ஏற்றத்தாழ்வான வயதுகள் ஆகிய காரணங்களால் மனிதரிடையே சமத்துவமென்பது முடியாத காரியம். ஆனால் நாகரிக மனிதர் இந்த சமத்துவமின்மையை, ஒரு பக்கம் சதுப்பு நிலத்தையும், மற்றொரு பக்கம் கரடிகளையும் பக்குவப்படுத்திவிட்டது மாதிரி, பயனற்றதாக்கிவிடலாம். படித்தவன் ஒரு பூனையையும், ஒரு சுண்டெலியையும், ஒரு வல்லுரையும், ஒரு குருவியையும் ஒரே தட்டில் உண்ணும்படி செய்யலாம். அது போலவே மனித சமுதாயத் திடையே கல்வி அந்த அற்புதத்தைச் செய்துவிட முடியும். வாழ்வோ வரவர முன்னேறகிறது. நாகரிகமும் நம் கண்முன்னே அபிஷிர்த்தியாகிறது நாம் இப்பொழுது ‘பெண்களு’க்குப் பதிலாக ‘நாய்களை’ மாற்றிக்கொள்ளும் அடிமைத் தனத்தை எப்படி வெறுக்கிறோமோ அது போலவே தொழிற்சாலையில் வாழும் ஜன சமூகத்தையும் அடிமை சமுதாயமென்று கருத நேரிடாமல் போகாது”.

“அதற்கு நீண்டநாள் பிடிக்காது—நீண்டநாள் பிடிக்காது” என்று கோஸ்டியா சிரித்துக்கொண்டே சொன்னான். அதோடு “அந்த நிலைமைக்காக நாம் காத்திருக்கக் கூடாது. நாம் அதற்காகப் போராடவேண்டும். பூனையும், சுண்டெலியும் ஒரே தட்டில் பால் சாப்பிடுகிறதென்றால் அது ஏதோ மனதார உணர்ந்து நடந்துகொள்வதாக அர்த்தமா? ஒரு காலத்திலும் இல்லை. அது அப்படி சாப்பிடும்படி நிர்ப்பந்தப் படுத்தப்படுகிறது.”

“பியோடரும் நானும் பணக்காரர்கள். எங்கள் தகப்ப ஞரோ முதலாளி. ஆம்! லக்ஷாதிபதி. அதற்காக நீங்கள் எங்களோடு போராடவேண்டியதுதான்” என்றான் லபதேவ—தன் தலையைத் தடவிக்கொண்டே.

“என்னோடு போர்ட்டமென்ற கருத்து எனக்கு விளங்கமாட்டேனென்கிறது. நான் பணக்காரன்தான். ஆனால் பணம் எனக்கென்ன அனுகூலம் செய்திருக்கிறது? நான் எப்படி மற்றவர்களைவிட சந்தோஷமாக விருக்கிறேன்?

என்னுடைய குழந்தைப்பருவமே சுதந்திரத்தை உணராதே. அப்பொழுதுகூட புளியமினாறு அடிபிலிருந்து என்னைப் பணம் காப்பாற்றவில்லையே! நினை வியாதியாக இருந்த பொழுதோ அல்லது அவள் இறந்தபொழுதோ என்னுடைய பணம் அவருக்கு என்ன உதவிசெய்துவிட்டது? ஜனங்களோ என்னைப்பற்றி அக்கரையோ, கவலையோ படாத பொழுது—நான் வகூக்கணக்காக செலவு செய்தால்தான் என்ன? அதற்காக என்னை மக்கள் விரும்பிவிடவா போகிறார்கள்?" என்றான் லப்தேப்.

"எவ்வளவோ நன்மைகளை தாங்கள் செய்யலாம்" என்றான் கிஷ்.

"செய்யலாம்! நீ—நேற்று ஒரு கணித ஆசிரியரைக் குறித்துச் சொன்னும்." நான் அவருக்கு உண்ணைவிட என்ன உதவி செய்துவிடமுடியும்? நான் ஏதோ கொஞ்சம் பணம் கொடுக்கலாம். ஆனால் அதை அவர் விரும்பவில்லையே. நான் ஒரு சிறந்த வயலின் வாசிப்பவருக்கு உதவி செய்யும்படி பிரக்கியாதிவாய்ந்த சங்கீத வித்வாளேருவரைக் கேட்டேன். அதற்கு "நீங்களே ஒரு சங்கீத வித்வாளை இல்லாத காரணத்தால் நீங்கள் என்னிடம் சிபார்சு செய்கிறீர்கள்?" என்றார் அதுபோலவே "நீங்கள் பணக்காரனின் நிலைமையில் ஒருகாலத்திலுமில்லாததால் நீங்கள் துணிந்து உதவி செய்யச் சொல்கிறீர்கள் என்று வித்வான் சொன்ன முன் மாதிரியைபொட்டி நான் இதுபோது சொல்ல விரும்புகிறேன்."

"எதற்காக பிரக்கியாதி வாய்ந்த சங்கீத வித்வாளை—உவமைக்காக இங்கு இமுக்கிறீர்களென்று எனக்குப்புரிய வில்லை" என்றான் யூவியா. அதோடு "பிரக்கியாதிபெற்ற வித்வானுக்கும் இதற்குமென்னசம்மந்தம்?" என்று யூவியா கேட்டாள். அதைச் சொல்லும்பொழுதே யூவியா நான் மும், வெட்கமுமடைந்தாள். எனினும், முகம் ஆத்திரத்தைக் காட்டியது. ஆனால் அத்தனையையும் அவள் மறைத்துக்கொள்ள முயன்றாள். அவள் கணவனுக்கு மட்டுமல்ல,

அங்கிருந்தோர் அணைவருக்குமே அவள் சாகசம் புரிந்து விட்டது.

அவள் மீண்டும் மெதுவாக “பிரக்கியாதி வாய்ந்த வித் வானுக்கும், அதற்குமென்ன சம்பந்தம்? யாருக்காவது ஏழை எளியவர்களுக்கு உதவுவதென்பது அவ்வளவு சுலபமான கார்யமல்ல” என்று முனு முனுத்தாள்.

அமைதி சூழ்ந்தது. பிட்டர் கோழிக்கறியைக் கொண்டு வந்தான். அதனை யாரும் உட்கொள்ளவில்லை. ஆனால் ‘சலாட்’ சாப்பிட்டார்கள்.

லப்தேவுக்கு தான் என்ன பேசினேரும் என்று ஞாபகத் திற்கு வரவில்லை. ஆனால் தான் பேசியதில் எதுவும் தவறில்லை என்று உணர்ந்தான். இருந்தாலும் சம்பாஷணையில் குறுக்கிட்டுப் பேசியதுதான் அவனுக்கு பிடிக்காமல் போய் விட்டது.

சாப்பாட்டிற்குப்பின். படிக்க அறைக்குப் போனான். அவன் மனது படபட வென்று அடித்துக்கொண்டது. ஹாவில் என்ன நடக்கிறதென்று கவனித்துக்கொண்டிருந்தான். அங்கு தானிருந்தால் உற்சாகமற்ற நிலையிலிருக்க நேரிடுமென்று கருதினான். யார்ட்சேவுக்கு பியானே வாசிக்கவும் பாடவும் தெரியும். அதோடு தந்திர விளையாட்டு கரும் செய்வான்.

“நீங்களெல்லாம் சந்தோஷமாகயிருங்கள். நான் இங்கு இருக்கப்போவதில்லை” என்றாள் யூவியா.

“நாம் எங்கோவது வெளியே போகலாம் யார்ட் சேவ்” என்றாள்.

அவர்கள் நகரத்திற்கு வெளியேபோக நிச்சயித்து அதற்காக மூன்று குதிரைகள் பூட்டிய ‘ஸ்லெட்ஜை’ அமர்த்திவரும்படி கீழ்வை அனுப்பினார்கள்.

அவர்கள் தங்களோடு வரும்படி லப்தேவை அழைக்க வில்லை. ஏனெனில் வழக்கமாக லப்தேவை இதுமாதிரி வெளிக் கிளம்புவதில்லை. ஆனால் லப்தேவுக்கு என்னமோ மனதில் தனிமை யுணர்ச்சி ஏற்பட்டுவிட்டது. அதற்காக அவன்

நினைத்துநினைத்து வருந்தினான். கண்ணீரும் சொறிந்தான். தான் ஏதோ அலட்சியப்படுத்தப்படுவதாகவும், அவமானப் படுத்தப்படுவதாகவும் நினைத்தான். அதோடு தான் ஏதோ பணமுட்டையே தவிர, அசடு என்றும், மண்டு என்றும் அவள் கருதுவதாக முடிவுக்கு வந்தான். அவள் தன் உயிரினுமினிய நண்பனீடு அன்றிரவு இன்பதுகர்ச்சியை அனுபவித்துவிடுவாளோவன்று படபடப்போடு உணர்ந்தான். ...அவள் மீது கொண்ட இவ்வெண்ணைத்தால் அவனுடைய பால்ய சிநேகிதர்களான நடிகர்கள், பாடகர்கள் மீது வெறுப்பு ஏற்பட்டது. அவள் தனக்குத் துரோகியாக, நேரிடையாக மாறிவிட்டால் தேவலாமென்று நினைத்தான். அதற்காக அவள் மற்றவனுடைய ஆவிங்கனத்தில் இருக்கக்கண்டால்—அதோடு அந்தப் ‘பிடை’யை அடியோடு ஒழித்துவிடலாமே யென்று நினைத்தான்.

அங்கிருந்த பியோடர் ‘மடக்’ ‘மடக்’கெனதேநீரைக், குடித்துநீக்காண்டிருந்தான். ஆனால் அவனும் பிரிந்துபோக எழுந்துவிட்டான்.

பியோடர் கம்பள கோட்டைப் போட்டுக்கொண்டே “நமதுவயோதிகத் தந்தையாருக்கு கண்ணில் சதை வளர்ந்திருக்கவேண்டும். அவருக்கு பார்வையே மங்கிப்போய் விட்டது” என்றார்.

லப்தேவும் கோட்டை மாட்டிக்கொண்டு வெளியே கிளம்பினான். அவன் சகோதரன் அவனை வழிபில் விட்டுப் பிரிந்த பிறகு, ஒரு ஸ்லெட்ஜை அமர்த்திக்கொண்டு ‘யாரு’ க்குப் போனான்.

அவன் பற்களை நாகரவென்று கடித்துக்கொண்டான். அது பொருமையின் காரணத்தாலா? அல்லது அவன் மேஜையருகில் சென்று ஹாவில் நடந்த கேவிப் பாடல்களை கவனித்துக் கேட்டான். அங்கிருந்த எலெக்ட்ரிக் வெளிச்சம், சூம்மாளமான பாட்டுகள், பவுடரின் வாசனைகள் அதோடு அங்கிருந்த பெண்களின் பார்வைகளைனாத்தும் அவனைக் குழப்பத்திற்குமேல் குழப்பத்திற்காளாக்கியது. அவன் அங்கிருந்த பிரத்தியேக அறைகளில் என்னன்ன

நிகழ்கின்றனவென்று அறிந்துகொள்ள அளவற்ற அவாக் கொண்டு, கதவு இடுக்குகளின் மூலம் மறைந்து மறைந்து பார்த்தான். தான் இவ்வளவு இழிதகையான காரியத்திலீடு படுகிறோமே என்று உணர்த்துக்கூட - அவன் அவ்வாறு செய்வதை நிறுத்தவில்லை. பின் அவன் ‘ஸ்டெர்ஸ்னு’ சென்றுன். அங்கும் யாருமே இல்லை. ஆனால் அவன் வீட்டுக்குத் திரும்பும்பொழுது ‘யாரி’விருந்து வந்த ஒரு மூன்று குதிரைகள் பூட்டிய ‘ஸ்லெட்ஜ்’ அவனைத் தாண்டி கடும் வேகத்தில் பறந்து சென்றது. டிரைவரோ குடி போதையில் சீட்டி யடித்துக்கொண்டு போனான். யார்ட்சேவ் ஹா...ஹா... வென்று அடங்கா சிரிப்போடு பறந்து சென்றான்.

லப்தேவ் 3 மணி சமாருக்கு வீடு வர்த்தைந்தான். அப்பொழுது யூவியா படுத்திருந்தாள். ஆனால் அவள் உறங்கி விடவில்லை என்பதை உணர்ந்து அவளாண்டை போய் ‘என் மீது வெறுப்புக்கான காரியம் - என்னை வேண்டாமென்பது அத்தனையும் எனக்குத் தெரியும். ஆனால் கட்டிய கணவன் என்பதற்காகவாவது பிறர் முன்னிலையில் என்னை அவமானப் படுத்தாமல் இருக்கக்கூடாதா?’’ என்றான்.

அவள் எழுந்து படுக்கையில் உட்கார்ந்தாள். அவள் கால்கள் வெடவெடவென்று ஆடியது. அவள் கண்கள் விழிப்பாகவும் முழிப்பாகவுமிருந்தது.

“என்னை மன்னியுங்கள்” என்றான்.

அவன் ஆத்திரத்தை அடக்கிக்கொண்டான். அவளுக் கெதிரே ஸ்தம்பித்து நின்றான். அவளுக்கும் அதிக நடுக்க மேற்பட்டுவிட்டது.

அவன் உட்கார்ந்து தலையைப்பிடித்துக்கொண்டு “நான் என்ன வேதனீப் படுகிறேன் தெரியுமா? நான் அதன் பாதானத்திற்குப் போய்விட்டேன். எனக்கு புத்தியேசெட்டு விட்டது” என்றான்.

“நானென்ன வாழ்கிறேனே? நான் படும் அவதியை கடவுளோதான் அறியவேண்டும்” என்றான் யூவியா.

“நீ ஆறுமாதமாக எனக்கு மனைவியாகயிருக்கிறோம். உன்னுடைய இருதயத்தில் சிறிதளவுகூட என்மீது காத வில்லை. அதற்கு நம்பிக்கையுமில்லை. நம்பிக்கைக்கு வழியு மில்லை. இப்படியிருக்கும்பொழுது நீ ஏன் என்னை மனம் செய்துகொண்டாய்? ... ஏன்? எந்த பைசாசம் உன்னை என்மீது தினித்தது? நீ என்னதான் நினைத்துக்கொண்டிருக்கிறோம்? உனக்கு ஆகவேண்டியதுதானென்ன? என்று மடமட வென்று பேசினேன்.

அவன் தன்னை எங்கு கொல்லப்போகின்றனாலே என்ற திகிலால் அவள் ஈடுநடுங்கி உட்கார்ந்திருந்தாள்.

அவன் “மீண்டும் உண்மையிலேயே என்னை விரும்புகிறோ? சத்தியமாகச் சொல் – என்னை நீ நேசிக்கிறோ? இல்லவே இல்லை... பின் என்ன? சொல் பின் என்ன?... ஒபாழான பணத்திற்கல்லவா? பணம்... ஆம்! பணம்...”

“நான் சத்தியமாகச் சொல்லுகிறேன் அதற்கல்ல” என்று கதறி அழுதாள். அவள் முதல் தடவையாக அழுததை அப்பொழுதுதான் அவன் பார்த்தான். “நான் கடவுள்மீது ஆணையிட்டுச் சொல்கிறேன். அதற்கல்ல” என்று மீண்டும் சொன்னான்.

“நான் தங்கள் பணத்தைப் பற்றி நினைத்ததே கிடையாது, எனக்கு பணமே வேண்டாம். நான் தங்களை மறுதலித்ததை - நான் தவறு செய்ததாக உணர்ந்தேன். நான் தங்கள் வாழ்வையும் என் வாழ்வையும் பாழ்படுத்திக்கொள்வதாக உணர்ந்தேன். நான் எனது தவறுக்காக இப்பொழுது வருந்துகிறேன். நான் சொல்லமுடியாத வேதனையால் வருந்துகிறேன்” என்றார்கள்.

அவனுக்கு ஆத்திரமும் அழுகையும் அதிகமாகிவிட்டது. அவனே அவனை அதிகமாக வைத்துவிட்டதாக உணர்ந்தான். அவனுக்கு இன்னது செய்வதென்று வழிதெரியாமல் அவனுக்கு பக்கத்தில் கம்பளத்தில் உட்கார்ந்து ‘சரி சரி’ என்று மெதுவாக தாஜா செய்தான்.

“ஊன் பைத்தியம் பிடித்ததுபோல் உண்ணைக் காதலித்ததால் இவ்வாறு உண்ணை வைய நேரிட்டது” என்று சொல்லி திடீரென அவள் கைக்கு முத்தமிட்டு அவள் காலைப் பற்றிக் கொண்டான். “ஒரு அனுப்பிரமான காதலிருந்தால்போதும் வா-என்னேடு படுத்துக்கொள், அல்லது பொய்யெனும் சொல்! பொய் சொல்வது தவறு என்று சொல்லி விடாதே...”

அவள் விம்மி விம்மி அழுதுகொண்டிருந்தாள். அவள் தான்செப்துவிட்ட, தடுக்க முடியாத தவறுக்காகத்தான், தணக்குப் பரிவும் அனுசரணையும் அரவணப்பும் கோறுகிற என்று முடிவுசெய்தான்.

அவள் தலைமுதல் கால்வரை இழுத்துப் போர்த்திக் கொண்டு படுக்கலானாள். அவனும் படுக்கைக்குச் சென்று விட்டான்.

பொழுது விடிந்தது. இருவருக்குமே குழப்பம். யாருக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை.

பகல் சாப்பாட்டுக்குமுன் பானுராவ் விடைபெற்றுக் கொள்ள வந்தான். அவளுக்கு தன் தகப்பனார் வீட்டிற்குப் போகவேண்டுமென்ற ஆவும் அளவற்று ஏற்பட்டது. கல்யாண வாழ்க்கைக்குப்பின், இந்த குழப்பமான சம்பவங்களால் அவள் வதோ தவறு செய்துவிட்டோம் என்ற உணர்விலை, முதல் தடவையாக — தடுக்க முடியாத அளவுக்கு தந்தையின் வீட்டிற்குப் போகும் ஆர்வம் அதிகரி த்தது. பகல் வேளை சாப்பாட்டின் போது அவள் பானுராவோடு — தந்தையின் வீட்டுக்குப்போய் அங்கு இரண்டு மூன்று வாரங்கள் தங்கியிருந்து வருவதென்று முடிவு செய்தாள்.

* * *

அவள் பானுராவோடு முதல் வகுப்பு வண்டியில் பிரயாணமானாள்.

“பிட்டர்ஸ்பர்க் எனக்கு திருப்தியே யளிக்கவில்லை. அங்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால் எதுவும் சூறிப்பாக நடந்தேறுவதில்லை.” என்று பெருமூச்சோடு பானுராவ் சொன்னான். “ஆம் என் அருமை யூவியா... நான் ஜில்லாபோர்டு, மாகாண சபை, மாகாண நிர்வாக மந்திரி, நீதிபதி, முதலிய பதவிகளை வகித்திருக்கிறேன். நான் என் தேசத்திற்கு நல்ல சேவையும் செய்துவிட்டேன். என்னுடைய நடத்தையில் ஏதேனும் பெண்களிடத்தில் தவறி நடந்திருந்தாலும் நடந்திருப்பேனே தவிர ரஸ்ய சர்க்கார் விஷயத்தில் அனுப்பிச்சானங்கூட நான் தவறியது கிடையாது. நான் அதில் மிக நேர்மையானவன். போன்ற போகிறது... எதற்காக நீ இவ்வளவு சீக்கிச்சாக உன் தந்தையைப் பார்க்கப் போகிறோ?”

“அதுவா என் கணவரோடு கொஞ்சம் மனத்தாங்கல்”

“ஆமாம்—அவன் ஒரு தினுச. எல்லா லப்தேவ்களும் அப்படித்தான். உன் கணவர் ரொம்ப சரியான பேர்லுழி. அவர் தவறவே மாட்டார். அவருடைய சகோதரன் பியோடர் இருக்கிறுகின்ற அவன் அசல் முட்டாள்” என்று சொல்லி மேலும் ‘வேறு யாரையேனும் நீ...’ என்றார்.

“நீங்கள் சொல்வது எனக்குப் புரியவில்லை” என்றார்.

அவர்களின் இரவு சாப்பாடு 10 மணிக்கு முடிந்தது. அப்பொழுது வண்டி ஒருசந்திப்பை விட்டுப் புறப்பட்டதும் அவன் அவள் பக்கத்தில் உட்கார்ந்து “நான் உதாரணத் திற்காகச் சொல்கிறேன் நீ நல்ல வெள்ளரிப்பின்சு. புது மணமும், பசுமையும் இன்னமும் வீசுகிறது. காலப்போக்கில் நீ வளர்ந்து பொருப்போடு நடந்து கொள்வாய்... நம் முடைய பயணம் ஜூந்து வருஷங்களுக்கும்பன்பு நிகழ்ந்திருந்தால்...” என்று சொல்லி பெருமூச்சுவிட்டு அவளைப் பக்கத் திலைனத்து உட்கார்ந்தான்.

‘உங்களுக்குப் பைத்தியம்போலும்’ என்று சொல்லி வெட்கத்தால் நாணினாள்—கைகளும் கால்களும் ஜில்லிட்டு விட்டன.

“பானுராவ் விடுங்கள்” என்றார்கள்.

“என்னபயம்? எதற்காக பயப்படுகிறோம்? உனக்கு...” என்றார்கள்.

அவன் அவ்வாறு பேசிக்கொண்டே அவளை அனைத்து சன்னங்களில் முத்தமிட்டான். பின் உதடுகளில்..... முத்தமிட்டான். அவருக்கேற்பட்டிருந்த கலவரம் நீங்கி அவன் புன்முறுவல் பூத்தாள்... அவன் மீண்டும் அவளை முத்தமிட்டான்.

“துருக்கி பாதுஷா அவனது கட்டிளம் மனைவிகளை வரிசையாகப் பார்த்துவரும்பொழுது அவர்கள் ஒவ்வொரு வரையும் முத்தமிட்டு “நான் தங்களுக்கு அளிக்கக்கூடிய அமிர்தம் அவ்வளவே” என்றார்கள். அதனையேதான் நான் உனக்கும் சொல்ல விரும்புகிறேன் என்றார்கள்.

இத்தனையும் அவன் முட்டாள்தனமானதென்று உணர்ந்தாலும் அவருக்கு அது திருப்தியேயளித்தது.

அவன் தன் பெட்டியிலிருந்த மிட்டாய் பொட்டணத்தைப் பிரித்து அவன்மீது மிட்டாய்களை ஒன்று, இரண்டு, மூன்று என்ற வீசீ விளையாடினார்கள். கடைசிபாக அவன் அப்படியே மிட்டாய்களைக் கொடுத்தாள்... ‘எனக்கு மிட்டாய்கள் எதற்கு?’ என்றார்கள். ஆனால் அத்தனை மிட்டாய்களையும் தின்றுவிட்டு—மிட்டாய் பெட்டியையும் எடுத்துத் தன் பெட்டிக்குள் வைத்துக்கொண்டுவிட்டான். ஏனெனில் அதிலுள்ள படம் அவனுக்கு அவ்வளவு சம்மியமாக யிருந்தது.

அவர்கள் இரவரும் உல்லாச யாத்திரையில் உறங்கி— விடியற்காலம் விழித்தெழுந்தனர். மறுநாள்காலை அவன் தன் சொந்த நகரத்திற்குப் போகும்போது குதிரை வண்டியில் சவாரி செய்தாள். தெருக்கலொல்லாம் விரிச்சோவென்று காணப்பட்டது. வீடுகளொல்லாம் சிறுசாகத்தோன்றியது. எங்கும் பனி இருந்தது. வழியில் ஒரு பிரேத ஊர்வலம் வந்தது. அது ஏதோ நல்ல சகுனம் என்று நம்பி உற்சாக மாகப்போனார்கள்.

நினு யிருந்த வீட்டில் வல விளம்பரம் ஒட்டப்பட்டிருந்தது.

அவன் தன் வீடுசேர்ந்து—மேல்மெத்தைக்குச்சென்ற தும் லப்தேவோடு அவனுக்கேற்பட்ட முதல் சந்திப்பின் காலல் நிகழ்ச்சிகள் பளிச்சென்று தோன்றின. அதற்குள் அவளின் தந்தை எதிரேவரவும் அவன் அவரை அணைத்து அன்புதெரிவித்தாள். டாக்டருக்கும் அளவற்ற மகிழ்ச்சி ஏற்பட்டது. அவனும் அங்கு நீண்டநாள் ஈஸ்டர்வரைத் தங்கப்போவதாகத் தெரிவித்தான்.

பகல் சாப்பாட்டுக்குப்பின் டாக்டர் கீழ்க்கண்டவாறு பேசிக்கொண்டிருந்தார்.

“எனக்கோ வயதாகவிட்டது. எனக்குத்தேவை எதுவு மில்லை. ஆனால் என்னைப்போட்டு தொந்திரவு செய்கிறார்களோ அதுதான் சஷ்டமாயிருங்கிறது. நினுவுக்காக நான் கவலைப்பட்டது போதாதென்று அவன் குழந்தைகளை வேறு என்னிடம் பொருப்புகட்டினிட்டார்களே! பானுராவுக்கு குழந்தைகளைப்பற்றிய கவலையே இல்லை. அவன் இருந்தாறு ரூபிள் வாங்கிக்கொண்டுபோனான். அந்தப்பணமும் திரும்பி வரவேயில்லை. என்னை மாஸ்கோவுக்கு அழைத்துப்போய் அங்கேயுள்ள பைத்தியக்கார விடுதியில் சேர்த்துவிடு. எனக்கு பைத்தியம் பிடித்துவிடும். எனக்கு உண்மையிலும் சத்தியத்திலும் நம்பிக்கையிருக்கிறது.”

டாக்டர், யூவியாவின் கணவனைக் கடிந்துரைத்தார். ஏனெனில் மஜிவாக விற்பனைக்குவரும் வீடுகளை அவின் வாங்காமல் அரட்டைசெய்கிறானே என்பதற்காகத்தான்.

யூவியாவுக்கு அவன் வீடும் நகரமும் உற்சாகமாகக் காணப்படவில்லை. அவன் மாலைப் பிரார்த்தனைக்காக நன்கு உடுத்திக்கொண்டு மாதா கோவிலுச்சுப்போனான். அங்கிருந்தோர் அத்தனைப்பெரும் ஏழை எளியவர்கள். ஆனாலும் அவர்களில் எவருமே இவளின் சிங்கார உடையை கவனிக்க வில்லை. அவனுக்கு மாதாகோவிலே புது மாதிரியாகக்காணப் பட்டது. முன் காலங்களில் அவனுக்குப் பிரார்த்தனை

இனபழும், ஆறுதலும் அளித்தன. ஆனால் இப்பொழுதோ பிரார்த்தனை எப்பொழுது முடியும் அப்பொழுதே வெளி யேறலாமென்ற எண்ணம் வீரிட்டெழுந்தது. அவள் வெளியே வந்தாலோ பிச்சைக்காரர்களுக்கு தர்மம்செய்ய செப்புக்காசுகள் இல்லையே—ரூபிள்களாகவல்லவா இருக்கின்றன என்ற எண்ணம் வேறு ஏற்பட்டது.

அவள் முன்னேரத்திலேயே படுக்கைக்குச் சென்றாள். ஆனால் தூக்கம்வர நின்டாகேமானது. அவள் காலையில் கண்ட சவ ஊர்வலத்தைக் கணக்கண்டாள். அந்த சவம் அங்குமின்குமாடி உயிர்ப்பெற்றெழுந்துவந்து கதவைத் தட்டுவதாக உணர்ந்தாள். அவள் வெலவெலத்து விழித் தெழுந்தாள். அப்பொழுது யாரோ கதவைத் தட்டும் சப்தழும் கேட்டது. வேலைக்காரன் கதவைத்திறக்க கீழே விரைந்து ஓடினான். டாக்டரும் இருமிக்கொண்டு விழித்துக் கொண்டான்.

“அம்மா” என்று வெளியிலிருந்து சப்தம் வந்தது.

“யாரது” என்றாள் யுவியா.

“உங்களுக்குத் தந்தியொன்று வந்திருக்கிறது” என்று பதில் வந்தது.

யுவியா மெழுசுவர்த்தி விளக்கை ஏற்றிக்கொண்டு மெத்தையிலிருந்து கீழ்மீ இறங்கினாள். வேலைக்காரனுக்குப் பின் டாக்டரும் ஒரு மெழுசுவர்த்தி வெளிச்சத்தோடு நின்றுகொண்டிருந்தார்.

யுவியா தந்தியை வாங்கி பிரித்துப்பார்த்தாள். அதில் “நாங்கள் உன் ஆரோக்கியத்திற்காக சோமபானம் அரூந்து கிடௌம் — யார்ட்சேவ், கோஸ்டியா” என்று எழுதப்பட்டிருந்தது.

“என்ன முட்டாள்கள்” என்று சொல்லி வாய்விட்டு கிரித்தாள்! அவள் மனம் மகிழ்ச்சியடைந்தது.

அவள் மீண்டும் அறைக்குப்போய் — முகம் கை கால் களைக் கழுவிக்கொண்டு — விடிய விடிய, அவள் உட்கார்ந்து

சாமான்களையெல்லாம் எடுத்து பிரயாணத்திற்காக ஆடுக்கிக் கொண்டிருந்தாள். பிறபகலில் மாஸ்கோவுக்குப் பயணமானான்.

* * *

லப்தேதவ்கள் ‘பரிசுத்த வார’த்தின்போது கலா நிகழ்ச்சியைக் காணச் சென்றார்கள். அவர்களோடு கோஸ்டியா உள்பட குடும்பமே சென்றிருந்தது. அவர்கள் அஜைவரும் மாஸ்கோ உடையில் அலங்காரமாகக் காணப்பட்டார்கள்.

லப்தேவ் வழக்கமாக வருஷாவருஷம் கலீ நிகழ்ச்சிக்கு செல்வதுண்டு. லப்தேவுக்கு சித்திரக்கலையில் தனி ஆர்வ மிருந்தது. அவன் சிற்சில சமயம், ஒய்வு நேரங்களில் சித்திரம் வரைவதுண்டு. லப்தேவுக்கு பழைய அழுர்வப் பொருள்களின்மீதும் விருப்பமிருந்தது. அவன் கடைக் காரன் கேட்கும் எந்த விலை கொடுத்தும் பழைய அழுர்வப் பொருள்களை வாங்குவான். ஆனால் வாங்கிப்பிற்பாடு அவை களொல்லாம் வீட்டில் எங்காவது ஒரு மூலையில் தூங்கும்.

அவன் அதிக விலை கொடுத்து வாங்கும் சாமான்கள் அநேசமாக அழுகாக இல்லாமற்போய்விடும். அப்படி யிருந்தும் லப்தேவ் தன்னை — கலாஞ்சனத்தில் சிறந்தவ ணன்று கருதிக்கொண்டிருந்தான்.

வீட்டில் பெரிய பெரிய சித்திரங்கள் தொங்கும். அதில் நல்லவைகள் ஒழுங்காக மாட்டப்பட்டிருக்காது.

யுவியா பெருமித ஆர்வத்தோடு கலீ நிகழ்ச்சிகளை கவனித்துவந்தாள். அதைக்கண்ட அவள் கணவன் ‘கிள்கின் எப்பொழுதும் இதுமாதிரியேதான் ஒரு வனுந்தரத்தைச் சித்தரித்துக் காட்டுகிறேன்..... ஆனால் பனிக் காக்கி இது மாதிரி வானத்திலிருப்பதில்லை..... அந்தப் பையனுடைய இடது கரம் வலது காத்தைவிட குட்டையாகயிருக்கிறது’ என்று விமர்சனம் செய்தான்.

இறதியாக அனைவரும் அலுத்து வீட்டுக்குப் புறப் படும் தருவாயில் யூவியா ஒரு நில ஓவியத்தைக்கண்டு அதிலேயே லயித்து நின்றிருந்தாள். அந்தக்காட்சி அந்திப் பொழுதைக் குறிப்பதாகும். அவ் ஓவியத்தில் ஒரு நீரோடையும், ஒரு மரப் பாலமும், பக்கத்திலே வயல்களும், தூரத்திலே ஒரு புகைப் போக்கியும் காணப்பட்டது.

யூவியா அப்படத்தில் கண்ட காட்சியைத் தான் அனுபவித்ததாகவே கருதினான். “அது எவ்வளவு அழுர்வமாக தீட்டப்பட்டிருக்கிறது” என்று வாய்விட்டுக் கூறினான். “அலோஹா—பார்த்தீர்களா! எவ்வளது சாந்தி நிலவுகிறது” என்றான்.

அந்த நில ஓவியம், தன்னை என் முழுதும் கவர்ந்திருக்கிறதென்பதற்கான காரணங்களைச் சொல்லவானான். ஆனால் அவள் சொன்னதை அவள் கணவனே அன்றி கோஸ்டியாவோ உணர்ந்தார்களில்லை. அவள் எந்த அளவுக்கு அதனை சித்தானோ அந்த அளவுக்கு இல்லாவிட்டாலும், மற்றவர்கள் அதனை ஒன்றுமே புரிந்துகொள்ளவில்லையே யென்று வேதனைப்பட்டார்கள். கடைசியாக அவள் வீடுவந்தடைந்ததும், வீட்டில் தொங்கிக்கொண்டிருந்த பெரிய படங்களைப்பார்த்து “இதுமாதிரிப் படங்களை எதற்காக எழுதுகிறார்களோ” என்று பிரலாபித்தாள். அவளுக்கு அங்கிருந்த ஓவியங்களும், கலைப்பொருள்களும் பிடித்தமாக காணப்படாததோடு அவைகளைப்பற்றி அவள் கணவனும், கோஸ்டியாவும் கொண்டிருந்த சருத்துக்கள் மிக மட்ட மென்று கருதி வெறுக்கத் தலைப்பட்டார்கள்.

வாழ்வு நாளுக்குநாள் சாதாரணமாக நிகழ்ந்தேறியது.

நாடகக்கலை காலம் தீர்ந்து வேணிற்காலம் வந்தது.

ஒருநாள் லப்தேவ்கள், ஜில்லா நீதிமன்றத்திற்குச் சென்றார்கள் கோஸ்டியா அப்பொழுது சர்க்கார் தரப்பில் ஒருவனுக்காக வாதம் செய்ய சியரிக்கப்பட்டிருந்தான். அவர்கள் நீதிமன்றத்திற்குப் போகுப்பொழுதே சாட்சிகள் விசாரணை முடியுந்தருவாயிலிருந்தது. ஒரு சோல்லூர் திருட்டுக் குற்றத்திற்காவும், வீட்டைக் கொள்ளையடித்ததற்காகவு

மான இரு குற்றக்களுக்காக விசாரணைக்கு நிறுத்தப்பட்டிருந்தான். அநேக சாட்சியங்களிலிருந்து, குற்றவாளி ஷீ வீட்டின் வேலைக்காரியான லாண்டரி வைத்திருந்தவளின் வீட்டிற்கு வருவதுபோவது உண்டென்று நிருபணமாகியது. அன்றையதினத்தன்று அவன் அவள் வீட்டிற்கு வந்து அவளைப் பணம் கேட்டிருக்கிறான். ஒரு தடவை வந்து மறு தடவை வந்தபோது அவன் பீரும், ரொட்டியும் கொண்டுவர்து அவளுக்குக் கொடுத்திருக்கிறான். அவர்கள் இருவருமே குடித்து விட்டு விடியவிடிய ஆடிப்பாடு மகிழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் விடிந்து பார்த்தபொழுதுதான் வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு—மேல் தளத்திலிருந்து மூன்று ஹர்ட்டுகள், ஒரு கோட், இரண்டு துவாளைகள் திருட்டுப் போனதாக தெரியவந்திருக்கிறது. கோஸ்டியா, ‘அவள் குற்றவாளி யோடு அன்று குடித்து ஆனந்தத்திலில் கீல்யா?’ என்ற கேள்வியை கேவியாக எல்லா சாட்சிகளையும் கேட்டிருந்தான். அதிலிருந்து வண்ணுத்தியே—காலையற் போன துணிகளைத் திருடியிருக்கிறாலென்று எடுத்துக் காட்டுவதற்காகும். அவன் சாதாரண திருட்டிற்கும், வீடு புதுந்து சூறையாடுவதற்குமான பாகுபாடுகளை எடுத்துக் காட்டி—ஜூலீரிகளைக் கோபப்பார்வையோடுபார்த்து ஆத்திரம் தீடி ஆலீவசமாக பேசித்தீர்த்தான். அவன் பேசியது அத்தனையும் அங்கிருந்தவர்களுக்கு தெரிந்ததே. ஆனால் அவன் எதற்காக அந்த தெரிந்த விஷயங்களை அப்பாடி பேசுகிறுனென்று எளிதில் யாருக்குமே புரியாது. அவனுடைய நீண்ட பேச்சிலிருந்து குற்றவாளி விடுதலை செய்யப்பட்டான். குற்றவாளியின் சிநேகத்திலே—குடித்து ஆனந்திப் பதற்காக திருடியிருக்கிறாலென்பதுதான் அவனது வாதமாகும். குற்றவாளிக்கு விடுதலை தீர்ப்பு கிடைத்ததுமே யூலியா கோஸ்டியாவைப் பார்த்து தலையை யசைத்தாள். பின் அவனேடு கைகுலுக்கினான்.

லப்தேவ்கள், சோகோஸ்னிக் கிருமத்திற்கு மே மாதத்தில் குடிபோனார்கள். யூலியா கர்ப்பமுற்றிருந்தாள்.

*

*

*

*

வருஷம் ஒன்றுக்கு மேலாகியது. சோகோல்னிகியின் புல் தரையில் யூலியாவும்—யார்ட்சேவும் படுத்திருந்தனர். சிறிதுதொலைவில் கோட்சிவாயும் தலைக்கு கையை வைத்துக் கொண்டு உருண்டுகிடந்தான். நல்லகாற்று வாங்கி உலாவ வந்திருந்த அம்மூவருமே அங்கிருந்து புறப்படும் ஆறுமணி வண்டிக்குக் கிளம்பி வீட்டிற்குச்சென்று தேநீர் அருந்த காத்திருந்தார்கள்.

“தாய்மார்கள் தங்கள் குழந்தைகளிடம் விசேஷ சிறப்பை உணர்கிறார்கள். அதுவே இயற்கையின் நியதி போலும்”என்றால் யூலியா.

“ஒரு தாய் தன் குழந்தையின் அருகிலேயேயிருந்து அதனுடைய முழியையும் மூக்கையும் பார்த்த வண்ணமே அதிலேயே வித்து மணிக்கணக்கில் நிற்பாள். அவனுடைய குழந்தையை யாராவது முத்தமிட்டாளோ அந்த சிச பரம திருப்தியடையும். தாயோ தன் குழந்தையைப்பற்றியே மூச்சிலும் பேச்சிலுமிருப்பாள். இது தாய்மையிடம் உள்ள குறை. நானே இதனை உணர்கிறேன். எனினும், என்னுடைய ‘ஒலாகா’ ஒரு அலாதி. நான் பாலுட்டும் போது அவள் என்னை எப்படிப் பார்க்கிறாள்! அவள் எவ்வாறு சிரிக்கிறாள்!! அவனுக்கு எட்டுமாதந்தான் வயதாசிறது. அவனுக்கு இருக்கும் அறிவு மூன்று வயது குழந்தைக்குக்கூட இருக்காது என்று உறுதி கூறுகிறேன்”.

“சரி சரி நீ உன் கணவனை அதிகமாக நேசிக்கிறாயா? ... உன் குழந்தையையா?” என்றால் யார்ட்சேவ்.

இதைக் கேட்டதுமே யூலியாவின் தோள்கள் சுருங்கின. “எனக்கு தெரியாதில்லையோ அன்னுடைய கணவன் மீது அவ்வளவு பிரீதி எனக்கு இருந்ததில்லை. ‘ஒலாகா’ தான் உண்மையிலேயே எனது முதல் காதல். நான் லப்திதவை சாதல் திருமணம் செய்துகொள்ளவில்லை. அது தாங்கள் அறிபாததா? அந்தக்காலத்தில் நான் தந்தையின் காவலில் முட்டாளாகவும், துன்பப்பட்டவளாகவுமிருந்தேன். நான் எனது வாழ்க்கையையும் என் கணவரது வாழ்க்கையையும்

பாழ்படுத்திவிட்டதாக நினைத்தேன். ஆனால் இப்பொழுதோ வாழ்வுக்கு காதலே அவசியமில்லை. அதெல்லாம் சுத்த பைத்திபக்காரத்தனம்.” என்றார்.

“காதல் இல்லாவிட்டால்—உன்னையும் உனது கணவ னையும் சேர்த்துவைக்கும் பின்னப்பு சக்தியின் மாண்புதான் எதனால் ஏற்படுகிறது? நீ ஏன் அவனுடேயே சேர்த்து வாழ்கிறோம்” என்றார்.

“அது எனக்குத் தெரியவில்லையே...அது பழக்கத்தின் காரணமாக யிருக்கலாம். நான் அவரை மதிக்கிறேன். அவர் நீண்டநேரம் இல்லாதபோது அவர் இல்லையேயென்று உணர்கிறேன். ஆனால் அதற்கெல்லாம்—காதல்—என்று பொருளால்ல. அவர் கெட்டிக்காரர், நல்லவர். அதுவே நான் சந்தேகாதீவாழ்வு வாழ்வதற்கு போதியதாகும். அவர் நல்ல மனதுடையவர் — அன்புடையவருங்கூட.

“அலோஷா விவேகி, நல்லவன்,” என்றார் கோஸ்டியா மீண்டும் ‘அவன் விவேகி, நல்லவன், தூய உள்ளம் படைத் தவன் என்றெல்லாம் நீ நன்கு தெரிந்துகொள்வதற்கு அவனுடு இன்னும் ஒரு மூட்டை உப்பைத் தின்றுக வேண்டும்... அவன் விவேகி நல்லவன் என்பதெல்லாம் எதற்காகும்? நீ கேட்கிற அளவுக்கு அவன் பணம் கொடுப்பான். ஆனால் அவன் நற்குளேஞ்சாவத்தில் பல ஹீனமான வன் துணிந்து செயலாற்றும் திறன் படைத்தவனால்ல. அலோஷா போன்றவர்கள் சண்டைக்கு லாபக்கற்றவர்கள். ஆம் வேறு எதற்குமே லாபக்கற்றவர்கள்” என்றார்.

அப்பொழுது டிரையின் வந்து சேர்ந்தது. கடைசி வண்டி காலியாகயிருந்தது. அது அவர்களுக்கு பிடித்த மாயிருந்தது.

“தேஞ் அருந்தும் வேலை” என்றார் யூலியா. அவள் வரவர பெருத்து தாய்மை காட்சியோடு வளர்ந்தாள்.

“நாம் பேசவது எழுதுவதெல்லாம் காதல்தான். அதைத்தவிர நாம் வேறு சிந்திப்பதில்லை. ஆனால் நாம் காதவிக்கிறோமா என்பதுதான் அனுபவத்தில் இல்லை.”

“அது எவ்வளவு பெரும் தவறு”என்றான் யார்ட்சேவ், அவள் பின்னாட்டியே போகும்பொழுது.

“அதெல்லாம் ‘நான்சன்ஸ்’ அதுதான் மகிழ்ச்சியை அளிக்கிறது என்பதில்லை” என்றான் யூவியா.

அவர்களுடைய சிறிய தோட்டத்தில் அவர்கள் தேநீர் அருந்தனர். யூவியாவின் முகத்தில் தெளிவும் மகிழ்ச்சியும் காணப்பட்டதை யார்ட்சேவும் கோட்சிவாயும் கவனித்து உள்ளார் மகிழ்ந்தார்கள். அந்தத் தோட்டம் மனோரம்யமாக இருந்தது. ‘பைன்’ மரங்கள் அழகுக்கு அழகு செய்வதாகக் காட்சியளித்தன.

தேசிருக்குப்பின் யார்ட்சேவ், பியானேவில் பாடினான். கோட்சிவாயும், யூவியாவும் அதைக்கேட்டு மகிழ்ந்தார்கள்; என்றாலும் யூவியா அடிக்கடி உள்ளேபோய் குழந்தையையும், இரண்டு நாளாக சிறிது சுகவீனமாகவிருந்த விடாவையும் போய் பார்த்துவந்தாள்.

“அருமை நண்பரே, அருமை நண்பரே நீங்களெல்லாம் காதலுக்குப் புறம்பாக ஏன் ஒதுங்குகிறீர்கள்” என்று பாடினான். பின் தலையை சாய்த்துக்கொண்டு “எனக்குமட்டும் இருபத்துநான்கு மணி நேரத்தில் பதினைந்து மணி நேரம் வேலையில்லாமலிருந்தால் என் பொழுதை காதவிலேயே செலவழித்துவிடுவேன்” என்றான்.

பகல் உணவு தாழ்வாரத்தில் பரிமாறப்பட்டது. குளிர் அன்று அதிகமாகக் காணப்பட்டது. மாலைப்பொழுது ஆனதும் அவனுக்கு நடுக்கமேற்பட்டது. அவள் வேலைக்காரர்களைடு தனித்திருக்க விரும்பாததால் அவர்களுக்கு இரவு உணவும் பிராந்தியும் வழங்கினால்.

“நாம் குழந்தைகளுக்காக ஒரு நாடகம் நடிக்கவேண்டும். நம்மிடையே நடிகர்கள் இருக்கிறார்கள். தியேட்டரும் இருக்கிறது. நடிக்கக் கதைதான் இல்லை. யார்ட்சேவ் நீங்கள் ஓர் சரித்திரக்கதை எழுதுங்கள். தங்களுக்குத்தான் சரித்திரம் பிடிக்குமே” என்றான் யூவியா.

“சரி. எழுதுகிறேன்.”

அவர்கள் பிராந்தி அத்தனையும் குடித்தார்கள். மணியும் இரவு பத்துக்கு மேலாகிவிட்டது. அவர்கள் புறப்பட்டனர்.

அவர்களை வழியனுப்ப வெளிக்கதவுவரைச் சென்ற யூலியா ‘என்ன இருட்டு, வழி எப்படித்தெரியும்? குளிர் வேறு’ என்று சொல்லி, தான் இறுகப் போர்த்திக்கொண்டு உள் செல்வதற்குள் “என் கணவர் எங்கோ சிட்டாடப் போயிருக்கிறார். போய்வாருங்கள் இரவு வந்தனங்கள்” என்றார்.

யார்ட்சேவும், கோஸ்ட்யாவும் ரயில் பாதையைத் தாண்டி குருடர்களைப்போல் இருட்டில் நடந்தார்கள்.

“இருட்டில் ஒன்றும் தெரியவில்லையே—யார்ட்சேவ் ஆகாப நடசத்திரங்களைப் பார்த்தாயா? அவைகள் மூன்று பெண்ணி நாணயங்கள் மாதிரி காணப்படுகின்றன” என்றார் கோஸ்டியா. ‘ஆமாம்’ என்றார் யார்ட்சேவ் தொலைவிலிருந்து.

‘ய-ய-இருக்கிறயா! ஒன்றும் தெரியவில்லையே’ என்று கும்மாளமிட்டான் கோஸ்டியா. யார்ட்சேவ், சிட்டி அடித்துக்கொண்டு அவன் நண்பனைப் பிடித்துக்கொண்டான்.

கடைசியாக அவர்கள் சரியான பாதையை அடைந்து மொன்மாகச் சென்றார்கள். ஒருக்கால் அப்மொனத்திற்குக் காரணம் அங்கு ரஸ்ய அரசர்கள், நிலப்பிரபுக்கள் ஆகியவர்கள் சடிகாடாதலால் அந்த ஆவிகளுக்கு பயந்துபோனார்கள். அக்கருத்தை கோஸ்டியாவுக்கு யார்ட்சேவ் சொல்லநினைத்தான். ஆனால் அது பைத்தியக்காரத்தனமென நினைத்து சும்மாயிருந்துவிட்டான்.

அவர்கள் இருவரும் நகரத்தின் எல்லையையடைந்த போது அடிவானம் வெளுத்துக் காணப்பட்டது. இப்பொழுதும் அவர்கள் மொன்மாகவே நகரத்தின் குடிசைகள்—விறகுக் கடைகள்—சாப்பாட்டு விடுதிகள் வழியாக நடந்துகொண்டிருந்தார்கள்... கடைசியாக ஒரு பெரிய தெருவை வந்தடைந்தபோது ஒரு ஆத்மாவோ—ஒரு

வெளிச்சமோ காணப்படவில்லை... அவர்கள் செங்குளம் வந்தபோது பொழுது விடிந்துவிட்டது.

அலைக்ளிவிஸ்கி மடாலயத்தைக் கண்டதும் “மாஸ்கோ நகரம்—இன் நும் அதிக கஷ்டத்திற்காளாக வேண்டும்” என்றான் யார்ட்சேவ். “அது எனக்கு வன் என்று தெரிய வில்லை. நான் என்னமோ மாஸ்கோவை விரும்புகிறேன்”.

யார்ட்சேவும், கோஸ்டியாவும் மாஸ்கோவிலேயே பிறக தவர்கள். அது சிறந்த நகரம் என்பதும் அவர்கள் கருத்து. அவர்களுக்கு கிரீமியாவோ, காகலோ அவ்வளவு ரம்மிய மாகவும், சுகமாகவும், இன்பமாகவும் காணப்பட்டதில்லை. மாஸ்கோ நகரத்தில் பகல் பொழுது சீக்கிரமே இருட்டி விட்டபோதிலும்; பனியும், குளிரும் அவர்களைக்கவ்வி அவர்களுக்கே எங்கேபோவது எப்படிப்போவது என்றநிலை ஏற்படதிருந்தபோதிலும்கூட — மாஸ்கோ அவர்களுக்கு சுகமாகவே காணப்பட்டது.

அவர்கள் ஸ்டேஷனை வந்ததைந்ததும் ஒரு வாடகைக் காரை அமர்த்திக்கொண்டார்கள்.

“ஒரு சரித்திர நாடகம் எழுதப்படவேண்டியது முக்கியம். ஆனால் விப்பனை, கோடுஞேவ்களைப் பற்றியல்ல. ஆனால் யாரோவ்ஸ்லாவ், மானேமாக் ஆகியவர்கள் காலத்தைப்பற்றி எழுதப்படவேண்டும். ‘மீம’னின் ‘தன் வரலாற்றை’த் தவிர எல்லா சரித்திர நாடகங்களையும் நான் வெறுக்கிறேன். ரஷ்ய சரித்திரத்தைப் படிப்பவர்கள்—ரஷ்யர்கள் ஒவ்வொருவருமே ருசிகர வரலாறு பெற்றவர்கள் என்று உணரக்கூடும். ஆனால் தியேட்டரில் நாம் நாடகத்தை நேரில் பார்க்க நேரிட்டுவிட்டாலோ ரஷ்ய வாழ்வு படுமோசமாகவும், கேவலமாகவும், துச்சமாகவும்தான் காட்சி தருகிறது” என்றான் யார்ட்சேவ்.

நண்பர்கள் இருவரும் ‘திமிட்ரோவ்கா’ வந்து சேர்ந்ததும் பிரிந்தனர், யார்ட்சேவ் நிகிட்ஸ்கி தெருவின் தன் இல்லத்திற்குச் சென்றான். காரில் போகும் பொழுதே அரைத்துக்கத்தில், பக்கத்துக்கிராமம் தீப்பிடித்து ஏறிவது

போலவும், ஒரு வயோதிகன் ஒரு வாலிபப் பெண்ணை—தீயி விருந்து தப்புவித்து ஒரு குதிரையில் ஏற்றிச் செல்வதாக வும் கனுக்கண்டு விழித்தான்.

அவன் வீட்டின் மேல் மாடிக்குச்சென்றும் கனவு கலைய வில்லை. அப்பொழுது காலை நேரம். ஆனால் இரண்டு மெழுகு வர்த்திகள் எரிந்துகொண்டிருந்தன. போலினு சோபாவில் கருப்பு உடையோடு கையில் பத்திரிகையை வைத்தவளாய் தூங்கிக்கொண்டிருந்தான். அவள் யார்ட்சேவின் வருகைக் காக வீடிய விடிய கண்ணிழித்து அயர்ந்து தூங்குபவளாகக் காணப்பட்டாள்.

“அவள் மிக களைத்து அலுத்துப்போயிருக்கிறார்கள்” என்று அவன் எண்ணினான்.

அவளுடைய கையிலிருந்த பத்திரிகையை மிக ஜாக்கிர தையாக எடுத்துவிட்டு, அவளை நன்றாகப்போர்த்தி, மெழுகு வர்த்திகளை அணைத்துவிட்டு தன் படுக்கையறைக்குச்சென்று விட்டான். அவன் படுக்கையில் படுத்ததுமே அவனுடைய எண்ணம் அவன் கண்ட சனு காகவியையும்—அவன் எழுத வேண்டிய சரித்திர நாடகத்தையுமேதான் முன் நிறுத்தி யது...

இரண்டு நாட்களுக்குப்பிறகு, விடாவுக்கு ஏற்பட்ட வயிற்றுப்போக்கால் யூவியாவுக்கும், அவள் குழந்தைக்கும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டிருப்பதாக லப்தேவ் வந்து தெரி வித்தான். அதற்கு ஐந்தாம் நாள் விடாவும், யூவியாவும் குண்மாகவிட்டர்களென்றும், ஆனால் பச்சிளங்குமுந்தை இறந்துவிட்டதென்றும் ஒரு செய்தி வந்ததோடு, லப்தேவ் கள் சோகோவ்ஸ்கிக் லில்லத்தைவிட்டு மாஸ்கோவுக்குப் போய்விட்டர்களென்றும் தகவல் வந்துசேர்ந்தது.

* * *

லப்தேவுக்கு வீட்டில்தங்குவதென்பதுவிருப்பமில்லாத தாகிளிட்டது. அவனுடைய மனைவி, பெண் குழந்தைகளைக் கவனிக்கப்போகிறேனன்று சொல்லிக்கொண்டு—இறந்து போன தன் குழந்தையை நினைத்து அழு கோட்டியாவின்

அறைக்குச் சென்றுவிடுவதுண்டு. ஒன்பதாம் நாள் சென்றது. இருபதாம் நாள், நாற்பதாம் நாள்...சென்றது. அவன் இறந்த குழந்தைக்காக அவளுக்கு ஆறுதல் சொல்வது வேலையாகிவிட்டது. அதனால் அவன் வியாபார ஸ்தலத்திற் குப்போவதை மறந்தான். அவன் வெளிசூடுகளுக்குச் சென்று அகதிகள் பிரச்னையைக் கவனிக்கலாமென்று உற்சாகத்தோடு எண்ணினான்.

அப்பொழுது இலையுதிர்காலம். யூவியா அழுவதற்காக வெளியே சென்றுவிட்டாள். லப்தேவ் தான் எங்குபோவ தென்று தெரியாமல் சோபாவில் சோம்பி சாப்ந்து கிடக்கான். அப்போது போலினு வந்திருப்பதாக பிட்டர் தெரிவித்தான். லப்தேவிற்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. எதிர்பாராது வந்த தனது பழைய சிரேகித்தியைக் காண விரைந்தான். அவன் கடைசி முறையாக அவளை எவ்வாறு கண்டாலே, அந்த நிலையிலேயேதான், இன்றும், அன்றுகண்ட திருமேனியாக காட்சியளித்தாள்.

தன் இரு காங்சனையும் நீட்டியவாறே “போலினு! என்ன சமாசாரம் வா! உள்ளே வா!! நான் மிக மகிழ்ச்சி யடைகிறேன்” என்றான்.

போலினு அவனுக்கு வந்தனமளித்து, ஆனால் நீட்டிய அவன் கைகளை எட்சியம் செய்யாது, அவளுடைய தொப்பி யையும், கோட்டையும் சமூதாமலேயே அவனுடே அவனுடைய படிப்பறைக்குச் சென்று உட்கார்ந்தாள். “நான் உன்னேடு ஒருநிமிஷமே பேசுவந்தேன். வேறு அக்கப்போர் பேச எனக்கு நேரமில்லை. என்னைப் பார்ப்பதில் தங்களுக்கு மகிழ்ச்சியோ, மகிழ்ச்சியில்லையோ. அதில் எனக்கு அக்கரை கிடையாது. தங்களைப்போன்ற ‘லக்ஷ்மிபுத்திரர்’களுடைய புன்னணக்கையை நான் பொருட்படுத்துவதில்லை நான் இங்கு வந்ததற்குக் காரணம், நான் காலையிலிருந்து இதுவரை ஜூந்து இடங்களுக்குப் போனேன். அவர்களைல்லாம் கையை விரித்துவிட்டார்கள். பாவம். ஜூந்து மாணவர்கள், கலாசாலைக்குப் பணம் கட்டாததற்காக, கல்லூரியிலிருந்து வெளி

பேற்றப்படுவார்கள். அவர்கள் அனைவரும் மண்டுக்கங்கள், திர்முடர்கள்; ஆனால் பாவம் அவர்கள் சொல்லொன்று ஏழை கள். அவர்களுக்கு உதவுவது உன்னைப்போன்ற பணம் படைத்தவர்களின் கடமையாகும். நீங்களே நேரே சங்க கலாசாலைக்குச் செல்லுங்கள். உங்கள் கையாலேயே அந்தப் பணங்களைக் கட்டிவிடுங்கள்” என்றார்.

“மிக்க மகிழ்ச்சியோடு செய்கிறேன் போவினு.”

“இந்தாருங்கள்—பெயர்கள்” என்று சொல்லி ஒரு காகிதத்தைக் கொடுத்தாள். “நீங்கள் உடனே சொல்லுங்கள். போய்வந்தபிற்கு உங்கள் குடும்ப இன்பங்களை அனுபவிக்கலாம்” என்றார்.

அப்பொழுது அடிப்பங்கரைப் பக்கமாக ஒரு சலசலப்புச் சத்தம் வெளிவந்தது. ஒருக்கால் பூனைப் பிராண்டிக் கொண்டிருக்கலாம். டோவினு சத்தம் வந்த பக்கமாய்த் திரும்பிப்பார்த்து முகம்சிவந்தவாளாய் குதித்தெழுந்து “தங்கள் அருமைப் பத்தினி ஒட்டுக்கேட்கிறோன் என்ன அக்கரமம்” என்றார்.

ஷுவியாவை இவ்வாறு இழிவாகப்பேசியது லப்தேவுக்கு கோபமுடியது.

“அவள் இங்கிலீ. அவள் வெளியில் சென்றிருக்கிறார்” என்று சொல்லி “அவளைப்பற்றி இனிமேல் இது மாதிரிப் பேசாதே. அவள் குழந்தையை இழந்து பரிதவிக்கிறார். அவள் வெந்துயிரில் மாள்கிறார்” என்றார்.

“நீங்கள் தான் அவர்களுக்கு ஆறுதல் சொல்லவேண்டும். அவள் இன்னும் பத்துக் குழந்தைகளைப் பெற்றெடுத்து விடுவாள். குழந்தைகளைப் பொல பொலவென பெற்றுத் தள்ளுவதற்கு எந்த விவேகமும் வேண்டியதில்லை” என்றார் போவினு.

லப்தேவ் தன் திருமணத்திற்குமுன் இதுமாதிரிக்கருத்துகளைக் பண்முறை பலவகையில் கேட்டிருக்கிறார். அவனுக்கு பழைய பிரம்மச்சர்ய வாழ்வு ஞாபகத்திற்கு வந்தது.

பின் அவர்கள் இருவருமே சர்வகலாசாலைக்குப்போய் பணம் கட்டிய பிற்பாடு “நீ இப்பொழுது எங்கு செல்லப் போகிறோம்?” என்றன.

“யார்ட்சேவின் இல்லத்திற்கு.”

“நானும் உண்ணேடு வரட்டுமா?”

“அவனுடைய எழுதும் வேலையைக் கெடுப்பதற்காகவா?”

“இல்லை. அப்படி ஒன்றுமில்லை” என்று கெஞ்சுதலாக அவளை உற்று நோக்கினான்.

அவள் துக்கத்திலாழுந்தவளைப்போல் கருப்பு உடை அணிந்திருந்தாள். அவள் முகம் சோகை கொண்டவள்போல் வெளுந்து, மூக்கு நீண்டு காணப்பட்டது லப்தேவுக்கு அவ வேஷம் உடன்செல்ல விருப்பமேற்பட்டு அவளைப் பின் தொடர்ந்தான். அவள் அழகியல்ல. அமைதியுடையவருமல்ல. நன்றாக உடுத்திக்கொள்ளவும் தெரியாது. தலையையும் ஒழுங்காக வாரிக்கொள்ளவும் மாட்டாள். அவளிடம் எல்லாமே ஒழுங்கற்றிருந்தது. அப்படியிருந்தும் அவளிடம் தனக்கென ஒரு கவர்ச்சியும், அவளுக்கென ஒரு அழுத் தழும் ஏற்பட்டிருக்கிறதென்று சிந்தித்துக்கொண்டே சென்றனன்.

அவர்கள் யார்ட்சேவ் வீட்டின் பின்புரமாக வந்தார்கள். வீட்டின் கிழ் சமையல்காரி அவர்கள் இருவரையும் கண்டு ஆச்சர்யப்பட்டவளாய் புண்ணகைதலமு “உள்ளே போங்கள்” என்றார்கள்.

யார்ட்சேவ் அப்பொழுது வீட்டில் இல்லை. போலினு, தன்னை தொந்தரவு செய்யக்கூடாதென்று சொல்லிவிட்டு— பியோனைவாசிப்பதில் ஈடுபட்டாள். ஆனால் லப்தேவல் ‘ஐரோப் பாளின் தூதன்’ என்ற புத்தகத்தைப் படித்துக்கொண்டிருந்தான் அவள் இரண்டுமெனினொரு பியானே வாசிப்புக்குப்பின்— அடுப்பங்களைக்குச்சென்று சாப்பிட்டுவிட்டு தன் வேலைகளைக் கவனிக்கச் சென்றுவிட்டாள். லப்தேவு புத்தகத்தைப் புரட்டிப் புரட்டிப் பார்த்து அலுத்து— பகல் சாப்பாட்டிற்கு நேரமாகிவிட்டதேயென்று உட்கார்ந்திருந்தான்.

அப்பொழுது “ஹலோ ஹலோ” வென்ற குதுகலத் தோடு புதிய அழகிய கோட்டையணிந்த யார்ட்சேவ் பிர வேசித்தான்.

நண்பர்கள் இருவரும் பகல்லணவு அருந்தினர். லப் தேவ் சோபானில் அமர்ந்தான். யார்ட்சேவ் அவனருகில் உட்கார்ந்து குடித்துத் தீர்த்தான். அன்று அந்திப்பொழுது வந்தது.

“எனக்கு வயதாகிக்கொண்டிருக்கிறது. என் சகோதரி நினு இறந்தபிறகு எனக்கு சாவைப்பற்றிய எண்ணம் அதிகமேற்பட்டுவிட்டது” என்றான் லப்தேவ்.

அவர்கள் சாவைப்பற்றியும், ஆத்மாவைப்பற்றியும், மோசந் லோகத்தைப்பற்றியும் பேசினார்கள்.

“யாரும் சாவை விரும்புவதில்லை” என்றான் யார்ட்சேவ் மெதுவாக.

“எந்த தத்துவஞானமும் சாவை ஒத்துக்கொள்ள முடியாது. அது சூன்யமானது. மனிதன் வாழுத்தான் விரும்புகிறான்.”

“வாழ நீங்கள் விரும்பத்தானே செய்கிறீர்கள் யார்ட்சேவ்.”

“ஆம். நான் வாழவே விரும்புகிறேன்.”

“வாழ்வதென்பது எனக்குப் புரியாத விஷயமாக இருக்கிறது. எப்பொழுது பார்த்தாலும் என்னிடம் கலக்க மும், குழப்பமுமே மிஞ்சிநிற்கிறது தன்னம்பிக்கையில்லாத கோழைத்தனமும், பயந்தாங்கொள்ளித்தனமும் என்னிடம் விரைவி நிற்கிறது. என்னை வாழுத் தகுதியாக்கிக்கொள்ள முடியவில்லை. சிலர் ஏதோ பேசி மோசநாசம் செய்து சந்தோஷ வாழ்வு வாழ்வதாகத் தெரிகிறது. நான் ஒரு அடிமையின் பேரன். யார்ட்சேவ்! நாம் வாழ முற்படுவதற் குள் நாம் அழிந்தபோய்விடுவோம்.”

‘அப்படியல்ல’ என்று யார்ட்சேவ் சொல்லி பெருமூச்சு விட்டு “ரஷ்ய வாழ்வு எவ்வாறு பலதிறப்பட்டது என்

பதற்கு நீ சொல்வது ஒரு அத்தாட்சியாகும். ரஷ்ய வாழ்வே ஒரு மகத்தானது. அந்த வீரவெற்றிவாழ்வை நோக்கி நாம் முனைந்து நிற்கிறோம். நான் அதில் பங்குகொள்ள விரும்புகிறேன். ஒரு புது சமுதாயம் எழப்போகிறது. நீங்கள் அதை நம்புகிறீர்களோ இல்லையோ — குழந்தைகளுக்கு, குறிப்பாக பெண்களுக்குக் கற்றுக்கொடுப்பதன்பது எனக்கு மகிழ்ச்சியையே அளிக்கிறது. அவர்கள் நல்ல குழந்தைகள்.”

யார்ட்சேவ் ஏயோ னு வில் பாடினான். “நான் ரசாயனவாதி நான் ரசாயன முறையிலேயே சிந்திக்கிறேன். நான் ரசாயனவாதியாக சாகப்போகிறேன். எனக்கு ஆசை அதிகமிருக்கிறது. நான் திருப்தியில்லாமல் சாக விரும்ப வில்லை. ரசாயன வாதமட்டும் எனக்குப் போதாது. ரஷ்ய சரித்திரம், கலைஞர்கள், ஆசிரியப் பயிற்சி, சங்கீதம்... ஆகியவை பிடிக்கிறது. உன்னுடைய மனைவி என்னை ஒரு சரித்திர நாடகம் எழுதச்சொன்னார். நான் அதை எழுத விரும்புகிறேன். மூன்று நாள், இரவு பகலாக உட்கார்ந்து எழுதவேண்டுமென்று நினைக்கிறேன். என் னுடைய முனையே சிந்தித்து சிந்தித்து ஒரே குழப்பமாக யிருக்கிறது. நான் ஏதோ பிரமாதமாக பெரியவனுகவோ, ஷிசேஷ் திற னுடையவனுகவோ ஆக வேண்டுமென விரும்பவில்லை. நான் வாழுத்தான் விரும்புகிறேன். அனைவரின் மத்தியில் இருக்கத் தான் நினைக்கிறேன்... வாழ்வசிற்று, வாழ்கலை பெரிது என் நண்பனே! அனைத்தையும் முடிந்தவரை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றான் யார்ட்சேவ்.

இந்த சம்பாஷனை நடுத்திச் சூரை ஓயவில்லை. யார்ட்சேவ் தினாந்தோறும் சந்திப்பதன்று லப்தேவ் முடிவு செய்து, தினம் மாலைப்பொழுதில் வருவான். யார்ட்சேவ் வரும்வரையில் அலுப்பு சலிப்பின்றி உட்கார்ந்திருப்பான்; இரவு உணவை அங்கேயே அருந்துவான்; ஏதோ சம்பாஷனையும் நிசழும்; நடுநிசியில் பிரிந்துசெல்வான்; ஆனால் இந்நிசழ்ச்சியும் நெடுஞ்சான் நீடிக்கவில்லை.

ஒருநாள் மாலை லப்தேவ் வந்தபொழுது போவினால் யோனு வாசித்துக்கொண்டிருந்தாள். வேறு யாரும் அங்கு இல்லை. அவன் அவனை ஒரு வெறுப்புப் பார்வைப் பார்த்து “எவ்வளவு நாளாக நீங்கள் இப்படியே...” என்றார்.

அவன் புரிந்துகொள்ளாமலேல்தே ‘என்ன’ என்ற விடையைப்போட்டான்.

“நீங்கள் தினங்தோறும் இங்குவந்து யார்ட்சேவின் பிழைப்பில் மண்ணை அன்னிப் போடுகிறீர்களே! யார்ட்சேவ் என்ன விபாபாரியா? அவர் ஒரு விஞ்ஞானி; அவருடைய ஒவ்வொரு நிமிஷமும் விலையுயர்ந்தது; உங்களுக்குக் கொஞ்சமாவது மற்றவர்களுடைய சௌகர்யாசௌகர்யம் தெரிந்து நடந்துகொள்ளும் இப்பெல்பு வேண்டாமா?” என்றார்.

“நான் அவனுக்கு இடையூருக பிருப்பதாக நீ நினைத்தால் நான் வருவதை வேண்டுமானால் நிறுத்திக்கொள்கிறேன்” என்றார் சிறிது தடுமாற்றமடைந்தவனும்.

அவன் சொன்ன ஆணவயம்; அவன் பார்த்த பார்வை—அவனை அப்படியே மலைக்கச்செய்துவிட்டது. அவனுக்கு அவனிடத்தில் அப்பொழுது எந்த அனுதாப உணர்ச்சியும் கிடையாது. அவன் அவளின் பழைய காதலன். அவனே இப்பொழுது அவனை அந்த இடத்திலிருந்து—தயவு தாட்சண்யமின்றி அப்புறப்படுத்தவேண்டுமென்று கருதுகிறார்.

பாவம், அவன் சேர்ந்த முகத்தோடு, அவனோடு கையையும் குலுக்காமல், படிக்கட்டுக்கொனிட்டு இறங்கினான். இறங்கி வரும்பொழுது, அவன் ஒருக்கால் தன்னை கூப்பிட்டு அழைத்து, வருத்தம் தெரிவிக்கமாட்டாளா என்ற எண்ணும் தோன்றுமலில்லை. அவன் கடைசிப்படி இறங்கும் பொழுது, அவன் அவனுக்கு ஒரு அன்னியனுக் ஆகிவிட்டது வேதனையையே அளித்தது.

இதற்கு மூன்றாம் நாள் லப்தேவோடு பொழுதுபோக்க பார்ட்சேவ் வந்து சேர்ந்தான். அவன் சிரித்துக்கொண்டே

“நான் ஒரு செய்தி சொல்லட்டுமோ? போலினு என்னடைய விட்டிலேயே தங்க வந்துவிட்டாள்” என்று சொல்லி எப்படியோ சிறிது கலவரமடைந்தவனும் “எங்களுக்குள் காதல் கீதல் ஒன்றுமில்லை. ஆனால்... அவள் ஏதோ நிம்மதி யாக வாழ தங்க இடம், அதிலும் உடல்நிலை சரியாயில்லாத போது கொஞ்சம் ஆதாவு... அவள் என்னேடு தங்கியிருந்தால், தான் முழுதும் குணமாகிவிடவாளன்பது அவள் கருத்து. அதோடுகூட அவளுடைய செல்வாக்கால் நான் ஒரு பெரிய விஞ்ஞானியாகிவிட முடியுமென்பதும் அவள் கற்பனை. அவள் எவ்விதமாவது கற்பனை செய்துகொள்ள வேண்டும். தெற்கே ஒரு பழமிமாழி வழங்கப்படுகிறது. ‘கற்பனை ஒரு முட்டாளை சீமானுக்குகிறது என்று’ எனச் சொல்லி கிரித்தான்.

இதற்கு லப்தேவ் ஒன்றுமே பதில் பேசவில்லை. யார்ட் சேவ் இங்குமங்கும் நடமாடிக் கொண்டிருந்தான். அவன் வழக்கமாக பார்த்துக்கொண்டிருந்த படங்களைப் பார்த்து பெருமுச்சு விட்டவனும் “நன்பா! நான் தங்களைவிட மூன்றாண்டுகள் மூத்தவன். உண்மையான காதல் என்பது என்னால் நினைத்துப்பார்க்க முடியாத விஷயம். ஏதோ போலினு போன்றவர்கள் எனக்கு ஒரு வரப்பிரசாதம். எனினும் எனக்கு ஏதோ குறை தோன்றிக்கொண்டேயிருக்கிறது. மொத்தத்தில் மனி தன் உள்ளதைக் கொண்டு திருப்தியடைவதில்லை” என்றான்.

அவன் இதற்குப்பின் ஏதும் நிகழாததுபோல நிம்மதி யாக பாடிக்கொண்டிருந்தான். ஆனால் லப்தேவ் கண்ணை மூடியவனும், போலினு ஏன் யார்ட்சேவோடு வசிக்கப் போனால் என்று சிந்திக்கத் தொடங்கினான். அவளோடு தனக்குத்தான் நிரந்தரமான காதல் இல்லையே, அவளும் துணிந்து பார்ட்சேவோடு வசிக்கப்போட்விட்டாளோ என யோசித்தவனும் - தன்னுடைய காதல் உள்ளம் யூலியாவோடும் சரியாசயில்லையே என்று கினைத்து வருந்தினான்.



லப்தேவ் ஒரு ஆடும் நாற்காவியில் உட்கார்ந்து புத்தகத்தைப் பிரித்துவைத்துக் கொண்டு ஆடுக்கொண்டிருந்தான். யூலியாவும் படிப்பு அறையில் உட்கார்ந்து படித்துக் கொண்டிருந்தாள். அவர்கள் இருவரும் பேசுவதற்கு விஷயமே இல்லாதவர்களைப்போல் உட்கார்ந்து - பகல் முழுதும் மௌனம் சாதித்தார்கள். ஆனால் லப்தேவ் புத்தகத்தைகையில் வைத்தவாறே “இருவன் கண்டு காதவித்து திருமணம் செய்துகொள்கிறானா? அல்லது காணுமலே காதவிக்காமலே திருமணம் செய்துகொள்கிறானா? எப்படியானாலும் எல்லோருமே இனைந்து வாழ்கிறார்களா?” என்று சிந்தித்தான்.

ஒரு காலத்தில் அவன் காலலால் பொருமை உள்ளம் குடிகொண்டவனாக இருந்தான். அதனால் அவன் நிம்மதியில்லாமல் வேதனீயோடு காலங்கழித்தான். அந்தக்காலமெல்லாம் இப்பொழுது மலையேறிவிட்டதென உணர்ந்தான். அவன் எவ்வாறோரு-வரும் கோடையில் சீமைக்குச் செல்வதென நிம்மதியாக முடிவு செய்துகொண்டான்.

யூலியா இறந்த குழந்தையைப் பற்றியே அடிக்கடி ஒப்பாரி வைத்துக்கொண்டிருந்தாள். கோடை காலத்தில் நாடகத்திற்கோ, நடனத்திற்கோ செல்வதில்லை. கடைத் தெருவுக்கு செல்வதையோ சினெகிதர்களைப் பார்ப்பதையோ விரும்பவில்லை. அவள் சதா சர்வகாலமும், அவளுடைய படிப்பு அறையிலோ அன்றி அவள் கணவன் அறையிலோ இருக்க விரும்பினான். அவள் தனக்காக, தன் தகப்பனார்வீடில் இருந்ததைப்போல், இப்போதும் ‘செம்பு’க் காசும் செலவு செய்துகொள்வதில்லை.

கோடை காலம் இன்பாற்று கழிந்தது. சீட்டாட்டம் மாஸ்கோ முழுதுமே பிரபஸ்யமானது. வேறு, சங்கிதம், கலீ, கல்வி முதலிய நிகழ்ச்சிகள் சுவாரஸ்யமற்றதாகும். மாஸ்கோ வில் கலீ நிபுணர்கள் ஒரு சிலரே யாதலால் அவர்களைக் கொண்டே ஓயாது சங்கீதமும் நாடகமும் நடத்துவதென்பது பொதுமக்களுக்கு மிகுதியும் ரசிப்பற்ற தன்மையையும் அலுப்பையும் அளித்தது.

லப்தேவ்களுக்கு எப்படியோ ஒவ்வொரு நாளும் பொழுது போய்க்கொண்டுதான் இருந்தது. கிழ லப்தேவ் கண் தெரியாதவனுளைன். பியோடர் ஏதோ காரணம் சொல் விக்கொண்டு பண்டசாலைக்கு போவதைநிறுத்தி வீட்டிலேயே உட்கார்ந்து ஏதோ எழுதிக்கொண்டிருந்தான். பானுராவ் உத்தியோக மாற்றுதலின் காரணமாக சிவில் அங்கத்தினன் பதவியில் டிரெஸ்டன் போய்ச்சேர்ந்தான். ஆனால் அவன் வாரம் தவறுமல் பணம் கேட்பதற்காக லப்தேவ்களிடம் வருவான். கிஷ் தன் படிப்பை முடித்து - லப்தேவ் தனக்கு வேலை வாங்கிக் கொடுப்பான் என்று நட்பிக்கொண்டு ‘ஊர் வம்பு’ அளந்து கொண்டிருந்தான். இதுமாதிரி நிலையினால் தினசரி வாழ்வு ரம்யமற்றிருந்தது.

பியோடர் யாரோ வந்திருப்பதாக லப்தேவின் படிப்பு அறைக்குச் சென்று தெரிவித்தான். அவனுக்குக் கிடைத்த விசிட்டின் கார்ட்டில் ஜோசப்பினே இசோ போனு மிலான் என்று குறிப்பிட்டிருந்தது.

லப்தேவ் எழுந்து வரவேற்கச் சென்றான். ஒரு கால் மரத்துப் போயிருந்ததால் உந்தி உந்தி நடந்தான். கதவுப் பக்கத்தில் கருப்பு உடையில் நின்றுகொண்டிருந்த ஒற்றை நாட்டியானவள், மார்போடு கையைக் கட்டியவளாய் “என் குழந்தையைக் காப்பாற்றுங்கள். புண்யம் உண்டு லப்தேவ்” என்றார்கள்.

அவனுடைய வளையல்கள், பவுடர் முகம் அவளை பானு ராவின் இளா மீனவி என்ற ஞாபக மூட்டியதோடு - அவ ளோடு தான் திருமணத்திற்குமுன் விருந்துண்ட நினைவும் அவனுக்கு வராமல் போகவில்லை.

அவர் மீண்டும் பரிதாபத்தோடு “என் குழந்தையைக் காப்பாற்றுங்கள்” என்றார். அவள் முகத்தில் பரிவு ஏற்பட்டது. அதோடு “உங்களால் தான் காப்பாற்ற முடியும். என் நுடைய கையிலிருந்த மிச்ச மீதமிருந்த காசுகளையெல் லாம் செலவு செய்துகெண்டு தங்களைப் பார்க்க மாஸ்கோ வந்துவிட்டேன். என் நுடைய குழந்தைகள் பட்டினிபால் வாடுகின்றன” என்றார்கள்.

அவன் நின்ற நிலையிலேயே அவன் கால் விழுந்விது விடுபவனோப் போலிருந்தாள். அவன் கலவரமடைந்தவனுப் அவனோ அப்படியே பற்றிக்கொண்டான்.

“உட்காரு ~ உட்காரு” என்று சொல்லி உட்காரனவத் தான்.

“ரொட்டி வாங்கக் காசு கிடையாது. அவர் வேலை மாற்றுதலின் காரணமாக வேறோர் ஊருக்குப் போகப் போகிறார். அங்கு என்னைபோ, என் குழந்தைகளையோ கூட்டிக் கொண்டு போகமாட்டாராம். அவர், தாங்கள் அன்போடு அனுப்பும் பணங்களையெல்லாம் தனக்கே செலவழித்துக் கொள்கிறார். நாங்கள் என்ன செய்வோம் என்ற கவலையே அவருக்குக் கிடையாது. என் குழந்தைகளுடைய நிலை கண்ருவிபாக இருக்கிறது” என்றான்.

“கவலைப்படாதே. நான் இனி உன்னிடமே பணம் வந்துசேர ஏற்பாடு செய்கிறேன்” என்றான்.

அவன் தன் சோகத்தைத் தவிர்த்து நிம்மதியானான். “லப்தேவ் - நீங்கள் கருணை வள்ளல் நீங்கள் தான் எங்கள் குடும்பரக்ஷகர், நீங்களே என் கணவரிடம் சொல்லி என்னைக் கைவிட்டுவிடாமல் காப்பாற்றுங்கள். நான் அவரையே தெய்வம் என்று சருதுகிறேன். அவரே எனதுவாழ்க்கை க்கு உயிர்” என்றான்.

லப்தேவ் அவளிடம் நூறு ரூபினைக்கொடுத்து, தான் அவன் கணவனிடம் பேசி ஆவன செய்வதாக வாக்களித் தான். அவன், அவள் எங்கு அப்படியே தன் காவில் விழுந்துவிடுவார்களா அன்றி குய்சோ முறையோ என்று அழுதுத்திர்த்துவிடுவாரோ வென்று கடைசி வரையில் பயந்தேயிருந்தான்.

அவள் விடைபெற்றுப் போனதும், கிள்ளையும் அதற்குப்பின் கோஸ்டியாவும் அங்கு வந்துசேர்ந்தார்கள். அன்று மாலை பியோடர் வந்தான். அவன் படிப்பு அறைக்குச் சென்று ஒரு புத்தகத்தைப் பிரித்து வைத்துக்கொண்டு படிப்பில் நாட்டங்கொள்ளாமலே உட்காரந்திருந்தான். தேநீர்

அருந்துவதையே மிக நின்டானால் வேலையாக வைத்துக் கொண்டான். இதனை உணர்ந்த லப்தேவ் தன்னுடைய மனதில் ஏதோ பாராங்கல் தூக்கிவைக்கப்பட்டது மாதிரி ஒரு பளு இருப்பதாக உணர்ந்தான். பியோடரின் மௌனமே லப்தேவுக்கு கஷ்டத்தைக் கொடுத்தது.

“நான் ஒரு எழுத்தாளருக் கூகிவிட்டேன்., ரஷ்யாடு அதற்காக என்னைப் பாராட்ட வேண்டும். நான் உன்னிடம் காண்பிப்பதற்காகவே எதை முதல் முயற்சியான “ரஷ்ய உள்ளம்” என்ற கட்டுரையைக் கொண்டுவந்திருக்கிறேன். படித்துப் பாரேன். படித்து உன் கருத்தைத் தெரிவி” என்று சொல்லி தன் பையில் வைத்திருந்த கையெழுத்துப் பிரதியை எடுத்து லப்தேவிடம் கொடுத்தான் பியோடர்.

கட்டுரை தற்பெருமை ரீதியில் வழவழாவென்று எழுதப்பட்டிருந்தது. அறிவு ஞானம் படைத்தவன் அதிமானுஷ யத்தை நம்பக்கூடாதென்றும், ஆனால் அவனுடைய நம்பிக்கையின்மையை பகிரங்கமாக வெளிப்படுத்துவது சிறந்த கடமையாகாதென்றும், பிறர் நம்பிக்கைக்கு யாரும் முட்டுக் கட்டையாக யிருக்கக்கூடாதென்றும், நம்பிக்கை ஒன்றே தான், வகுக்கியத்தைப்படைய சாத்தியமாகுமென்றும், அந்த உயரிய வகுக்கியமேதான் ஜீரோப்பாவையும்—மனித வர்க்கத் தையும் உய்விக்க வேண்டுமென்றும் எழுதியிருந்தான்.

“ஜீராப்பா எதிலிருந்து காப்பாற்றப்பட வேண்டுமென்று சொல்லவில்லையே தாங்கள்” என்றான் லப்தேவ்.

“அது தானுகவே விளங்கக்கூடியது.”

“எதுவுமே விளங்கவில்லையே” என்று சொல்லிக் கொண்டே அறையில் இங்குமங்கும் உலாவினான்.

“நான் அதை புத்தக அளவில் பிரச்சரிக்க நினைக்கிறேன்.”

“அது தங்கள் சம்பந்தமானது.”

ஒரு நிமிஷம் மௌனம் நிலவியது. பியோடர் பெருமூச்சுவிட்டு “நாம் கருத்து வேற்றுமைகொள்வது மிக வருந்

தக்கடிய விஷயம். நீயும், நானும் அசல் ரஷ்யர்கள். தனிப் பண்பாடுடையவர்கள், நாகரிகமுடையவர்கள். நாம் கொரவ மான நல்ல ‘பனியா’ குடும்பத்தில் பிறந்தவர்கள். பிறர் யுத ஹூர்மன் கலப்படக்காரர்கள். அவர்கள் ரத்தமே வேறு.

“என்ன கொரவமான நல்ல குடும்பம் வந்திருக்கிறது” என்று தன் கோப உணர்ச்சியை அடக்கிக்கொண்டு “கல்ல குடும்பம். கொரவமான குடும்பம். ஆம் நிலப்பிரபுக்கள் நம் பாட்டனாரை அடித்தார்கள். சிறிய சர்க்கார் வேலைக்காரன் கூட அவர் முகத்திற்கு எதிரே காரி உழிழ்ந்தான். நமது பாட்டனார் நமது தந்தையைத் த்தார். நமது தந்தையோ நம்மையடித்தார். என்ன குடும்பகொரவும் நமக்கு வந்திருக்கிறது. நம்முடைய ரத்தத்தில் மட்டும் என்ன உயர்வு வந்து குதித்திருக்கிறதோ தெரியவில்லை. நீ இதுமாதிரி கடந்த மூன்று வருஷங்களாக பேத்திக்கொண்டிருக்கிறோம். இப்பொழுது எழுதவும் ஆரம்பித்துவிட்டாய். பார்த்தாயா—நான்—நான்...எனக்கு எந்தத் துணிவுமில்லை. எதையும் செய்ய தயக்கமே ஏற்படுகிறது. என்னைவிட எல்லாவகை யிலும் குறைவானவர்களைக் காணும்பொழுதுகூட நான் தயங்குகிறேன். கான் மடையர்களையும், அறிவிவிகளையும் கண்டு யோழிக்கிறேன். போலீஸ்காரரையும், காவற்காரரையும் கண்டு கலங்குகிறேன். அத்தனைக்கும் காரணம் என்ன? நான் சிறுகுழந்தை முதலே அடித்து உதைத்தது வளர்க்கப் பட்டவன். தாயாரோ பயந்தாங்கொள்ளியாக்கப்பட்டவள்... நம்மைப்போன்றவர்களுக்கு குழந்தைகளே இல்லாமற்போய் விட்டால் நல்லது. ஏ பரமண்டலபிதாவே! இதுபோன்ற கொடுரோமான நல்ல ‘பனியா’ குடும்பம் எங்களோடேயே அழிந்துபோகட்டும்” என்றார்.

யூவியா படிப்பறைக்குவந்து அங்கு மேஜையருகில் உட்கார்ந்து “நீங்கள் ஏதேனும் விவாதம் செய்துகொண்டிருக்கிறீர்களா என்ன? நான் ஏதேனும் தங்களுக்கு குறுக்கிடு செய்கிறேனும்?” என்றார்.

“இல்லை! இல்லை! நாங்கள் தத்துவ ரீதியில் பேசிக் கொண்டிருக்கிறோம்.” என்று சொல்லி தன் சகோதரனைப்

பார்த்து “பார் நீ நமது குடும்பத்தையே அவமானப்படுத்து கிறோம். நமது குடும்பம் எச்சாதிபதியின் குடும்பம்” என்றுன் பியோடர்.

“என்ன பெருமை வந்திருக்கிறது நமக்கு. பல வசந்தத்தைச் சம்பாதித்திருக்கலாம். ஆம்... மூனையேது. திறமையேது. தகுதி யேது. ஏதோ சந்தர்ப்ப வசத்தால் தொழில் செய்ததில் பணம் குவிந்தது. பணம் சேர்ப்பதி லாவது குறிக்கோளுண்டா? வகை தகை உண்டா? முறை உண்டா? ஒருவன் வாழ்நாள் முழுதும், உட்கார்ந்து உட்கார்ந்து அங்குள்ள குமாஸ்தாக்களையும், வாடிக்கைக்காரர்களையும் ஏமர்ந்திப் பிழைப்பதுதானே தொழில். வியாபாரமற்றவனை அடக்கி ஆள விரும்புகிறோன். வியாபாரிகள் தங்கள் குமாஸ்தாக்களைக் கூட படித்தவர்களாக வைத்துக் கொள்வதில்லை. யார் தங்களிடம் நிரந்தர அடிமைகளாக விருப்பார்களோ அவர்களேதான் தங்களுக்குத் தகுதி யானவர்களாக வைத்துக்கொள்வது. சர்வகலாசாலையில் படித்தவர்களாக உள்ளவர்களை வியாபாரிகள் ஏன் வேலைக்கு வைத்துக்கொள்ளக் கூடாது?”

“அவர்கள் இந்த வேலைக்கு லாயக்காக மாட்டார்கள்.”

“அது உண்மையேயல்ல. சுத்தப்பொய்.” என்றுன் லப்தேவ.

“நீ சொல்வது எதைப்போல் இருக்கிறது தெரியுமா? நீ எந்தக் கிணற்றிலிருந்து தண்ணீர் குடிக்கிறோ அதே கிணற்றில் எச்சல் துப்புவதைப்போல இருக்கிறது” என்றுன். மீண்டும் “நமது தொழிலே உனக்கு இழிவாக இருக்கிறது. அப்படி இருந்தும் நீ அந்த தொழில் வருமானத்தை உபயோகப்படுத்திக்கொள்ள வெட்கப்பட வில்லையே” என்றுன்.

அவன் தன் சகோதரனை கோபப் பார்வையோடு பார்த்து “நான் அந்த பாழான குடும்பத்தில் பிறக்காமலிருந்தால் நான் எவ்வளவோ நன்றாயிருப்பேன். பிறவியின்காரணத்தால் நான் தைர்யமற்ற கோழையானேன், சரி

பென்று தெரிந்தும் துணிந்து செயலாற்றும் திறனில்லை. உங்கள் தொழில் ஸ்தாபனமே என் மனித இயல்பை - பண் பாட்டை நாசம்செய்துவிட்டது. நானும் உங்கள் தொழிலின் வார்ப்படந்தானே ” என்றுன்.

இயோடர் கட்காரத்தைப் பார்த்தவனுய், விரைந்து லப்தேவுக்கு வந்தனம் சொல்லி யூவியாவை கையில் முத்த மிட்டவனுப் அங்கிருந்து பறப்பட எத்தனித்தான்.

இபோடருக்கு ஏற்பட்ட குழப்பத்தால் படிப்பறையிலிருந்து - எப்பக்கமாகப் புதுந்து வெளிவருவது என்று தட்டுக்கெட்டுவிட்டது. அவன் திகைத்தவனுய் “வழி எப் பக்கமிருக்கிறது. எனக்கு ஏதோ சளைப்பாக இருக்கிறது. குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் கொடுத்தால் நலம்” என்றுன்.

லப்தேவுக்கு கடந்த மூன்றுண்டுகளாக மறைந்துகிடந்த சீகாதர வாஞ்சல பரிதாபமான நிலையில் உதயமாயின. அவன் சாப்பட்டு அறைக்கு விரைந்தோடி-அங்கு கிடந்த பீர் ஜாடியைடுத்து அதில் தண்ணீரை நிரப்பிக்கொண்டு வந்து கொடுத்தான். இயோடர் தண்ணீரைக் குடித்த வேகத் தில் நாக்கை கடித்துக்கொண்டு - தண்ணீரால் சட்டையையும் கோட்டையும் நலைத்துக்கொண்டவனுய் கண்ணீரை உதிர்க்கலானுன். தன் சகோதரன் அழுவதைக்கண்ட லப் தேவுக்கு இன்னது செய்வதென்று தெரியாது தனித்தான். ஆனால் யூவியாவும் வேலைக்காரியும் அவனுடைய நலைந்த கோட்டையும் சட்டையையும் கழற்றி மெத்தையில் சற்று படுக்கலைத்தார்கள். அப்பொழுது யூவியா இயோடரிடம் “ஒன்றுமில்லை. கொஞ்சம் படபடப்பு. அதற்குக் காரணம் நரம்புக் கோளாறு” என்று ஆறுதல் கூறினார்.

“ பெண்ணே ! நான் எவ்வளவு தூர்ப்பாக்கியமானவன். நிம்மதியற்றவன். சந்தோஷமற்றவன்... ஆனால் நான் இது வரை மறைத்து வைத்திருந்தேன்... ” என்று சொல்லி அவள் கழுத்தில் கையைப் போட்டவாறு மெதுவான குரவில் “ ஒவ்வொரு நாள் இரவும், நான் எனது தங்கை நினைவைப் பார்க்கிறேன். அவள் வந்து எனது படுக்கையின் பக்கத்தில் உட்காருகிறேன்... ”

ஒரு மணி நேரத்திற்குப் பின் அவன் தன் நூடைய கம்பளக் கோட்டை அணிந்து கொண்டான். அப்பொழுது வேலைக்காரியைப் பார்க்க அவனுக்கே வெட்கமாக இருந்தது. லப்தேவ் அவனை அவன் வீட்டிற்கு அழைத்துப்போனான். போகும்பொழுதே “நானோப் பகல்உணவு அருந்த வீட்டிற்கு வரவும்” என்றுகூறி “நாம் ஈஸ்டரில் வெளிநாடு செல்லோம். அவசியம் தங்களுக்கு ஒரு மாறுதல் வேண்டும். இல்லா விட்டால் தாங்கள் பினிபால் பிடிக்கப்பட்டுவிடுவீர்கள்” என்றான்.

லப்தேவ் திரும்ப தன் வீடு வந்தடைந்ததும் தன் மனைவி நிலைகுலைக்கு வியாதியுற்றவனைப் போவிருந்ததைக் கண்டான். பியோட்ரோடு நிகழ்ந்த நிசழ்ச்சிகள் அவனை நிலைகுலையச் செய்தது. அவள் படுக்கையில் புரண்டு புரண்டு படுத்து கையையும் காலையும் உதறிக் கொண்டிருந்தாள். அவனுடைய கண்கள் பெரிதாக பயங்கரமானதாகியது.

“பிராணேசரே, தான் கள் இங்கேயே இருங்கள். எழுந்து போய்விடாதீர்கள்” என்று கணவனைப் பற்றிக் கொண்டு சொல்லவானாள். “நான் ஏன் பிரார்த்தனைகள் செய்வதை நிறுத்திவிட்டேன். அலோஹா! சொல்லுங்கள். என் நூடைய நம்பிக்கையெல்லாம் எங்கே போயின? ஏன் மதத் தைப்பற்றி என்னிடம் பேசுகிறீர்கள்? நீங்கள் என் நூடைய நம்பிக்கையைத் தகர்த்தெறிந்து விட்மர்கள். நீங்களும் உங்கள் சிநேகிதர்களும்தான் இதற்குக் காரணம்... நான் இப்பொழுதுதான் பிரார்த்தனை செய்வதில்லையே!” என்றாள்.

அவன் அவனை தேற்றிப்பார்த்தான். அவனுக்கு சூடாக தேநீர் கொடுத்தான். ஆனாலும் அவள் நிலைமை சரியாக வில்லை. கடைசியாக பொழுது விடியுந்தருவாயில் அவள் அயர்ந்து தூங்கலானாள். லப்தேவ் அவள் பக்கத்திலேயே கையைப் பற்றிக்கொண்டு உட்கார்ந்திருந்தான். அவனும் தூங்கவேயில்லை. அதற்கு மறுநாள் அவன் ஒன்றும் புரியாத வனுக, எந்தவித சிந்தனையையும் செய்ய சக்தியற்றவனுக இங்குமங்கும் உலாவிக்கொண்டிருந்தான்.

பியோடரின் மீணுக்லீ சரியில்லையென டாக்டர் கருதி ஸர். லப்தேவுக்கு தன்னுடைய தந்தையின் வீடும், வியாபார நிலையமும் சுடுகாடுமாதிரி வெறுப்பையளித்தன. அவனுடைய மனைவி, அவனை தகப்பனார் வீட்டிற்கும், வியாபார நிலையத்திற்கும் தினசரி போய்வரவேண்டுமென வற்புறுத்தி கூறினார். அவன் அதற்கு எவ்வித பதிலும் சொல்லவில்லை.

ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை யூவியாவே பாட்சிட்ஸ்கி தெருவிற்குப் போனார். அங்கு கிழ பியோடர் ஆடாது அசையாது கண் பார்வையற்ற நிலையில் - முதல் தடவையாக தனக்கு வரவேற்பு நடந்த அந்த பெரிய அறையிலேயே இருக்கக் கண்டாள்.

“நான் தான் தங்கள் மருமகள் - தங்களைப் பார்க்க வந்திருக்கிறேன்” என்று அருகேநருங்கி கிழ பியோடரிடம் சொன்னார்.

அவர் பெருமூச்சுவிட்டு ஆச்சர்யப்பட்டார். அவனுக்கு அவரின் ஏசாந்தத்தில் ஒரு பரிவு ஏற்பட்டு அவரது கை களில் முத்தமிட்டாள். அவரும் அவனுக்கு சிலுவைக் குறியிட்டு “வந்தனங்கள். நான் எதையும் பார்க்க சக்தியற்ற வனுகிவிட்டேன். மனிதர்களைத் தெரிந்துகொள்ள முடிய வில்லை. ஜுன்னல் வெளிச்சம், நெருப்பு போன்றவைகள் ஏதோ தெரிகிறது. நான் கண்ணிழுந்து மோசமாகிக்கொண்டு வருகிறேன். ஐயோ! பியோடர் உடல் நலமற்றிருக்கிறான். அவனுக்கென்ன ஜாரமா? சளியா? நான் ஒருதடவைகூட என் வாழ்க்கையிலே டாக்டர்களிடம் மருந்து சாப்பிட்ட தில்லை... எதுவும் உடையவன் இல்லாவிட்டால் ஒரு முழங்கட்டை. இப்பொழுது எனக்கோ, வீடு போ போ, காடு வரவா என்று ஆகிவிட்டது. பியோடருக்கோ உடல்க்லீ சரியில்லை. எல்லாம் எப்படியோ வீணுகப் போய்க்கொண்டிருக்கின்றன” என்று வழக்கமான தந்பெருமை ரீதியில் பேசி ஸர்.

அப்பொழுது வேலையாட்கள் அவசரதுவசரமாக உணவு பரிமாறினார்கள். மேஜைமீது மீன் உணவும், ஜாழும், கரியும்,

பத்து பாட்டில்கள் தீராக்கூறசமும் பரிமாறப்பட்டிருந்தது. வயோதிகர் அவளை உணவுருந்தக் கோறினார். அதற்கு அவள் “மன்னியுங்கள். நான் நாளை வந்து சாபபிடுகிறேன்; வரும்போது தங்கள் பேரக் குழந்தைகளான சாஷாவையும், விடாவையும் உடன் அழைத்து வருகிறேன். அவர்களை விட்டுவிட்டு வந்தது என்னமோபோல் இருக்கின்றது” என்றார்.

“ஓ! அவர்களை அழைத்து வந்துவிடாதே. அவர்கள் சட்டரீதியானவர்கள்ல. அவர்கள் வேண்டவேவேண்டாம்” என்றார்.

“என்? எப்படி சட்டரீதியானவர்கள்ல? அவர்கள் தாயும் தந்தையும் திருமணம் செய்துகொண்டவர்கள் தானே”

“என்னுடைய அனுமதி ஏது? நான் அவர்களை ஆசிரவதிக்கவில்லையே. அவர்கள் வரடையே வேண்டாம்”

“நீங்கள் பேசுவது ரொம்ப ஆச்சர்யமாக யிருக்கிறது”

“குழந்தைகள் பெற்றேர்களை மதிக்கவேண்டும்-அவர்களுக்கு பயந்தும் நடக்கவேண்டும் என்று வேதாகம நூல் முறையிடவில்லையா?”

“அப்படி சொல்லியிருப்பதாக எனக்குத் தெரியவில்லையே. நாம் நம்முடைய விரோதிகளையும் மன்னிக்கவேண்டும் என்றல்லவா வேதாகம நூல் கூறுகிறது”

“வியாபார விழபத்தில் மன்னிப்பதென்பது கிடையாது. ஒவ்வொருவரையும் மன்னித்துவிடுவதென வைத்துக் கொண்டால் நம்முடைய வியாபாரமே மூன்று வருஷத்தில் நிர்மூலமாகிவிடும்”

“ஒருவரை-என்-பாபியாக இருந்தாலும் மன்னித்துவிடுவதென்பதும்; அன்புமொழி அவரிடம் பேசுவதென்பதும் - தொழில் முறையைவிட - செல்வ சம்பத்தைவிட மிக உயர்ந்ததாகும்” என்றார்.

ஆவியா, தன்னுல் முடிந்த அளவு வயோதிகருக்கு

சமாதானம் சொல்லிக் குழந்தைள்மீது அன்பு ஏற்படச் செய்தாள்.

“மாமாவே! தாங்களோ நல்லகதிக்குப் போகவேண்டிய நிலைக்கு வந்துவிட்டார்கள். ஆண்டவன் தங்களை, நீங்கள் எப்படி திறமையாக வியாபாரம் செய்தீர்கள், எவ்வளவு சொத்தைத் திரட்டின்கள் என்று கேட்கமாட்டார். ஆனால் நீங்கள் மற்றவர்களிடத்தில், ஏழை எளியவர்கள் - இயலாத வர்களிடத்தில், வேலைக்காரர்கள், ஊழியர்களிடத்தில் பெருந் தகையோடு நடந்துகொண்டார்களாவன் ருதானே கேட்பார்” என்றாள்.

அதற்கு, “எனக்கு ஊழிபம் செய்பவர்களை நான் ரட்சிக்சத்தான் செய்கிறேன். அவர்களை எனக்காகவும் ஆண்டவனிடம் பிரார்த்திக்கவும் செய்திருக்கிறேன்.” என்று சொல்லி, யூவியாவின் வாதத்திற்கு ஒரளவு இனங்கி “நல்லது. நானோ எனது பேரக்குழந்தைகளைக் கொண்டுவா அவர்களுக்காக வெகுமதியாக நான் ஏதேனும் வாங்கி வைக்கிறேன்” என்றான்.

வயோதிகருடைய சட்டைமேல்லாம் சுருட்டு சாம்பல் தாராளமாகப் படிந்திருந்தது. சாப்பாட்டிற்கு விரிக்கப் பட்டிருந்த துணிகளோ ஒரே சேப்புவாடையடித்தது. உணவுவகைகளோ பாதி வெந்தும் வேகாததுமாக இருந்தது. வீடே மொத்தத்தில் ஒரு ஒழுங்குமுறையில்லாது கரணப்பட்டது. வேலைக்காரர்களோ ‘தடார்’ ‘புடார்’ என்று ஆடம்பரப்படுத்திக்கொண்டிருந்தார்கள். இத்தனையும் கவனித்த யூவியா தன்னையும், தன் கணவனையும் நினைத்து வெட்கப்பட்டாள்.

அவள் வயோதிகரின் படுக்கை அறைக்குச்சென்று அங்கே எல்லாவற்றையும் சுத்தம்செய்யச் சொன்னாள். அங்கிருந்த தெய்வங்களுக்கு விளக்குப்போட ஏற்பாடுசெய்தாள். பியோடரின் படிப்பு அறையையும் பார்த்து அதனையும் சுத்தம்செய்ய உத்தரவிட்டாள். பின் வீட்டின் கீழ்த் தளத்திற்கு வந்து - அங்கு சாப்பாட்டிற்காக காத்துக்

கொண்டிருந்த குமாஸ்தாக்களைப் பார்த்தாள். அவர்கள் அதிகாரியைக்கண்ட சூற்றவாளிகளைப்போல் பயந்து நின்றார்கள். அங்கு அடிப்புப் புகைச்சலும், கரி நாற்றமும் சூழ்ந்திருந்தன.

“நீங்களெல்லாம் வீனுக்குக் கூட்டம் போட்டுக்கொண்டிருக்கிறீர்கள். இந்த அறையெல்லாம் என்ன ஆபாசமாக பிருக்கிறது” என்றார்கள்.

“நாங்கள் கூடியிருக்கிறேனோமெதவிர எங்களுக்குக் குறையொன்றுமில்லை. நாங்கள் தங்களுக்கு மிகவும் கடமைப் பட்டுள்ளோம். தங்களுக்காக ஆண்டவைனைப் பிரார்த்திக் கிறோம்” என்றார்கள் மாட்டசெவ்.

யூவியா அடுப்பங்கரையைபும், வேலைக்காரர் விடுதியையும் பார்த்தாள். அவளுக்கு முற்றிலும் அதிர்ப்பியே யேற்பட்டது.

அவள் விடு சென்றதும் தன் கணவனிடம் “நாம் தங்கள் தந்தையார் வீட்டிற்குக் குடிபோய்விடவேண்டும். நீங்களும் தினங்தோறும் வேலையை நேரில் போய் பார்க்க வேண்டும்” என்றார்கள்.

அவர்கள் இருவரும் படிப்பறையில் உட்கார்ந்திருந்தார்கள். மெளானம் நிலவியது. அவனுக்கு என்னமோ தன் தந்தையின் பாட்நிட்ஸ்கி தெரு வீட்டிற்குப் போகவோ, அன்றி அவனுடைய தொழிலில் கவனிக்கவோ மனமில்லை. ஆனால் அவன் மனைவி சொன்னதை மறுத்துக்கூறுது அவள் கண்ணத்தைத் தட்டியவனும் “நாம்... நமது வாழ்வின் பிறபகுதியில் இருப்பதாக நினைக்கிறேன். எனது சகோதரன் பியோடர் அசௌகரியமுற்றுன் என்றதுமே நான் சிறுவனுக்கவும் வாவிப்படுத்தவும் அவனேடு சேர்ந்து கழித்த நாட்களும், நான் அப்பொழுது அவனை மனதார பெரிதும் விரும்பி அன்பு செலுத்திய நினைவு வந்ததும் அழுதேவிட்டேன். அவனைப் பிரிவது எனக்கு சகிக்கமுடியாத கஷ்டம்... அதோடு நீ அந்த பாட்நிட்ஸ்கி தெரு வீட்டிற்குப் போகச்

சொல்வது நிரந்தர காவற் சிறைக்குப் போகச் சொல்வதை யொங்கும். அதனால் என் வருங்கால வாழ்வுக்கு வழியில்லை. இது எல்லாவற்றையும்சிட மிகக் கஷ்டம்” என்று சொல்லி அவ்விடத்தைவிட்டு அகன்று ஜுன்னலை நோக்கி நடந்தவனும் “எப்படியிருந்தபோதிலும் – சந்தோஷத்திற்கான எல்லா எண்ணாகளையும் ஒருவன் விட்டோகவேண்டும்” என்று சொல்லி மீண்டும் “எனச்கு யாரும் இல்லை...யாரும் இருந்த தில்லை. என்னுடைய வாழ்க்கையில் ஒரே ஒரு தடவை அதுவும் இரவு முழுதும் உன்னுடைய பொட்டணத்தை வைத்துக்கொண்டிருந்தபொழுது சந்தோஷமாக இருந்திருக்கிறேன். நீ எவ்வாறு நினைவண்டை உன்னுடைய பொட்டணத்தை வைத்துவிட்டுப் போன்ற என்று ஞாபகமிருக்கிறதா? நான் அப்பொழுது உண்ணீ காதவித்தீதன். நான் அன்று இரவு முழுதும் உன்னுடைய பொட்டணத்தை வைத்துக்கொண்டே தூங்காமல் விழித்து பேரின்ப உலகில் சஞ்சரித்தீதன்” என்றார்.

அப்பொழுது புத்தக அலமாரியின் பக்கத்தில் அநேக உருப்படாத சாமான்கள் வைக்கப்பட்டுக் கிடந்த இடத்திலிருந்து ஒரு பொட்டணத்தை எடுத்து, “அது இதோ இருக்கிறது” என்றார் வல்லுக்கு.

யூனியா ஒரு வினாடியில் அப்பொட்டணத்தைப் புரிந்து கொண்டு வருத்தத்தோடு சிரித்தாள்.

“தாங்கள் என்னை விரும்பியபொழுது அந்தப் பொட்டணத்தை நீங்கள் கையில் மார்போடனைத்து வைத்திருந்தீர்கள். நீங்கள் புறப்பட எத்தனித்தபொழுது ‘தயவுசெய்து முடிந்தால் சீக்கிரமே திரும்பி வாருங்கள். நீங்கள் இல்லாமல் எனக்கு அசடு தட்டுகிறது’ என்று சொன்னது எனக்கு ஞாபகமிருக்கிறது” என்றார்.

பின் அவள் தன் அறைக்குச் சென்று அப்பொட்டணத்தை நீண்ட நேரம் கவனித்துக்கொண்டிருந்தாள்.

லப்தேவ்களின் தொழில் ஸ்தாபனத்தில், பெருமித வியாபாரம் நடந்துவந்தபோதிலும் அங்குள்ள கணக்குப் புத்தகங்களைக்கொண்டு சரியான விவரங்கள் தெரிந்து கொள்ள முடியாது. ஒவ்வொரு நாளும் ஜெர்மன், ஆங்கிலேய வியாபார ஏஜன்டுகள் வந்து போவதுண்டு. அங்குள்ள குமாஸ்தாக்கள் அவச்சோடு அரசியலைப் பற்றியும், மதத் தைப் பற்றியும் பேசவார்கள். குடியால் கெட்ட ஒரு வயோ திகன், அடிக்கடி கடைக்கு வந்து அங்கிய மொழிகளின் கடிதங்களை மொழிபெயர்த்துக் கொடுத்துப் போவான். அவனைக் குமாஸ்தாக்கள் ‘வாமனர்’ என்றழைப்பார்கள். அவன் சாப்பிடும் தேயிலைப் பானத்தில் உப்பை அள்ளியும் போடுவார்கள். மொத்தத்தில் வியாபாரத் தொழிலே, லப்தேவுக்குப் பிடித்தமில்லாமலிருந்தது.

லப்தேவ் தொழில் நிலையத்திற்கு தினந்தோறும் வரத் தலைப்பட்டான். வியாபாரத்தை ஒழுங்குமுறைப் படுத்த விரும்பினான். வேலைக்காரப் பையனகளை அடிப்பதினின்றும் தடுத்து நிறுத்தினான்; வாடிக்கைக்காரர்களை பரிகசிப்பதைத் தடுத்தான்; வெளியிடங்களுக்குச் செல்லும் சரக்குகள் முன்போல் கெட்டதும் வீணைதுமானவற்றை புதியன போன்று அனுப்புவதை நிறுத்தினான். அவன் தற்போது தொழில் நிலையத்திற்கு முதல்வருகை இருந்தபோதிலும் தொழிலின் மூலதனமென்ன? நல்ல முறையில் நடைபெறு கிறதா? பெரிய குமாஸ்தாக்களுக்கு சம்பளமென்ன? ஆகிய விஷயங்கள் தெரியவராது. போட்சாட்கின், மாகிட்செவ் ஆகிபவர்கள் அவனை வாலிபனென்றும் அனுபவக்குறைவான வளைன்றும் மதித்து முக்கிய விஷயங்களை அவனிடம் சொல்லாது அந்த கிழு தந்தையாரிடமே சொல்வதுண்டு.

ஒரு நாள் ஜான் மாதத்தில் லப்தேவ் போட்சாட்கி யோடு புட்னோவஸ்கி ஹோட்டலுக்கு போக கேரிட்டது. அப்பொழுது சாப்பாட்டுக்குப்பின் வியாபார விஷயமாகப் பேசினார்கள். போட்சாட்கின் லப்தேவ்களோடு எட்டுவருஷ பையனிலிருந்து வளர்ந்து வந்திருக்கிறான். மிக நீண்டகால மாக வேலையில் இருப்பவன் அவன்தான். அவன் எல்லோ

ருடைய நப்பிக்கைக்கும் பாத்திரமானவனுக இருந்திருக்கிறோன். அவன் வசமே பண்டசாலை சாவி, இருப்பு அத்தனையும் இஷ்டம்போல் இருந்தது. அவனே தொழிலுக்கும் வீட்டிற்கும் தலைமை நிர்வாகி ‘சர்ச்சு’க்கும்கூட.

அவர்கள் ஹோட்டலுக்குச் சென்றதும் வயிரூர உணவருந்தியதும் லப்தேவ கீழ்வருமாறு வினவினான்.

“கடந்த வருஷத்திலிருந்து நமது தொழில் குறைந்து கொண்டு வருகிறதென்று சொல்லப்படுகிறதே அது உண்மையா?”

“கொஞ்சமும் இல்லையே”

“நமக்கு உண்மையில் என்ன வருமானம் வருகிறது? என்ன லாபம் கிடைக்கிறது? என்று தெளிவாக உண்மையைச் சொல்லுங்கள். எதுவும் புரியாமல் தொடர்ந்துபோக எனக்கு விருப்பமில்லை. நாம் கடையை மூடுவதற்கு மிக அகாலமாகிறது. கணக்கு விவரமே ஒன்றும் தெரியாமல் இருக்கிறது. நான் ஏதோ சில் விஷயத்தைத் தெரிந்துகொள்ளக்கூடாதென்று நினைத்து நீங்கள் என் தந்தையாரிடம் ரகசியம் பேசுகின்றீர்கள். நீங்கள் ஆரம்ப முதலீல், மிகக் தந்திரமாக இருக்கிறீர்கள். அந்த தந்திரப் பழக்கமில்லாமல் எப்பொழுதும் இருக்கமுடியாது போலும்! அதனால் பாருக்கு என்ன பயன்? இனியாவது தரங்கள் உண்மையாக - நேரமையாக நம்முடைய நிலைமையை தெளிவுபடச்சொல்லுங்கள்”

ஒரு நிமிஷ யோசனைக்குப்பின் “அது எல்லாம் நமது கொடுக்கல் வாங்கலில் உள்ள ஏற்றத் தாழ்வுகளைப் பொருத்தது” என்றான் போட்சாட்கின்.

“கொடுக்கல் வாங்கலில் உள்ள ஏற்றத் தாழ்வுகளைன்றுள் என்ன?!” என்று வினவினான்.

போட்சாட்கின் ஏதோ விளக்கம் கூறிக்கொண்டு வந்தான், அவன் சொன்னது லப்தேவுக்கு எதுவுமே விளங்கவில்லை. ஆகவே மாகிட்சாவ் வரவழைக்கப்பட்டான். அவனும் முறையாகவந்து உணவருந்தி பயபக்தியோடு ‘குமாஸ்

தாக்களைல்லாம் ரட்சகராகிய தங்கள் நலனுக்கு இரவு பகலாக பிரார்த்திப்பதாகக்” கூறினான்.

“அது வேறு விஷயம். தயவுசெய்து உங்களை ரட்சகர்களாக நினைக்க என்னை அனுமதியுங்கள்” என்றான் லப்தேவ்.

“ஓவ்வொருவரும் தங்கள் தங்கள் நிலையை நன்கு உணர்ந்து நடந்துகொள்ளவேண்டும். ஆண்டவன் அருளால் நீங்கள் எங்களுக்கு தந்தையாவீர். ரட்சகராவீர். நாங்கள் உங்கள் உடமைகள், அடிமைகள்”

“அதெல்லாம் வீண் வேதாந்தம்” என்று ஆத்திரத் தோடு சொல்லி, மேலும் “தயவுசெய்து நீங்கள் இப்பொழுது எனக்கு ரட்சகர்களாக இருங்கள். நமது தொழிலின் நிலையினைத் தெரியியுங்கள். என்னை இன்னும் சிறுவன் என்று நினைத்துக் கொண்டிருப்பதை விட்டொழியுங்கள். அப்படி பில்லாவிட்டால் நானையே வியாபாரத்தை மூடிவிடுவேன். எனது தகப்பனார் அந்தகர். எனது சகோதரன் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் இருக்கிறார்கள். எனது சகோதரியின் குழந்தைகள் சின்னஞ்சிறவர்களாயிருக்கின்றனர். எனக்கோ வியாபாரமே பிடிக்கவில்லை. நான் அனைத்தையும் விட்டுத் தொலைய விரும்புகிறேன். ஆனால் யார் இருந்து இதனைக் கவனிப்பது? இது தங்களுக்கு தெரிந்தவைதானே! தயவு செய்து நேரிடையாக விஷயத்தைச் சொல்லுங்கள்” என்றான்.

அவர்கள் அனைவரும் பண்டசாலைக்கு வந்தார்கள். அன்றும் மறுஞானும் கணக்குப் பார்த்தார்கள். வயோதிகர் ஏதோ மந்திர தந்திரம் பேசுவதுபோல் பேசினாலோ தவிர வியாபார இரசியக்களைப் பேசியதாக பில்லை. வியாபாரத்தில் வருஷமொன்றுக்கு பத்து சதவிகிதம் லாபமாக தொழிலில் மூலதனம் ஏறுகிறதென்றும், தொழிலின் மூலதனம் செக் யூரிடிகளாகவும் காகித கணக்கு மூலமாகவும் அறுபதுலட்சம் ரூபிள்களைன்றும் தெரியவந்தது.

இந்தக் கணக்கு விவகாரங்கள் தெரிந்துகொளவதற்கு

மூன்றும் நாள் இரவு ஒரு மணி ஆயிற்று. அதற்குமேல் லப்தேவ் திறந்தவெளிக்கு காற்று வாங்கச் சென்றான். அப் பொழுது அவன் மூனையில் இந்த கணக்கு விவகாரங்களே ஏற்பிருந்தது. அன்று நிலவெளி யீசியது. ஆனால் காற்று இல்லை.

லப்தேவ் தோட்டத்திற்குச் சென்று வேலி ஓரமாகக் கிடந்த ஆசனத்தில் அமர்ந்தான். மலர்களின் வாசனை மனோரம்மியமாக இருந்தது. அங்கிருந்த செர்ரி மரங்கள், அவன் சிறு பிராயத்தில் கண்ட மாதிரியிலேயே மாறுத காட்சியோடு இருந்தன. அவனுக்கு அந்தத் தோட்டமே அவனுடைய நிலாக்கால சிறுபிராய நினைவுகளை நினைப்புட்டு யது. வழக்கம்போல வேலையாட்களுடைய அறை, ஐங்கள் கதவுகள் மட்டும் திறந்துகிடந்தன. தோட்டத்தின் நடுவில் கருத்த நாய் படுத்து சுருண்டு கிடந்தது. இவைகளெல்லாம் இனிய நினைவுசளால்ல.

வேலியின் அடுத்தப்பக்கத்தில்—மிருதுவான காலடி சப்தம் கேட்டது.

“என் அன்பே! என் கனிரசமே!! தெவிட்டாத தேன் அழுதே!!! என்ற ஒரு வாவிப்பனின் இனியுபேச்சுக் குரல் கேட்டது. அதுமட்டுமல்ல, அவனுடைய மூச்சையும் அவனால் உணரமுடிந்தது. அவர்கள் கட்டியணைத்து முத்தமிட்டுக் கொண்டார்கள்.

லக்ஷக் கணக்கான செல்வமும், தான் விரும்பாத தொழிலும் தன்னுடைய வாழ்க்கையையே நாசமாக்குவதோடு தன்னையே அடிமைப்படுத்தி விடுமென்று லப்தேவ் அப்பொழுது வேதனையோடு உணர்ந்தான்.

தான் சிறுகச் சிறுக எப்படி அந்தத் தொழிலுக்குப் பக்குவப்பட்டு, பூரா எஜமானஞ்சி, வயோதிகஞ்சி பின் கேள்வி கேட்பாற்றி, தன்னைச்சுற்றி யுள்ளவர்களை அனுதர வாசவும், தயருருபவர்களாகவும் விட்டு விட்டு சாக நேரிடு மென்றுகருதினான். ஆனால் அப்படியிருந்தும், சிறுபிராய முதற்கொண்டே விரும்பாத, வேண்டாத செல்வத்தையும்;

தொழிலையும்—பண்டசாலையையும்; அந்தக் கட்டிடத்தையும் விட்டு வெளியேறுவதில் தயக்கமேனே!

வேலிக்கு மறுபக்கத்திலிருந்துவரும் சூச சூசப் பேச்சும், முத்தங்களும் அவனை நிலைகுலையச்செய்தன. அவன் தோட்டத்தின் நடுவிற்கு வந்தான். சட்டைப் பித்தான்களை திறந்துவிட்டுக்கொண்டு, ஆகாய வீதியில் சஞ்சரித்தச் சந்திரனை கண்கொண்டு பார்த்தான். அப்பொழுது பண்டசாலையின் கதவுகள் திறக்க உத்தரவு போடுவதாக நினைத்தான். அவனுக்கு ஓர் சுதந்திர இன்பம் தட்டியது. அவனுக்கு மகிழ்ச்சியும் ஏற்பட்டது. அதுமாதிரி வாழ்வு எவ்வளவோ ரம்மிடமானதென்று நினைத்தான்....

அப்படியிருந்தும் அவன் தோட்டத்தின் நடுவில் நிலையாக நன்றுகொண்டிருந்தான். “நான் ஏன் இங்கே இருக்கிறேன்” என்று அவனையே கேட்டுக்கொண்டான். அவன் தன்மீது கோபப்பட்டுக்கொண்டான். அதுபோலவே அந்தக் கருப்பு நாய் மீதும் கோபப்பட்டான். ஏனெனில், அந்த நாய் தோட்டத்தின் நடுவிலே, தானே கட்டுண்டு படுத்திருப்பதைவிட, எவ்வளவோ சுதந்திரமாக வெளியில் சென்று ஒடியாடி இன்புற்று சுகித்திருக்கலாமே என்று நினைத்தான். அவனுக்கெல்லாம் காரணம், அதாவது தானும், அந்த நாயும் வெளியில் செல்லாமலிருப்பதற்கான காரணம், கண்டுண்ட பழக்கத்தின் காரணம், அடிமைத் தனத்தின் காரணம்....

மறுநாள் காலை லப்தேவ் தன் மனையைப்பார்க்கச் சென்றபொழுது யார்ட்சேவையும் கூப்பிட்டுச் சென்றன. யூவியா அப்பொழுது புடோவிலிருந்த கோடை இல்லத்தில் தங்கியிருந்தாள். அவன் கடந்த ஐந்து தினங்களாகவே யூவியரவைப் பார்க்கவில்லை. அவர்கள் ஸ்பேடேஷனை விட்டிரங்கியதும் ஒரு வண்டியில் சவாரிசெய்தார்கள். வழிகெடுக்கார்ட்சேவ் சீட்டியடித்துக்கொண்டும் ஆடிப்பாடுக்கொண்டும் கும்மாளமாகப் போனன். வீட்டின் முகப்பு தோட்டத்தின் மூன் ஹாவிலேசெ அவர்களுக்காக அவள் காத்துக்கொண்-

இருந்தாள். அவள் அழகிய வெண்மேகவர்னா ஆடை உடுத்திருந்தாள். அவள் கையில் அந்தப் பழைய பொட்டனை மும் இருந்ததா. யார்ட்சேவ் அவளுக்கு வந்தனமளித்து விட்டு, சாஷாவும் லிடாவும் விளையாடிக்கொண்டிருந்த சப்தம் வந்த பக்கமாகப் போய்விட்டான். அப்பொழுது லப்தேவ் அவளுக்கில் வியாபார விஷயங்களைப்பற்றிப் பேச உட்கார்ந்தான்.

“என் இவ்வளவு நாள் தங்கிட்டார்கள்? தாங்கள் வந்துவிடுவீர்கள், வந்துவிடுவீர்களென்று நான் நாள் கணக்காக இங்கேயே உட்கார்ந்து எதிர்பார்த்தவண்ணமிருந்தேன். தாங்கள் இல்லாதபோது எனக்கு என்னமோபோல் இருந்தது” என்றார். அவள் பேசும்பொழுதே அவன்மீது கைகளைப்போட்டு மிக்க ஆர்வத்தோடு பேசினார். பின்னும் அவள் எழுந்து, அவன் தலைகளைக்கோதி — முகத்தைத் தொட்டு, மிக்க விருப்போடு அவன் புஜங்களையும் கட்டிப் பிடித்தாள். “நான் தங்களை எவ்வளவு பிரியமாக விருப்புகிறேன்” என்றார் மீண்டும். அவ்வாறு சொல்லும்பொழுதே அவள் முகம் நாணத்தால் சிவந்தது. “நீங்கள் பெற்கக்கிய மரணிக்கம்; நீங்கள் என்னுடனிருப்பது எவ்வளவோ ஆனந்தத்தை அளிக்கிறது நீங்கள் ஏதாவது சொல்லுங்கள். நாம் பேசுவோம். சொல்லுங்கள்” என்றார்.

அவள் அவனைக் காதவிப்பதாகச் சொல்லிவிட்டாள். அவனே அவனை ஏதோ பத்து வருஷங்களாக திருமணம் செய்துகொண்டவன்போல் உணர்ந்தான். அப்பொழுது அவனுக்கு வயிற்றுப் பசியே மிஞ்சியிருந்தது. அவள் அவன் கழுத்தை வளைத்து அணைத்து அவன் கண்ணத்தில் முத்தமிட்டாள். அவன் சர்வ ஜாக்கிறதையாக அவள் கையை எடுத்து நீக்கி, எதுவும் பேசாமலேயே வீட்டினுள் நடந்தான். அப்பொழுது சிறு பெண் குழந்தைகள் மாம கீனப் பார்க்க ஒடிவந்தன.

“எப்படி வளர்ந்துவிட்டார்கள்? இந்த மூன்று வருஷங்களில் எவ்வளவு மாறுதல்... ஆனால் ஒருவன் இன்னும் பதின்மூன்று வருஷங்கள் வாழவேண்டும். பின்னும் முப்

பது வருஷங்கள்... அதனால் வருங்கால வாழ்வு என்ன? ஆம் நாம் வாழ்ந்தால் நாம் அதனையும் பார்ப்போம்” என்று சிந்தித்தான்.

அவன் கழுத்தைக் கட்டி த்தொங்கிய சாஷாவையும், விடாவையும் கட்டி அணைத்து “தாத்தா தங்களுக்கு ஆசி சொல்லச் சொன்னார். மாமா பியோடர் ரொம்ப மோச மாகிக்கொண்டிருக்கிறார். கோஸ்டியா மாமா அமெரிக்காவிலிருந்து உங்களுக்கு ஆசி சொல்லச் சொல்லுகிறார். அவர் அமெரிக்க எக்ஸிபிளினீப் பார்த்து அலுத்துவிட்டார். சீக்கிரமே திரும்பிவந்துவிடுவார். உங்கள் மாமா அலோஷா (லப்தே)வுக்கு பசிக்கிறது” என்றார்.

அவன் தாழ்வாரத்தின்மூன் உட்கார்ந்து எதிரே தன் மனைவி வருவதைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் அப்படியே ஏதோ எண்ணத்தில் முத்தியிருந்தான். அவன் முகத்தில் வசீகாத் தோற்றத்தோடு வருத்தமும் இருந்தது. கண்களில் நீர் ததுப்பியது. அவன் முன் போல் மெலிந்து சீண்டு இல்லாது இப்பொழுது அழகிய பெண் அணங்காகக் காட்சியளித்தாள். யார்ட்சேவ் அவளைப் பார்த்து அவன் அடைந்த மகிழ்ச்சியை, லப்தேவ் கண்டான். யார்ட்சேவ் ஏதோ முதல் தடவையாக அவளைப் பார்ப்பதுபோல் பூரித்துப் போயிருந்தான். அவர்கள் தாழ்வாரத்தில் சேர்ந்து உணவருந்தும்போது, ஏதோ நாணத் தோடு அவன் மகிழ்ச்சியைக் காட்டினான். இத்தனையையும் கண்ட லப்தேவ் தனக்கு முன்னால் இன்னும் பதின்மூன்று ஆண்டுகள்—யின்னும் முப்பது ஆண்டுகள் இருப்பதாக உணர்ந்தான்... அவன் அந்தக்காலங்களில் எதற்காக வாழக் கொடுத்து வைத்திருக்கிறோம். வருங்காலம் என்ன பயனையளிக்கும் என்று சிந்தித்தான்.

“நாம் வாழ்வோம். வாழ்ந்து பார்ப்போம்” என்று எண்ணினான் லப்சீதவ்.

UNIVERSITY EXTENSION
LIBRARY, MADURAI

1246. 151

UNIVERSITY LIB.
31 MAY 1955

அடுத்த வெளியீடு !

இன்ப வாழ்க்கை

எழுதியது

தோ. ந. வீராகவன்.

வாழ்க்கையின் பல கோணங்களை
பலதிக்துகளிலே ரின்று
எழுதப்பட்ட சிறந்த சிறுகதைகள்.

○ எங்கள் வெளியீடுகள். ○

தி. என். ராமச்சந்திரன் எழுதியவை.

நமது சரித்திர பாரம்பர்யம்

ஆசிரியர், ஒன்றுபட்ட சமூதாயம், தென்னாட்டு வரலாறு, இந்தியாவில் இஸ்லாம், இந்து - முஸ்லிம் கலாச்சாரம் ஆகிய நான்கு அத்தியாயங்களில் நம் இந்திய சரித்திர பாரம்பர்யத்தை விருப்பு, வெறுப்பு அனுவானவுமின்றி மிக அழகாக வும், சுருக்கமாகவும், இந்தாவில் எழுதியிருக்கிறார் மிகுந்த ஆராய்ச்சியுடன் அழகாகவும், சுருக்கமாகவும் நல்ல தமிழில் எழுதப்பட்டுள்ள இந்தாலை நாமைனவரும் அவசியம் படிக்க வேண்டும்.

—கூதேசமித்திரன்.

உயர்ந்த பதிப்பு ரூ. 2—8—0; மலிவு ரூ. 2—0—0



மாஸ்கோ பாதை

ரஷ்யாவின் அமைப்பு, அதன் தலைவர்களின் குணத்திசயங்கள், அங்நாட்டில் பரீஷ்விக்கப்படும் திட்டங்கள், அதன் அயல் நாட்டுக் கொள்கைகள் ஆகியவைகளை எடுத்துக்காட்டி சாதக பாதகங்களை கூறுகிறார்.

—தினாயணி.

விலை ரூ. 1—8—0



சிந்தனைவாதிகளின் சத்தியசாதனை

மனிதன் எப்படித் தோன்றினான், அவன் தன் அறிவு வளர்ச்சியினால் சாதித்தவைகள் என்ன என்பதை மேலை நாட்டு நூல்கள் சிலவற்றின் உதவியால் எழுதப்பட்டுள்ளதே இச்சிறு நூல். முயற்சி நல்லது. இத்தகைய நூல்கள் தமிழுக்கு வேண்டும்.

—கலைக்கதீர்.

விலை அனு 12.

—இமயப் பதிப்பகம் —

நாகப்பட்டினம்

★ எங்கள் வெளியீடுகள் ★

மனைவியைப்பற்றி...

சிறுகதை மன்னன் மாப்பஸாளின் கதையுடன் மூன்று பிரஞ்சுக் கதைகளையும், அதை தமிழாக்கிய க. கணபதியின் மூன்று கதைகளையும் சேர்த்து ஒரு சிறுகதைத் தொகுதி ஈராக்கியுள்ளோம்.

விலை ரூ. 1—0—0

சாந்திமொழி

காந்திஜியின் மணிமொழிகளின் தொகுப்பு நல்ல தாளில் கையடக்கப் பதிப்பாக 64 பக்கங்களில் ஆர்ட் ஐக்கெட் டிடன் கூடியது.

விலை ரூ 0—4—0

மீளாத காதல்

இரண்டாம் பதிப்பு

புரட்சிக் கலைஞர் மாக்ஸிம் கார்க்கியின் சிறந்த நாவல்.
தமிழாக்கியது : டி. என். ராமச்சந்திரன்.

விலை ரூ. 1—0—0

இமயப் பதிப்பகம்

நாகப்பட்டினம்.